

3422
VIII. D. 235

ஸ்ரீலக்ஷ்மීஹායුතන පරප්පිරම් ගොඩමා.

ஸ්

පිරුකන්නාරත්යපුරාණම

(සුර් ව ප ර ක ම.)

ඩිස්ත,

වි ත ත ව ර ම

ස්‍රීමත්. ඉ. ඩේ. ඩෙලාමුර් බතුලාපරණම

ලොමයාඹූ - තිරාකවාසරාරියරාල්

සම්ස් කිරුතත්ත්වීන්රු මොස්ට්‍රපෝය්ස්පියිතු

කළකකාල් තේර්

තාප්පූල - ප්‍රීතිවාසරාකවාසරාරියරාල්

තෙලෙනියතමියිල් වසන්තුපමාක ගුරුතප්පතඳ

ඛස්සීනෑ :

වෙ. නි. ජු. පිලි අස්සක්කුටත්තිල් පතිපික්කප්පත්තා.

වේදුගාමි පැකක්ති-වතන විශ්‍යමා.

1893.

කොමිෂ්‍යුක්‍රාත්‍යාම, පාන්ත්‍රි

ඩේ. ඩෙ. පාම්පාත්‍රකාල ත්‍යාර් නාල් ත්‍රිවිෂාම්

නොමැතු යුතු, පොන් මැ. 20.
Copyright Registered.

මිත්‍ර ඩිස් අඟු 12.

GF
Q²¹³:38 Bri:5
C3

நான் முகம்.

அவில மாங்கள குணஸ்வரூபனுன் சாவேசவரன், “மாயவன் றன்னை வணங்கவைதத கரணமிலை” எனகிற பெரியாரருளிச் செயல்படி தன்னு சரணமல சமாசரயணததுக்கு உறுப்பாகத் தான் தந்தருளிய கரசரளுத் து அவயவ சகிதமான சரீரத்தைக் கொண்டு அபபடி செய்யாமல சபதாதிசிஷ்யங்களிலேயே மூழகிக் கருமததால மேன்மேலும பிறவிகளையடையும் ஜீவாததுமாககள் நலவழிகண்டு நடக்கைக்கு வேதமென்னும் சாஸ்திரத்தைத்ததந் தருளி அதுவும் மறையாகையால அதாவது தனதுபொருளைத் தெள்ளென விளக்காது உள்ளே மறைத்துக்கொண்டிருப்பதால் வியாசாதிகளான பரமரிவிகளுக்குள் அநதர்யாமியாயிருந்து வேதாததங்களைத் தெளிவாயறிவிக்கும் ஸ்மிருதித்திலூஸ் புராணங்களை பிரவாததிப்பித்தருளினான்.

இவற்றுள் புராணங்கள்

நாகாசூபாநாகாநா வஂகநந்தராஜி ।

வஂகாநாசரிதம் உங்காநாநாந்தங்கா ॥

சாக்கசச பிரதிசாக்கசச வமசமங்வந்தராணிச
வமசாநுசரிதமசேதி லக்ஷ்மைந்துபஞ்சகம்.

என்கிறபடி சிருஷ்டிசம்ஹராம வமிசங்கள் மனுவந்தரங்கள் வமி சங்களின் சரித்திரங்கா என்னும் பஞ்சலக்ஷ்மைந்களையடையன வாம, இவை அப்புராணங்களின் பொதுவிஷயமாயினும் ஒவ்வொருபுராணத்துக்கும் பிரதியேகமானவிஷயமுண்டு, இவ்விஷயங்களைப்பற்றி தொகுத்தும் விரித்தும் சொய்யப்பட்டிருக்கும். மாணிடாகளுக்கு நறகாரியங்களில் மனம் பற்றும்பொருட்டு சிலவிஷயங்களை விசேஷப்படுத்திச் சொல்வியுமிருக்கும். இதற்கு அர்த்த வாதமீமன்று பெயராகும். இவ்விஷயத்தை நன்குணராதா அவற்றைப் பொய்யெனத் திகைப்பர். புராணமென்பது மகாசாஸ்திரமாதலால் பெரியோரிடத்துக்கேட்டறிவதே தக்கதாகும்.

புராணங்கள் பதினெட்டும் உபபுராணங்கள் ஒத்தினெட்டும் உள்ளன.

இவற்றுள் இது பிரூக்ஞாரதீயமென்னும் உபபுராணத்தின் பூர்வபாகமாகும். இப்பிரூக்ஞாரதீயம் முதலில் ரகுநித்த புராணம் பதினெட்டில் ஒன்றென்று கூறுவதுமுண்டு. இதற்கு நாரதீய மென மற்றொருபெயர்ணது. இப்பாகத்திலநாரதபகவான் ஸநத குமாரமோகிக்கு நிகிலவேதாநத தாத்பரிய பூமியான சாவேசவர னிடத்துச் செய்யவேண்டிய பக்திமாரகத்தை சேவ்வே யுரைப பான்றெடுத்தி பிரபஞ்சவுறபத்தியும், அதிஅறஷுகமான மார்க்கண்டேயசரிதையும், கங்காமாகாதமியமும், தருமபபிரவாததகர்களான சகரபகிரதாதி மகாராஜாக்ஞாடைய சரித்திரங்களும், பகவா ஞாடைய திரிவிக்கிரமாவதார வைபவழுமாகியவிவைகளைப் பெரும பான்மையும் உணர்த்துகிறா.

இது ஸம்ஸ்கிருதபாங்களிலிருப்பதால் அபபாங்கை கற்றோ க்கேயன்றி ஏனைபோகக்குப் பயன்படாமை நோக்கி யாவரும் எளி தில அறியுமவண்ணம் விததுவான் ஸ்ரீமத்-உபய-வே-வேலரஸூர வகுளாபரணம் ஸேரமயாஜி இராகவாசாரியரால் மொழிபெயாப் பித்து, தெள்ளியநடையில் வசனரூபமாக மிகவும் சுருக்கமின்றி எழுதி ப்ரசரம்செய்தனன். குற்றமநோக்காது குணமநோக்குவது சாஸ்ரோ இயற்கையாதலால், இதில் சொற்குற்றமுதலியவுள் வேல் விஷயகௌரவத்தால் அவைகளைப் புலவர் பாராட்டாது திருத்திக்கொள்வார்களென்று நம்புகிறேன்.

மஞ்சகுப்பம்,
விஜயங்கு }
ஆனிமீ }
ஆனிமீ }

இங்கள்,
க. தா. ஸ்ரீநி.

சிறப்புப்பாயிரம்

திருவனந்தபுரத்து மஹராஜா கலீஜ்

பிரதம திரவிட பண்டி தரான

ம - ஏ ஏ - ஸி

வ. கணபதிப்பிளையவர்கள் இயற்றியது.

பொன்னரும் புண்டரிகப் பூந்தவிசி ஹக்ரபவினைப் புவன கல்கத்
தன்னாரும்குள்ளதனு எளித்தபரா பரமுதலகன் சலகங்காந்தன
மின்னாரு கைமயபடககை வித்தகனு ராயாணருமுன் வியாத ஞகிக்
கொன்னாரு மறைப்பொருளைப் புராணமெனப பலவகையாற் கூறி னனே ()

புராணமிலை யீரான்பான் ஜூகையென வீங்கிவெற்றிலு ஸீராந்து போக்கு
சராசரமு மகிலவுவ னககுமுவாந் தனதருளாஞ் சத்தி தன்னுல
விராவமுறை யளித்தபரா பரமுதலவன் விடமபருகி விண்ணோக் காத்த
தராதரகோ தண்டரன நனமகிழை யுகாத்திமாற் நகைமை போர்க்கே.()

புண்டரிக சனன்மகிழை யிரண்டோக்கு மொவ்வொன்று புகலை மங்கி
விண்டகம வினிகாந்த னன்றிவாத மேனமைதீன விண்ணி னேங்கு
கொண்டனிறப பகவன்து மகிழையுரைத திடுகானகு குறிர்கொன் கோர்கள்
அண்டாமுனி வர்ப்பரச வைகுண்ட பதமருவி யமாவரனமே. (ங)

ஆலமே யென்றாற்று மதாவளத்தைப் புரிக்கிடுவான் முன்னி முன்னா
நீலமே கெப்போல சின்றவருட்ப் பரணமகிழை நிகழ்த்து காலு
கீலமார் புராணத்து ஞாருகி யமமென்னச செப்பு காத
கோலமாரா ஈடுமொழினை நின்மொழியார் தெண்மொழியிற் குலை மாகே. ()

கங்கியறு பாப்தாக வியற்றியிலு கோகளிததுக் கற்ற மேலாஞ்
சித்தியடைக் தெம்பெருமான் நிருவதிததா மகாயுறுவான் செய்ய கெஞ்சில்
உந்கிசெழு வியங்கிரத்தி லாகிதஞ்செய் வித்தனா ஹலகோர் போற்றஞ
சத்தியமா ரங்கனர்தன் குலததுதித்தோன் யகங்வேத தனிச்சா புக்ஞோன்.

ஆரணியென் னைக்கறமும் புரிந்துறையுங் காஞ்சிகங்கக்கணித்தான்
தீரணியாம் பானதியின் தெங்கலங் திகழ்க்குதோக்கிச் செம்மை சேருப
பேரணிபுக கலவகல சகலதல வலமலக பேர கோரக்
காரணியென நூதனுமா கிடைமுகக ளங்காடாங் வலினுருள்ளான். (ங)

நாபுடிலெனு காகரிக காலசர வரலமென கலவோர் க-றுக்
தூப்புலெனுக் குடிபயிற்தான் நம்யதிரி குத்திரமா துங்கர் மார்பன்
செப்புலகே ஷாத்திரியாம் வரமறையோ னருள்புதல்யங் சேஷ மிக்கோன்

சிறப்புப்பாயிரம்.

பாபபொலிவிஸ வாயித்ர கோத்திரத்தோன் கோத்திரத்தோன் பண்பு மிக கோன. (7)

சாகரசங் கடவிகட தடவிய ஸமைபகட சால சில
வேகவங் கரவகட வேதாந்த தேசிகனும் வியன்பே ரோஜெ
ஆகரங் கரகுறைக் கதிப்பியாப் பெற்றவனல லறிவின் மிககோ
சேரமா மணிசிறினி வாசரா கவனென்னுங் திகழ்பே ரேனே. (8)

திருப்பாதிரிப்புலியுர் இயற்றமிழாசிரியர்

ம - ர - ர - ஸ்ரீ

சிவசிதம்பரமுதலியார் அவர்கள் இயற்றியது

சிரோகு மொருப்பாகங் கார தீயச்
சிரகுமலட மொழியதனைத் தெண்சொ லாலே
நீரோகு மறிஞ்செலா மெளிதை நோந்து
நிலையைகொள வசனமதா நிலவச் செய்தான்
பாரோகு கனகாட்டு ரெகாவே தத்தின்
பகாகாதி மரபினிலவே தாநா வாசான்
நாரோகு வழியுதித்தோன சினி வாச
ராகவப்பேர் படைத்தவின்சொ னலத்தோன் ரூனே.

ம - ர - ர - ஸ்ரீ

பரங் கி ப் பேட்ட டை

லட்சமணப்பிள்ளையவர்கள் இயற்றியது.

சிருஹிக்க குடிதழிக்கி செல்வம் சிறந்து
பல்வனங் கனு நிறைந்த
பாருறங் களக்காட்டு ரெகர் வேத
பாரகா குலத்திலுற் பவித்தோன்
வாருற மலங்கற் பசுகதுழா யமலன்
மலாப்பத மலாமனத தடத்தோன்
ஏருறஞ் சீசி வாசரா கவனென
நியம்புத்து துவகுணத துரவோன். (9)

பாதுகை மிசையோ ராயிரங் தெய்வப
பாகரம் விலைங்து தோன்றியதும்
சாதுகை போல வரு பிரபோத
சங்கிரோ தயகனி மழுங்க
ஒதுகைக் கிணிய சங்கற்ப குரி
யோதய முதித்தது கோக்கி
மீதுகை முகிழ்ததுப் பூசரா தொழும்
கூதாந்த தேசிகன்வழித் தோன்றல். (10)

சிறப்புப்பாயிரம்

(1)

நன்பதிற் நிரட்டி யுப புராணத்து
ஞவண சேநன் புகழ் விரித்து
மன்பதைக் கெல்லாங் துண்பினை யொழித்து
மருவுமீ ளா வெறி யருளும்
இனபமார் பிரகங் கார சேயத்தை
யின்றமிழ் வசனமா வெளிதில்
அன்பினி னளிததா னளித்தவற் கொருகைம்
மாற நாமியற்ற மாறைவனே.

திருப்பாதிரிப்புலியீர் மிழுள் வைகள்கூல் தமிழ்ப்பண்டிதீ
ஸ்ரீமத் உபய - வே - மேட்டேப்பானோயம்
நடாதூர் - ஸ்ரீநிவாஸ வரதாசாரியர் இயற்றியது.

நாபடுலன நெவரும் புகழ்தரு வனமா
தொலபதி யுதிதது வைணவத்தைக்
காப்புற வேவியாய தேசிகாதங் கருதரு
மாபி ஒற்பவித தேரன
மாபடுகழக் சிதிவாச ராகவ நனமகிழமை
சோ பிரக காரதியம்
நாபபொலி தமிழில் வசனமா யெவரும்
சகமுநச சொற்றனன் மாதோ.

ம - ள - ள - ஸ்ரீ தஞ்சைமாநகரம்
கி. சுப்பராயலுநாயுடு அவர்கள்
இயற்றியது

ஆரியத் தவிர்பிரக காரதிய மாம்புராண
வோரியல மணியளித்தான் உறுதமிழால்—பாரதராக
சிதிவாச ராகவப்போ சோதாபுல் ணக்காட்டோ
ஆங்கில தேசிகனுருன்

கூடலூர் ரேஞ்சு
பள்ளிக்கூடங்களின் சப் அவிஸ்டன்டு இன்ஸ்பெக்டராகிய
ம - ள - ள - ஸ்ரீ
பு. தெய்வசிகாமணிமுதலியாரவர்கள் இயற்றியது.

விண்ணவரு மண்ணவரு மேவும வியாசமுனி
பண்ணா வடமொழியிற பண்ணியதால—எண் ரூம்
பிருக்கார தீவம் பலரும் படித்துப
பரகதி நண்ணப பரிக்கு.

(5)

பத்திரை முத்திரை பாலிக்கும் பாமெதாய்
கந்திய ரூபமாய்க் கண்ணெனவே—தித்திக்கும்
செந்தமிழாற் செபவினுள் சிதிவாச ராகவப்பேர்
அந்தமிகு நலத்தை யாய்க்கு

(2)

சிறப்புப்பாயிரம்.

பராசரஸ்மிகுதைய மாதவிய வியாக்சியானத்துடன்
தமிழில் மொழிபெயர்த்த
ஸ்ரீமத் - உ - வே - களக்காட்டேர்—கருணை
வரதாச்சாரியார் இயற்றியது.

பொன்னோடை யாம்பன்முனம் போயருன்செய் செம்மத்
பொந்சரிதம விரிக்குா ரதியமெலும் புராணம்
எண்ணோக ஞூயமெளிதி ஒணர்ந்திலோன நமிழி
லெப்பிலையைக் கத்தியமா யிசைத்திட்டா ஸியங்கப்
பின்னேடு மூன்னரியா மதங்களல மங்து
பெயர்க்கிடவைங் தருங்தேசி கண்மரபில் வங்தோன்
தென்னேடு விளக்குகளக் காட்டுரின் மேயே
சிலிவா சாரகவண ஞாக்தென்றி யோனே.

சிதம்பரம பாசானியமடை
ஸ்ரீமத் இராமலிங்கசவாயிகளவர்கள் மாணுக்கர்களில் ஒருவராகிய
ம - ர - ர - ஸ்ரீ
க. வ. திருவேங்கடநாயடவர்கள் இயற்றியது.


பொற்றுது பொதிஸ்த சற்றளக் கமல்
மஸாமேன யங்கை வதிவுறூந திருமற
நிறத்தோன் சோதி ஸ்லவுமீ ரிரண்டெனு
மாபுரா ஷவகளுண மன்னிய நார
தீய மென்னும் போயகோப புராணஞ்
சொற்றேடு மினிமை சொரிக்கிடத் தென்மொழி
தன்னிற் கத்திய மாகத் தக்கணன்
புண்மதக் கனிறு புண்கிடங் தொளிக்க
விங்கிலத் தவமா யெழுங்தருஞ்சேசிகச்
கிங்கமரபிற நிகழ்க்கிட ஏதித்தோன்
முகமதற் குடைநத முழுமதி யீதெனக்
குறிபொறித தாங்குக் கோவிலுங் கிட்டிடு
மஞ்சனக் கிட்டி மஞ்சினி னிலவென
விடுத்திடு கல்லாக் விளக்கிடு மேனிலை
மாட நிறையெனிர் பாடகம ளங்காட்
பேரவீன் வந்த சோபெறங் தகைபோன்
கேஹாத் திரியெலுக் தெய்விக மறையோன்
முற்பெருங் தவத்தா லிபுவி யுதித்தோன்
தூப்பு லென்ஜூங் கோப்பகை குழமையில்
விழுமிய னகி விளக்கிடுஞ் சிலி
வாசரா வைணலும் வண்புல வோனே.

ஸ்ரீபிரகந்நாரதீயபுராணத்தின்
(பூர்வபாகம்.)

அட்டவ வினா.

அந்த.	விஷயம்.	பக்கம்.
	மங்களசோகங்கள்	5
க	புராணவரலாறு	6
உ	ஸ்ரீமகந்நாரதீயமகாதமியகோத்தனம்	7
,,	சுவாமியின் தசாவதாரலதுதி	80
ஈ	பகவதவைபக்மும் பிரபஞ்சவறபத்தியும்	82
,,	பாரதவருஷசிறப்பு	83
ஈ	பகதியினிறப்பும் பாகவத லக்ஷணமும்	87
,,	மிருகணமேசரிவிதியின் தவபபெருமை	80
இ	நாககண டேய சரிதையும் பாகவத லக்ஷணமும்	88
ஊ	ஏங்கையின் பிரபாவம்	89
எ	ராகு உபாக்கியானம்	92
அ	சகர சரிதிரமும் சாகரர் கடல்தோண்டியதும்	93
கூ	சௌதாச உபாக்கியானம்	94
க0	தேவாகரபுதரமும் அதித்தேவியின் தலமும்	95
,,	அதித்தேவியின் தவபபெருமை	96
கக	பகவானுடைய திரிவிக்கிரமாவதார சரித்திரம்	97
,,	அதித்தேவிக்கு பகவான் பிரதமியக்குமாய் வரமிதல், பகவத ஸதோத்திரம்	98
கங	வாமனஸதோத்திரம்	99
,,	பூதான மகிழம்	100
,,	பத்திரமதி சரித்திரம்	101
,,	பிரமாதின் பிரார்த்தனை	10
கற	தானப் பிரகரணம்	11
கங	புண்ணியபலன்கள், தருமராஜ பகீதசம்வாதம்	12
கச	பாபபலன்கள், ஷே (தொடாச்சி)	13
கஞி	பகீரதர் கங்கையக்கொண்டுவருதல்	14
,,	பிரகுமகரிவி ஆசிரமவர்ஜனை	15
,,	பகீரத தவசிறப்பு	16
,,	பகவத் தோத்திரம்	17
,,	சிவஸ்தோத்திரம்	18
,,	தபசிதி	19

அட்டவணை முற்றிற்று.



பூர்வத்.

ஸ்ரீலக්ෂ්මීஹිயவுதனபரபபිරமமஜේම:

ஸ்ரීපිරුක්ந்தாரதீயபுராணம்.

மங்களாசலோகங்கள்.

நாராயணநம்புஷ்டி சூரிய நரம் நானாரதி தமிழ் ।
தேவீங்கரநூலை வ தலீஜ ஸ்மீர்யீத் ॥

நாராயணமநமள்கிருதயகரஞ்சைகங்ரோததமம
தேவீஸரஸவதீமசைவததோஜயமுதிரயேத

(இ-ன்) சேதனவாக்கங்களுக்குப் பயனும் பதியுமான ஸ்ரீமநகாரா
யன்னையுடி, அந்த நாராயணன் அருமறைப்பொருளை வெளியிட்டாலும்படி
அவரிடத்தில் வினவி, அவராளிய சாஸ்திரங்களால் சேதனாக்ககு உய்
வுபாயம் உண்டாக்குவித்தவினால் சிறப்புற நானையும் அந்த பொருள்களுக்கு
கெலலாம் மூலமாய் அனுதியாயுள்ள வேதத்தையும் தொழுது, பின்பு
பிறவியைவெல்லூம் வகையை பேசக்கடவுது

வஂதீபூநாநாஸீந் விஂதீராநந்தமுங்கிரவ்
க்ஷேஂந்தாநந்தாரநாந் பாநந்தநந்திணங்பரவ்
ஙந்தேபிருந்தாவனுடீஸமிந்திராநந்தமநந்திரம
உபேந்திரம்சாநதரகாருணயமபராநந்தமவிடுமபரம்.

(இி - ன்.) மறைமுடிகளாலும் உனரலநிய ஆனந்தமுதலிய கலவி
யாணகுணவகன் உளவுலூம், தனது கருணையினால் தேவலேஷத்திலும்
மனுதியலோகத்திலும் பல அவதாரங்கள் செய்பவனும், அதிலும் மட்டம்

யாங்க கோபிசைக்கஞ்சகுர் எனியவனும் பிருங்காவனத்தில் வீற்றிருப்பவனும், பெரியபிராட்டியா இறைப்பொழுதும் அகலகில்லாது இனிதுவீர நிருங்கும் திருமார்புடையவனும், அதனால் பிறாக்கரிய மேணபாடுபெற்றவனுமான பரமபுருஷனை வணக்குகிறேன்.

ஸ்ரூவிஷ்வ ஸ்வேசா-நீ யஸ்யஂ-ஶ-ா-க ஸா-஧-க-ா :

த-நா-தி-தே-வ-ங-வ-ி-ந-ா-வ-ா ப-ஶ-ந-ா-ந-ஶ-ர-வ-ஂ-ந-ஜ-ீ

பிரம்மவித்தனுமகோததியாய்ஸ்யாமசாலோகாதகா :
தமாதிதேவசித்தருபமவிசுத்தமபரம்பஜே

(இ - ள) உலகங்களை அமைக்கவும் அளிக்கவும் பிரமண விவகனு ருத்திரக்குமுதலிய வழிவங்களைய இருக்கும் ராண்திரியாய், குற்ற மற்றவனும், ராதகுணங்களால் சிறப்புற்ற ஆதிமூலப்பொருளான மெபெரு மாரை ஸேவிக்கிறேன்

இங்கு பிரமனும் ருத்திரனும் மெபெருமானுக்கு அமச்சுதாகளைநற்ற, விஷ்ணுராததியெப்பது மெபெருமானுடைய சுப்ரமணனும் உணர்த பாற்ற. எங்கனேயெனில், ஸ்ரீவித்தனுபுராணத்தில் —

ஸ்ரூ-தீ-ந்த-ஸ்வ-ஜ-தீ-ஶ-க-ா-ஈ ஸ்ரீ-தீ-ஶ-ா-ல-ய-தீ-ஷ-ஹ- :

ரு-ஶ-ர-ா-ய-க-ல-ா-ங-த-ீ-ந-ம-ந-ா-ந-ா-ந-ா-ந-ா-ந-ா-ந-ா-ந-ா :

பிரம்மதவேஸ்ரூஜதேலோகாங்ஸ்திதெளபாலயதேபிரஜா :
ருதர்பாயகலபாநதேவமஸ்துபமியமதிரிமாததயே

பிரமன்வழிவழாகி உலகங்களைப் படைப்பவனும், சுயகுபத்தில் பிரஸ்ஜ களை ரக்ஷிப்பவனும், அவைகளை அழிக்கவேண்டுகாலத்தில் ருத்திரவழிவ மாகுவனுமாய், முயமூர்த்தியாய் விளக்கும் உனக்கு தெண்டனிக்கிறேன் வன்று தெவிலாய் கூறியபடியாலும், அந்த விஷ்ணுபுராண கர்த்தாவான ஸ்ரீபாராசரபகவானுக்கு உண்மைப்பொருள் தவறுதலினங்கும்படி புலஸ்தி யர் வசிஷ்டா என்னும் மகானகளால் அனுக்கிரகம்செய்யப்பட்டிருக்கிறபடி யாலும், அந்தபுராணத்தை புராணரத்தைமென்றும் அந்த பராசரபகவானே மகாபிராமாணிகாகளில் தலைவராகவும், பெரியோர்களால் பலவிடங்களில் கூறப்பட்டிருப்பதாலும், அதற்கணக்கைவே பொருள்கொள்ளுவது தகுதி யாகும்

இந்த மூன்றக்கோததாலும் தாம சொல்லப்படுங்க நூல் இடையு றின்றி முடிவுபெறவேண்டி தமது இஷ்டதெய்வத்தையும் மூன்னோகளையும் துதித்தாரெப்பது

ஸ்ரீலக்ஷ்மிஹயவதனபரபப்ரமணினரா:

ஸ்ரீபிரகந்நாரதீயபுராணம்.

க-வது அததியாயம்.

புராண வாரலாறு.

மகாச்துமாக்ஞம் பிரமவாதிகளுமான சௌநாகாதிரியிகள் ஒட்டிசமென்னிலும் மகாரணனியத்தில், மோக்ஷத்தை உக்தேசித்தவாகளாய், தவம்புரிதுவக்தனா ஸ்டபுலஸகளை அவிதத ஆகாரத்தை ஒழித்து சத்தியத்தையே முகசியவிரதமாகக்கொண்டவாக்ஞம், சாதுசக்ஞம், பொருமையில்லாதவாக்ஞம், சங்க தருமங்களையும் அநிச்தவாக்ஞம், உலகானுக்கிரகத்தில் ஓசைசுப்படையவாக்ஞம், அகங்காரமம்காரங்களைவிட்டவாக்ஞம், ஸ்ரீமநாராயணனிடத்திலேயே சிதத்தஸதசெலுக்கினவாக்ஞம், காமக்குரோதமுதவிய குற்றமற்றவாக்ஞம், பொறுமைமுதவிய குணமுற்றவாக்ஞம், கிருஷ்ணநாதாரிக்ஞம், ஜடாபூதிதாக்ஞம், பிரமமாரிக்ஞம், சகலாஸ்திர சமபனநாக்ஞமான அந்த சௌநாகாதிகள், அந்தையிசுவனத்தில், யக்கியாதனை ஸ்ரீஹரியை சிலா யக்கியத்தினாலும், ஞானானுபியானபரப்ரமீத்தை சிலா ஞானயோகத்தாலும், சிலா பரமபக்திமாகக்ததாலும் ஸ்ரீமநநாராயணனை ஆராதித்துவக்தாரகள். இமமகரியிகள் ஓராலவிசேஷத்தில், அறம் பொருளி பைப வீட்டனாலும் நான்கின சுருபத்தையும், அவற்றைப் பயக்கத்தக்க உபாயத்தையும் அறிபவேண்டி ஓரா சபைக்குடனாகள் அந்த சபையில் இருபத்தாருயிரம் *ஊத்துவரேதசக்களான மகரியிக்ஞம் அவாக ஞாலடைய சிறிய பிரசிற்யாக்ஞம் சோகதிருஶாக்கள் மாசற்ற மனத்தினாரும் திவ்விய தேஜஸவிக்ஞம் விருப்பு வெறப்பறவாக்ஞமா.ஏ அம்மகரியிகள், உலக சமர்ஷனாதசமாக ஒருங்குத்தோகது, தங்களுள் சிரேஷ்டராகிய சௌநாகரியியாக்கே ஒரு சுவாமி! இப்புவியினக்ஞாலுள் புண்ணியக்கூத்திரவகள்யாலை? புண்ணியதீர்த்தவகள்யாலை? பாவிகளான ஐங்கள் நிரதிசயங்நாதமாகிய மோக்ஷத்தை எவ்விதம் பெறுவா? ஸ்ரீமநநாராயணனிடத்து பரமபக்தி எவ்விதம் உண்டாகும்? காயிகவாகிகமானவிக்கென ஜூம் முக்கருமங்களின பலன எவற்றூல சித்திக்கும்? எனது இதன்மையான பிரச்னம் செய்தாகள். அப்போது மகா புத்திமானுன அசௌநாகரியில் ஏழுக்குத்தின்ற, மிகவும் வணக்கத்துடன் அஞ்சலியல்ஸ்தராய், ஒரு மகரியில்

* ஊத்துவரேதசக்கள்=ரேதசை ழீவிடாதவர்கள்

களே ! சிரதாசிரமமென்னும் ஓர் புன்னியக்ஷேத்திரமுள்ளது அவ்வாசிரமத் தில, பெளராணிகாசலூள் சிரேஷ்டரான சூதா, அனேகவித யக்ஷியங்களால் ஐக்கருபியான ஜாநாததனை ஆராதித்து ஒருக்கிறா இப்போது நீங்கள் பிரசனம் செய்தவில்லயங்களுக்கு அவரே உத்தரம் அளிக்கத்தக்கவர். ஏ வெளனில், அவா பராசர புத்திரனுன் வியாசபகவானுடைய சிறியர், சாந்தா, புராஞ்சுதநங்களை ஆராத்துக்கிறதால் அவ்வியாசபகவான ஸ்ரீமநாராயணம் சம. ஸ்ரீமநாராயணர் யுகங்கடோறும் வேதவியாசரூபமாய் அவதரித்து மானிடா உஜதீவில்கும்பொருட்டு வேததலைப்பரித்து நன்குவிளக்குகின்றனா. லோமஹாஷண புத்திரனுன் குத்தெளராணிகா அவ்வியாசமகரிவியி னிடத்தில் சகல சாஸ்திரங்களையும் ஒத்தியணாந்தவா ஆகையால் உலகத்தில் சகல புராணங்களிலும் சிறந்த ஞானமுள்ளவா, அச்சுதமகரிவியேன்றி வே ரெருகுவா உள்ரோ ? உலகத்தில் எவன புராஞ்சுதநங்களை அறிந்தவனே அவனதான், எல்லாமறிதவன், அவனே மிகுந்த புத்திமான், சாந்தகுணன், மோக்ஷத்திருமங்களை அறிந்தவன், கருமம் பகுதி இவைகளின பேதங்களை நன்குண்ணாதவன். ஏ வெளனில், அப்புராணங்களுள் வேதங்கள், வேதாங்கங்கள், இனிவு முதலியலைகளின சாரங்களை அவ்வியாசபகவான் உலகவிதார தத்தமாக நன்குவிளக்கியிருக்கின்றனா குத்தெளராணிகா எல்லா தத்துவங்களையும் ஜயந்திரிபற உண்டாதவா, ஞானசாகரம், ஆகையால் இல்லமசங்களை அவனாயே நாம கேட்போம், என்று சௌன்ஹகரிவிசொல்ல, அமமகரிவிகள்சங்கோஷமுறைவாய விததுவசிரேஷ்டரான சௌன்ஹகா ஆவிங்கனம்செய்து, நன்று ! நன்று ! என்ற துதித்தாகள் பின்னா, அம்மகரிவிகள், அதிக பரிசுத்தமுடையதும், மிருகக்கூட்டங்களாலும் முனிகண்க்களாலும் நிறையப்பெற்றதும், பாக்கப்பாக்க மனோமீயமான பழங்கள் புரைப்பக்னோடூக்கிடன பல விருக்ஷங்களாலும் கெராடி களாலும் நிபிங்கரிக்கப்பட்டதும், தில்விய தீர்த்தங்களால் நிறையப்பெற்றதும், அதிதிபூஜைக்கு ஓரானவபெறும் சொல்லும்பழியான அந்த சித்தாசிரமததையடைந்தனா அவகு அனந்தனும் தன்னை ஒருவனாலும் ஜயிக்கப்படாதவனும் ஆதிதேவனு மான ஸ்ரீமநாராயணை *அக்கினிவிதோமததினால் ஆராதித்துக்கொண்டிருந்த குத்தா சேவித்து அவரால் அனுகுணமாக ஆராதிக்கப்பட்ட அதிதேஜஸ்விகளான அம்மகரிவிகள், அம்மகத்தின அவபிருத்ததை எதிர்பாத துக்கொண்டு அவ்யாசங்களையிலேயே வீற்றிருந்தாகள் பின்னா, †அவபிருத்தஸ்நாங்கம்செய்து சுகமாய் உட்கார்க்கவுடன், குத்தாநோக்கி ஈரமிசா ரணணியவாசிகளான ரிவிகள் பிரச்னம் செய்தாகள்

வாரும் எங்கள் குத்தெளராணிக்கோ, அதிதிப்பிரியான தேவரீ அதிதி களாய்வுந்த எங்களுக்கு தத்துவஞ்சங்களை உபகரித்து சிரமமாக ஆதரிக்க வேண்டும். அமர்கள் சந்திரக்லையாகிற அமிருதத்தைப்புசித்து ஜீவங்கள்

* அக்கினிவிதோமம்=ஒவ்விதயாகம்.

† அவபிருத்தஸ்நாங்கமாகத்தின்முடிவில்செய்யும்ஸ்காங்கம்.

ரூர்கள். அடியோங்கள் தேவரீருடைய முகாரவிச்தத்தினின்று பெருகும் ஞானமிருததலை புசிதது ஜில்விகக்கடவோம் சராசரங்களான சமஸ்தமும் எவரிடததிலிருந்து உண்டாயிற்கோ, எவ்வா ஆதாரமாகப்பெற்றிருக்கிறதோ, வெரால குழிகொள்ளப்பட்டிருக்கிறதோ, எவரிடததிலையிக்கப்போகிறதோ அத்தகைய மகாவிஷாந்தையை என்விதம் ஆராதிக்கவேண்டுமோ? அவராத்தனால் பிரசனனமாகுவா? ஊனுசிரமங்களின் ஆசாரங்கள் ஏத்தன்மையானையை? அதிதிப்புஸை ஏத்தன்மையது? கருமங்கள் எவ்விதம் செய்யப்பட்டால் ஸபலமாகும்? மானிடா மோக்ஷமடையும் மார்க்கமெது? பக்தியால் அடையக் கூடியதெது? அப்யக்தி எவ்விதமானது? இலவெயெல்லாவற்றையும் சுதேகமற அடியோவகஞ்சகு பிரசாதித்தலவேண்டும் எவனுக்குத்தான் தேவரீருடைய வாங்காகிற அமிருதசதை பானமடைய்ய ஆவலகொள்ளாது? என்றாகள். அவைகளைச் செவியுற்ற சூதபெளராணிகா பின்வருமாறு உணாபபாராயினாவாருவகள் மகரிழிகளே, நீங்கள் வெற்றைக் கேட்கவேண்டுமென்று ஆவலகொள்ளுகின்றோகளோ அவற்றைச்சொல்லுகிறேன் அதை சாலதானா மாக்க கேள்வுகள். நீங்கள் இப்போது பிரசனம் செய்தவிஷயங்களையே பூர்வம் ஸத்குமாரருக்கு நாரதபகவான உரைததிருக்கிறாரனா. அகிக்கபெரியதும், வேதாாததங்களால் நிரமபப்பெற்றதும், பாவங்களைல்லாவற்றையும் காசனுக்கெய்யவல்லதும், கிரக்கார்பிண்டலை நியாத்திப்பதும், கெட்டகனவுகளை நிகிக்கச்செய்வதும், பக்திமுகநிக்களைக் கொடுப்பதும், செலவழீவதும், ஸ்ரீபகவதசரித்திரங்களையுடையதும், சமஸ்தமங்களங்களைக் கொடுப்பதும், சதுராவித்திப்புராதங்களுக்குக்காரணமும், மகாபலனுள்ளதும், சிலாக்கியமான புண்ணியபலததைக் கொடுப்பதுமான இதை நாரதீயபுராணத்தை சீவதானமாகக் கேள்வுகள் இதை தீர்க்கமான புராணத்தை மகா பாவனுசெய்தவனுமினும், சமஸ்த பாதகங்களைக்கெய்தவனுமினும், ஒருதரம் கேடோபானுனுல எவ்விதபாவகங்கும் நிவாததியாய் மோக்ஷமடைவது இப்புராணத்தினை ஒருங் அத்தியாயத்தைப் படித்தால் வாஜுபேயாகத்தின் பலத்தை அடைகின்றீன் இரண்டத்தியாயமோ, அக்கினிழக்கோமபலததைக்கொடுக்கும். ஒ முகரிழிகளே! ஐயேகாமாதத்தில், பெளாணமிதித்தில், மூலங்களித்திரத்தில் பரிசுத்தனாக யமுனைக்கில் தீாதமாடி, மதுரையில் உபவாசமிருந்து, யதாவிதியாக ஸ்ரீமகாவிஷாந்தையை ஆராதித்தலாலைடையும் பெரும்பேருகிய பதினுயிரம் ஐஞ்சங்களில் செய்யப்பட்ட பாவங்கள் எல்லாம் காசமடைந்து தனி முனிபின கோடிதலைமுறையுடன் சோங்கு பிரமலோகித்தையடைந்து அவ்விதத்திலிருந்து மோக்ஷமடையும் பலத்தை இப்புராணத்தின் பத்து அஷ்டியாயம் பக்தியுடன் கேட்பவன் அடைகின்றான். ஸ்ரீமங்காராயணனை ஸ்துதிப்பதால் சங்கேதமில்லாமல் இப்புராணசிரவனம் செய்கிறவன் அந்த பலத்தை அடைகிறான். ஆதலின், மனிதன்கேட்கவேண்டியதில் உத்தமமானதாயும், பரிசுத்தகரங்களில் மேன்மைபொருங் தியதாயும், கெட்டகங்களை நிவாததிப்பதுமான விப்புராணத்தை பிரயத்தன பூர்வகமாக கேட்கக்கூவன். இதில் மனிதன் ஒரு சலோகத்தையா

வது அரைசௌகந்தையாவது சிரத்தையுடன் கேட்பாறனால், அவன் உப பாதகங்கள் பலசெய்திருப்பினும் அவைகளினின்று விடப்படுகிறவனுக்கிறஞ இப்புராணம் பரமரகசியமானதால் விஷாலையத்திலும், புண்ணியகேத சிரத்திலும், புண்ணிய சபையிலும், ஸாதுககளுக்கே சொல்லவேண்டும் பிரமததுவேதிகளுக்கும், டமப்மான் ஆசாரம் அதாவது கன்சாரம் உடையவாகளுக்கும், பிறா தன்னிடபுகழுவேண்டி கருமாலுஷ்டானம் செய்பவாகளுக்கும் சொல்லவாகாது மேலும் மோகநப்பிரதமான இதை காமமுத விய அறகுற்றங்குடிநோரும், விதங்குபக்கியில் ஆவறுளா மனதத்தினரும், ஆசாரியபக்கியுள்ளவருமான ஸாதுகளுக்கே சொல்லுகின்றும் சமஸ்த தேவதாஸவருபியான ஸுரீமநாராயணன் பகதவற்சஸ்ரங்கயால் பக்கியிலு வன்றி வேஹவித்தால் சந்தோஷமடைவதிலை எவ்வளவுக்கிறும் அந்தபகவாலுடைய திருக்காமானது தறசெயல்யை சொல்லப்பட்டாலும் துதிகபபட்டாலும் அவன் பாபரித்தனுகிற பரமபத்தையடைகின்றன ..

ஓ ஸாதுங்களே ! சமசாரமாகிப பயங்கரமான காட்டுக்குப பெருந்தீயான இந்த மதுகுஷன்னானவர் நினைக்கிறவாகன்றைய எல்லாபாவுக்களையும் உருவர நாசபடெய்கிறா அந்த பகவாலுக்கு பிரதிஷ்யையுண்டுபண்ணுவதான புண்ணியபலனுள்ள இப்புராணமானது அவசியம் சிரவணம் செய்யப்படவேண்டிய புராணங்களுள் சிறத்தது இதைக் கேட்கினும் படிக்கினும் சாவுபாவங்களும் சாசமாகும் எவ்வளுக்கு இப்புராணத்தைக் கேட்கபக்கிழாவகமான சிரத்தையுண்டாகிறதோ, அவனே மகாசச்சுருதியும் சமஷ்ட சாஸ்திராததவகளை தெரிந்தவறூமாகிறான், அவனால் செய்யப்படும் தவம் உடனே பலத்தைக்கொடுக்கும் அபபடி இல்லாவிட்டன, இதைக் கேட்க ஏன்னமுண்டாகாது. லோகஹிகாததிகளான சாதுககள்தாம் ஸதகாரிவணம்செய்ய விருப்புவா பாபடுத்திகளான துத்டாகஞ்சுக்கோ, நிந்தனை கலகமுதலிய தூவியபாரசித்தனையே உண்டாகும் புராணங்களை அர்த்தவாதவகளைறா அதாவது கேவலம் ஸதநிபராக்களைறா, எவாகன சொல்லுகிறாகளோ அவாகனசெய்த புண்ணியமனிததும் தரைகள் சொல்வது போலவே பயன்ற அாததவாதங்களாய்விடும் சமஸ்த கருமபாசக்களையும் அறறுவிழச்சுப்பும் புராணங்களை அாததவாதங்களைற சொல்லும் நராதமன் ரெளவறுமதவிய சரகத்தையடைதது, அங்கரகாக்கினியால் பிரமகல்பரியந்தம் தசிக்கப்படுகின்றனன. ஆசரியம் ! புண்ணியபாபமெனகிற இரண்டிற்கும் ஹேதுக்களான காங்கு அஷ்டங்களையுடைய இரண்டிற்பதங்களைச் சொல்லுகிறேன் அதாவது புண்ணியஹேது நாராயணவென்பதும், பாபஹேது அாததவாதமெனபதுமாம் ஆகலால், சகலதருமங்களையும் சொல்லும் புராணங்களை அாததவாதங்களைற சொல்லுகிறவாகன் நரகழு எய்து பகவரென்பது தின்னமன்றோ? எவன் அதிக பிரயாசையின்றி புண்ணியீச களை சம்பாதிக்க விரும்புகின்றனாலே அவன் புண்ணியம்சமான புராணசிருவனம் செய்யவேண்டும். அதினாலேயே அவன் விரும்பியவற்றை அடைகிற என்பதில் சம்சயமிலை எவ்வளுக்கு ஜன்மாந்தரபாபங்கள் நிகின்றன

வோ அவனுக்கே புராணங்கேட்பதில் உண்மையான புதகி உண்டாகும் சாவுபாபத்திரங்களான புராணங்களிலிருந்தும் பாபமெனும் பாசத்தால் கட்ட ணைவனநு புதகியானது வீணா கந்தகளில் பிரவாதத்திக்கின்றது ஸாது சங்கம, தேவதாராதனம், ஸதகதாசிரவணம், பிறஞக்கு விதோபதேசம், இவைகளில் ஆவல்காண்டமனிதன் தேவலியோக்காலத்து விஷாகு தே ஜோமயனுகி அரமாதவனது பரமபதத்தை அடைகின்றான் ஆகையால், பிரமரித்தியாகிய நாரதபகவானுல் உபதேசிக்கப்பெற்ற அக்காரண்யஸ்ரதக கொண்டே நாரதியமென்று பெயாகாய்ந்த உத்தமமான இப்புராணத்தைக் கேளுவகள் இதைக்கேட்டால், ஜனமம் ஜனாமுதலியன நாசமுறை நித தோழியாய் மோக்கமலைகிறான் சாவுசிரோவத்தினு, வரதஜும, அனுதியும், தமது தேஜஸ்வினால் சமஸ்தலோகங்களையும் பிரகாசிக்கக்கூடியதை ஒனும், சமஸ்ததையும் தனது சங்கறபமாததிரத்தில்கூடியதை ஒனும், எது தேவனுமிழுன ஶ்ரீமந்காராயணனின் ஸமரிதால முந்தி கைகட்டாதுவிடுமோ? எனவு பிரமருபியாகி சிருங்கத்தும், விஷாகுவாய் ரக்தத்தும், ருதிராபி பீகி சமஹரிததும் வருங்கனருனே, எனதுகு ஜாதிமுதலிய விகாரங்களிலையோ, எவனு சிரேஷ்டாகளான தேவாங்குகும் சிரேஷ்டனே, எவனு பிரகிருதியைக் கடந்தவனே, எவனு வேதாநந்தங்களால் அறியத்தக்கவனே, எவனு சுவயமபிரகாசனே, அவனைத்தான் சமஸ்தபுணங்களும் வேதங்களும் புகழ்கின்றன ‘அந்த பகவானே பழீபபவாக்களுக்கே, மோக்கம் மோக்கத்தை இசிபபவாகு, அந்த ஶ்ரீமந்காராயணனே, உபாசனுதேவதை’ என்னும் இந்த புருங்காரத் சாதகமாகிய பரமரக்ஷியத்தை அறிபார்கள், பரமபதநாதனை அடைகின்றான் இப்புராணத்தை தாமிகனும், சிரதநை யுஷ்டியல்லும், மோக்கப்பிளாஸ்வத்யுடையல்லும், ஜீதேந்திரியல்லும், துரா சையற்றக்கும், சுபுத்தியுள்ளவனுமான ஸாதுவுக்கே சொல்லவேண்டும். புண்ணியிழுமியிழும், சபையிழும், தேவாலயத்திழும், புண்ணியிடாததத்திழும், சந்தியகாலுத்தவிரமரநையகாலத்திழும் சொல்லவேண்டும் இந்த உத்தமமான புராணத்தை அச்சத்தமானதேசத்தில் படிப்பவாக்களும், டமபத்தினால் அதாவது பக்தியின்றி கேட்பவாக்களும், இந்த ஸதகதாபாராயணகாலத்தில் வீணவார்த்தை பேசுகின்றவாக்களும், சந்திர சக்தி திரவகளுள்ளவையில் நரகவேதனைக் குட்படீக்கிறாகன் ஆகையால் படிப்போரும், கேட்போரும், சாவுதானசித்தாகளாய் இருத்தலவேண்டும். அங்விதமில்லாவிட்டன, இதிலை விவரிக்கும் விஷயங்களில் சந்தேகமுறை தெரியாது இந்த பகவதசரிதையாகிற அமிருதத்தை மனிதன் சாவுதானசித்தனுக் பாணமசெய்தலவேண்டும். மனைசஞ்சலமுள்ளவனுக்கு ருசிதெரியுமோ? அலைபோன்ற மன மூடையோனுக்கு சுகமுண்டோ? ஆகையால், ஏகாக்கிரசித்தனுய் பகவத் ஸ்ரீமருண் செய்யவேண்டும். மனகலக்குமுற்றவனுக்கு விஷயக்கமே உணரல் அரிசுத்தனின் போகம் எவ்வாறு கைக்கும்? ஆகையால், துக்கமேஹது வான காமத்தை வோகனைந்து சாவுதானசித்தனுய பகவானை ஸ்மரிசு வேண்டும். எவ்வித உபாயத்தாலாகிறும் பாவியும் சாவுதானமாய் சித்ததா

அ

ஸ்ரீபிருத்தநாரதீயபுராணம்.

ஞகீல், அவனுக்கு பகவான் பிரசனனாகினருள்ளென்பதில் சங்கேதமில்லை. விபுவாயும், பரானுயும், தேவாதிதேவங்குமிருக்கிற ஸ்ரீமங்காராயணனிடம் பரமபக்தி வைத்துக்கிருக்கிறதோ, அவனுடைய ஜன்மமே ஸபலமானது. தீமாக்கமும் அவனதே சநாவித புருஷாததங்களும் அத்தகைய விஷத்து பதாகளுக்கே உண்டாகின்றன.

உ-வது அத்தியாயம்.

நாரதபகவானுல் செய்யப்பட்ட

ஸ்ரீமந்தநாராயணமகாத்மிய கீர்த்தனம்.

சௌனகாதிரிவிகள் குதபெளராணிக்கானோக்கி, வாரும் எங்கள் குதபெளராணிக்கரே! தேவரிவியான நாரதா எநத்கேஷத்திரததில் எநத்குமா ராஹ கந்ததா? அநத இரண்டு பிரமமவாதிகளும் பெபடி, ஒன்றுக்கும் ஒர் கன். எவ்விதமாய் ஸத்குமாருக்கு நாரதபகவான் சுகலதருமங்களையும் உபதேசித்தா அபபடி நாரதபகவான் உபதேசித்த விஷயங்களை தயா நிதியான தேவரீ அடியேங்களுக்கு திருவாய்மலாநதருளவேண்டுமென்று பிராததித்தாகள் அபபோது குதபெளராணிகா பின்வருமாறு விளமப ஸாவினா. சிருஷ்டகாத்தாவான பிரமதேவத்துகு அகங்காரமகாரமில்லா தவாகளும், ஹாததுவரேதசுக்களும், விஷத்துபகதாகளும், கல்ல சுபாவமுன ளவாகளும், பிரமததியானததையே முக்கிய தருமமாகக்கொள்பவர்களும், ஆயிரம் குரியர் சேராதித்தாற்போல காந்தியையுடையவாகளும், சத்தியப பிரதிஞ்ஞாயுள்வாகளும், முழுக்காங்களுமான ஸகா, ஸகந்தா, ஸகந்துமாரா, ஸகாதநா என்னும் ராணுகு குமாராகளுண்டு. ஓர்காலக்கில் பிரம சபையைப்பாகக் விரும்பினவாகளாய், மகமேருவின சிராத்வைதயன்டத்து, அச்சிகரத்தில் ஸ்ரீவிஷ்ணுபகவானுடைய திருஷ்டகளிலிருந்து உற்பத்தியான தும், மகா புண்ணியபலஜைக்கொடுப்பதும், சீதையென்னும் பெயாகொண டதுமான் கங்காக்கியைக்கண்டு, மகா தேஜஸ்விகளான அம்மகரிவிகள் ஸ்தா கமசெய்யததொடக்கினா. ஒ சௌனகாதிரிவிகளே அநதசமையத்தில்,

பரமபாகவதீசிகாமணியான நாரதபகவான மூரே நாராயணு, அச்சதா, அங்கா, வாக்கேவா, ஜநாததனு, யக்கியநாதா, யக்கியபுருஷா, சிருஷ்ண, விஷாநு, உம்மை தெண்டனமாப்பிக்கின்றேன். அரவிந்தலோசனு, லக்ஷ்மி காநதா, கங்கோத்பாதகா, கேவா, பாறடற்றுயிலும்பரமனே, உம்மை பிர ஞமும் செய்கின்றேன். தேவதேவனே, சிருஷ்ண, எங்கும் வியாபித்திருக் கிஞ்றமையால் விஷத்துவென்னும் திருகாமமுடையவனே, நரசிம்மர்த்தி, முராரே, பிரதியுமனன சங்கருஷனன் வாக்கேவன் அவிருத்தனென்னும் திரு வம்சங்களையுடையவனே, உற்பத்தியும் நாசமுழில்லாதவனே, விஸ்வருபியான

ஸ்ரீமந்தாராயணமகாத்மியக்ரீத்தனம்.

கு

வனே, அடியேனை எவ்வித ஆபத்தினின்றும் நீக்கியருளவேண்டுமென்று இவ்விதமாய் பகவநாமசங்கீததனம் செய்துகொண்டு, சமஸ்தலோகங்களையும் பரிசுத்தமசெய்யானினர் கங்காநதியையடைக்கதார். அப்போது ஸங்காதிகள், எழுந்தருளிய நாரதபகவானையதாவித்யாக பூஜித்தாராகள் நாரதமகரிஷியும் ஸங்காதிகளை வந்தித்தார் பின்னால் எல்லோரும் நிதியானுவடானங்களை முடித்து ரமமியமான கங்கைக்கரையில் உட்காந்தாராகள் அப்போது நாரதபகவானை மீண்டும் பகவநாமசங்கீததனம் செய்யவாரம்பித்தார் ஸ்ரீபரநாமானையே மூக்கியக்தியாகக்கருதி மூன்றிசேஷ்டரான நாரதரைப் பாரதது சபைநடவிலிருத் ஸநத்துமாரா பிரசணமசெய்கிறார் மிகுந்த குரங்கானுயும், மூன்னிலாக்களின மகிழ்ச்சுக்கு காரணமாயுமிருக்கிற நாரதரே! தேவரீ ஸ்ரீஹரியினுடைய சரணால்விநாதபக்கதிப்பரான்கையால் சகலமுமறிக்கவா தேவர்களையன்றி வேண்டிய மூலமாக வேண்டிய மூலமாக வேண்டிய மான இது உலகம் படைக்கப்பட்டதோ, இவகு பிரவகிக்கின்ற கங்கையானது எவ்விடைய சரணுரவிநாதத்தினின்றுமுண்டானதோ அநத ஸ்ரீமந்தாரா யுண்மூதக்கைய எவ்விதமறியலாம்? முகக்குருமங்களும் எவ்விதம் ஸபலமாகும்? மனிதாக்களுக்கு ஞானம் எவ்விதம் உண்டாகும்? தவத்தின இலக்ஷ்ணம் என்ன? அதிதிபுணை எவ்விதமானது? ஏதனால் ஸ்ரீமகாவிர்ஜனு பிரசனனாலுகிறார்? இலவமுதலான விவகூரம் பகுதிக்குக்காரணமான இரகசியத்துருமக்களை அடியேன தேவரீ அதுக்கிரகத்துக்குப் பாத்திரனாலுமிருக்கால உண்மையாய் சாதித்தருளவேண்டுமென்கிற ஸநத்துமாரரைப் பாரதது நாரதபகவான் சொல்லதுறநாரா. சாவசிசேஷ்டங்கை விளங்காளின்றும், பரமான பிரமருத்திராத்திக்களுக்கும் பரமானவனுயும், சிலாக்கியமான சுவாக்காக்கிலோகங்களுக்கும் அதிக சிலாக்கியமான ஸ்ரீவக்குண்டனிவாசியாயும், கலவியங்குண்டனிவரியும், ஹெயகுண்டக்குதனிக்கும், ஐடாநுபியாயும், தருமாதரும் விதயாலிதயருபியாயும், சுவயமபிரகாசனுக்கும், மாயாக்கிதனுக்கும், ஆதமாவென்றுபெயாகொண்டவனுயும், விசித்திரசக்தியளவனும், யோகஸ்வருபியும், "யாவனிடத்திலும் அநதாயாமியும், யோகத்தியானதாலடையக்கூடியனும், ஞானரூபியும், ஞானமாகக்தாலறியத்தகுந்தவனும், எல்லாருணக்கருக்கும் காரணமும், ஞானாதலும், தேஜோரூபியும், தியானரூபியும், தியானததினால்நியக்கூடியவனுமான பரப்பிரமததை நமஸ்கரிக்கின்றேன். நினைத்தமாததிரத்திலேயே பாவததைப் போக்குகிறவனும், சுததஸ்வருபியும், சுததஞானவானுமான ஸ்ரீஹரிசுகு தெண்டனசமாபடிக்கின்றேன். சூரியன், சங்கிரன், அக்ஷினி, பிரமன முதலான தேவாகளும்; சிததா, யக்ஷா, அசரா, நாகா முதலான தேவமோளி விசேஷங்களும் எவ்வரை தத்தம் காரியமித்தம் சரணக்கியடைக்கனரூபோ அந்த அனுதியானவனும், உற்பத்திரகிதனும், ஸ்துதிக்கு நாதலுமான ஸ்ரீமந்தாராயணனை பெபோதும் வணக்குகிறேன். மாதோரு பகவானுடைய திவ்வியதிருக்கங்களை கோததனமபன்னுவாகளான பரிசுத்தசபாவமுடைய மூளி சிரேஷ்டர்களும் கீவப்பனத்திலும் எவ்வைக்காணக்கூடாதவாகளாயிருக்கின

குதனது பதத்தை தந்தருள்கின்றாலே அந்த புருஷோத்தமனுக்கு வந்தனம் புரிகின்றேன். இவ்விதமாய் சாவேசவரனுன ஸ்ரீயைபதியை ஸ்தோத்திரம் செய்யும் நாரதமகரிவிஷயைப்பாராதது ஆனநதக்கண்ணோததுமயமும் நேதநிரவ கஜைபுடுடையவாகளாய் ஸக்காதிமகரிவிகள் கைகூப்பிக்கொண்டு வந்தனமபுரிக் தாங்கள். இந்த நாரதமகரிவியால் சொல்லப்பட்ட ஸ்தோத்திரத்தை பிரா தக்காலீயிலெழுந்து எவன படிக்கிறாலே அவன சமஸ்தபாபரகிதனாகி ஸ்ரீ வைகுண்டத்தை அடைகிறுன்னறு, அங்காரதமகரிவிக்கு வரமளித்து அந்த ஸக்காதிகள் ஸ்ரீ ஹரியின் திருகாமங்களைச் சொல்லிக்கொண்டே நாரதமகரிவியை சிலாகித்தார்கள்.

ந-வது அத்தியாயம்

பகவத்வைபவமும் பிரபஞ்சவற்பத்தியும்.

ஸ்ரீமங்காராயாணன குறைவில்லைத்வா, அகதயில்லாதவா, எங்கும் கிறைந்தவா, ஸ்வயம்பிரகாசா, பாபரகிதா சராசராதமகமான இவ்வுலகம் அவராலே வியாபிக்கப்பட்டிருக்கிறது ஸ்வயம்பிரகாசியும் ஜகத்ருபியுமான இந்த ஸ்ரீமகாலிவிஷத்துவான்வா ஸதவராஜஸதமஸ்ஸைக்கள் என்னும் முககுண க்களால் சிருஉத்தக்காக வலப்புறத்தில் பிரமதேகததையும், ரக்ஷணத்துக்காக இடப்புறத்தில் விஷத்துவதேகததையும், சமஹாரததுக்காக இடையில் ருததிர தேகததையும் ஆகிய மூன்று உருவங்களை ஆகி சிருஉத்தமிலகொண்டா அபபடிப்பட்ட ஆதிதேவளைத்தான் சிலா ருததிரன்னறும், சிலா விஷத்துவ வென்றம், வேறுசிலா பிரமணன்றும், மற்றம் சிலா பரபிரமமமென்றும் சொல்லுகிறாகள். அந்த ஸ்ரீமங்காராயாணனுக்கு உலகசிருஉத்தையை யனு சரித்து சிலாக்கியமான ஓரா சக்தி இருக்கிறது அந்தசக்தி மாவறுபமாயும் அபாவறுபமாயுமிருந்து எல்லோராலும் விதமையென்றும், அவித்தையென்றும் சொல்லப்படுகிறது. விஷத்துவின் சரீரமாகிய உலகத்தை விஷத்து ஏக்குப் புறம்பாக தானென்றும் தனதென்றும் என்னும்போது, சகலதுக் கூக்களையும் விளைக்கும் அவித்தைக்கு உள்ளாகிறான். பெபோது அறிபவன் அறியப்படவேண்டியது என்கிற உபாதிகன் நசித்து ஆத்துமஸ்வரூப அபேத* புத்தி உண்டாகிறதோ அபபோது விதமையென்றும் பெயராகிறது * பேத புத்தியானது பந்தததையும், அபேதபுத்தியானது சமுசாரகஷ்யத்தையும் கொடுக்கிறது. இவ்விதமாய் ஸ்ரீமகாலிவிஷத்தை விட்டுப்பிரியாத இவ்வுலகம் யாவும் அவருடைய சக்தியினுலேயே உண்டாயிருக்கிறது ஸ்ரீகார்யம்

* பிரகிருதித்துவன இவைகளை சரீரமாகவுடைய ஈசவரன் ஒருவனே என்கிறபுத்தி அபேதபுத்தி

பகவத்வைபவமும் பிரபஞ்சவுற்பத்தியும். கங்

அபினனமாயிருந்தாலும் உபாதிகளால் எப்படி வேரூத்தெரிகிறதோ அப் படியே அவிதமையாகிற காரணத்தால் பிரம்மமும் வேறேயாகத் தெரிகிறது. ஒமகரிஷிகளே! ஸ்ரீ ஹரி எப்படி சாவலியாபியோ அபபடியே அவருடைய சக்தியும் எங்கும் வியாபித்திருக்கிறது. அக்ளினியின் ஆதாரத்தை வியாபித்திருப்பதுபோல அந்த பிரமமமும் அதின் ஆதாரமான ஐகத்தை வியாபித்திருக்கிறது. அந்த சக்தியை சிலா வகுஷமியென்றும், சிலா உழையென்றும், சிலா சரஸ்வதியென்றும், பலா சிரிஜை, அமபிளை, தூக்கை, பத்திரகாளி, சண்டிகை, மகேசுவரி, சௌமாளி, வைஷ்ணவி, வாராஹி, ஐந்தரி, பிராம்ணி, வித்யாவிதமை, மாயை, பிரகிருதி, பராசத்தியென் ருமபலவிதமாய்க் கூறுகின்றன உலகசிருத்திமுதலானவற்றிற்குக் காரணமாயிருக்கிற இந்த பராசத்தியானது வியகதமாயும் அவியக்தமாயும் உலகத்தை வியாபித்திருக்கிறது இந்த ஒரே சக்தியானது பிரகிருதி, புருஷன், காலமென்று மூன்றுவிதமாய் சிருஷ்டி, ஸ்திதி, வயங்களுக்குக் காரணமாயிருக்கிறது. இந்த சமஸ்தமும் எந்த பிரமதேவனிடத்திலிருந்து உண்டா யிற்கிற அவனிலும் மேலானவுனை ஸ்ரீமந்தாராயணன்தான் நிதியனுன் தேவனென்று சொல்லப்படுகிறான் ஐகத்தை ரக்ஷிக்குங் தேவனே பரம்புருஷன் ஆதலால் நானுமுகனுலகமிருக்களன் ட்னண்ணிய லோகங்களிலுள்ள சிறந்து அழிவற்றிருப்பது அத்தேவன வீற்றிருக்கும் ம் அதுவே பெறற சூரியது காலருத்திரருபங்கொள்ளும் அந்த பரமபுருஷனே அழிவற்றவன், ஹேயகுண ரகிதன், விமலன், எங்கும் நிறைந்துள்ளன, யோகிகளுக்கு விஷயமானவன், பராதபரன், ஞானநீத ஸவருபி, ஞானக்கணனுலேயே பாராக்கத்தகுத்தவன், வவவித உபாதியுமற்றவன். பரிசுத்தனும் பரமனுமான இந்த ஸ்ரீ ஹரி, மூடாகளால் அக்காரமுடையவென்றும், தேசியென்றும், சொல்லப்படுகிறான். ஆசசரியம்! அவாகளுடைய ஞானம் விபரிதமானது நிஷகளங்கை தேஜோருபமாய், வாகுக்கும் மனத்திற்கும் எட்டாததாய், பரபபிரமமமாயிருக்கிற ஸ்ரீமந்தாராயணனே ஸதவாதிகுணபே தங்களால் மூன்று மூாத்திகளாய் சிருஷ்டிமுதலான மூன்றுக்கும் காரணமாயிருக்கின்றான எவ்வுடைய ஒரு கோடியின் கோடியில் ஒரு அமசத தவரென்று விரமாதிதேவாகன சொல்லப்படுகிறாகனோ அந்த பரமபுருஷனுலேயே ஸதாவர ஜங்கமருபமான இந்த உலகம் வியாபிக்கப்பட்டிருக்கிறது ஸ்ரீமந்தாராயணனுடைய திருக்கிகமலத்தினின்று அவதரித்த சிருஷ்டி காத்தாவாகிய பிரமாவும் ஆனநத்துபியான பரமாத்மாதான், வேறன்று. நிஷகளங்கராயும் ஐகத்துபியாயுமிருக்கிற ஸ்ரீபரமாத்மாவானவா சாவசாக்கி வாய் பின்னனுபியாயும், அந்தாயாமியாய் அபினனனுபியாயும் வினங்காங்கிற கிறுா பகவத சக்தியாகிற மகாமாண்யமானது உலகோற்பத்திக்குக் காரணமாயிருப்பதால் ஞானிகளால் பிரகிருதியென்ற சொல்லப்படுகிறது. ஆதி சிருஷ்டியில் ஸ்ரீமந்தாராயணன் உலகங்களை சிருஷ்டிக்கும்பொருட்டு மூலப் பிரகிருதியென்றும், புருஷனென்றும், காலமென்றும் மூன்றுவிதமாக ஆனா. அபபடிப்பட்ட பரபபிரமமாயும், தேஜோ ருபியாயுமிராசின்ற ஸ்ரீமகா

கச

ஸ்ரீபிருகந்நாரதியபுராணம்.

விஷ்ணுவையும், அவருடைய அதிபரிசுத்தரமான பரமபதத்தையும், நீமல சித்தமுடைய யோகீசுவராகள்தாம் அறிவாகள். எந்த ஷேயகுணரகித மான தேஜஸ்ஸை பரப்பிரம்மென்று சொல்லுகிறோமோ அதுதான் ஞான மாககத்தால்நியப்படவேண்டிய ஸ்ரீமகாவிஷ்ணுவாயிருக்கிறது அந்த பரப்பிரமமான ஸ்ரீ மகாவிஷ்ணு தூய்மையுடையவா, குழந்தைரவா, முடிவில் லாதவா, காலஞ்சுபமானவா, குணவங்குபமானவா, குனுதாரமானவா, ஜகந் துக்கு ஸ்ரீதிகாரணமானவா, எங்கும் பறந்தவா

ஸ்ரூபபிரகிருதி பிரமமத்திலிருந்து விசிருதியடைந்தபின்னா மஹத்தத் துவமும், அந்த மஹத்தத்துவத்திலிருந்து அஹங்காரரும், அஹங்காரகத்திலிருந்து குக்ஞமேந்திரியமாகிய தனமாததினாகளும், தனமாததினாகளிலிருந்து பஞ்சபூதங்களும் உலக சிறுஷ்டியினியிதம் உண்டாயின ஆகாசம், வாயு, அக்னி, ஜலம், பூமியாகிய பூதங்களைதும் முறையே பிரதியதற்கு முந்தியது காரணமாகின்றன

பின்னா சிறுஷ்டிகாததாவாகிய பிரமதேவனை மரம் முதலான் ஸ்தாவரங்களைப்படைத்தா இதனைமயயான அபுதிசூபாவகமான சிறுஷ்டியா னது தாயச சிறுஷ்டியென்று சொல்லபடுகிறது இதை சிறுஷ்டி சாதகமாகமாட்டாதென்ற பசு பக்கி மிருகம் முதலான திரியக்கு ஜுஞ்சுக்களைப் படைத்தாரா. அதுவும் அசாதகமென்று தேவாகளை சிறுஷ்டித்தாரா. பின்பு மனிதாகளை உண்டாக்கினா பின்னா சிறுஷ்டிகாரணாகளான தக்ஞா முதலான பிரஜாபதிகளை மனதினால் சிறுஷ்டிசெய்தா அவாகளால் தாம் தேவாசரமனிதாகளால் நிறைந்த இந்த உலகம் சிறுஷ்டிக்கப்பட்டது. பூலோகம், புவாலோகம், கவாலோகம், மகாலோகம், ஜுனோலோகம், தீபோலோகம், சத்தியலோகம் என்று மேலுலகம் ஏழும், அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாலம் என்றும் சீழுலகம் ஏழும் ஆகிய பதினான்கிணையும், அவைகளுக்கு அதிபதிகளையும் சிறுஷ்டித்தாரா அந்தந்த உலகங்களில் சுதிப்பவாகளுக்கு குலாசலங்களையும், நதிகளையும், அந்தக்கோததுக்குத்தக்க விருத்திகளையும் உண்டாக்கினா. பூலோகத்தின் மத்திய பாகத்தில் சகல தேவாகளுக்கும் வாசஸ்தானமான மேருபாவதத்தையும், பூமியின் கண்டயில் லோகாலோகமலையையும், அதினிடையில் ஏழுகடலகளையும், அக்கடற்களினுடையில் ஏழுதிவகளையும், தீவக்டோறும் குலவணைகளையும், ஆங்காங்கு பற்பல நிதிகளையும், தேவாகளைப்போன்ற மனிதாகளையும் சிறுஷ்டித்தார். ஜம்பூததுவீபம், பிலக்ஞததுவீபம், சாலமலிததுவீபம், குசத்துவீபம், ஜிரௌஞ்சததுவீபம், சாகத்துவீபம், புஷ்கரததுவீபம் என்று பெயாழாய்த் த ஏழுதுவீபங்களும் தேவாகளுக்கு வாசபேசக்கியமான ஸ்தானங்கள். இந்த ஏழுதுவீபங்களும் உப்பு, கருப்பஞ்சா, கன், நெய், தயிர், பால, சுதநீர் எனகிற ஏழுசமுத்திரங்களால் குழப்பெற்றிருக்கின்றன. லோகாலோக மென்கிற சக்கரவாளபர்வதத்திற்கு உள்ளிட்டிருக்கிற இந்த துவீபங்களும், சமுத்திரங்களும், முந்தியதற்குப்பின்தியது ஒவ்வொன்றும் இருமடங்கு விசால முன்னது.

பகவத்வைபவமும் பிரபஞ்சவுற்பத்தியும். கடு பாரதவருஷச்சிறப்பு.

கந்தீராகரத்துக்கு உத்தரத்தினையிலும் இவிமாசலத்துக்கு தகவின்தினையிலுமள்ள பூமியானது, சமஸ்தகருமங்களுக்கும் பலதந்தக்கொடுக்குமபடி யான பாரதவருஷமென்று கூறபடுகிறது ஒ பிரம்புதந்தராணஸதகுமாரப்ரவானே! இதாக மூவகையான கருமங்களைசெய்பவாகள் முறையே அக்கருமபயன்களை போகபூமிகளையடைந்து அனுபவிக்கின்றனா பாரதவருஷத்தில்லையாக்க சூபாசுபகருமங்கள் யாவும், நிச்சிக்கிறவற்றையில் பிராணிகளால் மற்றையவிடவகளில் அனுபவிக்கபடுகின்றன. நாசமற்ற மகாபுண்ணியங்களை சமபாதிக்கிறதினியித்தம, தேவாகள் இப்போதும் இப்பராதபூமியில் ஜனிக்கவிரும்புகின்றனா “நாம் என்னைக்கு பரதபூமியில் ஜனிக்கப்போகிறோம், ஆகு எப்போது மகா புண்ணியத்தை சமபாதித்து தானங்கள்லும் யாகங்களாலும் கந்தீராகரசயனானுண எம்பெருமானுக்கு திருவாராதனமசெய்து, நித்தியகுரிகளாலும் முகத் புருஷங்களாலும் அனுபவிக்கப்படான்றை அதியானதமயமான பரமபத்ததை எப்போது அடைவோம, பக்தி கருமம் ஞானம் ஆகிய மூன்றமாகச்சதாலாகிலும் வளைய மாகக்ததாலாகிலும் சச்சிதான்தெருபியான ஜகத்தீனை எப்போது அடையப்போகிறோம், கதிரொளிக்கு எப்படி ஒபபில்லையோ அபபடி யே இப்பரக்கண்டத்தில் பிறந்து ஸ்ரீவிஷ்ணுவி ஒடுடைய பாதாமஜுகேவைசெய்கிறவற்றைகு ஒப்பானவரா ஒருவருமில்லை. ஸ்ரீஹரிபஜீனை செய்பவாக்கும், ஸ்ரீஹரிபக்தரான பாகவதர்களுக்குப் பிரியமானவாக்கும், மகாங்களுக்குப் பணிவிடைசெய்பவாக்கும், நமமால் வனங்கத்துக்குந்தவாகள், வனனில் அவாகனே உத்தமாகள் எவாகள் ஹரி பூஜையை விரும்பியமனததினரோ, எவாகள் ஹரிபூஜைபுரிந்துகொண்டு வருபவாகனோ, வொகள் ஹரிபூஜையோ, ஹரிதன்னுக்கு வாசதேவேதத்தியாகி திவ்விய திருநாமங்களால் கீர்த்தனம் செய்கின்றாகனோ, அஹிமஸமுதலான தருமபராக்கும் சாந்தியுள்ளவாக்கும் உத்தமாக்குமான அவாகள் நமமால் பூஜீக்கத்தகுந்தவாகள் எவன் சிவ, நீலகண்ட, சங்கர என்ற சொல்லிக்கொண்ட சாவபூதங்களுக்கும் ஹிதனுயிருக்கின்றன, எவன் ஆசாரியபக்தியுள்ளவனுயும், சிவத்தியானம் செய்பவனுயும், வருணாசிரமாசாரவிதிகள் வழுவாது செய்பவனுயும், பொறுமையடையவனுயும், பொறுமையில்லாதவனுயும் இருக்கின்றன அந உத்தமனும் நமஸ்கரிகத் தகுந்தவனுக்குருன. சமஸ்த ஸத்கருமங்களிலும் விருப்பமுடையவனுயும், பிராமணர்களுக்கு ஹிதத்தையே கோருபவனுயும், வேதாத்தியயனபரனுயும், பரமாத்மாவினிடம் பேதபுத்தியில்லாதவனும், உத்தமனுமான பிராமணன் நம்மால் எப்போதும் பூஜீக்கத்தகுந்தவன் கோக்களிடத்தில் விசவாசமுள்ளனும், பிராம்மாஶாரியாயிருப்பவற்றும், பராநிதைசெப்பாதவனும், அன்னியனுடைய திரவியங்களை அபகரிக்காதவனும், செய்னறிதுன்றுதவனும், உண்மைபகாவோனும், தூய்மையுடையோனும், பஸோபகாரசிங்கத் மேற்கொண்டானும், தடாகங்கள், நந்தவன்கள், தோபடுகள் முதலான தருமங்களைச் செய்கிறவற்றும்,

வேதார்த்தங்களை அறிந்தவனும், புராணசிரவனம் செய்கிறவனும், ஸத்சகவாசம் செய்பவனும், இன்னும் இதன்மையான தருமங்களை இப்பாரதவருஷத்தில் செய்பவாகளும் எப்போதும் ஏவராலும் பூஜி க்கத்தகுந்தவராகின்றன. இந்த தருமங்களில் ஒன்றையாவது செய்து அதனால் தன்னுடைய ஆத்தமாவை புனிதபாரதச்தாதவா மூடாகளும் பாவிகளுமாகின்றன. அவாகளினும் அஞ்சாளிகள் யாரிருக்கின்றன? மகா புண்ணியமரமான இப்பாரதபூஜியில் ஐஞ்சனத்தை யடைந்து புண்ணியமெசெய்யாதவாகள் கல்ல அமிருதகலசத்தை யடைந்தும் அதை புசியாது விஷகலசத்தைத் தேவோவாபோலும். வேதப் பிரதிபாதநியமான தருமங்களால் எவன் தனதாததுமாவை புனிதஞ்செய்து கொள்ளவில்லையோ அவனே பாவிகளுக்குள் பெருமபாவியான ஆத்தமாஹத்திபாவும் செய்தவனுக்கிறுன் புண்ணியம் சமபாதித்ததுக்கொள்ளவேண்டிய பூஜியாகிய இப்பாரதபூஜியையடைந்தும், எந்த மனிதன் தருமததைச் செய்கிற னில்லையோ அவனே எப்போதும் நரகவேதனையை அனுபவிப்பவன். அவனிலும் ஸ்ரீபுத்தியுடையவனை வேறிலன. நன்மை துணைமயாகிய எக்கருமஞ்செய்யிலும் அக்கருமபலனைத்தரும் இப்பாரதகண்டத்தில் இருந்து பாவாக்களைச் செய்பவன் கூடிரததுக்காக பிரயாசசபபுமோது கூமதேனுவை விட்டு எருக்கனுசெடியைத் தேவானபோலும்” என்ற இவ்விதமாக, ஒரைத்துமராவிச்சேயே, தங்களுடைய போகங்களின் முடிவினால் பயந்த பிரமனமுதலிய தேவாகள் இப்பாரதவருஷத்தை சிலாகிக்கின்றன.

வாருநமையா மகாபாகவதரான ஸநத்துமாரரே! சகல கருமங்களுக்கும் பலத்தைக் கொடுப்பதான் இந்த பாரதவருஷமானது தேவாகளுக்கும் கிடைப்பதற்கருமையான மகா புண்ணியழுமி இப்புண்ணியழுமியில் எவன் ஸத்கருமங்களைச் செய்கிறுனே அவனுக்குச் சமானமானவன் மூல்வகங்களிலுமில்லை. எவன் தனது கருமதினமுடிவை விரும்புகின்றானே அவன் கருபதையுடைய உரிமையை ஏனான்தத்தக்கவன். பரலோகத்தை யடைய யேண்டுமெங்கிற எண்ணங்கொண்ட ஒவ்வொருவனும் சோமபரினரி புண்ணியங்களைச் செய்து அக்கருமபலனகளை ஸ்ரீமங்காராயணனுக்கு சமாபபித்து விடுவேனே, பலாபேணக்கூடியில்லாமல்செய்த அக்கருமங்களின் பலன் ஒரு போதும் குறையாது. ஆகையில்லாதவனென்றால் பலாபேணக்கூடியுடன் செய்யாதவனே. தான் செய்யும் ஒவ்வொரு கருமதையும் ‘எனகருமத்தினால் ஸ்ரீமங்காராயணன் பிரதனுகவேண்டும்’ என்ற பகவதாபபணம் செய்யவேண்டும் பிரமலோக பரியந்தமான சமஸ்த உலகங்களும் புனரூணமத்தைத் தரத தக்கவைகள் ஆகையால் அவைகளில் பற்றற்று கிட்காமனுயிருந்தால் பரமபுத்தையடைகிறுன் சமுச்சாரபந்ததை விடவேண்டுமெங்கிற எண்ணங்கொண்டவன் வேதப்பிரதிபாதநியமானதாயும், தனனுசிரமததுக்குரியதாயும் ஓள் கருமங்களை ஈசுவரமுகோல்லாசமாக்கசெய்தால் பரமபதமெய்துகிறுன் பலதை உத்தேசித்தாகிலும் உத்தேசியமாலாகிலும் சாஸ்திரவிதப்படி கருமங்களைப் புரியவேண்டும் தணக்குரிய *வருணாசிரமாசாரங்களை விட்டவன்

* இதை மன்வாதில்லிருக்கள் சொல்வே உண்டாதற்பாலன.

பக்தியின்சிறப்பும் பாகவதலக்ஷணமும். கன

பதிதனுக்கிருங் என்ற பெரியோர்களால் உறப்படுகிறது. எந்த பிராமணன் கலை ஆசாரசிலூனுயிருக்கின்றாலே அவனே கல்ல பிரமதேஜஸ்ஸாஜடய் வனுயிருக்கிறான். அவனிடத்திலேயே பகவான் சுந்தர்தனுயிருக்கிறார், அவனே இப்பரலோகங்களில் காத்தையடைகிறான். தருமம், தலம், ஞானம் தீடிய மூன்றம் ஆர்மகாராயானையேபழற்றியலை. அவரிலும் இவற்றிற்கு விடுயமானது வெளேஞ்சுறுமில்லை. பூரமனுதல் அணுபரியங்தமான ஸ்தாவர ஜங்கங்கள் யாவும் வாசதேவனுலேயே வியாபிகப்பட்டிருக்கிறது. அவரில்லாதது யாதொன்றுமில்லை. திரிமூதத்தினாலும் அவரே. தேவாகரர் சிதைர் யக்ஞாகள் குலையம் அவரே. அவரைவிட வேறுகவோன்றுமில்லை. அந்த சாவுசிரேஷ்டரும், அணுருபியாயும் மகந்தருபியாயும் விளக்காளினர் வரும், சமஸ்தவியாபியாயுமிருக்கிற சாகேவரனை மோக்ஞாபிலாஸ்வதியுள்ள வன நமலகரிக்கக்கடவன்

ச-வது அத்தியாயம்.

பக்தியின்சிறப்பும் பாகவதலக்ஷணமும்.

சகலதருமங்களையும் சிரத்தையுடனே செய்தால்தான் கோரிய பல ஜைக்கொடுக்கும். எல்லாக்காரியங்களும் சிரத்தையால் சாதித்துக்கொள்ள நக்கனவே. சிரத்தையினுலேயே பகவான் திருப்தியடைகின்றா. பக்தியும் கருமூம் சிரத்தையுடனேதான் செய்யவேண்டும். (ஒ பிராமணேந்தமர்களே) சிரத்தையின்றி செய்யுங்காரியங்கள் நிஷபலமாகும் எம்மாதிரியாக கலை பிராணிகளுடைய வியாபாரத்துக்கும் உலகம் ஆதாரமோ அம்மாதிரியாகவே எந்த காரியங்களின் பலனங்களுக்கும் பக்திதான் முக்கியகாரனம். சமஸ்த லோகங்களுஞ்சூடை ஜீவனத்திற்கு ஜலம் எப்படி முக்கியாதாரமாயிருக்கிற தோ அப்படியே சமஸ்த பலன்களுக்கும் பக்திதான் காரனம். பூமியை ஆதாரமாகவைத்துக்கொண்டு எல்லாப்பிராணிகளும் ஜீவித்துக்கொண்டுவருவதுபோலவே, பக்தியை ஆதாரமாக வைத்துக்கொண்டு சமஸ்த தருமங்களையும் சாதித்துக்கொள்ளவேண்டும். சிரத்தையுள்ளவறுக்கே அறம்பொருளின் பும் லீடாகிய ரான்கு புருஷார்த்தங்களும் சித்திக்கின்றன. தானங்கள், தவங்கள், பூர்ண தகவினைகளுடன்கூடிய யாகங்கள் இவைகள் எல்லாம் பக்தியின் நிச்ச செய்யப்பட்டால் ஆர்மகாராயங்கள் திருப்தியடைகிறுள்ளில்லை. கோடி கொடிகளைக்கான மேருமலைப்பிரமாணமுள்ள சுவர்னங்களை பக்தியில்கூடி ஜூல் துணை செய்யினும் அது வியர்த்தமேயன்றி பயனைத்தரத்தக்கதற்று. பக்தியில்காமல் மிகுந்த கடிதமான தவம்புரித்தாலும் அது வேலை செது கூறி கோஷிக்குமேயன்றி இச்சித்தபலைனத் தாமாட்டாது. அதுபோலவே பக்தியில்காமல் செய்யப்பட்ட யாகமும் சாம்பரித்தெப்த ஆகுதிக்கொப்

பாகும். சிரத்தாபக்கிளகுடன் கிஞ்சித்தேனும் ஒரு கரும் செய்யினும் அது சாகுவதமான காங்கநக் கொடுக்கும். வேதவிதிப்படி அகவமேதவாகம் ஆயி ரங்கநாக்காகச் செய்யினும் பக்கில்லையாலின் பயனுடைத்தன்று. ஸ்ரீ ஹரி பக்கிலை சிளாக்கியமான காமதேஷு பலளைக்கொடுக்கக் கூத்துக்கொண் ட்டகுத்தும், குளமில்லை மூடர்கள் அதை அடித்த மூரத்தாகமாகிற பாலைக் குழ்க்கால் சமூகாரமாகிற விஷத்தைப் புதிக்கிறார்கள். அளாரமான இதை சமூகாரத்தில் ஹரிபக்கியும், பாகுவதங்களும் பொறுத்தமயமாகிய மூன்றாம் ஸாரமுன்னாலும். ஒ பிரமபுத்திரராண ஸந்த்ரமாகரே! பிரந்தைகுதலைய வற்றை சுகியாக்கிற பொருமையுடையவர்கள்கெய்யும் பக்கி, தான் முதலை கரும் பயனுற்றைவென்றாலியந்தான். எனவேனில், அவர்களுக்கு ஸ்ரீ ஹரி, அதிக தூரத்திலிருக்கிறார். (என்றால் பொருமையுடைய வர்களுக்கு பகவான் அனுகூலம் செய்யாரென்பது கருத்து.) பிரந்தை வற்றைக்கண்டு மனவருத்தமடைகிறவர்களுக்கும், ட்டம்பாகாரமுள்ளவர்களுக்கும், சிரத்தையின்றிக் கரும்களைச் செய்பவர்களுக்கும், சிரேஷ்டமான தருமங்களைக்கேட்டும் அவ்வண்ணமையை உணாயாதவர்களுக்கும், சாக்ஷாத் தாராயணருபமான வேதப் பிரதிபாத்தியமான தருமங்களில் அசிரத்தை யுடையவாக்களுக்கும் ஸ்ரீமங்காராயணன் பராமுகமாகவேயிருக்கிறான். என ஆக்குக் காலங்கள் ஸத்கருமமின்றி வீணை கழிக்கிறவை அவன், கருமான் தருத்தியைப்போல மூச்சவிடுகிற பிரேதமாகிறான். தருமாதி சதுர் வித புகுஷார்த்தங்களும் சிரத்தையுள்ளவர்களுக்கே பலிக்குமேயன்றி கணேயார்க்குப் பலியாது. எவன் தன் வருணுசிரமாசாரத்தைவிடாமல் ஹரி பக்கிசெய்கிறானே அவனே சித்திய குரிகளால்* ஸேவிக்கப்படும் பரம பத்தைப்படைகிறான் ஆசாரத்திலிருந்த தருமம் உண்டாகிறது. அந்தத்தருமத்துக்கு ஸ்ரீமங்காராயணன் அதிபதி. ஆகையால் ஆசிரமத்துக்குரிய ஆசாரத் தடங்குப் புரியும் பூஜையானது பகவாஜுக்கு பிரதியை உண்டுபண்ணுகிறது. வேதவேதாங்களை அறிக்தோன்றியினும், எவன் தனக்குரிய வருணுசிரமாசாரத்தையை விட்டுவிடுகிறானே அவன் சர்வ கருமலீனனானதால் மிதிநல்கிறான். ஆசாரமிலைத் தூட்டை வேதமூம், ஹரிபக்கியும், சிவபக்கியும் பரிசுத்தப்படி, தூமாட்டா. மேலும் ஆசிரமாசாரவீனினை புன்னியிக்கூத்திர யாத்திரையும், புன்னியித்திர ஸ்தாபமும், கானுவீத மாங்களும் ரக்கிச்மோட்டா, ஆசாரத்தினுடையே கவர்க்கூரும் மோக்கமும் உண்டாகின்றனவென்றால் ஆசாரத்தினுல் அடையப்படாதன எனை? அந்தண்ணமயான மஸ்தா சிரங்களுக்கும் யோகங்களுக்கும் பக்கிதான் முத்தாரணம். ஆசிரமித்த ஹரிகளின் மகோரத்தை பரிபூர்த்திசெய்யும் ஸ்ரீ விஷ்ணுவும் பக்கிப்புள்ளே ஒப் பூசைக்கப்படுகிறார். ஆகையால் இந்த பக்கிதான் ஸோகமாதாவென்று சொல்லப்படுகிறது. மஸ்தா பிராணிகளையும் நாதம் நாய்கள் பேர்விப்பது போல மஸ்தா தாமிர்களையும் பக்கியை போஷிக்கிறது. தனது ஆசிர

* ஆகங்கரூட விழுவங்களுகின்றன.

பக்தியின்சிறப்பும் பாகவதலக்ஷணமும். கூ

யாராத்தடங்கடியானாக ஸீ விழுப்பதியிருக்கல் அவனை உப்பார் மூலங்தினுமோ? பக்தியினுலேயே கரும்கென் வலைச் சுருகின் நன. அக்கரும்களினுலேயே ஸீ ஹரி சுதேவ்டாகிறார். அதைக்கொ வித்தினால் குனமும், குனத்தினால் மோக்கமுகுங்டாகிறது. இவை கூக்குக் காரணமான பக்தியோ பாகவதங்கற்றால் உண்டாகிறது. அதைக்கொ மூலம் ஜன்மாந்தந்தெளில் சம்பாதித்த புனரையங்களேயேயுங்டாகி றது. அதைக்கொ மூலம் ஜன்மாந்தந்தெளில் சம்பாதித்த புனரையங்களேயேயுங்டாகி றது. வருணாரிம தருமதில்களும், பகவத் பக்தி உணவர்களும், காமக் குரோதமுதலிய தோழுமற்றவர்களும், உலகங்களுக்குத் தமது உண்டாகிறது. அதைக்கொ மூலம் பாகவதாவர்கள். ஆகவேயினால் ஸாதங்கமானது பாவியினால் அடையாத்தகுந்ததன்று. இதை சிரேஷ்டமான சங்கமானது ஒன்மாந்தர எகிருதிகளுக்கே கிடைக்கும். ஜன்மாந்தர பாகவதங் எவனுக்கு கிளின்றனவோ அவனுக்கே எல்லோர்செர்க்கை உண்டாகிறது. தனது சிரைக்களால் பிராகிருதமான இருளை பகவில் காசுஞ்செய்யும் குரியனினும் தமது வாக்குகளால் உள்ளிருக்கும் அஞ்ஞான விருளை எப்போதும் காசம்செய்யும் ஸாதுக்களே அதிக ஒளிபொருக்கியவர்கள். பகவத் பக்தியுள்ள தென்னியமனமுடையவர்கள் கிடைப்பது அருணம். அவர்களுடைய சங்கம் எவனுக்குக் கிடைக்கிறதோ அவனுக்கே ஸ்திரமான சாங்கியுங்டாகிறது.

இவ்வாறு சொல்லிக்கொண்டுவாந்த காரதபகவானோக்கி ஸாத்துமாரர் உணப்பாராயினர். ஒ காரதபகவானே! பாகவதாகள் எவ்விதமானவர்கள்? என்ன ஸ்தாணமுன்னவர்கள்? அவர்கள் யாதகரும் புரின்றனரே? அவர்கள் அடையும் உடக்கெது? இவைகளை அடியேறுக்குத் தேவரீர பிரசாதித் தருளவேண்டும். தேவதேவனும் காவேசுவரனுமான ஸீ சக்கிரபாளியின் ஜுடைய பக்தராதலால் தேவரீரே சொல்லத்தக்கவர் என்று, இங்கிதம் பிரார்த்தியானின்ற ஸத்குமாரானாகோக்கி, காரதபகவான் வின்மப்பாயினர். வாரும் பிராமணைத்தமரே! பரமரக்கியமான இதேவிவாயததைப் பூர்வம் மாற்கி கண்டேய மத்தியில்கு யோகநித்திகாலையலிட்ட ஜகங்காதனான ஸீ விழுதூ திருவாய்மளர்த்தருளியிருக்கின்றார் பரஞ்சோதியாய், தேவதேவனுய், அனுதி யாய், உலகதுபியாய், உலககர்த்தவாய், பிரமருத்திர ரூபியாய் உலகங்களை சிருஷ்டத்தும் யுகாந்தத்தில் பிரமாண்டக்களை சம்஭விப்பவருமாய், ஸ்தாவர ஜங்கமருபமான யாவும் கீத்தபின்னர் எங்கும் ஜலருபமான உலகத்தில் தானென்றாலும் சேஷனுப் படபத்திரத்தில் சபனிப்பவனுப், என்னிற்கத்தபிட மாண்டுங்களினால் கிறநாத உரோமங்களையுடையவனுப், தனது பாதத்தின் கட்டையெறுனியில் கங்கையையுண்டுபன்னி சமஸ்ததையும் பரிசுத்த செய்தவனுப், குத்தாமத்திலும் குத்தாமருபியாய், பிரமாண்டகளை பகுதித் தூதியிலும் தூதியில் அறிதுபில் அமரும் சங்கச்சதனான ஸீமக்காரயை ஜுடைய நின்கிய வீலைகளை மாபார்க்கிலாயிரன மார்க்கன் டேயர் கேவதித்துப்போ விட்டுக்கொள்கிறார். சென்னாதாரியிலிரு இங்காறு புராணம் சொல்லிக்கொட்டு வந்த குத்தியூர்க்கிலைகளோக்கி ஒ காரம், மகா சௌரமண அக்காந்தில்

சாராந்தான காலம் சுதந்திரினர் ஒரி ஒருவரே மிகுந்த ஆவிலைல் துவிள்ளார்த்தாகிகள் தேவீர் திருவாஸ்மனர்த்தஞ்சௌலியனத யாம் செலியற் றனம். அப்படி சாராந்தாக்களை சம்பந்தமும் பவோனுஸ் பகுதிக்கப்பட்டு ஜூப்பிரெயைத்தில் சுதந்திரிகு மார்க்கங்கடேயர் ஒருவாமாத்திரம் இருந்த நான்குக் காரணமென்று? தேவீர் அந்த அதி அந்தப் புது அருந்தத்தை அன்போடு அதைய அடிப்போங்கள் அதி அவா அடைகின்றோம். ஆரிக்கைதயாகிற அயிரு தத்தை பாணங்கென்று யாருக்குத்தான் கோம்பறுண்டாகும்? என்ற பிரச்னம் செய்யாகின்ற சென்னகாதிகளோக்கி குத்தபெறாவிகர் பின்வருமாறு உணர்பாராயினார்.

மிருகண்டுமகரிவியின் தவப்பெருமை.

கேளுங்கள் சென்னகாதிகளே! மிருகண்டு என்ற காமதேயமுடைய மகந்தான மகிழைபொருக்கிய ஓர் மகரிவியிருந்தார். அவர் சாளக்கிராமம் என்னும் புன்னியித்தர்த்ததில் பதினையிருக்காலம் ஆகாரமில்லாமல் பொறு மையுடன் ஜம்புலன்களையுமடக்கி சுதந்தியப் பிரதிஞ்ஞங்குயுடன் தன்னைப் போலவே பிறநையும் பாலித்து சமுசார காத்திலும் சுதஞ்சிபோகக்களி லும் ஆசையில்லாதவராய், சாலபிராணிகளிடத்திலும் ஹிதபுத்தியுடன் சுக துக்கங்களை சுத்தி, அனுதியான பிரம்மதைத்தக்கியாளிததுக்கொண்டு அதிக்கிரமான தவம்புரித்தார். அத்தனமைவாய்ந்த தவத்தினால் கெக்கழுற்ற இந்திரத்திதேவர்கள், கீர்சாகரத்தின் உததர்தீரதை யடைந்து, சர்வேகவா னுய், சர்வேபத்திரவுகிவாரணனுய், தேவதேவனுய், ஜகத்குருவாய் வின்ச்சர சின்ற பத்மாபனைச் சரணமடைந்து துதித்தார்கள். நாராயண, குறைவற்ற ஷதின, நாசமற்றவனே, சரணமென்றநடைதோகாக் காக்கும் பெருமானே, மிருகண்டு மகரிவியின் உக்கிரமானதவதால பயந்து தேவர்களைச் சரணமடைந்த அடிப்போங்களை ரகுதித்தருளவேண்டும். தேவர்களுக்கும் அதிதேவர்க ஏனை பிரமருத்திராதிகளுக்கும் பானே, சுகசக்கர கதாபாணியான கவாமி, உலகருப்பியாயும், பிரமாண்டங்களுக்குச் காரண னுபியும், உலகங்களைப் பரி சுத்தி, உய்ப்பறானுபியும், உலகாதனுபியும், உலகங்களுக்கு சாக்ஷியாயும் தியாகமார்க்கந்தாற்றியத்தகுந்தவனுபியும், அதற்கு நானே காரணமும் சாக்ஷி யுமாய் அதுவே நன் வடிவமாயிருப்பவனுபியும், சேகி என்னும் அகரளைக் கொன்றவனுபியும், மத என்னும் கைத்தியனை சம்ஹரித்தவனுபியும், பஞ்ச பூர்ணங்குபியாகியும், குாக்குபியாகியும் இராசின்த உமக்கு தெண்டனிடு கிழேயும். எங்காலற்றிந்தகும் முதன்னமயாய், நாப்பமயாய், தேவபுகுளாகிய ஆயை, ஈந்வகுணல்வகுபமய், குபமற்றமய், பஞ்சர்களை ரகுதித்தப்பொகு ட்டு கண்ண குபமுட்டமய், செங்குபியம், சினாக்கியமான தேவங்களும் மாய், தேவதிரமார்க்குத் திரும்பியினப்பமய், தேவதிரியமார்க்கியினப்பமய் குத்த காலநுபந்தகு பிரதமும்பெருகியினும்,

புத்திவொருக்கிய மாண்த அகிராமிதியும், தேவப்பிதியும் அதையிருக்கிற தேவீர் மகந்திவிதேயே, விவரங்களிலும்பெற்றும்

பக்தியின்சிறப்பும் பாகவதலக்ஷணமும். 25

தேவன்வருபியாயும், குரிமூடி தேவல்வருபியாயும், இறைய* தேவவியல் வீசபத் புசிக்கும் அக்கிளிஸ்வருபியாயும், சித்தியதூபும், மூத்தார்ஜுநம் வக்திக்கப்பவனாயும், சுரோத்ரஸுபியாயும், ஸ்மரிதவர்களின் கஷ்டத்தை மூச்செப்பகுன்றுமிகுக்கிழ்சேஷனீரை அழக்கி தென்டம்சங்கப்பியக்கிழூம்; என்ற இங்கால தேவவியல் செய்யப்படும் தொற்கிரங்களை ஏற்ற ஆரீமன வக்குமிகாக்தனுள் பதூங்களைக்கரைத்தாறனும் அக்கிலவர்களுக்குப் பிரத்தியகாமானார். மலர்த் தெந்தாமனையிதழ்போன்ற திருக்கணக்குடையவராயும், கோழ்குரியபிரகாசம்பொருங்கிய திருமேனியுடையவராயும், கால் தாலங்காரவள்துங்கள் அலக்கரிக்கப்பட்டவராயும், ஸ்ரீவத்தெம்பெழும்பூராயும் காலங்காரவள்துங்கள் அலக்கரிக்கப்பட்டவராயும், கால் தாலங்காரவள்துங்கள் அலக்கரிக்கப்பட்டவராயும், தாம் தீர்க்கும் காவர்க்கையமான பிரதம்பகம் அதிகார்தா காவர்க்கையிலேபயிதீம் முதலான குடையாபரனங்களுக்கும் அழிக்கும் திருமேனியுடன்வராயும், பொற்றும்மாமலைபோன்ற திருக்குடைய யுடையவராயும் ரிவ்ஹிகாரர்களை ஸதுதிகெப்பட்ட ஸ்ரீமாந்தாராபகானைந் தீரி சித்து பிக்கிரசப்பெருக்கால் அவர் உபயரஞாவிக்கூடியத் தஞ்செமன் மூடைக்தாகள். அப்படிச்சாண்டைக்க் தேவாகனைக் கடாகவித்து தயாகிதியான பவான் மேகாக்கணம்போன்ற கம்பிரமான தமது சப்ததால் சமுத்திர ஒவியை அடக்கி அாத்தாம்பிரியமான வசனங்களை வாணிக்கிறார். ஒதேவாற கோ, மிருகண்டு மரிக்கியின் தவத்தாலுண்டாகிய உங்களுடைய மனேதூக் கந்தை கான் கண்கறிவேன். அம்மிருகணமுகரிவி சந்தூராதலான் உங்களுக்கு ஓர் பாதகமும் செய்யார். சம்பத்துங்காவர்களாயினும் ஆபத்துங்காவர்களாயினும் தங்கள் தங்களால் பரிசுத்தாகான ஸாதுக்கள் எவ்விதத்திலிரும் இது ராக்கு பாதகம் விளைக்கார்கள். விழுயன்களாகிற சந்திருக்களால் பெப்போதும் உபத்திரவிக்கப்பட்ட வென் அவ்வுபத்திரவங்கள் தன்னை அஜூஙாவனானம் காந்துக்கொண்டாத பிறக்களிடம் துவேஷம் கெப்கிழுனே அவன் மூடனுக்கிறான். தீாத்தியாத்துமிக ஆதிபெள்ளிக ஆதிதெப்லிகமென்கிழ தாபத்திரயங்க காகிற சந்திருக்களால் உபத்திரவிக்கப்பட்டவான் இதரான உபத்திரவிக்க சங்கியுள்ளுன்ற சங்கிதம் ஆகுவன்? இப்படி மனோக்குக் காபக்கால் பிந்துகு உபத்திரவம் விளைப்பவன் தான் ஒருநாலும் கூத்துப் புதைய கிள்ளை. ஏனெனில் தன்னுட் உபத்திரவிக்கப்பட்டவான் தன்னையும் தொக

* ஹம்யம் கன்பது தேவாகனை உத்தேசித்துக்கெப்பது.

† கெளவியம் கன்பது பிதர்களை உத்தேசித்துக்கெப்பது.

‡ ஆத்தியாத்துமிக - தங்குல் உட்டைவது, அதாவத் ராக நுலை இரையுமேக மற்றுமாக்கியாகியாலுண்டாவது.

ஷ. ஆத்தியெஷதில் - பூதகளைத்துக்காவது; அதாவத் தேவாகாபகாரா - ஆத்தியெஷதிலிருந்துகொள்ளுதலும் காந்துக்கொண்டுவருவது;

ம. ஆத்தியெஷம் - தேவாத்துமிக்காவது; அதாவத் தேவாகா - இது ஆத்தியெஷதிலிருந்துகொள்ள, மகநா, இட முறவிலக்குத்தூதுக்கொண்டுவருவது;

திரு செப்பார்களென்கிற சங்கச அவதூங்கிருக்குமான்கே? அதிக லோப மாண்மனதைப்பறாய் அதனால் தமதுசெல்லும் குன்றியவராய் பகவதமாயை வால் மொகிளப்பட்டவர்களுக்குப் பயமென்பது ஸ்திரமாகவேயிருக்கிறது. பயச்சமனமுடையவர்கள் பெபோதும் நுக்கந்தைபேயடைகிறார்கள். சங்கையில்லாதவர்கள் எப்போதும் கந்தைபேயடைகிறார்கள். சமஸ்தபிராணிகளிடத்திறும் இந்துப்பியுன்னவறும் பொறுமையுள்ளவறும் எப்போதும் சங்கையில்லாதவனுதலால் கந்தைபேயடைகிறார்கள் கந்தமனிதன் பொருமைதுவேஷம் இங்கிரண்டைடும்விட்டு உலகங்களுக்கு இந்தந்தைச்செய்கிறுனே அவனே சாதாக்களால் இக்கோக பரலோகங்களில் பயமேதுவில் ஈாதவனென்ற சொல்லபடுகிறார்கள். ஒ தேவர்களே, 'மிருகணமோரிஷி உங்களை பாதிக்கார், நிலைன் கைமாய்ப்போகலாம்; கான் உரகளுக்கு சமரக்ஷனத்தைச்செய்கிறேன்; விசனத்தை விட்டுவிடுகிறேன். காயாம்பூஷணை னனை திருமால் இங்விதமாக தேவர்களுக்கு வரமளித்து அவாளை ஸேவித்துக்கொண்டிருக்கும்போதே அந்தர்த்தானமாயினா. சங்கோஷம்மட்டத்த மனமுடையோர்களான அமர்களும் சுவர்க்கலோகதை யடைந்தாராகன். ஸ்ரீபகவாறும் திருப்தராய் மிருகணமேகரிஷிக்கு பிரத்தியக்ஷமாயினார். தவநிலையிலிருக்க மிருகணமேகரிஷியும் திடமான ஸமாதியில் ஸவயமபிரகாசமாயும் நீாத்தோஷமாயுமிராசின்ற பிரம்மஸவறுபத்தை முதலில் தரிசிதது காயாம்பூஷோன்ற நிறுமூடையவராயும் தில்வியப்தாமபரத்துடன் தோன்றிய பகவானைக் கண்ணார்க்கண்டு மக்தான குதாகலந்தையடைந்தார் பிறகு சமாதியிலிருந்து கண்களையிழித்துக்கொண்டு தெளிந்துவிளங்கும் திருமுகத்துடன் சாந்தமூர்த்தியாய், சிருஷ்டாதாவாய், சாசமற்றவனுய், தேவதேவனுப் பின்காங்கின்ற சக்கரபாணியாகிய ஶ்ரீமந்நாராயணனுடைய திருவடித்தாமாகளில் ஆண்தபாஷ்பம் பெருக, தேகமெங்கும் மயிர்க்கூட்ச் செறிய தெண்டம்சமர்ப்பித்து தமது ஆண்தக்கணைரால் அவனாது திருவடிகளை அலம்பி மிருகணவானவர் கண்களைக்கூபி சிரததில்லவது ஸதுதிடெப்ய ஈரம்பிததாரா. பராசத்திக்கு அதிபதியும், பாப்பீரம்மருபியும், பக்த முக்த சித்தியரென மூவகைப்பட்ட சேநாகளுக்கும் பரஞும், காவில்லாத சமுகாரசாகரத்துக்குக் கொண்டையடைதற்குக் கோரனாலும், சுதநாளானதை உண்டுபண்ணுபவறும், மேலான பிராயக்சிதந்தங்களிலும் தோஷமஞ்சாவன்னைம்செய்யும் பரிசுத்தல்லவறுபறும், பெயர் ஓாதி முதலான குறிப்பற்றவறுயும், அனைக் க்வல்லுபமுன்னவறுயும், சிவ்வெங்களுயும், ஆதிகாரணனுயும், ஸர்வேசரவறுமாய் வேறாக்கங்களால் அறியக்கூடியவறும், சிருஷ்டிக்கு முக்கியமிருக்கும் அனுகிப்புகளும், பிரமாதி சுணைத்துபியும், நம் ஸ்வருபத்தில் இறையும் அகாத பெரியபிராட்டியர் சேர்த்தியுடையவறும், சர்வேசரவறுமான சேவரிகா சம்பந்தமிருக்கிறேன். தியாதுதிர்க்களும், ஆணையற்றவர்களும், யிஷயசுத்தையிட்டவர்களும், சமஸ்ததோஷங்களை அந்திசைவர்களுடைய யோகைவர்களுடைய கானகிருஷ்டயில் சௌகாஷத்துப் பரிசுத்தமாயும், சுரூபாரசிவர்த்திர்க்கும் கூட

பக்தியின்சிறப்பும் பாகவதலக்ஷணமும். உரை

ஒன்றுமாய் விளக்காகின்ற தேவரீரா மய்ரிக்கிடேன். ஸ்மரிக்கிறவர்களுடைய ஆர்த்தியை காசம்பெற்றிருவதும், காவலியாபியும், சரணமடைக் கோரா ரக்ஷிப்பவதும், யாவராலும் ஸேவிக்காத்தகுக்கிருவதும், லோகாதார ஆம், தயாருபியுமான தேவரீரா ஸேவிக்கிடேன். காசமற்றவதும், அனேக திருமேனிவையுடையவதும், அசோக திருவடி திருக்கண திருமுடி திருத் தடை திருக்கையியுடையவதும், அனேகக் கிருாமமுடையவதும், சித்திய புருஷதும், அசோகேஷி யுகரூபியாயுமிருக்கிற தேவரீருக்கு தெண்டம்சமாப்பி. கிடேன், என்றங்கூற வைதோத்திரகுசெய்யாக்கிற மிருகணமேகரியியைக் கடாகிழித்து சுங்கக்கரதாபாணியான ஸ்ரீபவோன் அதிகங்குத் தடை அப் சின்டா தனத்து காங்கு திருக்கைகளாலும் சிவியை ஆவிக்கணமிடைய்து மிருங்க பிரிதியுடன் “நீ வேண்டியவரங்களைக் கேளும், உம்முடைய இந்த உக்கிரமானதுத்தினாலும் ஸ்தோத்திரத்தினாலும் சுதோத்திரமடைக்கேன்,” எதற்கு திருவாய்மாணந்தருளின் பகவாணைப்பாத்து மிருகணுடு சொல்லுகிறார்.

ஒதேவதேவனே, லோகாதாரே, சுதோத்திரமில்லாமல் அடியேன தன வரியனுகினேன். ஏனெனில் தேவரீருடைய சேவையானது பாலிகளுக்குக் கிடைப்பதற்கும் பிரமாதிதேவாகளாலும் வேறுகளாலும் இன்னுடைய காணப்படாத தேவரீரா அடியேன கணஞ்சுரகாணைகிடேறேநுகில் இதைவிட விசேஷ மென்ன திருக்கின்றது? யாதொரு பரப்பிரம்மலுபியான தேவரீரா சமதரி சிகங்காயும் சாதுக்களாயுமிராக்கிற பாகவதாகனும் காணவில்லையோ அப் படிப்பட்ட தேவரீரா கான் பாக்கிடேறென்னால் இதைவிட விசேஷம் என்ன சொல்லப்போகிறேன்? ஞானிகளும், யோசிகளும் எந்த தேஜஸ் கணக்காணவில்லையோ, பரோபகாரமசெய்பவர்களும், குருங்கள்வாயமில் வழங்கனும் இன்னும் எந்த பிரம்மத்தையறிவலில்லையோ அந்த பீர்மக்காராயன்னான தேவரீரா அடியேன ஸேவித்தேன், ஒ ஜகத்குருவன் ஜானார்த்தனு, இந்த ஸேவையினுலேயே பரிபுரண மடேநாதனுயினேன். தேவரீருடைய சேவை பாலிகளுக்கு காலப்பணத்திலும் கிடைக்காத. தேவரீருடைய திருக்காமத்தை நினைத்தமாத்திரத்திலேயே மகாபாலிகளும் பரம பதத்தை யடைகிறுக்கென்றால் ஸேவித்தவர்களுக்குக் கேட்கவேண்டிய தென்னென்றில்லவாறு பகவத்குண்ணுபவம் செய்யாகின்ற மிருகண்மை சிவியைப்பார்த்த பகவான் திருவாய்மாணந்தருளுகிறார். ஒ பிராம்மதோத்த மரே நீசொனனது சுத்தியாக்கான்; இதனுலேயே சுதோலித்தேன்; என்னுடைய ஸேவை ஒருாலும் வீணாத; சிவிகள் விவ்ஞாபக்கிடுகிறப்பதன் குமிட்டியாகிறுக்கொண்டு சொல்லுகிறார். ஸாதாக்கன் வகனம் பொப்பாக மாட்டாதாகவொல் அவர்கள்வாாத்தையை உண்மையாகச் செய்கிறதின் பொருட்டு உமக்கு புத்திராக அவதரிக்கிடேன். அப்புத்திரன் சுதோ அதே ஆண்டுகிறியையும், திர்க்காயுள்ளாகவானுயும், சுங்கசுதானம்புன்னானுயும் திருப்பான். கான் சுதோத்துநியுக்கும்போது உமக்கு ஏதான் அகாஶதியக்? என் எண்ணிடத்தில் பக்தியுள்ளவதும், என்ன உத்தே

சித்த யாகம்செய்கிறவனும், என்னையே கதியாய் என்னையனும், என்னையே தியாகம்செய்கிறவனும் யிருக்கிறானே அவனும், இன்னும் என் பீர்திக் காகவே சகலகருமங்களையுடு செய்கிறவனும் தன் குழுமுழுமையும் பகவத் சாருபத்தை அடைவிக்கிறான் ஓ பிராஸ்ஸிரேஷ்டரே, உம்முடைய இத்த ஸ்தோத்ரத்தினாலும், தாத்தினாலும் சங்கோஷித்ததேன். ஆதலால் உமகதூப புத்திரானும் உத்து கைம்மாறுதவுவேன்; சங்கேதமிஞ்ற, எனது மிருகனுடு மகரிவிஷயப்பாததுச் சொல்லி தமது தின்விய திருக்கையை அவர் சிரசின மேலவைதது அவருடைய சரீரத்தைத் தடவிக்கொடுத்து அப்போதே அங்கத்தானமாயினார். மிருகண்முகரிவிஷயம் மிகுஞ்சு ஆண்தபரிதாராய் தன்னைப் புண்ணியவானென்ற நிலைத்துக்கொண்டே ஆசிரம்செல்லானா.

நி - வது அத்தியாயம்.

மார்க்க ஸ்ரீ டேயசரிதையும் பாகவதலக்ஷணமும்.

பகவானிடமிருந்து வரத்தைப்பெற்ற விஷ்ணுபூஜாபரனுன் மிருகனுடு மகரிவி பகவானைப்போல்விளங்கும் மார்க்கண்டேயனென்னும் புத்திரனைப் பெற்றார். அம்மார்க்கண்டேயா மகாபாங்கியசாலியாயும், தயவுன்னவராயும், தருமத்தில் ஆசக்தியுள்ளவராயும், தைரியசாலியாயும், திடமான பிரதிஞ்ஞங்கு யுள்ளவராயும், சூரியங்குச்சமயான தேஜஸ்பொருந்தினவராயும், இந்திரி யங்கை சிகிரித்தவராயும், பொறுகுமயுள்ளவராயும், விசேஷ சூரியமுன் வளராயும், சம்பத் தந்தவாத்தங்கை யறித்தவருமாய் பகவத் பிரீதிகரமான சிரேஷ்டமாகிய தவம்புரித்தார். இவ்விதம் மகாபுத்திமானுன் மார்க்கண்டேய மகரிவியின் தலத்தினால் ஆராதிக்கப்பட்ட ஸ்ரீ மாலைஷ்ணுவானவர் பிரச்சனராய் புராண சம்ஹிதைசெய்யும்படி அவருக்கு உரமளித்தார். சிரஞ்சிவியாயும் தேவதேவனான ஸ்ரீ சக்ரபாணியின பரம பக்ததழுமான மார்க்கண்டேயமகரிவி சாக்ஷாத் சாராயஞ்சைமென்றே சொல்லபடுகிறாகதையாக்க மகாப் பிரசயத்திலும் ஜகாந்தனான பகவான் தமது மகிழுமையைக் காண்பிக்கும்பொருட்டு அவனை சமஹரிக்கவில்லை. மகபயங்கரமான அந்த ஜகந்திகே உரைத் தாலைப்போல் மிதித்துவெண்டி ஸ்ரீ பகவான் சூபரித் துக்கொண்டிருந்தவராயில் ஸேவித்துக்கொண்டிருந்தார். அவ்வள்ளும் அவர், இருந்தாலெந்த இங்ஙளவென்ற சொல்லுகிறேன் கேளும் பிரமாணமான, பதிலைக்கு சிமிலுங்கள் ஒரு காங்கை; காங்கை முப்பக்கானால் ஒரு கை; கை முப்பதானால் ஒரு கூத்துக்கை; கூத்துக்கை முப்பது கூத்துக்கை; முப்பது கூத்துக்கை முப்பது கூத்துக்கை; அந்தாயிரும் இரண்டானால் ஒரு கூத்துக்கை; முப்பது கூத்துக்கை முப்பது கூத்துக்கை; முப்பதுக்கை ஒரு கை; அந்தாம் இரண்டுக்கை;

மார்க்கண் டேயசரிதையும் பாகவதலக்ஷணமும். உடு

முன்னுத் தெரண்மோதம் ஒரு இருது, மூன்று இருது ஒரு அயனம், இரண்டு அயனம் ஒரு வருஷம். இந்த மனுவரவுஷம் தேவாகனுக்கு ஒரு ராள். அதில் உத்தராயணம் பகல், தகவினையனம் இரவு மனிதாகளின் ஒரு மாதமானது பிதாக்களுக்கு ஒரு ராள் குரியசங்கிரவிலைகளால் உத்தமமான கற்பத்தைத் தெரித்துக்கொள்ளவேண்டும். ஒரு தேவயுகமென்பது பன்னீரா பிரக் தேவவருஷங்கடியது தேவமானத்தில் இரண்டாயிரம் யுகங்கள் பிரமனுடைய தினம் என்றும், அவைகளே மனிதாகனுக்கு இரண்டு கற்பத்தை வென்றும் சொல்லப்படுகின்றன. எழுபத்தொரு தேவயுகங்கள் ஒரு மனவங்களம். பதினாறு மனவங்களக்கள் பிரமனுக்கு ஒரு பகல். பகல் எவ்வளவே அவ்விராதத்திரிகாலத்தில் மூவிலகுகளும் காச முறகின்றன இத்தனமையான பிரமதோனுடைய ஒரு தினமானது மனு ஷவருஷத்தால் எத்தனை ஆயிரக்கொண்டதோ அந்தகணக்கைச் சொல்லுகிறேன் கேளும் மனு ஷமானத்தில் ஆயிரம் சதுராயுகம் சதுராமுகனுக்கு ஒரு பகல். இம்மாதிரியாக மாதமும் வருஷமும் அறியவேண்டும் இந்த சதுரமுக ஞுடைய இரண்டு பராதத்தகாலம் ஸ்ரீமகாலிஷ்ணாவுக்கு ஒருபகல்போலாகும் இரிஷும் இதே அளவுள்ளது இந்தகணக்குள் இராதத்திரிகாலமல்லாயில் மகாபயங்கரமான ஜூலப்பிரனயத்தில் ஸ்ரீமங்காராயணஞ்சுணைய சக்தியால் ரக்ஷிக்கப்பட்ட மார்க்கண்டேய மகரிஷி அபபரமாத்துமாவைத் தியானமிசெய்து கொண்டு அந்தகணனிதானத்தில் முனக்கறிய வாங்கு உலாந்தசரைகப்போல விருஷ்தார். இவ்வண்ணம் சமஸ்த ஜூலவகங்களையும் உபசம்ஹாரிதது சராசராஙன இல்லங்கத்தைச் சிருஷ்டிசெய்ததை மார்க்கண்டேயரா பாதது ஆச்சரியமண்டது பரமபக்தியுடன் பகவானை மைஸ்காரமெய்து அவனுகுப் பிரித்திரமான வாக்குகளால் துதிக்கலாயினா அனேக சிரகன்ன வனும், ஜூலசாயியாய், வாக்தேவருபியாய், ஆதாரமந்த்ரவனும், திவ்விய தேஜோயனும், சகல லோகதாரனும், பரிசுத்தனும், சமஸ்தாக்காலுமிறியப் படவேண்டியவனும், எல்லாவளஸதுக்களிலும் எல்லாவிடங்களிலும் எல்லாகாலங்களிலுமிருஷேவிதமானவனும், சகிதானந்தருபியாய், பரங்களான பிரமருத்திரக்களுக்குப்பரானும், சகலருபியாய், அனுகியாய், சிரேஷ்டனும், அனந்த கல்லியானங்குண பரிபூரணனுய, ஹேயகுணரகிதனும், சங்கதருபியாய், பிரகிருதியைக் கடக்கவனும், மாயாதிகாரியாய், பிராகிருதரூபமில்லாதவனும், பத்த சமரங்களுர்த்தம் வெகுருபத்தைத் தரிப்பவனும் விளங்காசினர் தேவரீக்குத் தண்டனசமாப்பிக்கிறேன் இந்த சமஸ்தலோகங்களையும் சிருஷ்டி திதி சம்ஹாரமாகிற திருவிளையாடல்களைப் புரியாசினர் பகவானுகீடு தேவரீனா சமஸ்கரிக்கிறேன். சாமேசவரா, பரமானந்தரூபா, சங்கு சுதியடைக்கோணக் காக்குமெம்பெருமானே, கருணைக்கடலே, தேவரீ அடியேனை ரக்ஷித்தருளவேணும் என்ற இவ்வண்ணம் ஸ்தோத்திரம் செய்த பிராமணேந்தமணைப் போர உக்கதருளி, சங்கசக்கர கதாபாணி

யான லோகாதன் திருவாய்மலர்க்கருள்வாராயினா. ஓ பிராமணசிரேஷ்டரே, உலகத்தில் என்னிடத்தில் பக்தியுள்ள மனமுடைய பாகவதரிடத்து கான் பரமதிருப்பியுள்ளவன். பெபோதும் கான் அவர்களை ரக்ஷிப்பேன் கானே அந்தபாகவதரூபியாய் சகல ஜுந்துக்கணையும் பாதுகாக்கிறேன். ஆன தால் பரமபாகவதரான உம்மை ரக்ஷிக்க யாது தடையுள்து? என்றிவ்வாறு திருவாய்மலர்க்கருளின் பகவானைப்பார்த்து, பாகவதர்கள் என்ன வகையின் முன்வாகன்? எந்தகருமத்தினால் பாகவதர்களாய் ஜனிக்கிருக்கன்? இவை களை அறிந்துகொள்ள ஆவல்கொண்டிருக்கிறேன் சாதிக்கவேண்டும் என்ற பிரார்த்திதாா அபபோது பகவான் சொல்லததொடர்கின்ற

பாகவதரூடைய வகையின் த்தைச் சொல்லுகிறேன் கேளும் மாக்களை யேறோ, அவர்களுடைய மகிழையை கோடிவருஷங்கள் சொன்னதும் முடியாது. சாவஜுந்துக்களிடத்தும் ஹிதமுள்ளவரும், குணதூஷினைபுரியாத வரும், பொருமையற்றவரும், மாறசரியமில்லாதவரும், இத்திரியங்கிரகம் செய்தவரும், ஆஸையில்லாதவரும், பொறுமையுள்ளவரும், மனைவாக்குக் காயங்களால் ஒருவருக்கும் பீடத்தெய்யாதவரும், பற்றற்றவரும், ஸத்கணத கணைக் கேட்க விருப்பக்கொண்ட ஸ்ரீ விஷ்ணுபக்தியுள்ள ஸாதுக்களும் பீக வத்ரனப்பகவர் எவாகள் கந்கையினிடத்தும் சாலேகவரனிடத்தும் பகவி செய்வதுபோல மாதா பிதாக்களிடத்தில் பக்தியுடன் சிசருஷை செய்கிறா கனோ அவர்களும், தேவாகச்சனையை பக்தியுடன் செய்பவரும், தேவாகச்சனை செய்பவருக்குச் சகாயம் செய்பவரும், தேவாகச்சனையைப்பாதது சங்தோஷிப பவரும், பிரமசாரிகளுக்கும் சங்கியாசிகளுக்கும் உபசாரமசெய்பவர்களும், பராநிக்கை செய்யாதவாகளும், வாவாகளிடத்திலும் இனசொல் பகாவோரும், ஒருவனுடைய குற்றம் கோகாது குணம் கோகுபவரும், சத்துருமிததிரிட த்தில் வெறுப்ப விருப்பற்ற சமமாயிருபவரும், தருமசாஸ்திரம் சொல்லுபவரும், உண்மைபகாவோரும், ஸாதுக்களுக்கு சிசருஷை செய்பவரும், புராணா ததங்களைச் சொல்லுபவரும், அவைகளைக் கேட்பகரும் புராணார்த்தம் சொல்லுகிறவரிடம் பக்தியுடையவரும், கோ பிராமணபூஜைசெய்தவரும், தீர்த்த யாத்திரைசெய்பவரும், பிராசம்பததைக்கண்டு சங்தோஷிபபவரும், பகவங்காமசங்கீர்த்தனம் செய்பவரும், சங்தனவனமனவப்பவரும், குளங்களைவெட்டிக் காப்பவரும், தோபுணவைப்பவரும், சினநூலைவெட்டுபவரும், கோவில்க்கட்டுபவரும், காயத்திரி ஜபிப்பவரும் பகவங்காமங்களைக் கேட்டு மயிக்குச்செறிய ஆண்டிப்பவரும், துளசிவனாவகளைக்கண்டு மெஸ்காரம் செய்பவரும், அதின் கட்டையினால் காலில் அங்கரித்துக்கொள்பவரும், துளசியின்கார்த்தாதமோ ந்து சங்தோஷிப்பவரும், தள்ளி மிருத்திகையை எடுத்துக்கொள்பவரும், வரு ஞாசிரமாசாரங்களை வழுவுசலின்றி அதுஷ்டிபபவரும், அதிதிபூஜைசெய்பவரும், வேதார்த்தங்களைச் சொல்பவரும், மங்களத்துக்கெல்லா மங்களமீன் ஸ்ரீ விஷ்ணுவின் திவ்விய திருக்காமங்களைக் கீர்த்திப்பவரும், தாமஸாமணியைத் தரித்துக்கொள்பவரும், சிவனை அன்புடன் அர்சிக்கவிரும்புவரும், திரிபுண்டரதாரிகளும், குத்திராக்ஷதாரிகளும், சிவஜெயாக்ஷும் விஷ்ணுவையாகிறும்

தமக்கிட்டமான மூத்தை யாகங்களினால் ஆராதிப்பவரும், சாஸ்திரார்த்தம் கீள செல்லவையாயறிந்து பிராகளுக்கு உபதேசிப்பவரும், சமகுணம் பொருங் தியவரும், ஸ்ரீமக்காராயணமூர்த்தி பேதங்களான பிரம விஷஞ்சு ருத்திராகளி டம் சமபுத்தியாயிருப்பவரும், தண்ணீர்ப்பந்தல்லவைப்பவரும், அன்னதானம் செய்ப்பவரும், ஏகாதசிலிரதம் அநுஷ்டப்பவரும், கோதானம் கண்ணிகாதப் பார்மசெய்ப்பவரும், என்னை உத்தேசித்து கருமகங்கீப்புரிபவரும் பாகவதராவார். இவர்களின் மகிழ்ச்சையை கான நூற்கோடிவருஷம் சொல்லினாலும் முடியாது. ஒப்பாம்னேதமரே, நீர் உபபோதும் கல்ல இலமுன்னவராயும், சமஸ்தபிராணி இறிதராயும், பொறுமையுள்ளவராயும், சிகேகமுள்ளவராயும், தரும சிலராயும் மறுபடி யுகாந்தம் வணாயில் சிராஞ்சிலியாய் நமமுடைய மூர்த்தியை தியானம் செய்துகொண்டு ஸாததுவீகதருமததை அநுஷ்டித்து யுகாந்தத்தில் பரமபத்தை யடையக்கடவீ என்று மாககண்டேயருக்கு வரமளித்து அவகேயே அந்தாததானமாயினா. மகாபாக்கியசாலியான மாககண்டேயா ஹரிபக்தியுடன் ஸாததுவீகதருமகளையும் ஸாததுவீகயாகங்களையும் செய்து கொண்டு சாளக்கிராமம் என்னும் புண்ணியகூத்ததிரததில் மேலான தவம் புரிந்து பகவத்தியானத்தினால் ஆயுளைக்கழித்து பரமமானசுததையடைக்கார். ஆகையால் ஒ மகாரிசியே, சமாதஜனங்களிடத்திலும் விதிபுத்தியுடையவற்றும் ஹரிபக்திசெய்ப்பவன் சுந்தேகமிலஸாமல் தன மனதிலோரிய வல்லாவற்றையும்மடைகிறான நீர்கேட்ட பாகவதமகிழ்ச்சையை உமக்குரைத் தேன் இன்னும் என்னகேட்கவேண்டுமேர அநைக்கேளும் சொல்லுகிறேன் என்று காரதபகவான சொல்லியருளினா

கா - வது அந்தியாயம்.

க்.ங்கையின் பிரபாவம்.

இவ்வீதமாக பாகவதர்களின் மகிழ்ச்சையைக் கேட்டு ஸாத்குமாரர் ஆண்தபரிசாய் காரதபகவானைப்பாரது மறுபடியும் பிரச்சனம் பண்ணுகிறா. ஒ சுவாமி தேவரிசிரேஷ்டரே, புண்ணியகூத்திரவகளுள் உத்தமமான கூத்திரம் எது? தீர்தங்களுக்குள் உத்தமமான நீர்த்தம் எது? இவைகளை அடியேணிடத்து கிருபைக்கர்த்து சாதிததருனவேண்டுமென்று பிரார்த்தியானின்ற ஸக்தமாரணாப்பார்த்து காரதபகவான் உரைப்பாராயினர். பிராமணேதமரே, பரமரக்கியமான சங்கதியைச் சொல்லுகிறேன் கேளும்? இதைக்கேட்கின் சகலசெல்லங்களும் உண்டாகும், கெட்டங்கள் உண்டாகா, சமஸ்தபாபங்களும் கூத்து புண்ணியபலமுண்டாகும். அது சமஸ்தவியாதிகளையும் நிரூபிப்பதித்தும், ஆயுளை விாத்திகெய்யும், துவக்கபாவுடைய பீசாசங்களை நிவாத்திகெய்யும். இத்தகைய மகிழ்ச்சையாக்க

விஷயத்தை சியமதநுடன் கேட்கவேண்டும். மகரிஷிகள் தீர்த்தங்களிலும் கோதிரவகளிலும் கங்கை யழுவை இவைகளின் கங்கமல்லத்தை உத்தம மென்றுகொட்டிராகள். வென்றதும் கறதும் இருவிதமான நிறமுடைய இந்த தீர்த்தத்தை பிரமாதிதேவாகனும் ரிஷிகளும் மனிதாகளும் ஆவிலுடன் அடைகிறார்கள். ஸ்ரீமகாவிஷ்ணவின் திருவுடி களிலிருந்து உண்டானதால் கவகாதி புண்ணியங்கியாகும். சூரியனிடத்திலிருந்து உண்டானதால் யழுவையும் அத்தனமையதே. ஆகையால் இவ்விரண்டின் சங்கம உத்தமமானது. எவ்வாறெனில், சினிதலவர்களின் கஷ்டத்தை நாசமசெய்வதும், சபந்தை உண்டுபண்ணுவதும், சமஸ்தாக்ஞாடைய பாபத்தை கூத்தினப்படுத்துவதும், சமஸ்தமான உபத்திரவங்களை போகட்டிக்க வல்லதுமாம் இக்கடற்களை யுடுத்த சாசினியில் எந்தனை புண்ணியகோதிரவகள் இருக்கின்றனவோ அவைகளெல்லாவற்றுள்ளும் இந்த கங்காயழுஞாசங்கமாகிய பிரயாகை யெனகிற கோதிரமானது மகாபுண்ணியகரமானது. இந்த கோதிரத தில் சானமுகக்டவுள் ஸ்ரீமநாராயணனை உத்தேசித்து அகே யாகங்கள் செய்தார் அத்தனமையாகவே ரிஷிகளும் இவருகு யக்கியவகள் செய்தார்கள். உலகங்களிலிரானிற மற்ற தீர்த்தங்களெல்லாவற்றிலும் அபிஷேகம செய்துகொள்வதினால் பெபலன்கிடைக்குமோ அபபலன் இந்தகங்காநதியின் ஒரு திவிலையிலை களைகபெட்டதற்குடைய புண்ணியத்தில் பதினாறில் ஒருபாக ததிருக்க சமமாகாது. இந்த கங்காத்திக்கு ஆயிரம் பதினாறிம காதவழிக்கு அப்புறமிருப்பினும் மகாபாபியானவன கங்கைகங்கையென்ற சொன்னால் பாபரசிதனுகிறுன்னாலும் இந்த கங்கையின் சமீபத்தில் இருப்பவாகள்விடை யத்தைக் கேட்கவேண்டுமோ? ஸ்ரீமகாவிஷ்ணவின் திருவுடி களில் உற்பத்தி யாகி விசுவேசவரருக்கருகில் செல்லும் இந்த கங்காநதியைத்தவிர வேதெந்த கதிதான் ரிஷிகள்முதலானவாகளால் அடையதகுந்த உத்தமங்கி? இவ்வாற நின்மண்ணில் கெற்றியில்தரிப்பவனுக்கு கெற்றியில் விழியும் சிரவில் சந்திர கலையும் உண்டாகின்றன. மங்களகரமான இந்தகதியில் ஸ்கானம்செய்பவ ஜூக்கு விஷ்ணு சாருப்பியமே கிடைக்கிறதாயின் மற்றோர்விசேஷத்தும் விளம்ப வேண்டுமோ? இந்தி பாபிக்குக்கு கிடைப்பதற்குமையே இந்த சதியில் ஸ்கானம்செய்தால் பாபிகளும் பரிசுத்தாங்காய திவ்வியலிமானுக்காகளாய் ஸ்ரீவிஷ்ணு ஸ்ரோகத்தை அடைகிறார்கள். மேலும் இதில் புண்ணாடிய புண்ணியக்ருஷாக்கள் தவகள் மாதாபிதாக்களுடைய குலங்களை உத்தார ணம் செய்வித்து ஸ்ரீவைகுண்டத்தில் விளக்குகின்றார்கள். கங்கையை தூய்மையான மனதுடன் ஸமரிக்கிறவன் சுகல தீர்த்தங்களிலும் ஸ்கானம் செய்து சுகல புண்ணியகோதிரவகளிலும் வாசஞ்செய்த பலத்தை அடைகிறான். இந்த கங்கையில் தீர்த்தமாடியவுனைப் பார்த்தபாபியும் சுவாக்கத்தை அடைகிறான், ஸ்பரிசித்தவன் இந்திரபோகத்தை அடைகிறான். இந்த சதியின் மிருந்திகையை சிரசில் தரிப்பவன் ஜூடாதாரனுகையும், தேகத்தில் தரிப்பவன் சிவாக்ஸ்தியத்தை அடைபவறுமாகிறான். இந்த மிருந்திகை கூயத் தரிப்பவனைப் பார்ப்பவன் பீரமான நித்தியுகுரியின்ஸேவிக்கும் ஸ்ரீ

கலாஞ்சிடத்தையடைகிறுன் துளிவேரிலும் ஸ்ரீவிஷ்ணுபகநாகரூடைய திருவுட்களிலும் கங்கையிலும் இருக்கும் தாளியானது ஸ்ரீவிஷ்ணுசாயுஜ்யி யத்தை யடையச்செய்யவல்லது. மனிதாகளுக்குக் கங்கையும், துளிமான விஷ்ணுபக்தியும், தருமம் சொல்லுபவாகளிடம் பக்தியும் மிக தர் பலமானவை பாகவதாகளின் திருவுட்தாளியும், கங்கை மிருத்தினையும், துளியின வோமணத்தையும், தருமோபதேசிகளிடத்து பக்தியும் மனிதனை விஷ்ணுலோகத்தை யடையச்செய்கிறவைகள் கான கங்கைக்கு பெபோது போவேன், பெபோது கங்கையைத் தரிசிப்பேன் என்ற கவலையுற்றிருக்கும் மனிதன் விஷ்ணுலோகத்தை அடைகிறுன் ஒ ஸக்தகுமாரரே! இன்னும் விஸ்தாரமாகச் சொல்லவேண்டியதென்ன? இந்த கங்கையினமிக்கையை அநேக ஹறவருஷங்கள் ஸாக்ஷாத் ஸ்ரீ ஹரிபகவானால் சொல்லப்பட்டால் ஆலம் முடியாது பகவந்மாயை ஜகத்தை மோகிக்கிற ஆச்சரியத்தைப்பாரும். கங்கையென்ற பெயர் இருக்கும்போதே மாயாப்ரீதாகளாய் இங்காமத்தை ஸ்மரிக்கீமல் ஜனங்கள் நரகத்தை அடைகிறார்கள். கங்கையென்கிற காம மூம் துளியும் பகவதகுன்னுபவம் செய்கிறவாகளிடத்து பக்கியுமாகிய விவைகள் சமுச்சாரமாகிற விவைய அறக்கும் கத்திகள் ஒருத்ரமாகிலும் கங்கையை ஸமரிக்கிறவன் சகலபாபங்களினின்றும் விடுபட்டு பரிசுத்தனும் ஸ்ரீவாகுண்டத்தை யடைகிறுன் கங்கைக்குப்போகிறேனெனகிற உறுதி யுடன் மூன்றுயோஜினையுமியாவது போகிறவன் சமஸ்தபாபங்களற சாவ லோகாதிப்பியாகிறுன் இந்த மகாட்சனியமானதும் ஏதிக்ரேஷ்டமான நும் சுபரமானதுமான கங்காக்தியானது பெபோதும் சமஸ்தலோகங்களையும் பரிசுத்தமெயக்கிறது இந்த கங்காக்தியானது கோதாவரி, துங்க பத்திரோ, பீமா, சிருஷா, சுருமதை, சாலவதி, காவேரி, யமுனை, பாகு கூத்வேத்திரவதி, தாமிரபரணி, சத்தருமுதலிய சமஸ்த ஏதிகளிலும் பெப்போதுமிருக்குத்தொண்டிருக்கிறது ஒ பிராமணாகளே, சாஸ்திரங்களில் மகரிவிகளால் எந்தவெந்த புண்ணியதித்திகள் சொல்லப்பட்டிருக்கின்றனகே அகவுகளில், எல்லாஜலவகளிலும் இருக்குத்தொண்டு சமஸ்தலோகங்களையும் பரிசுத்தப்படுத்துகிறது. ஸ்ரீமகாவலிஷ்ணு சமஸ்தங்களிலும் வியாபித்திருக்கிறதே போலும், ஆகாசம் எக்கும் தோற்றுகிறதுபோலும், இந்த கங்கையும் எல்லாவிடங்களிலும் பாபத்தை நாசமசெய்துகொண்டு வியாபித்திருக்கிறது. சமஸ்தலோகங்களையும் ஸானாபானங்களால் பரிசுத்தப்படுத்தும் இந்த கங்கையை ஜனங்கள் ஏன் அடைவதில்லை? அங்கோ! வாராண்சி என்னும் கேஷத்திரமானது சகல தோதஸ்தலங்களிலும் கேஷத்திரங்களிலும் உத்தம மானது. சாவதேவாளாலும் ஸேவிக்கப்படுகின்ற உத்தம கேஷத்திரம். கங்கை, யமுனைகள் சுவகமஸ்தலமான பிரயாகை அதினும் சிறந்து. இதைக் கண்டமாத்திரத்தினுலேயே மனிதர்கள் மோகஷத்தையடைகிறார்கள். இந்த கங்கையானது மகரமாதத்தில் சகலஜலங்களிலும் இருக்கு எல்லா உலகங்களையும் பரிசுத்தப்படுத்துகிறதுமன்றி சுவர்க்கத்தையும்கூடியச் செய்கிறது. இதைன்மூயான கங்கையை ஜகத்துக்கு சுதந்தை உண்டு

பண்ணானின்ற சங்கரபகவன் பெபோதும் தரித்திருக்கிறார். அவருடைய மகிழ்வையைச் சொல்ல யாரால்தான் சாததியமாகும்? விங்கருபியான சிவ னும, ஸ்ரீஹரியும் ஒருவர்தான், சந்தேநும் பேதயின்ற. ஆகையால் பேதத் தைக் கற்பிக்கிறவு மா பாபிகளாகிறான் ஆகியங்களில்லாத பகவான் ஒருவரே ஹரியென்றும் சங்கரனென்றும் சொல்லப்படுகிறார். புத்தியற்ற மூடர்களான பாபிகள் பேதபுதனி யுடையவராகிறார்கள். ஆகிகாரணமா யும் லோகாதனாயுமிராங்கின்ற ஸ்ரீமங்காராயணனே யுகாந்தகாலத்தில் இந்த ஜகத்தை ருத்திரகுபியாயாகி பக்ஷிக்கிறான். சிருஷ்டிகாத்தாவான பிரமலூம் சம்ஹாரகாத்தாவான ருத்திராலும், ஸதிதிகாரணனான விஷ்ணுவும் ஒரு வரே; பேதயின்ற. இம்மூலவர்களை பேதமாய் என்னுகிறவன் சங்கிர சங்கத்திரவர்களிருக்குமனவும் ராகவாசமபண்ணதூபவழிக்கிறான் பிரம விஷ்ணு ருத்திராகளை எவன் ஒருஞ்சுபாகவே பாவிக்கிறானே அவன் மோக்தத்தை யடைகிறான் எப்பது சகலாஸ்திர அபிப்பிராயம். அப்படிப்பட்ட அனுதியாயும் சர்வக்கியானும் ஜகத்காரணானும் சாவலியாபியாயுமிருக்கார ஸ்ரீமங்காராயணனே அங்க கவகாதியில் விவகருபியாய் எழுந்தருளியிருக்கிறா இந்த காசியிலிருக்கும் விவகம் ஜ்யோதிஸ்தங்கமென்ற சொல்லப்படுகிறது ஆகையால் அதை தரிசித்தவன் பரப்பிரமததையடைகிறான். சிலை, மிருத் திங்க, மரம், கலை, படம் இவைகளில் செய்யப்பட்ட சிவபிம்பமாவது விஷ்ணுபிம்பமாவது எதுவாகிலும் உத்தமமானதுதான். அதிலை ஸ்ரீஹரியான வர் சாக்தியமாயிருக்கிறா துளசிகாடும், தாமஸாத்தடாகரும், புராண பாராயணமும் எங்கெங்கிருக்கிறதோ ஆகாங்கு ஸ்ரீஹரி சாங்கித்தியமாயிருக்கிறார். ஒ பிராமணேநுதமாகளே, எவன் தனக்காவது பிறருங்காவது புராணம் படிக்கிறானே அவனை சந்தேகமில்லாமல் ஹரியென்றே என்னவேன்றும் எவன் மனோவாகுக்காயங்களினால் பகதியிடன் சிவனையாகிலும் ஸ்ரீமங்காராயணனையாகிலும் பூஜிக்கிறானே அங்கும் பகவான் எழுந்தருளியிருக்கிறா. புராண சபாவித்தசொல்லுகிறவன் ஸ்ரீஹரியென்ற சொல்லப்படுகிறான். அவனிடத்தில் பக்திசெய்யவன் பிரதினினமும் காகாளாளும் செய்தபல எடைகிறான். புராணங்கேட்பதில் உண்டாகும் பக்தி சங்காஸ்கானத்துக்கும், புராணங்குசொல்லபவரிடத்து பக்தி பிரயாகையில்செய்யும் கருமங்களுக்கும் சமமானமைவ. புராணங்களை உஸாபதினாலும் தாமோபதேசம்செய்வதினாலும் ஐங்களை சமூசரசாகத்தினின்று காலாயேற்றபவனை சந்தேக மில்லாமல் ஹரியாகவே பாவிக்கவேண்டும். சங்கைக்குச்சமமான தீந்ததமும், தாயுக்குச்சமமான குருவும், விஷ்ணுவுக்குச்சமமான தெய்வமும், ஆசாபியிலுக்கு அதிகமான தத்தவரும் இல்லை [இதிலெஶால்லீயவாறு குருக்களுக்குள் மாதா முக்கியமென்பதும், தீந்தங்களுக்குள் சங்கை முக்கிய மெனபதும்போல் தெய்வங்களுக்குள் ஸ்ரீஹரிமுக்கியரென்பதும் தில்லாயார் கில் இதற்கு முன்னுமின்னும் ஹரியையாவது ஹரணையாவதுபூஜிப்பது சம மென்றும், அவ்விருவரும் சமரென்றும், அவர்களுன் வேற்றுமை சிலைப்பகலுக்குக் குற்றறூண்டென்றும் சொல்லியதற்கிண் கருத்து என்னவென்னில் ஹரிக்

கங்கையின் பிரபாவம்.

நக

குச்சமான தெய்வமில்லையென்பதோகிலும் சிவாதிபூஜைசெய்பவரும் சர் வாந்தராத்மாவான ஸ்ரீமங்காராயணனுக்கேவே பாலிததுச் செய்யவேண்டுமென் பதோயாம்] மங்கிரகஞ்சுகளுக்கேத்தைப்போலும், தெய்வங்களில் பரமாத்மாபோலும், தனத்தில் வித்தைபோலும், ஏதிள்லில் கங்கையாகும். வருணங்களுக்குள் பிராமணங்களுக்குமொப்படி யோ, கஷ்த்திரகஞ்சுகளுக்குள் சங்கிரனெப்படி யோ, சமுத்திரகஞ்சுகளுக்குள் திருப்பாறகடல் பெபடி யோ அபபடியே தீர்த்தங்களுக்குள் கங்கையாகும் பொறுமையினுமுயாந்த பந்துவும், சத்தியத்தினுமுயர்ந்த தபமும், மோக்ஷத்தினுமுயாந்த பேறும், கங்கையினுமுயர்ந்த நத நதியும் கிடையாது. சிறப்புள்ள கங்கையின் காமம் பாபமாகிய காட்டைக்கொள்ளுதும் கெருப்பு, சமுசாரமாகிற ரோகதை நீராழலமாககும் ஒன்றாதம் ஆகையால் பிரயத்தினத்துடன் கங்கையை யடையவேண்டும். கங்கையும் காயத்திரியுமாகியவிற்கொடும் பாபமீன்தையும் காசம் செய்யத் தகைவை ஆகையால் இவையினாடிலும் பகுதியில்லாதவன் பதினான் ரறியவேண்டும். காயத்திரி சந்தஸ்களுக்கு மாதா. கங்கை இந்தவுலமூரதா. இவையினாடும் சகலபாவநாசத்துக்கும் காரணமானவை விஷாணுபகுதி யுடனக்கூடிய இவையினாடும் சாவாபீஷ்டங்களீயம் சாதிக்கத்தக்கவை. காயத்திரி எவ்விடத்தில் பிரசணனமாயிருக்கிறாரோ அவனுக்கு கங்கையும் பிரசணனமாகிறார்கள் சுதர்விதபுருஷாத்தங்களுக்கும் பலன்களாய், நிவ்வகனங்கமாய், உத்தமமாயிரானிற இந்தகாயத்திரி கங்கைகள் சகல்லோகங்களீயும் அனுச்சிரகிப்பதற்காகவே பிரவாததித்தனா இந்தகங்கையும், காயத்திரியும், துசிசியினிடத்தும் விஷாணுவினிடத்தும் பகுதியும் மனிசர்களுக்குக் கிடைப்பது அருமை. இந்தகங்கை நினைத்தமாததிரத்தில் பாபதை காசம் கூடியும், தரிசனமாத்திரத்தில் விஷாணுலோகத்தை அடைவிக்கும், பாணம் செய்தால் விஷாணுசாருப்பியதைத்தரும், இந்தக்கியில் ஸாநாம்புச்செய்தவாள் சிலாக்கியமான விஷாணுலோகத்தையடைவார்கள் அநாதியாயும், வாக்தேவனுயும், லோகசிருஷ்டாதாவுமான ஸ்ரீமங்காராயணமூர்த்தி கங்கை நாமத்தை இச்சரிப்பவர்களுக்குக் கோரியபலனைக் கொடுக்கிறார் மனித சிரேஷ்டங்களை எவன்மேல் கங்கைக்கும் ஜலத்திலிலைபடுகிறதோ அவன் சகலபாபங்களினின் றும் விடுபட்டவனும் மோக்ஷத்தையடைகிறான் பூரவம் இந்த கங்காத்தியின் நீததிலிலைப்பட்டதினால் சகரவம்சஸ்தர்கள் ராக்ஷஸ்தத்தையையவிட்டு பரமபத்தையடைந்தார்கள்

எ - வது அத்தியாயம்.

பாகு உபாக்கியானம்.

சௌனகாதிரிவிகன் சூதபெளராணிகளை ரோகசி கூப்பிக்கையை ராய் ஒ பெளராணிகரே, சகரவயசத்தில் ராக்ஷத்தனமையிலிருந்து விடு விகைப்பட்டவா யாவா? சகாணன்பவன் யாவன? எனகே உண்டானவன? பல்ரெதனன்றே கங்கையைக் கொண்டுவந்தவன? இவை யெல்லாவற்றையும் அழியேங்களுக்கு விஸ்தாரமாக சாதித்தருள்வேண்டுமென்ற பிராத்தித்தனா. அப்போது சூதபெளராணிகா பின்வருமாறு விளம்பலாயினா.

ஸிவிகளே கேளுங்கள முன்னம நாரதமகரிஷியால் ஸநதகுமாரபகவாலு கரு உபதேசிக்கப்பட்ட உத்தமமான இந்தசரித்திரத்தைச் சொல்லுகிறேன். நீங்கள் அஜிவரும் இந்தக்கையையின் பிரபாவதைப் பக்கியுடன் கேட்க உத்தேசித்திருப்பதால் சந்தேகமின்றி மகாலுபாவாகளும் சிருதாாததாகளுமாயின்றான். பிரமமாயாதிகளான மகரிஷிகள் இந்தக்கையையின் பிரபாவதைப் பக்கியுடன் சிரவணம்செய்வது புண்ணியசாலிகளுக்கும் கிடைத்தல் மிக அரிது என்கிறான். ஒ மகரிஷிகளே, சகரவம்சமானது எவ்விதம் இந்த கங்காஜலாபிஷேகத்தின் அல்ல மோகாந்ததயடைந்ததோ அபபடிப்பட்ட உத்தமமானதாய் மகததான ஆச்சரியத்தை உடைத்தானதாய் அதி அற்புதமாய் விளக்கானின்ற சரித்திரத்தைக்கேளுங்கள். குரியன்வமசத்திலே விருக்கன என்பவனுக்கு பாகுவென ரெரூ புத்திரலுத்ததனை தாமபரனு அவன் அரசெறி சிறிதும் தவறுதலின்றி பூமண்டலாகிபதியமசெய்துகொண்டுவந்தனன் பிரம சுத்திரிய கலுகிய சூதத்தாராயிச் சதாவாணத்தினாலோயும் ஏனையோகணியும் அவரவாகுலாசாரகருங்கள் போரிடாவன்னம் பரிபாலித்துவந்ததால் அந்தபாகுராஜ ஜூக்கு கோகாதிபதியென்ற பெயா தகுந்ததாயிற்று ஒ பிராமணேந்ததமாகனே, அந்தபாகுராஜா சபததுவிபங்களிலும் ஏழுபது அசுவமேதயாகமசெய்ததுமன்றி தனது கிரத்தில் புஷ்பமுதலிய மங்களத்திரவியங்களினால் சமஸ்ததேவாகணையும் பூஜித்துவந்தான நீதிசாலத்திரவிசாரத்தினால் காலத்தைக்கழித்து சததருக்களை ஜயித்ததினால் சிருதாகததனென்றும் சகல ஜனங்களுக்கும் உபகாரம் செய்கிறவென்றும் நினைக்கப்பட்டான். அவனது ஆகவியிலுள்ள பிரகஜைகளுக்கு விளங்கமென்பதே தெரியாது. சதாகாலமும் சுகிகளாய் சந்தனுக்களை பூசிக்கொண்டு ஆபரணங்களிலிருந்துராயிருந்தபூகள், அந்தகாலத்தில் பூஷி உழாமலே விளைக்கது. மரங்கள்முதலியன் பூஷங்கள் பழுங்களுடனும் புதுப்புதனுடனும்கூடியிருந்தன. அந்தந்தகாலங்களில் தேவேக்கிரன் மழையை வருஷித்துவந்தான். ஒ மகரிஷிகளே, பிரகஜைகளின் மஸ்த பாபத்தில் பிரவேசித்ததேயில்லை. நாமபரிபாலனம்செய்துவந்தமையால் ஸிவிகள் ஸிர்வீக்கிணமாய் தபம்புரிந்துவந்தனர். சமஸ்தங்களின் மெய்ப்பொருளை உணர்ந்தலும், எற்றியறிக்கலும், சபலக்ஞருடைய

வனுமான பாகுமகாராஜன் தனது குணங்களால் பிரகூர்களை நட்புறங்கசெய்து கொண்டு இந்த அவனிமுழுதும் அரசுபுரிக்குதுவந்தான் இங்விதமாய் பரிபா வித்துவந்த அம்மகாராஜனுக்கு சமஸ்த சமபததையும் நாசமசெய்யவெல்ல தாய் பொருமையுடனாக்கிய பேராசைக்குக் காரணமான அகங்காரமுண் டாயிற்ற அதாவது நான் அரசன், சமஸ்தவுலகங்களையும் ஆன்பவன், பலி ஷ்டன், நான் அகேங் மகங்களியற்றினேன், ஆகையால் என்னைவிட யாவ ராஹும் பூஷி க்கெதக்கலன் யாவனுள்ளன? மேலும் நான் பண்டிதன்; வனப்பு வாய்ந்தவன், சமஸ்த சத்துருக்களையும் ஜயித்தேன், சகல துவீபவகளையும் ரக்ஷிக்கிறேன், சகல துவாடாகளையும் சிக்ஷித்து அடக்கியிருக்கிறேன், நானே குணமுள்ளவன், ஓவதவேதாகவகளை பரிசீலித்து அவைகளின் உண்மையை அறிந்திருக்கிறேன், நீதிகாலத்திற்கிலோ பண்டிதன், ஒருவராலும் ஜயிக்கமுடியாதவன், குறைவில்லாத சமபத்துடையவன், ஆகையால் என் ணையன்றி பிரபு எவ்விருக்கிறான்? எனது இவைதமான அருளானத்தினு ஒண்டான் அகங்காரமானது சகலசமபததும் நாசமாகவேண்டியனியித்தம் தண்டாயிற்ற என்னிடத்தில் அகங்காரமிருக்கிறதே அவனிடத்தில் காமக குரோதாதிகளும் அவசியமாயிருக்கும் இலவகளினால் மனிதன் நிசிப்பது தின்னனம், மனிதாகருக்கு மெளவனம், விசேஷத்தனம், பிரபுததன்மை, புத்தியினமை இவை காணகில் ஒன்றிருந்தாலே கெட்கியைக்கொடுக்கும். நான்கும் ஒன்றுக்கூடியிருக்கால கெடுக்குக் கேட்கவேண்டுமோ? ஆகையால் சமஸ்தஜனங்களிடத்தும் விரேதத்தையும் தேகாசத்தையும் சகல சமபத்தாசத்தையும் தரானிற அகுமை பொருமைமுதலீய தூங்குணங்கள் பாகுராஜனுக்கு உண்டாயிற்ற அது சரியானதே ஏனெனில் விவேக மிலாத மனிதனுக்கு உண்டாகும் சம்பததானது சரத்கால சுதிபோல குறையுமேயல்லது ஸதிரமாயிராது அகுமையுள்ளவாகளிடமிருங்கும் தனமானது பெருங்காற்றில் அகப்பட்ட உயியும் நெருபடிபோல இருங்கவிடம் தெரியாதுபோய்விடும் ஆகையால் பிறகாக்கண்டு சுகியாமையாகிற அகுமையுடைய்வூக்களுக்கும், டமபமான ஆசாரமுடையவாகளுக்கும், ஏவகும் குருமானவாததை சொல்லுகிறவாகளுக்கும் இக்கோதத்திலும் பரலோ கத்திலும் கூடுமே கிடையாது அகுமை குடிகொண்ட மனத்தினரும், குருவார்த்தை சொல்லுபவரும், பெண்மாகளுக்கும் பிளைகளுக்கும் பங்குகளுக்கும் சத்துருக்களாகவேயிருபாகன் ஒருவருக்கு பிறருடைய சம்பததைப்பாததன்டாகும் அகுமையானது தனகுன்ற யாற்றறையும் அடியோடு வெட்ட சம்பாதித்த கண்டகோடரியென்ற எண்ணைவேண்டும். இந்தவிஷயத்தில் சந்தேஷும் ஜயமில்லை பிரா சமபததைக்கண்டு அகுமையைப்படிப்பலன் தனதெசாந்த சிரேயவின் நாசத்துக்கு முயற்சிசெய்யபவனே. ஒ பிரதூமனேத்தமாகனே, தன மிதிரா, புதிரா, ஸதி, நிலங்கள், தனம், தானியம், சீர்த்தியாகியவில்லகள் நிசிக்கவேண்டுமென்கிற எண்ணைகொட்டுவன்றன், பரசமிருத்தியைக் கண்டு பொருமை யடையவேண்டும். ஆகையால் பொருமை குடிகொண்ட சித்தனை இந்த பாகு அரசனுக்கு

வெகு பலவான்களான ஹேஹய தாலஜுக்காதிகள் சத்துருக்களானுக்கள். அதனால் பெருஷ்த ஆபத்து உண்டாயிற்ற. பூரியபதியின் அருளுடையோ னுக்கே சகல ஜூசுவரியமும் உண்டாகின்றன அவர் பராமுகமாயிருக்கப் பெற்றேனுவுக்கு சகலமும் நாசமடைகின்றன. அப்பகவானது கடாக்கூ மிருக்குமபரியத்மே பாரியாடுக்கிற பந்துமித்திர கிருக்கேத்திர தனவாக குதிகள் நிலைக்கின்றன. முறடாக்கும், குருடாக்கும், செவிடர்க்கும், மூடர் களுமாகிலும் மாதவன் கடாக்கூமபெற்றவராகில் குரர்க்கும் விவேகிகளு மாய்ப் புசுழுபபடுவாகள் சம்பத்து நீக்கவேண்டியவற்றுக்கே அகுணயமுத விய தூக்குணவுகளும், பிராணிகளிடத்து துவேஷமும் உண்டாகின்றன. அலை விஷஞ்சுகடாக்கூமினமைற்றியே அகங்காரம் விவேகத்தை நாசம் செய்கிறது, அதாவது அவிவேகமுண்டாகிறது பின்பு அவிவேகத்தின் பரி ஜனங்களான ஆபத்துகள் உண்டாகின்றன ஆகுணயால் ஆபத்துக்கு ஆகு காரணமான அகங்காரத்தை நீக்கிவிடவேண்டியது. அகங்காரம் உண்டா கும் போதே அகுணயமுதவிய தூக்குணவுகள் உண்டாவதால் அகங்காரமுன் எவன உடனே நாசத்தை யடைகிறன அகுணயயுடனைடிய அந்த பாரு ராஜிலுக்கு சத்துருக்களுடன் ஒருமாதகாலம் இடைவிடாமல் மகாபயங்கர மான யுத்தம் உண்டாய்றற. அவுத்தத்தில் சத்துருக்களால் ஜயிகபபட்டு அந்த பாருராஜன் தனது பத்தினியுடன் ராஜ்ஜியத்தைவிட்டு வனம்போயி னன. அங்கு அந்த ராஜபாரினியின்று காபபத்துக்கு பயங்க சத்துருக்க ளான ஹேஹயாகிகளால் அந்த காபபகாசங்மித்தம் அவளுக்குவிஷம் கொடு கபபட்டது. இவ்வாறு விஷத்தைப் பக்கித்து விச்னுபபடும் கர்ப்பிணி யான தனது ஸ்திரியுடன் அந்த பாருராஜன் மகாலிசனுக்கிராங்கதனுகி காட்டில் அலைக்கு, கொடுமெலுயிலில் அடிபட்டு, பசியாலும் தாக்ததாலும் பிழிக்கபபட்டு, தன் பிராரப்தகருமங்களைக் குறித்து அழுதுகொண்டு, அவர்வ மகாமுனிவருடைய ஆசிரமத்தையடைந்து, அதாபோவனத்தில் ஒரு பெரிய தடாகத்தைக்கண்டு மகத்தான ஆணநத்தையடைந்தான். மகா அகுணய யுன் அவனுடைய சுபாவத்தையற்று அந்தடாகத்திலிருந்த பக்கிகளெல் ளாம் மறைந்து பிள்ளைருமாறு சொல்லிக்கொண்டன. ஒ பக்கிகளே, வெகு கஷ்டம். மகாபாயியான இந்த பாரு வருகிறான்; இவ்வைக்கண்ணுற்று தத்தமிருப்பிடங்களில் மறையுவகள் ஏன்றன. இவ்விதம் பக்கிகளும் அகுணய யுடைய சித்தனை அவளைப்பார்த்து சிக்கித்ததால் ஜததுக்கு வெறுப்பை உண்டுபண்ணுகின்ற மகாகஷ்டமான அகுணயயை விட்டுவிடவேண்டுமென்றே? பாருராஜன் அந்த சரசிலிருங்கி ஸ்தானம் செய்து, மாத்தழயில் உட்கார்க்கு, தனது ஸ்திரியுடன் சிரமபரிகாரம் செய்துகொண்டிருக்கான். இவ்வாறு வனத்தையடைந்து மகா கஷ்டத்தை யறுபவிக்கிற ராஜநுடைய தர்க்குணங்களை என்னி அவனுடைய ஆக்ஷிக் குட்பட்டிருக்க பிரசைக்கனும் அவளை சிக்கித்தார்கள். எப்படிப்பட்டவனும் கல்லுணருள்ளுக்கே சிரேஷ்டன். அகன்ட ஜூசுவரியத்தையுடை யோலுமினும் தர்க்குணமுடையவன் கல ஜூசுக்காலும் சிக்கிக்கப்படு

வரன். உலகத்தில அபகோததிக்குச் சமானமான மிருத்தியுவும் கீந்திக்குச் சமானமான நாயும் இல்லை. பாகுராஜன் வனமடைக்கதற்கு அவனுடைய தேசத்திய ஜனங்களில் ஒவ்வொருவரும் தவசளுடைய சந்திருக்கள்கொல் லபபட்டால் எவ்வளவு சங்கோஷத்தையடைவாக்களோ அவ்வளவு சங்கோஷ மடைத்தார்கள். ஆ..விததுவசிகாமணிகளே, இவ்விதமாய் நின்திகபெப்பட்ட பாகுராஜன் வனத்தில் கடைப்பிணமாயினான். அபகீர்த்தி எவ்வளவு காசம்செய்துவிடும் அபகோததிக்குச் சமானமான மிருத்தியுவும், கோபத் துக்குச் சமானமான சத்துருவும், நிங்கைக்குச்சரியான பாபரும், மேஹத் தையொத்த பயமும், அகுஷயக்கு ஒப்பான அபகோததியும், காமத்துக்கு சதிருசமான கெருப்பும், ஆகைக்குச்சரியான பாசரும், சங்கத்தைப்போன்ற விழுமும் இல்லையென்று நினைத்து துக்காக்கிராங்கதற்குச் சுழுது மனோ வியாதியால் தேகம் மெலிந்து மூபபையடைந்து இவ்விதமாய் அவாவா சிரமத்தில் வருத்தப்பட்டுக்கொண்டிருந்து, வியாதிதீட்டதனால், வெகுகாலம் சென்று மூரணத்தையடைந்தான் காபபிணியாயிருந்த அவனது மகிழ்ச்சியும் நிராஜனமானகாட்டில் அதிக துக்கத்துடன் அழுது சக்கமனமசெய்ய உத்தேசித்து, விறுகளை சம்பாதித்து, சிறையை அடக்கி, அதில் தனபாததாலை வைவதது தானும் ஏறப்போன்றன.

அபபோது மகாதபஸவியும் தேஜோவானுமான அநை அவாவமகாரியியானவா ஞானகிருஷ்டயில் இந்த விருத்தாங்கமெல்லாம் அறிந்து, மகாபதிவிரதையான அநைராஜமகிழ்வி ரோதனமபண்ணிக்கொண்டிருந்த ஸதானததையடைந்தாரா மகானுபாராவாகளாயும் தேஜோஶித்களாயுமிருக்கிற நிச்சிகள் பூத, பலிஷயத, வாததமானமெனகிற முக்காலங்களையும் அறிவாக ஸாக்கயால் இந்த மகரியில் இதை அறிவதவராயினா ஒபிராமனேததமர்களே, இவ்விதமாக சிறையில் அக்கினிப்பிராவேசமசெய்ய முயலாகின்ற ராஜபததினியைப்பாரதது மகரியில் தருமானமொழுங்கைப் பின்வருமாறு உரைப்பாராயினா ஒராஜுகிடீரவுட பத்தினியே, மகாபதிவிரதையான சீ இத்தன்மையர்ன்னு சாஹசகாரியத்தைக் கெய்யலாகாது ஏனெனில் சினது கருப்பத்தில் சத்துருக்களை அதோஹதமசெய்யத்தகுத்தவனும், சக்கரவாததியாகும் படியானவனுமான புத்திரன இருக்கிறான ரஜனாலவைகளும், இளங்குழங்கைகளும், காபபவதிகளும், குதுவாகாதபெண்களும் சக்கமனமசெய்யலாகாது உத்தமரியிகளால் பிரமஹத்திமுதலிய மகாபாபங்களுக்கும் பிராய்ச்சித்தம் கூறப்பட்டிருக்கிறது ஆனால் டமபனுக்கும், யாவுலையும் சிகித்தப்பலுக்கும், கர்ப்பததைச் சேதமசெய்பவனுக்கும், நாஸதிகவாதம் செய்பவனுக்கும், செய்கங்கநி கொண்டிருக்கும், தருந்ததில் உபேங்கூத்செய்கிறவனுக்கும், சினேகித்துக் கெடுப்பவனுக்கும் பிராய்ச்சித்தமிலை ஏன் கிருந்தன். ஆகையால் இவ்விதமான காபபங்கமாகிற மகாபாபத்தைச் செய்யலாகாது. நாகாலம் உண்டாயிருக்கும் நுகைமெல்லாம் கீந்திரத்தில் சமாத்தையண்டியுமென்றிவ்வாறுக்கூறச் செவியுற்ற பதிவிரதாசிகாமணியான ராஜபத்தினி அம்மகரியில் அனுக்கிரகத்தைக் கம்பி அவர் கிருவடி.

களில் பணிக்கு அழுதன் சகலசாலைரங்களையும் ஜயங்திஸிபறவுணர்க்க அவர்வமகிளியும் அந்த ராஜபத்தினியைப்பார்த்து அம்மா, அழாதே, கல்ல சம்பத்தை யடையப்போகிறோம், கண்ணீர் விடவேண்டாம். அபபடிவிடும் கண்ணீர் உண்மையில் பிரேதமானவாகக் கெடுத்துவிடும் ஆகையினால் விசநத்தைவிட்டு இப்போது செய்யவேண்டிய கருமகளைச்செய் பண டிதனிடத்திலும், மூடனிடத்திலும், தரித்திரனிடத்திலும், சம்பத்துள்ளவ னிடத்திலும், கெட்டடக்டக்கையுள்ளவரிடத்திலும், யதியினிடத்திலும், எவ் விடத்திலும் மிருத்திய சரியாகவே இருக்கிறோன் அலுவுக்கு வித்தியாசமே இல்லை ஒவ்வொருவனும் பட்டணத்திலாயினும், காட்டிலாயினும், சமுதநி ரத்திலாயினும், மலையிலாயினும், இனானும எங்கேயாயினும் அவனவனசெய்த கருமபலனகளை அனுபவித்தே தீரவேண்டும். மேலும் மனிதாக்களுக்கு துக்கங்கள் பெப்படி அபேக்ஷிக்கப்படாமலே உண்டாகிஸ்ராணவோ அபபடியே சுகங்களும் உண்டாகின்றன ஜனமாந்தரத்தில் எதெதாத கருமகளைச் செய்கிறோமோ அவைகளையே இங்கு அனுபவிக்கிறோம இத்தீரு தெய் வம்தான் காரணம். வேறு காரணவற்று ஒன்றுமில்லை ஒ அரவிந்தம். போன்ற வதனத்தையுடைய ஏங்காய்! பிறந்த ஒவ்வொருவனும் காபபத்திலாகிலும், பாலவியத்திலாகிலும், பருவத்திலாகிலும், முதன்மையிலாகிலும், பெபோதாகிலும் அவசியமாய மிருத்தியுக்கு சுவாதிஸமாகவேண்டும். சாக்ஷாத் கோவிந்தனுக்கிய பகவான் அதனத்தை கருமானுசாரமாக ஒவ்வொரு ஜந்துவையும் ரக்ஷித்தும் சமஹரிததுமவருகிறா இப்படி இருக்க பிறப்புக்கும் இறப்புக்கும் ஹேதுமாதிரிமாயிருக்கும ஜந்துகளை அந்த பிறப்பு இறப்புகளுக்கு முத்தாரணமாய் மூடாகள தெரியாது கூறவா. ஆகையால் இந்த துக்கத்தைவிட்டு பாத்தாவுக்குச் செய்யவேண்டிய உத்தரவிரியை களைச்செய்து விவேகவிழயத்தால் தைரியமாயிருத்தலவேண்டும் துக்கவகை அனுபவித்து ருங்குவதற்கு ஹேதுவான கருமபாசத்தினால் கட்டுண்ட இந்த உடல் பலதுபைங்களாலும பினியளாலும் குழப்பட்டிருக்கிறது. இத்தேர்த்துக்காக தகாதகாரியத்தைச் செய்யலாகாது, என்று இங்லித்தமாய் ராஜபத்தினியைத் தேற்றி கருமங்களை விதிப்படி இயற்றவித்தார்.

இவ்விதம் ரிஷியினால் தேற்றப்பட்ட ராஜமகிளியும் தனது துக்கத்தை யொழித்து மகரிவியை ராமஸ்கரித்துச் சொல்லலாயினன் ஒ மகரிவியே, தேவரீகாபபோன்ற ஸாதுககள் பரோபகாரத்தையே செய்கிறாகளென் பதிலை என்ன ஆச்சரியம். ஏனெனில் மகாவிருக்ஷங்கள் தங்களுடைய உபயோகத்தினிடமாகவே பலிக்கின்றவைகள் ரே? அப்படியே ஸாதுக்களும் ஆகிறார்கள். எவன் துக்கத்தை அனுபவித்துக்கொண்டிரான்று பிறங்காப்பாத்து அவர்களுடைய துக்கசிவர்த்தியாகும்வண்ணம் பிரியவசனங்களை மொழித்து துக்கசிவர்த்தி செய்கின்றன அவன் ஸ்ரீவிஷ்ணுபவானுடைய குணமாகிய ஸத்துவங்களை கிட்டான். ஏனெனில் சர்வஜன ஸ்தினான்தால் ஈத்த ஸாத்துவீக்களுக்கின்றன.

சகரசரித்திரமும் சாகரர் கடல்தோண்டியதும்· நள

பிராதுக்கத்தில் துக்கிப்பதும் பிராசகத்தில் சுகிபபதுமான உத்தமான முடையோனை மனுஷியருபம்பூண்ட ஹரிவெண்டே எண்ணவேண்டும் ஸா துக்கன் சாளதிங்களை தங்களுடைய துக்கிவாததியின பொருடுடு கற்கின்ற ஸிலை, இதராகுடைய துக்கிவாததியினபொருட்டே. குரியனிருக்கிறவிட தது இருட்டிலையோல் ஸாதுகளிருக்குமிடதது துக்கபாதை உண்டாவ தில்லை, எ.ஏ.ஆ இனதும் அனேகவிதமாய் மகரியினை சிலாசிததபின்பு பாத் தாவுக்குக் கருமமியற்றினால் அந்த பாகுராஜனுடைய பிரேதம் அவாவமக ரியின் கடாக்கம் பெற்றதால் அவாவசன் சகலபாவங்களும் தொலைந்து பரி சததனும் அமரேசனைப்போல் அனேககோடி விமானங்களுக்கு அதிபதியாய் ஸ்ரீவைஶ்வராட்சையடைந்தான் ஒஸாதுகளான மகரியிக்கே, சேஞ்சு கள் மகாபாபியினுடைய பிரேதசரீரத்தையாகிறும், அதைத்தகனமிசெய்த சாம் பாராயாகிறும், புகையையாகிறும், புண்ணியபுருஷன் கடாக்கித்தால் அந்த பிரேதசரீரத்தையுடைய ஜீவன் பரமபதம் எழ்துகிறுன். பஞ்சமகாபாதகம் செய்தவனுமிலும் மற்றும் அனேகவிதமான உபபாசகம் செய்தவனுமிலும் மகாநகளால் கடாக்கிக்கப்பெற்றாலுகில் பரமபதத்தை யடைகிறுனென்பதில் ஜூயமில்லை. அவாவமகாரியினியமனபடி தனது பாததாவின உத தரக்கிணமைகளை நடத்தியபின்பு அம்மகரியினை ஆசிரமமசெற்ற தினங்கோ றம் அவருக்கு ஆதரவுடன் சிசருங்கல்செய்துவந்தாள்.

அ - வது அத்தியாயம்.

சகரசரித்திரமும் சாகரர் கடல்தோண்டியதும்.

பதிவிரதாசிரோமனியான அந்த ராஜபததினி எனகமற்ற சித்த முடையளாங் பரமபக்கியுடன் ஆசிரமததை மெழுகல முதலான பணிவிடை களை அம்மகரியில் கங்கோஷமுறை செய்துவந்தனள் இவ்வாற்றிருக்ககையில் சிச்ருங்கல் மகாத்மியத்தால் சமஸ்தபாபமும் தொலைத்தவளாய் மகாபுண்ணிய தினத்தில் விஷத்துடனக்கூடிய நூட்பத்திரைனை என்றனள். ஒ மகரியிக்கே, ஸாதுசுகமானது மிகுந்த ஆச்சரியமுடைத்து. அது எந்த விஷத்தைத் தான் சாசமசெய்யமாட்டாது? எந்த சபத்தைத்தான் கொடுக்கமாட்டாது? எதைத்தான் மனிதருக்குச் செய்யமாட்டாது? மகாநுபாவாகளுக்குச் செய் யும் சிசருங்கல்யானது தனக்கு தற்செயலாய் கேரிட்ட பாபத்தையும், தான் தெரித்துசெய்ததையும், ஒருவனைக்கொண்டு செய்வித்திருக்கத்தையும், மற் றைய விதமானதையும் சாசம்செய்துவிடும். எப்படி ஒரு கலையனிவருங்கா ஹம் சங்கிரன் சீவரனுல் அங்கீகைபபட்டதனுல் விருத்தியையும் பூஜை

ஷயும் பெறகின்றனானால் பரிக்கிரகிக்கப்பட்டவன் ஜடனுமிருந்தாலும் சமஸ்தாகளாலும் பூஜிக்கத்தகுங்கதவனுகிறுன். ஒ பிராமணேந்தமாகனே, ஸாதுசுகமானது இகம்பரமாகிய இரண்டு உலகத்திலும் பரமமான சமிருத்தியைக் கொடுக்கிறது. ஆகையால் ஸாதுக்கன் பூஜிக்கத் தகுங்கதவர்கள். மகானகளது குணங்களைப்புழு யாரால்தான் சாத்தியமாகும்? ஏனெனில் கர்ப்பத்தில் இருந்த விஷமும் செடமாய்ப்போய்விடடதன்கே? மகாதேஜஸ்வியான அவாவமுனிவரும் விஷதுடனுடைய உதிதத குழங்கை வைக் குளிரிக்கடாக்கித்து ஜாதகருமால்தவியிலைகளை விதிப்பழ இயற்றி விஷதுடனுடைய காரணத்தால் அதற்கு சுகரணைங்கிற காமதேயமளித்து தம் தபோமகிழமையால் உண்டாகும் தேன பால அமுதமுதலானவைகளால் அதை காளொருமேனியும் பொழுதொருவனனமுமாய் வளரத்துவந்தார். மக்கிரசாஸ்திரத்தில் வல்லவரான அம்மகரிஷி அகுழங்கைதகு தகுங்கதவைய தில் செளாமசெங்வித்து ராஜங்கித் தண்டங்கித் முதலான தருமசாளதிரங்களை ஒகிசைவத்தார். பாலவியம் நிங்கி தாருணனியபருவத்தை யண்டந்து சமாதநலும் விளக்கிய சுகரனுக்கு சகல மந்திரபாகவகளுடன்கூடிய தனுாவேததை உபதேசித்தார். இவ்வண்ணம் அவாவமுனிவரால் உபதேசிக்கப்பெற்ற சுகரன் பலிஷ்டனுயும், தனுாவித்தையில சிறக்தோனுயும், குணசாவியாயும், பரிசுத்தனுயும், தருமசாஸ்திரத்தில் வல்லவனுயும், மகாபராக்கிரமசாவியாயும் விளங்கி அம்மகரிஷிக்குக் காலைதோறம் சுமித்து தருப்பை முதலானவைகளை சேகரித்துக் கொண்டுவந்து கொடுத்துவந்தான் இவ்வாறு ஒருங்கள் சிலிசிச்சுருவையில் விருப்பங்கொண்ட சுகரன் தனது மாதாவை சாஷ்டாவகமாய் தண்டமசமாபதித்து வெகுவணக்கத்துடன் கைகளைக் கூப்பிக்கொண்டு பின்வருமாறு விண்ணபைம் செய்யலாயினான். அமுமா, எனது பிதா எவ்விருக்கிறா? அவருடைய நாமம் யாது? ஜாதி என்ன? இவைகளை அடியேஞுக்குச் சொல்லவேண்டுமே. உலகத்தில் பிதாவில்லாமல் ஜீவிப்பவா இறந்தவாகனோடொப்பா. தரித்திரானுயினும் பிதாவுடையனுயின் அவன் குபேஞுக்குச் சமானமானவனே. தருமயில்லாதவனுக்கு இப்பரலோகங்களில் சுகமில்லாததுபோல் மாதா பிதாக்களில்லாதவனுக்கு சுகமே கிடையாது சீ மாதாவே, தங்கதயில்லாதவன், ஓ'னமரைவன், விவேகமரைவன், பிள்ளையில்லாதவன், கடனுள்ளவன் இவர்களுடைய ஜனம் அப்பிரயோசகமானது. சங்கிரனில்லாத இரவுபோதும், தாமகை இல்லாத தடாகம்போதும், பதி இல்லாத ஸ்திரிபோதும், தருமயில்லாத பிராணிபோதும், தனமில்லாத சமுசாரிபோதும், குழங்கதயில்லாத வீடுபோதும், விஷ்ஜனுபக்கி இல்லாத தருமப்போதும், வேத அத்தியனம் செய்யாத பிராமணன்போதும், அதிதிபுக்குஜயில்லாத சிரகல்தனபோதும் தானம் செய்யப்படாத திருவியம்போதும், சந்தியமில்லாத வாங்கியம்போதும், மங்கிரி இல்லாத சபைபோதும், தைய இல்லாத தபம்போதும், சந்குணமில்லாத ஸ்திரிபோதும், நீரில்லாத ஏதிபோதும், பொறுமையை பயச்சாத வித்தைபோதும் பிதாவில்லாதவன் பிரயோசனமற்றவன். இங்குதிரிபவன்பேங்

சகரசரித்திரமும் சாகரர் கடல் தோண்டியதும் ஈகு

பிதாவற்றன் எனியவனும் பலதுன்பபபடுவதுமாவன என்ற சொல்லி முடித்தான்.

இவ்விதமாய் தணபுத்திரனால் சொல்லப்பட்ட வர்த்தையைக்கேட்டு அதிகதுக்க்குத்தன பெருமூச்சுவிட்டு சகரளைப்பாராதது ஆதிமுதலாட்டந் திருத்தாங்களைச் சொன்னால் அதைக்கேட்டு கோபதகிழ்றல் கணக்க் கிவது இப்போதே சத்துருக்களைக் கொல்லுகிறேனென்ற பிரதிஞ்ஞானதீர்த்த முதல் தனது மாதாவையும் மகரிஷ்யையும் பிரதக்ஷணமசெய்து வேலித்து அவர்களால் நியமிக்கப்பட்டவனும், சத்துருக்களை ஐயிசுகும்பொருட்டு தன வாக்கு பழுதுபோதாது தான் சத்தனாகும்படியாக சகரன் அவாவாசிரமதைத் திட்டு புறப்பட்டி, குலபுரோதிதான வசிஷ்டமகரிஷ்யை மடைந்து, அவா ஞானதிருஷ்டியால் யாவற்றையும் அறிந்திருந்தும் சகலசமாசாராநகளையும் ஆகியோட்டந்தமாகத் தெரிவித்தான் அபபோது வசிஷ்டரும் தனது சிவிய னுகு ஜங்கிராஸ்திரம, வாருணாஸ்திரம, பிரமாஸ்திரம, ஆகங்கேயோஸ்திரம் முதலிய அல்லிரங்களையும், கத்தினயையும், சிரேஷ்டமான சலுகையும் எந்து அவனை நன்கு ஆகிவதித்து விடைகொடுத்தனா மகரிஷ்யின் அனுமதி பெற்று சத்துருக்களையைடைத் தூரேவிலாலினுல் சத்துருக்களையும் அவாகளின் புத்திரபெளத்திராகிகளையும் தொமசம் செய்தனன் அநதனுக்கிணாலுமிடப்பட்ட பானங்களாகிற கெருப்பினால் கொள்கதப்பட்டு சிலா இறநார்கள் சிலா பயந்து ஒடிப்போய்விட்டாகன் சிலா தலைவிரிகோலமாய் மேடான புறநுக்களினமேலேறி ஏதிரில் நினரவா சிலா புலைக்கழித்தாகன். நிவாணிகளாய் சிலா ஜூலத்தில் பிரவேசிததாகன். சகயவனுகிள்களும் இன னும் சிலரும் தங்களைக் காக்கவேண்டுமென்ற அந்த சகரனுடைய குலகுரு வாஞ் வசிஷ்டமகரிஷ்யை சரணமடைதாகாகன் ஜயசாலியான சகரன் தன னால் ஜூயிக்கப்பட்ட சத்துருகள் வசிஷ்டரை சரணமடைதாகாகன் என்பதையறிந்து உடனே அவர் சமீபத்தை அடைந்தான் வசிஷ்டமகரிஷ்யை சகர ராஜன் வருவதையும் அவனுடைய சத்துருக்கள் சரணமடைந்திருத்தலையும் பார்த்து தன்கு சிறியமூட்டையை அபீஷ்ட பூர்த்திக்கும் சரணுகதரக்ஷணத்துக் கும் அனுகூலமாக அபபோதே ஆலோசித்து, சிலா மொட்டைகளாகவும், சிலா விரித்தில்யராகவும், சிலா தலைமொட்டையைய் தாடிமட்டுத் தன்ன வாகளாகவும், சிலா வேதபாஹுயாகளாகவும் செய்தா இவ்வண்ணம் செயயப்பெற்று பிணங்களைப்போலிருக்கிற சத்துருக்களைப்பார்த்து சிரித்து தபோநிதியான வசிஷ்டரைக்கி ஓர்விசேஷப் விளம்பினால்

தீசூரியரே, துராசாராகனான இவாகளை என் வீணாக சுகிக்கவேண மும்? எனது ராஜ்ஜியத்தை அபகரிதத் திவர்களை நான் எவ்விதமாயினும் கொல்லவேபோகிறேன்; தருமலிரோதிகளைக்கண்டு அவர்களை உதம்செய் வாது உட்பேணக்கூசெய்கிறவன் சகலாரத்துக்கும் காரணமாகிறான் என்பதில் சுத்தேகமில்லையன்றோ? தஷ்டர் பலாதிகராயின் உடம்புமறக்கு சகல லோ சுத்தையும் உபத்திரவும் செய்கின்றார்கள். அவரே பலதீனராயின் மீட்ஸாதக்கன்போலாகின்றார்கள். ஆக்சரியம்! மாணவயின் டிகிமையைப்பாருங்

கள், பாபுத்திகளான துஷ்டர்கள் தங்களுக்கு கலைபலம் உண்டாகிறவனா யில் மேசக்கருதலை உட்கொண்டு அடவசியிருக்கிறார்கள். கேதமபபட வேண்டியவன் சத்துருக்கள் செய்யும் அடிமைத்தனதறையும், வேசிகளின் சினேகதறையும், பாயுக்களின் ஸாதுததனமையையும் கம்பலாகாது துஷ்டா முதலில் எந்த பல்லைக்காட்டி சிரிக்கிறாகளோ அந்தபல்லையே தங்கள் சாமர்த்தியம் கெட்டபிரகும் காணபிக்கிறார்கள். எந்தாவுடன் குருமான வாக்கியங்களை மொழிக்கிறார்களோ பலமகெட்டபிரகு அதோவினால் தாழையை யாய்ப் பேசுகிறார்கள். நீதிசாலதிரங்களை அறிந்தவன் தனக்கேதமதறை உத்தேசித்தால் துஷ்டாகளின் ஸாதுததனமையையும், அவாகள் அடிமையராகு தலையும் நம்பாதிருக்கக்கூடவன். எவ்வளவுவன்க்கின்றாலும் துஷ்டாகளினிடத்து அங்புசெலுத்தா திருக்கக்கூடவன் துஷ்டாகள் சமயமற்கது உமிகா அபகரிப்பார்கள். சமயத்தில்லை சுகும் துஷ்டீன்யும், கபட்டுள்ள மிதிரீ ஜீன்யும், துஷ்டையான ஸதிரீயையும் விசுக்கிப்பவன் மரணமடைந்தவனே. இங்கே சந்தேகமில்லை ஆகையால் பசுவேடம்பூண்டு “புவிததோ ழில்புரியும் இவாகளை ரக்ஷிக்கவேண்டாம் தேவீர்ருடைய அதுக்கிரகத்தினால் இந்த சத்துருக்களைல்லோரையும் கொன்று பூமிதைய அனுபவிக்கிறேன் என்று உரைத்தான் அதுகேட்டு மிகுஞ்ச திருப்தியடைக்குத் திசிவ்ட மகரிஷி சகரணிட சரீரத்தை தடவிக்கொடுத்து ஒரு விசேஷம் விளம்ப ஹற்றனா. ஒ மகாபாக்கியவானுன் சகரனே, கறை, கறை, உண்ணம் புக்கன்றனை, ஆயினும் எனது வாாததறையைக்கேட்டு பொறுமையடையவே அனுமதி. இவாகளை நான் முனைரே உன பிரதிஞ்ஞாக்கு விரோதமின்றி கொலையொத்த அங்பபழுது செய்திருக்கிறேன் இவாகளைக்கொல்லத்தினால் உணக்கு என்னகோத்து உணடு? கருமாகிற விலையினால் கட்டப்பட்ட கலை ஜங்களும் தத்தம் பாபங்களால் ஓரிமசிக்கப்படுகின்றன ஆகையால், அபபுதிப்பட்டவாகளை நீ என்மாய்தலவேண்டும்? பாபத்தினால் உண்டான இந்ததேகம் முந்தியே பாபத்தினால் ஹதமாயிருக்கிறது ஆததுமாவைக்கொல்ல ஒருவளதும் சாத்தியமாகாது ஏனெனில் அது நிதியமும் நூன்பூரணமுமானது என்பது சாஸ்திர உறுதி. அவரவாகள் செய்தகருமங்களின் பலன் களை அனுபவிப்பதற்கு அவரவரே காரணமாகின்றனா, அககருமங்கள் தெய்வமுலமானவை, இந்த ஜகத்து தெய்வாகின்மானது. ஆகையால் தெய்வமே துஷ்டாசிக்கிரக சிவ்டபரிபாலனம் புரிவது பராதினர்களான மனிதர்களால் எந்தகாரியம்தான் செய்யற்பாலது? இந்தசரீரம் பாபத்தினாலே உண்டானது; பாபத்தினாலே உள்ளகிஞ்சது. கொலை பாபமூலமென்று அறிக்கும் ஏன் கொலைக்கு எத்தனம் செய்கிறோய்? ஆததுமா பரிசுத்தமாயினும் தேசைம்மாந்தத்தால் தேவியென்று உறப்படுகிறது. ஆகையால் இந்தகொலை சக்தேகமில் ஈாமல் பாபமூலமாகவே யிருக்கிறது. பாபமூலமான இந்ததேகமத்தைக் கொல்வதால் உணக்கு என்னகீர்த்தி உண்டாகிறதென்று சிச்சயித்துக்கொள்ளு பிறகு இவர்களைச் சம்ஹாரித்தல் ஆவசியமாயின் சம்ஹாரி; அவ்விதமின் கோரேல் விட்டுவிடு என்ற வசிவ்டமகரிஷியின் வார்த்தறையைக்கேட்ட சகரன்

சகாசரித்திரமும் சாகரர் கடல்தோண்டியதும்· சுக

கோபத்தினிறம் நீங்கினுன் வசிவத்திரிவியும் சுகரனைத் தமது அஸ்தங்களால் தடவி ஆண்டித்தார். அதாவன வேதவகனை அறிந்தவரான அம்மரியில்லை விரதசிலாகளான ரிஷிசமூகங்களுடன் மகா பலம்பொருக்கிய சுகர ஞுக்கு மகுடாபிவேகம் செய்விததனா. அசசுகரன் காசியப்புத்திரியான சுமதிலையும் விதைப்பராஜன புத்திரியான கேசினிலையும் விவரமதெய்து இலவறம் கடாத்திவித்தனன் இவ்வாறு ராஜாஜிய பட்டாபிவேகம்பைட்டு சுகரமகாராஜனைப் பாககவேண்டி தபோநிதியான அவாவுமகாருணியான ஏழுங்குருளி ராஜாஜுடன் சமபாலித்துக்கொண்டிருதலுடைய தமது ஆசிரமம் சென்றனரா. பிழைபு அனேகவருஷங்கள் சென்றும் புத்திரப்பேறின்மையால் அவாவுமகரிஷியையடைந்து ரெபுவாய்த் அசசுகரபத்தினிகள் புத்திராத்தம் பிராராத்தித்தாகள் பாககவுமக்கிர மறந்த அவாவுரும் யோகநிலையாலுணர்க்கு அவ்வரைண்டு ஈதிரிகளையும்கோக்கிச் சொல்வாராயினா பெண்கள்! வழிசுருத்திகரான புத்திரரென்றாலும் ஒருத்திக்கும் அப்படியல்லாத அறிபதினூயிரம் புத்திராகள் மற்றுக்குத்திருத்திக்கும் உண்டாவாகள், இவைகளில் எது வெளுக்குவேண்டுமோ அதைக்கேள்கள் என்றா. உடனே சுமாதனத்தயான கேசினி வழிசுருத்திகாரணனுண் ஓரா பிள்ளையையும் மூடையான சுமதி அறுபதினூயிரம் புத்திராயும் வேண்டினா ரிஷிவாகசியத்தினபடி கேசினி அசமஞ்சஸ்வெண்ணாலும் ஓரா மகவை ராண்றன சுமதியின் உதரத்தில் அறுபதினூயிரம் பிள்ளைகள் ஜுநித்தாகள் கேசினி புத்திரனுண் அசமஞ்சஸ்வெண்டபால்வியத்திலே பயித்தியமபிடித்தவனைப்போல தகாதகாரியங்களைச் செய்துவந்தனன் அப்படி கெட்டகாரியங்களைச் செய்துவந்த அசமஞ்சஸ்வைசுகவாசதால் சுமதிபுத்திராகளாகிய அறுபதினூயிரவரும் தூநடத்தனதயுள்ளவராகாயினாரகள் தந்தையான சுகராதனதுபுத்திரா பாலவியத்தினால் இவ்விதம் செய்கின்றனரென்று நினைத்திருக்கா துவாடாகஞ்சுடைய சுகவாசம் மிகவும் கொடியது. அக்கினி சாவுபுஞ்சியமானதாயிலும் இருமபைச்சாங்கத்தோநுதால் கருமான சமமட்டியால் அதிகப்பட்டிருதபோல அசமஞ்சஸ்வைக்காலம் அறுபதினூயிரவருகும் தூநடத்தையைக்கொடுத்தது. இந்த அசமஞ்சஸ்வைக்கு அசுமாவை என்ற ஸாதுநூபஷஷ்பாதியும், சுகுணசாவியும், தருமனிஷ்டானும், பிதாமகனுண் சுகரமகாராஜனுக்கு ஏதித்தெய்வத்தில் பிரியமுள்ளவனுமான ஓரா புத்திரன உண்டானுள். தூநடத்தையுடையவர்களும் லோகண்டகாகஞ்சமான அசசுகரபுத்திரர் ஸத்கருமானுஷ்டானம் செய்யும் ஸாதுக்கருக்கு விக்கினம் செய்துவந்தனா. பிராமணாகளால் யதாவிதியாக ஹோமமசெய்யப்பட்ட ஹவிலஸாக்களை அந்த சாகராதேவங்களை சிராகரித்து தாங்களே புசித்துவகாகள் சுகவாக்கலோகத்திலிருந்து அரம்பபழுதலான அப்சரக்களை அபகரித்துவந்து பலாத்காரமாய் அனகபாரத்தைப்பற்றி யீர்த்த அகேங்கடவை அவமதித்தார்கள். எப்போதும் கட்டுழப்பே தொழிலாக்கொண்ட அந்த துவாடாகள் சுகவாக்கத்திலிருக்கும் பாரிஜாதமுதலையெப்போதும்களை அபகரித்துவந்து அப்புஷ்பங்களால் தங்களுடைய நேங்களை அல்லாரித்துக்கொண்டும் ஸாதுநூபங்களின் தனங்களை அபகரித்து

தும் கலை ஸதகருமங்களையும் காசம்செய்தும் வந்தார்கள். மகாபலசாலி கனும் பாபிகளுமான அவர்கள் தங்கள் தங்களையாகிய சுரராஜனுடனும் யுத்தமமெச்சும் ஆரம்பித்தார்கள். இவ்விதமாய் இவர்கள் துர்ட்டதையைக் கண்டு மகாதுக்கத்துடன்கூடிய இந்திரன்முதலிய தேவர்கள் இச்சாகரருடைய நாச உத்தேசியமாக் கூடோசித்து பாதலமத்தியத்தில் தன்மகிழை தெரியாவண்ணம் சிஷ்டங்களங்கள் பரமாங்கத்தனுபியான ஸ்ரீமந்நாராயணனைத் தியானம் செய்யும் விஷ்ணுதுலவியரான கபிலாஸைடாந்து தண்டம் சமாபபித்து பின்வருமாறு ஸ்தோத்ரமசெய்தார்கள். ராகதவேஷாதிரதீராய் விளக்கி மனுஷியனுபியாய் மறைந்திருக்கும் விஷ்ணுநுபியும் தபோவிதியுமான தேவரினா தண்டம் சமர்பபக்கிரோம் பரமபுருஷரான ஸ்ரீமந்நாராயணனுடைய பக்தரும், உலகாஜுங்கிரகம் செய்பவரும், சமுசாரமாகிற காட்டைட்கொளுத் தம் தீயெய் விளக்குபவரும், குருவுள்ளவரும், மகாஞம், சிஷ்டகரமனுமான தேவரினா அபேக்கத்தம் சமஸ்கரிக்கின்றோம், சகரபுத்திராகளால் உபத்திரவிக்கப்பட்டு தேவரினா சரணமடைந்திருக்கிற அடியேங்களை ரக்ஷித்ததற்குள் வேண்டும் சுவாமியென்று ஸ்துதிசெய்த தேவாகளை சகலசால்திராததங்களையறிந்த கபிலமகரிவி யதாவித்யாக பூஜித்து அத்தேவாகள் சங்தோஷிக்கும்படி யான ஒர் விசேஷம் திருவாய்மலாநதற்கின்றா. அமரர்கள்! நீங்கள் இது விஷயத்தில் கவைத்தையும் ஆச்சரியதையும் அடையவேண்டியதில்லை. அனைவில் சம்பதது, ஆயுன், கோத்தி, பலம் இவைகளின் நாசதையைடையவேண்டியவாகளே உலகங்களை உபதிரவிப்பார்கள். சிரபராதிகளை உபதிரவிக்கிறவன் சமஸ்தலோகங்களிலும் பாபத்தை அதுபவிக்கிறதில் ஆசையுள்ளவன்ற அறியவேண்டும். வென் மனோவாககுக்காயங்களினால் இதரர்களை எப்போதும் உபதிரவிக்கிறானே அவனை தெய்க்கொடு சீக்கிரத்தில் கெடுத்துவிடும். இதுவிஷயத்தில் சங்தேகமில்லை என்ன ஆயுன், சங்ததி, காங்கி இவைகளின நாசத்தை சீக்கிரத்தில் அடையவேண்டியவானே அவன்தான் பிறர்களை பீடிப்பான் என்ற பெரியோர்கள் சொல்லுகிறார்கள். அச்சாகரர்கள் இன்னும் சிலதினததுகளுள்ளேயே காசமடையப்போகிறார்கள். ஆதலால் அந்த சாகராகால உண்டான துகக்கத்தை விட்டுவிட்டு கவாக்கத்தை அடையுங்கள் என்று கபிலமழுனிவர் சொல்ல, தேவாகள் பூம்மாழுனி வரை தண்டம்சமர்ப்பித்து கவாக்கலோகதையைடைந்தார்கள்.

இந்தருணத்தில் சுரமகாராஜன் வசிஷ்டர்முதலிய மகரிஷிகளுடன் உத்திருஷ்டமான அசுவமேதமென்கிற யாகத்தைச் செய்ய வாரமபிததறும் யாகக்குதிளையை அமரேசன் அபகரிதது கபிலமகரிவி எழுங்கறுளியராஜின்ற பாதன உடலில் ஒருவர்க்குக் தெரியாமல் கொண்டுபோய்விட்டுவிட்டான். சுரபுத்திரர் அறுபதினுயிரவரும் யாண்டும் தேழியும் குதிளையைக் காணுது வியப்புற்ற பாதலத்தையும் பாரக்கவேண்டி ஒங்கவொருவரும் ஒன்றொருவரே போகின்றார் ஆரம்பிப்பிரகாசமுன்னவராய் தியானங்கிட்டாரா யிரக்கும் மகாத்துமாவன் கபிலமழுனிவரையும் அவர்குகில் குதிலைய

சகரசரித்திரமும் சாகரர் கடல்தோண்டியதும் ஈர.

யுவகன்டு, மதிமோசககொண்டு, பாபத்தொழிலுக்குத் துணிந்து, அம்முனி வளைக் கட்டப்பார்த்து இவனை அடி அடி கொல்லு கொல்லு பிடி பிடி யென்ற அவர்கள் ஒருவரோடோருவா சொல்லிக்கொண்டார்கள் ஆகீ இவன் குதிலையைத் திருத்தகொண்டுக்கூறவிட்டு வெகு கல்லவன்போல் எண்ணப்படுத்தாக கொக்குபோல் தியானம்செய்கிறேன், உலகத்தில் துவ்டர்கள் கல்லவாபோல் வேஷமாத்திரங்தான தரிப்பாரகள் என்று சொல்லிக் கொண்டு அம்முனிவளைக்கண்டு கைக்குத்தம், சகல இந்திரியங்களையுடைக்கித் தனக்குள் தன் கவனுபததைக் கண்டுகொண்டிருந்த கபிலர் அவாகளது தொழிலை அறியாதுபோவிருந்தார். கேட்கானே கிட்டி மதிகெட்டவாகளான அவர்களிற்கிலா அம்முனிவளை கெருவுகி அவரது கையைப்பிடிக்க சிலா அவைப் புடைத்தனா. அப்போது தியானங்கீலையைவிட்ட அம்முனிவரா உலகத்துக்கு தீவிருச்செய்வாகளான அவர்களைப்பாரது வியப்புற்ற ஆழந்த கருத்துடன் ஒருவாராத்தை விளம்பலாயினார் செலவசெருக்குடையோக கும், பசித்தோகக்கும், காமவெறிகொண்டோகக்கும், அகங்காரிக்கட்கும் பகுத் 'தறிவண்டாவதில்லையன்றே' ? நிதியையுத்திருந்த பொறையுடைய பூழியே கெறுப்புப்போவிருக்குமாயினமனிதன அப்பொருளைப் பெற்றவனுக்கு கேட்க வேண்டியதென்ன? துவ்டாகள் கல்லோகாகனை பாதித்தால் ஆச்சரியம் என்னவிருக்கின்றது? ஆற்றுப்பெருக்கு கரையினக்ஞுளன் மரங்களை வீழ்த தாமவிருக்குமோ? செலவழும் பருவழும் பிறாமனையாளினகண் விருப்பமு மாசிய இவைகளிருந்தால் ஒன்றுக்கொதியாமல் மதியுங்களுடை கெட்டப் போகும். பொன்னின் பெருமையைச் சொல்ல யாராலுமாகாது. ஏனை னில் அதன்பெயர்கொண்ட *ஐமததைக்கடவுள்றே மதிமயக்குண்டாக்குகிறைது. தூஜ்ஜனனது செலவம் தீக்குத்துணைப்பட்ட காற்றுபோலும், பாம புக்குவாரத் பாலபோலும் உலகத்துக்கு கெடுத்திசெய்யும். பொருட்செருக்கினால், மனிதன் கண்ணிருந்தும் கணக்கட்டவனுகிறோன். கண்தெரித்தவனுகில் அவன் தனக்கு கலத்தைத் தேடிக்கொள்ளாது தீக்குவினைத்துக்கொள்ளுவதனே? ஏறத் தீவிவிதமாத உரைத்து கோபமுண்டு தமது கண்ணினின்றும் அக்கினியை விடுத்தார் அந்த அக்கினி அச்சுக்கரபுத்திரரைவளையும் அப்போதே ஸ்ரீக்கியது. அவ்வக்கினியைக்கண்டு பாதல்லோகத்திலிருக்கும் சகலஜுந்துக்களும் அகாலபயிரளைய ஸீரிட்டாக சினைத்து பரிதபித்தன. அத்தியால் சாபபசகளும் ராக்ஷஸ்களும் ஒருத்தப்பட்டு சமுத்திரத்துக்குட்சென்றனர். ஸாதுக்களுக்குக் கோபம்வந்தால் அதைத் தாங்கவல்லவரில்லை யான்றே?

இவ்வறையைத்தில் காரதபகவான் அசக்கரராஜனது வேண்டிச்சாலையை கணுகி அவர்களெல்லோரும் மதிர்த்திசெய்தியை அவ்வரசனுக்குத் தெரிவித்தன. ஏல்லாமறித்த சகரசக்கிரவாத்தியா இச்செய்திகேட்டு மகிழ்க்கு அக

* பொன்னின்பெயா யாவும் ஆமத்தையையும் உணர்த்துமென்று அமர வேசம் கூறுகின்றது.

கொடியவர்களை தெய்வமழித்ததென்ற சொன்னா. ஓடோஹம் தருமலி ரோதமான கருமகளைச்செய்பவா தாம் தங்கை சகோதர புத்திரராயினும் சத்துருக்களாவாகள் தனக்குரிய தருமத்தில் விருப்பமற்றவனுய உலகத் தாங்கு இடாசெய்துகொண்டிருக்கும்வளை சத்துருவென்றே உணரவேண்டுமென்று கால்திருங்கள் உறுதியாய்வாகக்கொண்றன. தூஜுஜனாகளுமிலுது ஸாதுகளுக்கு கணமயாதலால் சுகரானாக தமது பிள்ளைகளின் அழிவைப்பற்றி சோகமுறைவிலை புத்திரனில்லாதவாகளுக்கு யாகத்தில் அதிகாரமில்ஸாமையால் அநை சகரசக்கிரவாத்தி தனது போனும், அசமஞ்சஸன புத்திரனும், கல்வுபுத்திமானும், பேசவல்லவனுமான அம்சமாண்பவளை புத்திரனிடமாக வைத்துக்கொண்டு குதிளாயைக் கொண்டுவருமபடி ஆஞ்சங்கு செய்தார் அவனும் அபபளளவழியாக பாசலஞ்செண்று தேஜோராசியான கபலாக்கணு உங்களைவழிபாடியற்றி அதனால் சீற்றமற்றிருக்கும் அம்முனிவராகில் கைகுவித்துநின்று ஒவிணைப்பம் செய்தனன் ஒசுவாயி, ஸாதுக்கள் பிறரிழுமதத பிழைகளை பொறுப்பதுமறி அவாகும் நற்புத்தியளிக்கவல்லவரானாரே? ஆதலால் தேவீரவிஷயத்தில் எந்தக்கால்செய்துகடுக்கொழிலைப் பொறுத்தருளவேண்டும் ஸாதுக்கள் துவாகள்விஷயத்திலும் அருள்செய்வதே தினணம் சந்திரன தனது பிரகாசத்தைச் சன்டாளன் வீட்டிற் செலுத்தாமலிருப்பனா? கலவன் தான் வருத்தமுறினும் மாவருக்கும் அருளேபுரிகுவன் தேவாகளால் உணணப்பட்டும் சந்திரன சந்தோஷத்தையே வழங்குகிறான். சந்தனமரம் வெட்டபபடினும், அறுக்கபபடினும், அணாக்கபபடினும் மணமே கொடுக்கும் அதுபோல கலலோர்கள் தாம் வருங்கியும் பிறர்க்கு இனபமே விளைவிப்பா. மகாமுனிவர்கள் தமது பொறுமை, தலம், கலலோழுகம் இவைகளால் உலகங்களையெல்லாமளை வில்லமாடுகிறான் சான்றேருக்கின்றன வேதவுடிவாய், பரமாத்துமாவுக்கு உகபபான ஒழுக்கமுடையேராய், பெபோதும் பரமாத்துமாவுத் தியானம் செய்யானிற மகரிஷியே, தேவீருக்கு அனேகதமின்காரம் செய்கின்றேன், ஏற்றிவ்வாறு தோதிருஞ்செய்ய கபிலா பிரசங்கராகி அம்சமானைப்பார்த்து உணக்கெண்ணவேண்டும் அதைக்கேள் கொடுப்பேண்று அங்புடிடை வினவினார். கபிலரிவங்கும் திருவாய்மலாக்குத்ருள் அம்சமானும் சுவாயி, எனது நங்கைமார்கள் பிரமலோகனுக்கேருமபடியான திருவூபுரிய வேண்டும் எனப் பிராத்திதநன். கபிலமுனிவரும் அவனது வேண்டுகோருக்கின்கி சந்தோஷித்து உரைபபாராயினா. உனது பெளத்தின் கங்கையக்கொண்டுவேந்து இவாகளை பிரமலோகம் சோபபான். அங்புண்ணீய தோந்த கங்கை இவர்களுடைய பாவத்தைத்தோந்து பரமபதமளிக்கவல்லது பின்னாய், இக்குதிளாயை உனது பிதாமகன புரிகின்ற யாகத்துக்கு உதவியாகுமபடி கொண்டுபோ, எப்போதும் தருமத்தில் சிரத்தையிடைய வனுயிரு; உனக்கு மங்களமுண்டாகுக, என்று சொல்லக்கேட்டு அம்சமான் அவற்கு உங்களையியற்றி குதிளாயைக் கொண்டுவேந்து பாட்டனாரிடத்தில் ஒப்புவித்து கடந்தசெய்தியையும் சொன்னான்.

அந்த அம்சமானுக்குத் திலீப்பெண்ற ஓருச்சிறலுதித்தன் திலீப் ஹுக்கு பகீரதன் பிறந்தான் இந்த பகீரதன்றுள்ள கவனக்கைக்கொண்டுவந்த வன். பகீரதன் வமிசத்தில் மகாபஸம்பொருக்கிய சுதாச்சென்ஸபவன் பிறந்தான். அவன்குமாரன் சௌதாசன், இவன் உலகின்கண பிரசித்தமான ஓரு தத்திபெற்றவன். இவன் மகரிஷி வசிவூட்டருடைய சாபததால் ராக்ஷஸ்வருவடைந்து கங்கைத்துளிகள் கணேத்தமாததிரசதில் அஷ்விராக்ஷஸ்தருபர்வகி சயருபமடைந்தான்.

கு - வது அத்தியாயம்.

சௌதாச உபாக்கியானம்.

சௌதானகாதிரிவிகள் புராணமசோலவிவந்த சூதபெளராணிகளா சோக்கி, ஒதெளிவான அறிவுள்ள பெளராணிக்கிரேஷ்டரே, சௌதாச சென்னலுமரசன வசிவூட்டமுனிவராலேன சாபமடைந்தனன? பின்னால் வாறு கங்கைத்துளிகளால் சாபததினின்ற கீங்கினான் கவனக்கையின பெருமை கேட்பொக்குஞ் சொல்பகாக்கும் பாவமகற்றமாதலான இசசரித்திரமுழுது மெங்கட்டுக் சொல்வீராகவென்ற வினவினா அபபோது பெளராணிகா சோலலஹரரூ.

சகலதருமங்களையும் உலகநடைகளையும் அறிக்கவனும் மனோக்குஞ்காயங்களில் பரிசுத்தனுமான சௌதாச்சென்னலுமரசன தருமததில் இசௌத யுடையவனும் ஏழுகடலுக்குட்பட்ட மூழியை சுரசக்கிரவாததியா ஆண்டு வங்தாறபோலவே அறமுறை பிறழாது தேவைக்குன்றது புத்திரபென்த திராமுதலியவெல்லா செலவெக்கஞ்சன மூப்பதினுயிரவரவுகூம் ஆக்ஷிபுரின்து வங்தனன். அவன் தன்னரசாக்ஷிகாலததிலொருங்கள் வேட்டையாடவிருப்ப பங்கொண்டு அந்திரிமா புடைக்குழு சேஜைகளுடன் வனமயபுகுஞ்து, விலக்கு முதலியவற்றைக்கொன்று, எபிபகவிலை மிகுந்ததாகவுகொண்டு நகருமதையாற்ற நையடைந்தி, அங்காற்றில் ஸ்காங்மசெய்து, அநுஷ்டைமுடித்து, போஜுனம் செய்து மங்கிரிகளுடன் அன்றையயிரவு அவனுதாக்கியிருக்கனன. மறுகாட்காலியிலெல்லாது காலைக்கருமங்களை முடித்து வேட்டை விருப்பததால் வெளிப்பட்டு காட்டில் திரிந்தான் இபபடி வெகுங்கள் திரிந்துவருங்காலத்தில் செராநாள் அக்காட்டைவிட்டு மறுகாட்டுக்குச்சென்று அம்பு தொடுத்து காதனவிழுது ஓமாளினத் தூரத்தி மங்கிரிகளைவிட்டு தன்னக்களியனும் அம்மான் சென்றவழியே ஏருகையில் ஓரு குகையில் புணாச்சிக்கெத்தனித்த மீது சூங்காபுவிகளைகளைடனன். பாணமந்திரததில் திறவானுன அவன் அலவு கணேக்கண்டவடன் முன்தூரத்திப்போன மாணின வழியைவிட்டு அப்புவிகளுக்கெதிர்க்கொற்ற தன்னம்பினால் அவற்றில் பெண்புவியைக் கொன்றுவீழ்த்தினுன். அப்புவி விழும்போது முப்பதுயோசனை உரருள்ள பயங்கரசு

ரத்துடன் பிரளயால மேகமுழக்கம்போன்ற தொனியுடன் ஒர் ராகுதனுகிலீழுங்கது. இவ்வாறுலிழ்ஞாதாக்ஷதனைப்பார்த்து மற்றெலுருபுவி இதற்கு பதில் செய்வேணனற சொல்லி அதிகவேகத்துடன் ஒடி மறைக்கத்து. இவ்வாச்சரியத்தைக்கண்ட அரசன் பயத்தினால் கடுகமுறைக்கியில் தனது சேனைகள் வகுக்கேருக்கன. அவன் நடந்த ஆச்சரியசெம்தியை மக்கிரிகளுக்குச் சொல்லிக்கொண்டு, சுல அலங்காரங்களுடன்கூடிய தன்னகராகுடை னறு மனதில் அசத்துடனே முன்போல அறவழிபிறழாது பூமியை ஆகவிபுரிந்துவாதனன். இவ்வாறு அனோகாள் செறறபிக்கனா அவ்வரசன் வசிலூடாதிகளான பிரம்மவித்துக்களுடன் மிகுந்த சிரத்தையோடு அசுவமேத மென்னும் வேள்வி செய்யத்தொடங்கினான். அவ்வேள்வியில் யதாவித்தியாக பிரமனமுதலிய தேவாக்கு ஹவிச் அளிக்கப்பட்டது. வேள்விமுடிக்கவாரே வசிவிட்டமுனிவர் ஸாானததுக்காக வெளியேபோயினர் அசமயத்தில் முன்னம் புவிவுடிவாய் புணாசகிக்காலத்து அவ்வரசனுல் பெண்டிழூவுடைந்த ராகுதன அவ்வபராதத்திற்காக கோபன்கொண்டு அப்பகுக்கை ஒறுக்கும், வண்ணார் வசிவிட்டாப்போல வேஷம்பூணமி அரசனிடஞ்செனற “ஓ அடசனே, என் போஜுனத்துக்காக மாயிசம் சமைப்பையாகில் இதோ வந்துவிடு வேண” என்றுமொல்லி மறைந்து அவ்வேஷமாற்றி சமையற்காரன் வேஷம் பூணுடி மனிதமாயிசத்தைக்கொண்டு அரசனிடத்தில் கொடுத்தான். அரசனும் அம்மாயிசத்தை தங்கபாத்திரத்தில் வைத்துக்கொண்டு குருவின வரவுக்கெதிகாபாத்துக்கொண்டு சினரூண் குருவான வசிவிட்டர் வந்தவுடன் அம்மாயிசத்தை அவருடுக்கு சமாபதித்தலும் அவருமதைக்கண்டு அஃதெனனவெற று வியப்புற்று, அதை நாரமாயிசமெனக்கண்டு, இவ்வரசன் எனன தீயகைட்டு யுனனுயினுன்! உண்ணவொன்னுத்தை எனக்கு ஏந்தானேயெனற ஆக்கரியத்துடன் மிகுந்த கோபமடைந்து ராஜ்ஜௌகேகி ஓ அரசனே, சின்னவொன்னுத ராமாயிசத்தை எனபோன்றாக்கு அளிக்கத் துணிக்தாயன்னே? ஆதலால் உனக்கு இதுவே உணவாகக்கடவுது ராகுதர் புகிகத்தக்க ராமாயிசத்தை எனக்குக் கொடுத்ததனால் அம்மாயிச முண்ணக்குத்தகக ராகுதத்தன்மையை இனி சீ அகடவாயாகவென்றார். இவ்வண்ணம் வசி, ஷ்டா சாபங்கொடுக்க அரசன் அனுசி இந்த மாயிசம் தூதவரிருடைய உத்திரவிலுல்தானே எந்து எனலும், வசிவிட்டர் சிந்தித்து அரசன் ராகுதனால் வஞ்சிக்கப்பட்டானென்று கானதிருஷ்டியாலறிந்தார். இதற்குச் சிறு அரசன் இவ்வசிவிட்டர் பகுத்தறிவில்லி அசியாயமாய் என்னை சபித்தாரேயென்று சீறி ஜலத்தைக் கையிலேங்கி வசிவிடருக்கு சாபங்கொடுக்க நீத் தொடர்பின்கூடான். இத்தருணத்தில் மதயங்கியென்ற பெயர்வாய்ச்சு அக்தராஜுனது பத்தினி தன பாத்தாவைவோகே விளம்பரயினன். ஆகந்தாரதான தீவினைப்பயனுமக்கு சேரிட்டது. அதுநிறை வேறு கண்வினைப்பயன் இப்பேரு வருமோ வராது. ஆகையால கோபத்தை அடக்குவதே தங்காகும். எக்தமனிதான் மதிகெட்டவுனும் குருவை அதட்டிப் பேசுகி, ரூஞே அவன் சிர்க்காஜுவியமான காட்டில் பிரமராகுதனாகப் பிறக்கி

ரூண் ஜம்புலன்களை வென்று தவய புரிபவரும் குருவுக்குப் பணிலிடை செய்திருந்தால்தான் பிரமலோகமெயதுவரெனபது சாஸ்திரமுடிபு என்றால் இவ்வண்ணம் மனையாள் சொல்லக்கேட்டு, அரசன் கோபதநைவிட்டு, பதநினியமெச்சி, சாபத்துக்கென்ற கையிலேந்திய்களை எவ்வகுவிடுவேனென்று மனதில் சிந்தித்து, அந்தஜலம் விடப்பட்ட இடம் சீரூபபோவது தினை மெம்பற எண்ணி, அங்கோல் தனது பாதங்களை ஒன்றதுக்கொண்டன. அநீர் பட்டவளவில் அவன்காலகள் நிறமாறிப்போயின் அதுமுதல் அவ்வரா சனுக்கு கலமாஷபாததென்று இவ்வள்ளில் ஓர் பெயருண்டாயிற் இயற் கையிலேயே புத்திமானுன் கலமாஷபாதன மனையாட்டியால் கோபமாறப் பெற்று நெஞ்சிலை அஞ்சி அடங்கிகைக்குவித்து குருவுநோக்கி ஒரு பகவானே, நான் அறிந்து அபசாபபடவிலை, எல்லாம் தேவரீர்கள் பொறுத்தருள வேண்டுமே என்று சொன்னான். பின்னால் வசிஷ்டபகவாஜும் துக்கத்துப் பெருஞ்செறிதூ விவேகமில்லாது சாபங்கொடுத்த தனைனைவெற்றது அரசனுடன் பின்வருமாறு உணாபபாராயினா பகுத்தறியாமைதான் சகலமான ஆபகதுகட்கும் முக்கியமான இடமாகிறது உலகத்தில் பகுத்தறிவில்லாதவன் விஸ்தகோடொப்பான், சங்தேகமின்று. அரசனரியாமலே இக்காரியம் கடுதியில் நேரிட்டது. அங்கனமிருக்க அறியாதவளைக்குறித்து நான் விவேகமின்றி இவ்வாறு தீங்கிழைத்துவிட்டேன். எங்களும் தழுமையானவு னுயினும் பகுத்தறிவுள்ளானுகில் சுகதநையடைவன், அகிலலாதவனே எவ்வளவு மேலானவனுயினும் துப்பமேயடைவன், அரசனே, எனது சாபத்தால் உனர்கு ராக்ஷதத்தனையைவரினும் அது என்றமுளதன்ற பன்னிரண்டுவருடம் டுமே மிருககும் பின்பு கங்கைத்தளிகளால் உலைநாது, ராக்ஷத வழிலைவிட்டு மற்படி சுயருப்பதைப்பெற்று இந்த பூமியை ஆளுகடவாய். அதை கங்காஜலத்துளிகள் சர்வத்திலுறவுதால் மெய்யறிவுண்டாகி அதனால் அனுதீ கருமக்களிமயற்று ஸ்ரீ ஹரிக்குத் தொண்டுபூண்டு மோகநான்த்துதயுமடைவாயாகுக என்று சொல்லி தர்மாததுமாவான வசிஷ்டபகவான் தமதாசிரமம் கொண்டானா.

டடனே அரசனும் கோரமான ராக்ஷதரூபதநையடைந்தான் அடைத்துமுதல் அபபோதும் தீராபசியுங் தாகமுமுண்டாகி அதனால் வருத்தமுற்ற கடின்கோபக்கொண்டு பார்ப்போக்கு பயங்கரமான உருவுமும் செய்கையுள்ளோன்றும் ஜனசஞ்சாரமில்லாத அரண்ணியத்தில் திரிதூ, அங்குள்ள மனிதாகள், பலவிதமிருக்கங்கள், ஊாவன, பறப்பன, குதிப்பன என்னுமின்வகையான ஜந்துக்களில் அப்பட்டவைகளையெல்லாம் ஆராய்ச்சியின்றிக் கொண்ட தினறுகொண்டிருந்தான். கெளுங்கள் பிராமணேநுத்தமாகனே, இவ்விதமாக அவன் திரியுங்காட்டில் சிலவிடத்தில் எழும்புகளும், சிலவிடத்திலை புவாணமுள்ள பின்னாக்களும், சிலவிடத்தில் உதிரமும், சிலவிடத்தில் கரம்புகளும் மயிர்களுமாய் அபழுமியெங்கும் பயங்கரமாயிருக்குது. அவனின்வாறு ஆழமாததுக்குள் நூற்யோசனை சுதரமுள்ள காட்சை எங்கும் எழும்புமயமாகச் சுற்றேர்வனத்துக்குச் சென்றான். அந்தக் காட்டிலும்

விசேஷமாய் பொதும நரமாமிசத்தைப் புசிததுக்கொண்டு எலும்புமயமாக்கி, ஒருங்கள் தபசிகள், சிததாருதலானவர் சேரிடமாகிய ஞமுறையாற்றங்கொங்குப் போயினால் அத்தும் தகைசெய்கையாலும், வழிவதாலும் யாவருக்கும் பயம்விளைந்துத் திரியும்போது அங்கு ஒரு பிராமணன் தனது மனையாண்டன் கலந்திருக்கக்கண்டு தனபசி பொறுக்கமாட்டாதவனுய் உடனே ஒடி, ஒரு புவியானது மாணகுட்டியைப் பிடிப்பதுபோல அந்தப்பிராமணனைப் பிடித்துக்கொண்டான் அப்போது அந்த பிராமணன்திறி தனபர்த்தாராக்குதன்கையிற் சிகுண்டதைக்கண்டு, மிகுந்த பயமண்டது, தலைமேல் கைகுவித்துச் சொல்லாளாயினால் ஒ கூத்துகிரியவமிசத்திற்பிறந்த மகாராஜாவே, மிகுந்த பயத்தால் வருந்து உமமையே சரணமடைகின்ற எனக்கு என நாயகனா பிராண்ஸைக் கொடுப்பதாகிய மகாவரதாக்கை கொடுப்பீராக நீர் ராக்குதன்னறு, குரியவமசத்திற்பிறந்த மிதகிரசகா என்னும் பெயருள்ள மகாராஜன். ஆதலால் இதைப் பாருங்காட்டில் உமமைச்சரணமடைந்த எழழுயரனாவென்னைக் காப்பது உமக்குக் கடமை பக்கவணைவெல்லுக் கிறமுள்ள மகாராஜனே, புருஷனில்லாத ஸதிரி பிழைத்திருந்துஞ் செத்தவட்டுக் கூரியானவள். பின்னுமினமையில் விதவையாவதை என்னென்று சொல்லுவேன்! கான தாய் தக்கையாயும் மற்றெற்வகைபபட்ட சுற்றாதையுமறி யேன எனகையக்கேன எனக்கு மேலான சுற்றம், எனதுயிாக்குமிருமாதான் கலதருமங்களையும் ஸ்திரிகளின பிழைப்புமுதலியவெல்லாம் நீர்நிக்தேயிருக்கிறோ. ஆதலால் யாதொரு பந்துஜனமுமில்லாமல் சிறகுழங்கதயுங் கையுமாய் பரிதபிக்கிற எழழுயானாவென்னை ரக்கிக்கவேண்டும் மகாராஜாவே. இப்பாழுங்காட்டில் காயகளில்லாமல் பைபடி இருக்கவல்லேன. உமக்கு நான் மகனைனுழையுறுதறவன் எனக்கு என நாயகனை அளித்து ரக்கிப்பிராக உயிராக்காத்தளிப்பதினுள் சிறந்த தானம் ஏங்காலத்துமில்லையே நூறு கான்ஸ்ரோ கூறுகின்றனராதலால் எனக்கு பிராண்தானம் செய்வீராக. கங்கேயின்றி கான உமக்கு மகன்தான் என கொழுங்கே உயிருடன் எனக்குக்கொடுத்து ரக்கிப்பீராக, என்றிவ்வாறு கோல்லிக்கொண்டு அந்த பிராமணன்திரியானவள் ராக்குததன்மையையுடைய மகாராஜனது பாதங்களினமேலை வீழ்க்கான். ஓவ்வாறு அவன் வேண்டுக்கொண்டும் அவன் சிறிதுமிருக்கமிக்கி மாண்குட்டியைப் புலி தின்பதுபோல அந்தப்பிராமணனை அசியாயமாய்க் கொன்று தின்றயிட்டான். பின்பு பதிவீரதயாகிய அம்மாது பாததாலையிழுக்கதால் மகத்தான் துக்கத்தையடைந்து புலம்பி கோபத்தையடைந்து முன்னம் குளிக்காபத்தால் அடிப்பட்டிருக்கும் அங்கிராக்குதலுக்குப் பின்னும் காபக்கொடுப்பாளாயினான். ஒ ராக்குதனே, புணாசிக்குமிருமயியிருக்க எனது காயகளை அசியாயமாய்க் கொன்றுயாதலால் ஸ்திரிசம்போக்குத்துக்குக் கொடுத்தான் அந்தப்போது இருக்கக்கூடாது. நீண்ட பிராந்ததீவின்க்கு இரங்காமல் என நாயகனைக் கொன்றமையால் சீ என்றும் ராக்குதலுக்கே யிருக்கக்கூடாது, என்று இரண்டு காபத்தை காத்தன்கு அங்கொடுத்த இரண்டுக்காபத்தையுங்கேட்டு கடுகின்கோபங்கெள்வி வரயாக்க

கெருப்புப் பொறிகளைக் கக்கிகொண்டு உலைபானுயினன் ஒதுவடை, கான ஒரு பிசுகுசெய்திருக்கிறேன், இதற்கு ஒரு சாபம் நீ கொடுக்கலாமே யன்றி நியாயமின்றி இரண்டுசாபம் எப்படி கொடுத்தாய்? இப்போது என பிழை ஒன்றைக்கு ஒருசாபமேற்றுக்கொண்டேன். மற்றோர் சாபம் நீ கொடுத்த தமையால் இப்போதே நீ யுணமகனுடன்கூட பிசாசபபிறவியாகக்கடவாய் என்றான இவ்விதமாக அவனுல் சாபத்தையடைந்து அந்த பிராமணி உடனே தனபிள்ளையுக் தானும் பிசாசவடித்து யடைத்து பசியால் மிக வருத்தி மிகவும் கடுக்கத்துடன் உரதத் குரலுடன் ரோதனமபண்ணிக்கொண்டு அவ்விராக்ஷத்தும் இவாகனும் ஒருவாக்கொருவா பழித்துக்கொண்டு நுருமதையாற்றங்கொயில் மற்றேரிராக்ஷத்தன்விகிகின்ற ஆலமரதலதச்சோந்தாகன் அவ்விராக்ஷத்தன் முன்னால் குருவு அச்ட்டைசெய்த பாபத்தால் அவ்விதவத்தை யடைத்து துயரப்பட்டு உலகவிரோதமான காரியங்களைச் செய்துகொண்டு அவனு வசித்துவந்தான். இவ்வாறு நானவிக்கு மரத்தன டைக்குவந்த ராக்ஷதனையும் பிசாசங்களையுங்களும் மகாகோபங்கொண்டு பயங்கரமான வடிவுள்ள நீங்கள் இங்கேனவந்திருக்கன்? எனினப்போல நீங்களுமிக்க வடிவெடுத்ததாகக் காணப்படுகிறது. நீங்களிந்த உருவமடைவதற்கு ஏதுவாக என்னபாபஞ்செய்திருக்கன்? அதை முழுதுஞ்சொல்லுவதை என்று விளைவினான் கலமாத்தொன அந்த பிரமராக்ஷத்தன சொல்லிக்கேட்டுத் தான் செய்தபாபத்தையும் அந்த பாரப்பினிசெய்த பாபத்தையும் ஆதியோடுதமாக அவனுக்குருவாத்து பின்னுமொன்று சொல்லல்லுற்றனன. ஒமங்கள்கருணா புண்ணியபுருஷா, நீயா? நீ இவ்விதவமாயபடிக்கு என்னசெய்தாய்? நானுனுக்கு மிததிரன், எனக்கு உனவரலாற்றலானு சொல்லவேண்டும், எவன் மித திடீனிலியத்தில் வாய்மையின்றி வருசகமபேசிக்கிறேனே அவன் மற்றவர்வளவு மேன்மைபெற்றவனுக்கிறும் மனிதருள் மிக இழிவானவனே, அவன் கோட்டோடி யுகபரியநமத பாபபலத்தை அதுபலிசாலும் அந்த மிததிரவஞ்சினைப் பாபமுழுதாக தீராது மனிதாக்ட்டு ஏததனைதுயரங்களிருப்பதினும் அவனையெல்லாம் மிததிரைக்கண்டவளவில் விலகிப்போகும் ஆதலால், நல்ல புத்தியிடையில் மிததிரிடத்தில் எப்போதேனும் வருசகமபுரியத்தகாது. தீராப்பினி, வறுமை, பொருளிழுவு, சோகமுதலிய துனபழுந்து வருந்துபவல்லும் தனமித்திரரைக்கண்டால் உடனே தன வருத்தமாறிச் சுகமடைவன் என்று இப்படி கலமாத்தொன சொல்லக்கேட்டு, ஆலமரத்திலிருந்து பிரமராக்ஷத்தன சுந்தோஷிதது அறத்துக்குரிய வசனங்களைச் சொன்னுண் (அமைக்களைக்கேளுங்கள மூனிசிரேஷ்டாகனே,) நான் மகததேசத்து பிராமணன், முன்னால் நான் வேதமுழுதுமோதி தருமாலே பெருந்துணையாகக் கொண்டிருக்கேன். எனபெயா சோமததன் எனபார்கள். நான் எனது வித்தூத் பருவம் செலவு முதலியவைகளால் இறுமாந்து எனக்குருவுக்கு அகெளரவும் செய்தபாபத்தா விததன்மையான சரிரத்தைப் பெற்றிருக்கிறேன். இவ்வருவும் வந்ததுமுதல் ஒரு கண்ணப்பொழுதும் எனக்குச் சிறிதே னும் சுகங்கிட்டியாது. எனக்குப் போதுமான உணவுக்கைட்காமல் அதிக

துன்பப்படுகிறேன். ஆனால் நூறு ஆயிரமென்கிற கணக்கான பிராமணர் களைக் கொன்று தின்றேயிருக்கிறேன். ஆகிலும் என் பசியடங்குவதைக் காணேன். என்னைக் கண்டோரெல்லாம் அஞ்சவும் அருவருக்கவுக்கூடாக வப்போதும் மாயிசபக்கணமே கதியாயிருக்குதும் தீராபசியுங் தாசமும் அதனு ஹள்ளத்தில் வரிசாலும் என்னை வருத்தப்படுத்திக்கொண்டேயிருக்கின்றன. ஏப்படிப்பட்ட மனிதருக்கும் குருவை மதியாமையாகிறபாபம் ராக்ஷஸத்தன் மையையுண்டாக்கும் அது எனக்கே உள்ளங்கை நெலவிக்களிபோவிருக்கின்றது. ஆதலால், புத்தியளவுவன் இந்தபாபம் செய்யலாகாது என்று சொல்லக்கேட்ட கலமாஷபாதன், நேசனே, நீகுருவென்று மொசக்கிறையே அந்தகுரு ஏப்படிப்பட்டவா என்ற சாஸ்திரங்களாலுகிறது, இதைக் கேட்க என்ன மிகுந்த ஆவல்கொண்டிருக்கிறேனுதலால் அதை விஸ்தாரமாக எனக்குச் சொல்லவேண்டும் என்று விணவ, சோமதத்தன சொல்லவுற்றான.

மித்திரா, அன்போடு பூஜீகவும் வகுக்கவுக்கூடும் தகவாகளான குருமாரபலருளா. அவாகளைச் சொல்லுவேன உணமன்னு புறஞ்செலவர்வன ஈய, கேட்பாயாக வேதகளை ஒதுவிதவரும், அவற்றினபொருட்களைத் தெரிவிதவரும், தருமசாஸ்திரமுதலியவற்றின பொருட்களைச்சொன்னவரும், மாந்திரப்பொருளை விளக்குவிதவரும், நீதிநூலின்பொருளைத் தெரிவிதவரும், தருமவகளைச் சொன்னவரும், மந்திரங்களிலும் வேதவாகசியங்களிலும் சங்கேமவங்களைத் தோதவரும், விரதகளைத் தெளிவிதவரும், ஆபத்தில் காத்தவரும், பசிவேளைக்கு அன்னவொடுதவரும், உபசயனஞ்செயலிதவரும், தீங்கு அஹுகாவனணம் தடிதவரும், தருமபததினியின தக்கையும், தாயுடன் பிறங்கவரும், மூதசகோதரரும், தங்கையும், நிஷேகமுதலிய கருமங்களை இயற்றுவித்தவருமாகிய இவாகன குருமாரெனு சாஸ்திரங்களில் சொல்லமபடுகிறது இப்போது உணக்கு என்சொன்ன இவாகள் எல்லாரும் பூசைக்கும் வந்தனைக்கும் உரியவாகளெனபதில் சங்கேதகமில்லையெனபதைக்கேட்டு கல்மாஷபாதன் பின்னுமகேட்கிறோன் பலபீபா குருமாக்கறப்பட்டனர் இவாகனஞ்குக்கு யார் சிந்தவா? எல்லாரும் சரியானவாகள்தானே? உண்படி சொல்லவேண்டும் என்பதைக்கேட்டு, சோமதத்தன உண்றுங்கள், ஒபுனையியாத்துமாலே, கரைஞ்க்கேட்டாய் நீ கேட்டவிஷயத்தைச் சொல்லுகிறேன். கமக்கெல்லாம் சிகிரித்தில் பெருநனமையுண்டாகும். ஏனெனில், நாம ராக்ஷஸததன்மையுள்ளவரும் பசிதாகத்தால் பீடிக்கப்படுவறுமாகயிருந்து குருவினபெருமையைக் கேட்கவுன் சொல்லவும் விருப்பமுள்ளவர்களாயிருக்கிறோம். மூன் சொல்லப்பட்டவாக்கெல்லாம் வந்தனைவழிபாட்டுக் குரியவர்கள்தாம், இவ்விஷயத்தில் சங்கேதமில்லை. ஆகிலும் இதில் மேலான சாஸ்திரமர்மத்தைச் சொல்லுகிறேன்கேளாய், வேதங்கள் கற்பித்தவனும், மங்கிரப்பொருளுடைத்தவறும், தங்கையும், தருமமுபதேசித்தவறும் விசேஷமான ஆசாரியரென்று சாஸ்திரம் கூறுகின்றது ஆகிலும் சகலசாஸ்திரங்களிலும் மெப்பொருளுணர்த்தவர்கள் மேற்சொல்லப்பட்டவாக்களிலிட மேலான ஒரு ஆசாரியர் உண்டென்று உணர்கிறான். அவர் யாசெனில், அகாதியரை

சமுதாரத்திலுண்டான பாபங்களை அறக்குவ கருவிளனாய் தருமவாக்கியங்க ஞடங்குடிய புராணங்களைச் சொல்லுகிற வித்துவான்களேயாவர். வேதங் களுக்கு வழிபட்டுச்செய்யும் நூக்கருமங்களையும், ஈசுவராராதனம் செய்திலு ஸ்ன பயணையும், அவரவா சக்திக்குத்தக்படி தருமங்கள் செய்யுமுபாயதை யும் சொல்லுவன் மேலான குருவாவான். சகலவேதப்பொருளின சாரமா னவை புராணங்களைற சகலமான தேவாகஞ்சும் முனிவாகஞ்சும் சொல்வ தால் அபபுராணங்களைச் சொல்லுகிறானே மேலான குருவாகிறான் எந்த மனிதன் பிறவிகடவிலக கடக்க முறைகிசெய்கிறுகே அவன் புராணங்களைக் கேட்கக்கடவுணைப்பது சாஸ்திரங்களின் முடிபு பிராமணசிரேஷ்டாகள் சகல தருமங்களையுள்ள சொல்லுவன் புராணங்களே என்பாகள் ஆதலால் அப படிப்பட்ட புராணங்களைச் சொல்லுபவுக்களே பரமக்குருக்களைற திற்சா வகள் அறிந்துகொள்ளல் கும் வேதங்களைப் பகுதிசெய்த தருமக்களுபியான வேதவியாசபகவான் புராணங்களமுலமாய் சகலதருமங்களையும் வெளியிட்ட மிருக்கிறா கேளாய் புத்திமானுன அரசனே, தருக்கசாவதிமய பிரசங்கத துக்குதவியாகும், நீதிசாஸத்திரம இமைக்குதவியான பொருளினபங்களை சம்பாதிக்க உதவியாகும், புராணங்களோ இம்மைமற்றமையாகிய விரண்டு லும் இன்பம்பெற உதவியாகும். எவ்வெப்போதும் அன்புடன் புராணங்களைக்கேட்கிறுகே அவனது புத்தியானது தருமமே மேலானக்கிதமென்று தெளிவானதாகும் ஒ அரசனே, இன்னுங்கேள், எப்போதும் விசுவாசத்துடன் புராணங்களைக் கேட்கிற ஒருக்கு சகல ஏற்குண்ணக்களையுமினரிக்கத்தக ஹரிபக்தி உண்டாகும் புராணங்களைக்கேட்பதனால் மனிதர்களுக்குத் தருமங்களைசெய்ய மனமுண்டாகும், தருமங்களைசெய்தால் பாபங்கள் உசிக குடி, தெளிவான அறிவுண்டாகும் அறம் பொருளின்பமீட்டென்னும் நான்குபயனங்களையும் விரும்பும் ஸாதுககள் புராணங்களைக்கேட்கவேண்டும். அப்படி கேட்டுக்கொண்டுவருவதால் மேற்கொண்ண கானகும கூடிவருமென பதில் ஜூயிலீலை. நானே பிரமச்சுபமறிது பேசவல்ல கௌதமரென்னு முனிவா கங்கைக்கலையில் சொல்ல சகலதருமங்களையும் கேட்டு, அவைகளை வழுவினறி அதுவுடித்துவகூதேன. ஒருங்கள் நான் பரமேசுவருக்கு பூஜை செய்துகொண்டிருக்கும்போது அந்த குருவானால் அருகில் ஏழுதருளியும் அவருக்கு தண்டனிடாமல் தேவபூஜையிலிருந்தேன். பிரமதேஜுக்கிருபபிட மாய், மிகுந்த நானமுள்ளவராய், சாந்தகுண்சிலராய் விளவகும் அக்கெளதம முனிவா தாம சொன்னபடி நூக்கருமங்களை நான் அதுவுடிக்கிற விஷயத்து க்கு சக்தோஷிதாரேயன்றி தமமை நானுபசரிக்கவில்லையென்று கோபங் கொள்ளவில்லை ஆனால் அபபோது என்னால் பூநிக்கப்பட்ட சகல லோக கர்த்தாவாகிய பரமேசுவரா குருவை அசட்டைசெய்த பாபியாகியவென்னை ராட்சத்துஞ்சும்படி செய்தார். உலகத்தில் தெரிந்தாலது தெரியாமலாவது பெரியோர்களிடத்து மதிப்பில்லாமல் இருப்பதாகிய அபசாரம் செய்பவர் களுக்கு கிடைக்கவேண்டிய பேறுகளும் அவைகளுக்கு ஹேதுவான ஏந்தகு மங்களும் சந்தியும் அழிந்துவிடுகின்றன. பெரியோகளுக்கு அன்புடன்

பணிவிடை செய்பவனுக்கோ நல்ல செல்வமெல்லாம் கைக்கொடுமென்று வித் துவான்கள் சொல்லுகிறார்கள் அதை குறுவது அபசாரபபட்ட பாபத்தினுல் தான் நான் பசியென்னும் தீயாலுள்ளே மேகின்றேன். ஒமகாராஜனே, கா ஜெப்போது இப்பாபத்தினின்று சிங்குவேனே அறியேன்.

பெராராணிகர் சொல்லுகிறார். ஒ பிராமணேஞ்சுத்தமர்களே, இவ்வாழ ஆலமரத்துப் பிரமராக்கத்தனசொல்ல இந்த தருமசாஸ்திரவித்தமான வினா விடை கேள்விகளால் அவாக்குடைய பாபம் கணாக்குவிட்டது. அச்சம பத்தில் தமது தோளில் கங்காசலத்தைச் சுமந்துகொண்டு, மகா பிரபுவான் விசுவாதனைத் துதித்து அவரது திருகாமங்களை சங்கீதத்தனம் செய்துகொண்டு, மகத்தான் சந்தோஷத்துடன் மகாதருமசிலரான் கர்க்கரென்னும் பெயருள்ள கலிங்கதேசத்து பிராமணரொருவா அங்கு வந்தார் அவரைக் கண்டு பிசாசியும் அவ்விரண்டு ராக்ஷஸ்தர்களும் இரைக்கிடையாமல் பட்டினியாய்கிடக்கிற அமக்கு ஆகரம் கிடைத்தத்தென்று கைகளைத் தூக்கிக்கொண்டு அவருக்கெதிரேக்கூலை, அவா கோத்தனமெசுய்துவந்தபகவங்காமகங்கோடுகேட்டு அவரைக் கொல்லவும் அல்லது நெருங்கவும் வல்லமையற்றவாகளாய் ஒரு வார்த்தை சொல்லவராயினா ஒ மகாபாச்சியமுள்ள பிராமணரே, ஆச்சிரி யம! நாவகள் முன்னால் ஆயிரங்கோடி கணக்கான பிராமணாகளைக் கொன்று தின்றிருக்கிறோம் ஆயினும் அபபடிப்பட்ட நாங்களும் அஞ்சி விலகி நிற்கும்படி செய்யும் பெருமையுள்ள பகவங்காமசங்கீதத்தனமெசுய்கிற உமக்கு தண்டனைமாபயிக்கிறோம். பகவங்காமம் உமக்குக் கோட்டையாயிருந்து ஒருவிதமான தீவிரமானுகாவனன்மை உமமைக் காக்கின்றது பகவானு டைய நாமங்களைச் சொல்வதினாலேயே கேரிட்டராக்ஷதாகளும் அடங்கு கிரூர்களென்றால் அந்தபகவானுடைய பெருமை இவ்வளவுன்று எப்படிச் சொல்லாகும். சீர் விருப்ப வெறுப்பற்ற மகா பிராமணராயிருக்கிறீர். கங்காஜலத்தால் எங்களுக்கு ஸானம் செய்வித்து மகாபாபிகளாகிய எங்களை ரகசித்தருளவேண்டும் ஸ்ரீஹரிக்கு அடிமைசெய்ய உறுதிகொண்டதனால் தான் சமுசாரத்தினின்ற தான் கணாயேற வல்லவனான பாலூதன் உலகத் தாரில் தனனையடித்த யாவஹாயுங் கணாயேற்ற வல்லவனுக்கிறுன் என்ற வித துவான்கள் விளம்புகின்றார்கள். பாபங்களைப் போக்கவல்ல ஸ்ரீஹரிகாமமே பிறவிப்பினிக்கு மருந்தாரும். அதையே உபாயமாகக்கொண்டு அறிவுடையோன் தனக்கு மோக்ஷத்தைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள். இரும்பாலாகிய தெப்பத்தைக்கொண்டு நீராககடக்க எண்ணி அதில் ஏறி அதனுடன் முழு திப்போவது போல புண்ணியஞ்செய்யாதவர் மற்றொருவராக் கணாக்கேப்ப தில்லையென்பது தின்னாம். சகல்லோகங்களுக்கும் சந்திரன் சந்தோஷங்கொடுப்பதுபோல நல்லவரும் பிறருக்குச் சுகமே விளைக்கின்றனர். அவர்களுடைய சரித்திரம் மிகவும் அறபுதமானது ஒ பிராமண சிரேஷ்டரே, இப்புலியில் பரிசுத்தமான புண்ணியதோத்தங்கள் ஏத்தனை உள்வோ அவையெல்லாங்கூடி கணக்குதியின் ஒரு துளிக்கு நிகராகமாட்டா. திருத்துழூங் தனத்தோடுகூடிய கவகாஜலமானது கடுக்கத்தனை சிறிது கிடைத்தாலும் அத

ஞல் எழுபத்தொரு தலைமுறைக்குப் பரிசுத்தியுண்டாகுமென்பது ஒருதி. ஆதலால் சகலசாஸ்திரபொருளுண்ணாந்த மகா புண்ணியவானே, கொடிய பாபஞ்செய்து வருந்து மெங்களை கங்காதோத்தங்கொடுத்து ரக்ஷிதருளவேண மீண்று இவ்வண்ணம் அந்த ராக்ஷதாகளால் சொல்லப்பட்ட மேன்மை பொருந்திய கங்காதோதியின் மகிழ்மையைக் கேட்டு அந்தபிராமண சிரேஷ்டா அதி ஆசரியத்தையடைந்து உலகங்களுக்கு அனைத்தோன்ற கங்காதோதியினிடத்து இவ்விராக்ஷதாக்கே இத்தனமையான பக்தியுள்ளதாயின் அந்தகங்கள் யின் பெருமையையறிந்த புண்ணியவான்களான பெரியோராக்களுக்கு பக்தி யிருக்குமென்று சொல்லவேண்டுமோவென்று நினைத்து, எல்லாப்பிராணி களுக்கும் கனமைசீச்ய மனமுள்ளவன் பரமபதமெபறுவன் என்று மனதில் தருமதை யறுதிசெய்துகொண்டு, இரகசமுள்ளவராகி, துனவத்துடன்கூடி ன திவிவியமான கங்காதோத்ததை அவ்வரசுக்காமேல் தெளித்தா. அவ்வரசுக்காகன் அந்தக்கெத்தலைச் சிறிதான துளிகள் மேற்பட்டமாததிரத்தில் ராக்ஷதத தண்மையையிட்டுத் தேவங்கபோல விளங்கினாகள். பின்னேயோடுகூடின அந்த பிராமணஸதியும் சோமதத்தென்னனு மகததேசத்து பிராமணனும் கோடிகுரியப்பிரகாசமுள்ளவராய், சங்கு சக்கரம் கதை முதலியவற்றைத் தரிப்பவராய், ஸீலமிகுசு சமானமான திருமேனியைப் பெற்றவராய், அந்த கவிக்கேசத்துப் பிராமணங்கா வாழுததிக்கொண்டு ஸீலிவிஷ்ணுலோகத்துக்குச் சென்றனர். கலமாஷபாதராஜனு தனது முன்வடிவைப் பெற்று அவர்களைப்போல பரமபதம் கிடைக்கவில்லையே யென்று மிகக் கவலையறுமளவில் ஒருவருக்குந்தெரியாத வடிவினாய் சரசுவதிதேவி தருமத்துக் கேதுவான கலவாாததை ஒன்று சொல்லலாயினன். அஃதென்னென்னில் ஒ பகாபாத்தியவந்தனுன் அரசனே, நீதியரபபடவொண்ணது, இனதும் ராச்சியத்தில் நீ மேலானபோகங்களை அனுபவிக்கவேண்டியிருக்கிறது அதற்குப்பின உணக்கு முங்கி கைக்கும். ஏறக்குமங்களால் பாபங்களைத்தோத்து விஷ்ணுபக்தியே கதியென்றிருப்பவரேரோ அவா வேதவாக்கியங்களால் துதிக்கப்படும் ஸீலிவிஷ்ணுபகவாலுடைய உலகமெய்வது தின்னம் எல்லாப் பிராணிகளிடத்திலும் இரக்கமுள்ளவாகளாய், வேதமோதியவழி நடப்பவர்களாய், ஆசாரியபக்கியே பெரும்பேருக எண்ணினவாகளான ஸாதுக்கள் பரமபதம் சோவது ஸ்திரமன்றே? என்று இவ்வாறு சரசுவதி தோன்றுவடிவினாய்க்கொன்ன வார்த்தையைக்கேட்டு, கலமாஷபாதராஜன சாந்தமடைந்து, பூர்வத்தில் தனது ஆசாரியன்கொன்ன வாரததையை நினைத்து, கங்காதோதியையும் அந்த பிராமணங்காயும் விசுவேஷவரராயுக் குதித்து, அந்த கவிக்கேசத்துப் பிராமணருக்குத் தனது சரித்திரத்தை ஆதியோடங்கமாக மிகவும் சங்கோஷத் துடன் சொன்னான. பின்பு அவ்வரசன் பரமோபகாரியான பிராமணங்கா மூற்றைப்படி பிரத்சன மூல்கார முதலிய உபசாரத்தால் சங்கோஷிப்பித்து ஸீலிவிஷ்ணு திருநாமகளைச் சொல்லிக்கொண்டே காசிகரடைந்து அங்கு ஆறுமாதம் வாசஞ்செய்து விசுவாதனைத் தரிசித்ததனால் பாபரகிதனும் மகததான சங்கோஷத்துடன் தனது ராச்சியத்தையடைத்து விசிஷ்டால் அபி

வேஷமசெய்யப்பெற்ற மனோமமியமான போகங்களை அதுபலித்துக்கொண்ட பூரியை ரகநித்து மோகஷமடைந்தான் கேளுங்கள் முனிவரரே, ஆதலால் கங்கையின் மகிழமைக்கடலின் கணையறியத் திரிமூதத்தினாலுமாகாது. கங்கையினைபெயரைக் கேட்பதனால் மனிதன் தனது சகலபாபங்களும் நீங்கி பரமபதத்தையடைவாணைப்பதில் கந்தேகமில்லை. கங்கை கங்கையென்ற அம்மகாந்தியினைபெயரால் ஒருகால சொன்னாலும் அபபோதே பாபங்கள் அகலும், பரமபதம் கைக்கடும். இதை அத்தியாயத்தை அன்போடு பழிப்பவாகஞ்சுகும் கேட்பவாகஞ்சுகும் ஜயமினரிக்கவைக்கில் ஸ்ராணமசெய்த பலனுண்டாகும்

கட - வது அத்தியாயம்.

தேவாசுரயுத்தமும் அதிதிதேவியின் தவமும்.

இந்தப்படி சூதபெளராணிகா அருளிச்செய்யக்கேட்டு, சௌனகாதிகள் ஒம்மாதுமாவான சூதபெளராணிகரே, இந்த கங்கை ஸ்ரீமங்காராயனை திருஷ்டிக்குப் பூஜைசெய்த தோத்ததால் உறபத்தியானதென்று முனிவாகளால் சொல்லப்படுகிறதே அதை அடியோகங்குசு சாதித்தலவேண்டும் என்ற பிராந்தித்தாகள் அபபோது பெளராணிகா ஒரிஷிகளே, ஸ்ரீஹரி யைத் தியானிப்படே பெரும்பயனுக்கொண்டிருக்கிற நீங்கள் எல்லீரும் கேளுங்கள் என்ற சொல்லத்தொடர்கின்றா.

பூரவும் மகாததுமாவான நாரதபகவான் ஸநத்குமாரயோகிக்குச்சொன்ன மகாபுண்ணியகரமான சரித்திரமானது சொல்பவாக்கும் கேட்பவாக்கும் சகலபாபங்களையும் நீங்கி மோகஷபரியந்தமான சகலசகவகளையும் அளிக்கும். அத்தகைய மகிழமைபொருந்திய சரித்திரத்தைக்கொல்லுகிறேன்.' தக்ஷப்பிரஜாபதிபெணகளும் கியபபப்பிரஜாபதி பத்தினிகருமான திதி அதிதியென்பாரிருவான், திதியென்பாருடைய உதரத்தில் அகராகளும், அதிதியினது கர்பபத்தில் தேவாகளும் உதித்தனா. சகவாத்திமக்களாகிய இவாகள் ஒருவாக்கொருவர் பொரும்மைகொண்டவர்களாய் ஒருவர் மற்றொருவரைவெல்லவிரும்பிக்கொண்டிருப்பார்கள் பிரமலாதாழ்வான் புத்திரனான விரோசனதூடைய குமாரனுகிய பலியென்னும் அகராஜன் அகராகளுக்கெல்லாக் தலைவரான மிகுந்த செல்வம் பொருங்கிய இப்பூரிமுதுந் தனதாக்கிக்கொண்டதுமன்றி சுவர்க்கலோகத்தையும் ஜயிக்க மனம்வைத்திருந்தான். ஒரிஷிக்கிரேஷ்டர்களே, அந்த பலிச்சிரவர்த்திக்கு பதினூரிங்கோடி யாணகளும், அவ்வளவு குதிளாகளும், தேர்களும், ஒவ்வொருயானைக்கு ஜக்நாறுவிழுக்காடு காலாட்களுமான பெரும்படையுண்டு. அவனுக்கு அனேக

தேவாசரயுத்தமும் அதித்தேவியின் தலமும். இடு

மந்திரிகளுக்குள் தலைவராகிய கும்பாண்டன் கூபகர்ணன் என்னும் இருவருடு அவனுடைய நூற்பிள்ளைகளில் மூத்தானாகிய பாணுசரன் சித்தூ வறிவிலும் ஏதிரிகளைவெல்லூம் சுக்கியிலும் தங்கதக்குநிகராணவன். இவ்வன் ஞமான செலவத்தால் விற்மாநத் அந்த பலிசுக்கரவாததியானவன் தனது கொடி களாலும் குடைகளாலும் ஆகாயத்தில் மின்னல் மின்னுவதுபோலவும், ஆகாயமென்னுவக்டவில் அலைமோதுவதுபோலவும் செய்துகொண்டு தேவாகளை வெல்லுவதற்காக பிரயாணமானால் இவ்வாறு புறப்பட்டு இந்திரபட்டணத்திருச்சோந்த தனது சிங்கமபோற் குரததன்மையுடைய அசுராகளால் அநக்கா முற்றுஷ்டுபோட்டான். இசெசம்திகேட்டு, இந்திரன் முதலிய தேவாகள் யுத்தகேளத்துடன் வெளியிலவந்தாகள். பின்பு சுராசராகளுக்கு பிரளயகால மேகமுழுக்கம்போன்ற பெருங்கசசலுடன்கூடிய பயங்கரமான சண்டையுண்டாயிற்று மிகவும் படங்கரமான அந்த போாக்களத்தில் அசுரர்கள் தேவாகள் மீதும், தேவாகள் அசுராகள் மீதும் குமபஸ்குமபலாக பாணங்களையெய்தார்கள் அபபோது இதை அசுராகளைக் கொல்லுகிறாலும், குசதுக்குத்து, கிழிக்கிபி, இவனே வகைக்குரியவன் என்னும் இநாசசலகள் உண்டாயின் தேவாகளின் பேரிமுழுக்கங்களாலும், அசுராகளின் அட்டகாசங்களாலும், ரதங்களின் சக்கரவொலிகளாலும், அம்புகள்ப்ரகக்கிற சபதங்களாலும், குதிலாகளின் கிணபபுகளாலும், யானைகளின் பிளிறல்களாலும், விலலுக்களின்டாங்காரங்களினுலும் உலகமெங்கும் சபதமயமாகவேயிருந்தன தேவாசராகள் ஏத் படைகளிடத்துக்கொண்டதனால் பெருந்தியுண்டாய் பயங்கரமாயிருப்பதைக்கண்டு, உலகத்தாரெல்லாம் இதேதோ அகாலத்தில் அக்கினிப்பிரளயம் வந்துவிட்டதென்றெண்ணினாகள். பளபளபாய்விளங்கும் ஆயுதங்களைக் கைக்கொண்டிருக்கும் அசுராகளின் படையானது இரவில் மேகங்களைக்கி மின்னல்மின்னுவதுபோலக் காணப்பட்டது. அந்த பயங்கரமான போரில் அசுராகள் மலைகளைக்கொண்டுவந்து தேவாகள் மேல்போட, அவற்றையெல்லாம் இந்திரனுவன் மேகமபோல் காசசித்துக்கொண்டு வழுவுள்ள நாராசங்களையெய்து பொடிப்படப்பின்டதான் சிலா யானைகளால் யானைகளையும், சிலா தோகளால் தோகளையும், சிலா குதிலாகளால் குதிலாகளையும், சிலா தழிகளால் தழிகளையும் அடித்தொழித்தனா சிலா இருப்புத்தழிகளால் ஸ்திப்பட்டு இரதத்குழமபில் வீரதநாள். சிலா அங்கிருந்து கிளமபி விமானங்களிலேற்றினாகள். தேவாகளால் மதிந்த அசுராகள் உடனே தேவாடி வைப்பெற்று தேவருடன்கூடி அசுராகளையே வருத்தினாகள். பின்பு சுராகளால்லுப்பட்ட அசுராகளெல்லோரும் சோந்து பெருமூயற்சியுடன் பலவிதமான ஆயுதங்களால் தேவர்களை அடித்தார்கள் இருப்புலக்கைகள், பேடைங்கள், வாட்கள், கோடரிகள், ஈட்டிகள், இருப்பழுலைகள், கதுகள், தழிகள், தேமிகள், இருப்பாணிகள், உலக்கைகள், மரவெட்டிகள், கலப்பைகள், பட்டயங்கள், வேலகள், கற்கள், பீரங்கிகள், பாலாக்கள், இருப்புத்தழிகள், கைப்பிழிகள், குலங்கள், கட்டாரிகள், பாசங்கள், சிற்றம்புகள் இன்னுமில்லை வான பலகருவிள்ளால் தாக்கியும், யானை குதிலா முதலியவற்றால் தாக்கியும்,

பயங்கரமான போன்ற அசராகள் கடத்தினாகள். அப்போது தேவர்களும் பலவிதமான அஸ்திரங்களை அசராமேலெழ்தாகள் இப்படியாக பலவரியர் வருஷங்களும் மடங்காமல் பயங்கரமான சண்டை கடந்தது. பின்பு தேவா படை இளைத்து அசராபடை வலுக்கவே தேவாகள் தோற்ற தேவலோகத் தைக் கைவிட்டு எல்லோரும் ஒழிப்போயினா. ஒழியும் அசராகள் பின் தொடாநதுவங்கத்திப்பாக களன்ற பயத்தினால் மாணிடவுடவும்பூண்டு பூயியினமேல் திரிந்தாகள்.

ஸ்ரீமங்காராயணனேகதியென்ற நம்பின மகாதமுவும் விரோசனபுத் திரலும் அதிக பலமுள்ளுமான பலிசக்கரவாததி ஏங்குஞ் தடைப்படாத ஆளுகையடையவனும் நாளுக்குஞ் செல்லும் வளர்தாவர, இப்பழுநூறு உலகங்களையும் ஏச்சத்திராதிபதியும் செய்துகொண்டு, இந்திராதி திக்குப்பால கா காரியங்களையெல்லாம் தானே செய்துகொண்டு, ஸ்ரீஹரிக்குப் பிரிதிபண ஜூலகில் அதிக கோகுடையவனும், பலவிதயாகங்கள் செய்துவந்தான். இந்திரனமுதலிய தேவாகளவிதயமாகப் பிராமணங்கள் எந்தயாகங்களைச் செய்தாலும் அவற்றில் அந்த பலிசக்கரவாததியே தேவாகளுக்குச் சேரவேண்டிய ஜூலிசக்களைக்கொண்டான்

அதித்தேவியின தவப்பிபருமை

அப்போது தேவாகளின் தாயான அதித்தேவபவள் தமமக்கள் தோற்றுப்போய ஒளிநுது திரிவதைக்கண்டு நான் வீஜுக்குப் பிளைக்கொப் பெற்றவளானேனேயென்று மிகவும் கிளேசித்து, இமயமலைக்குப் போய், அங்கு இந்திரலுக்குச் செல்லும், அசராருக்குத் தோலவியும் உண்டாக வேண்டுமென்ற விருப்பத்துடன் ஸ்ரீமங்காராயணனை தியானிபபதிலூற்ற முன்னவளாய், முதல்ல் கொருச்காலம் உட்காரந்திருத்தம், பின்பு நிறைவண்ணமாகவும், பின்பு ஒருகாலங்கிலையாகவும், அதன்மேல் ஒருகால பெருவிரலால் சின்றுகொண்டும், சிலகாலம் பழங்களைப் புசித்தும், பின்பு சரகுகளை உண்மீ, பின்பு ஜலபானமாததிரமசெய்தும், அதன்பிறகு ஈாயுபக்ஞன் ம் செய்தும், அதன்மேல் ஓாவித் ஆகாரமின்றியும் இருக்குத்தொண்டு, சதுகித்து ஆண்தலும் ததியாய் எல்லாவுயிக்குமுயிராய்வினங்கும் எம்பெருமானைத் தனக்குள் தியானித்துக்கொண்டு, ஆயிராக தேவவருஷங்காலமனவாக மிக அருமையான தவமசெய்துகொண்டிருந்தாள் இவ்வாறு அதிதி தவஞ்செய்திக் கேள்வியடைக்கு பலிசக்கரவர்ததி மாயங்குபங்கொள்ளவல்ல பல அசராகளையேவ அவாகள் தேவர்கள்போலுருக்கொண்டு, அதிதியண்டைக்கு வந்து சொல்லுற்றார்கள். தாயே, எனின்தக் கடுந்தவங் தொடக்கியிருக்கிறாய், உனதுசரீரம் உலாந்துபோயிற்றே, இதனை அசராகளறிந்தால் கம்குப பெருந்துன்பம் சமபவிக்குமே, உடமடிலாந்துபோகக காரணமாய் பலவியிடத் துறையிதுனபங்களுக்கிடமான இக்கடுந்தவத்தை விட்டுவிடக்கடவாய், அதிக பிரயாணசபபட்டு புண்ணியமதேடுவதைப் பண்டிதர்கள் மெச்சவாரல்ஸ். ஆத்துமா உஜ்ஜீவிக்கத்தக்க உபாயத்தைத் தேட விருப்பமுடையவன தன்கீ

தேவாசரயுத்தமும் அதிதிதேவியின தவமும். நில

ரத்தை எப்படியாவது ஜாக்கிரதையாய்க் காததுக்கொள்ளவேண்டும் அப் படி சரீரத்தைக் காததலில் கவனிக்காதிருப்பவாகளே ஆததுமானால் அழிக் கிறவாகளாகிறாகள் அதுபோகட்டுமே ஒரங்குணருள்ள மாதாலே, உனது மைந்தாகளாகிற எவ்வளை விட்டியிருப்பதால் எவ்வகுது துணப்புண்டாகினா நது அபபடி யெங்கடகுத துபைமறைகாவண்ணம் இத்தவமெச்சய்தலே ஒழித் துதி எவ்களிடம் வரவேண்டும் தாயில்லாதபிளைகள் இறக்கவாகஞ்சக்குச் சமாளனமேயெனபதிரி சங்கேதமில்லை ஒருவனுக்குத் தாய்வீட்டில்லாமலும் பாரியை கடியான பீசுபவனுமாயிருந்தால் அந்தவிடி காட்டாககுமாதலால் அவனை காட்டுக்கேட்போயவிடலாம் பசு பக்ஷி பாம்பி முந்தெயில்லை ஒரு தாயில்லாவிடினா கூம்பெறுவத்திலே ஆகஸ்டா அவனை செத்தவைபோரா உருதூ மனிதன் மிகுத் தறுமையடையினும், பின்களால் ஒருச்சமுறினும், காரி விட்டு மறநாடுபோயக்கீலசமுறினும் தாயாளாப பாசுதுக்கொடையிடி ருக்கார் பெற்றால் துணப்பங்களைத்தும் நீங்கி இனபத்தைப் பெறுபவற்கிறுன் அன்னம் பானம் பொருள் பெண்டா முதலியவற்றினமேல் ஒருக்கால் ஒருவ ஹீக்கு செறுப்புவருவதுண்டாகிறும் ஒருக்காலும் தனது தாயினமேல் வெறுப்புவாராது எவன் தளதுவீட்டில் தாயிருக்கப்பெற்றில்லே, பின்னைக்கவதற்குகிணத்துயனளவரல்லரோ பரதி ரீயானவள் கணவனே தனனுயிராகக்கருதியிருக்கும் நன்மைவாயந்தஙள்ளல்லனோ அவன் காட்டுக்கே ஒடிப்போகவேண்டும் மூலிமகாராயனபக்தியில்லாத தருமங்களும், சுகமனுபவிப்பதற்குத் வாத பொருளும், பெண்டிலீனைகளில்லாத வீட்டும் எப்படியோ தாயில்லாத மனிதனும் அபபடியே வீட்டாவன் ஆதலால் அம்மா; துணப்பபடிக்கிணற உனது மக்களாகிய எங்களைக் காதனிக்கும்பொருட்டு எழுந்துவா என்றிப்பதி தேவாக்கான அசராகள் தேவாக்கியமாகச்சொல்லி வேண்டவும், அதிதியானவள் தவநிலையைவிட்டுச் சிறிதும் பிச்காமல் பரமாத்தமானவதை தியானிப்பதே பொருட்டாகக்கொண்டிருந்தான் அபபோது அந்த அசரா கள் அவணைக்கொல்ல வேண்ணாககொண்டி, பிரளயகாலமேகமுககமபோல் காஜிததுக்கொண்டி, தோபத்தால் கணகள் மிகச்சிவந்தவாகளாய், தங்கள் பற்களைக் கடித்தவாறே அந்த காடுமூழுதுங் கணப்பொழுதிலெரிக்குத்தேபோம் படியாய் பெரிரூச்சியெய்யுண்டாக்கினாகன் அந்தத் தீயானது துறையோசனை விஸ்தாரமுள்ள அந்த இமயமலைகாட்டை ஏரிததுவிட்டது அதனால் அந்த அசராக்கரும் வெக்குத்தேபோனாகள். இதில் யாதொன்றும் அந்த அதிதியமம் இருக்குத் தெரிததற்கு எம்பெருமானிடத்தில் மனதைவதத்திருக்கும் அந்த தேவமாதா ஒருத்தியே அந்தத்தீயில் வேகாது மிகுந்தனள் அபபடியாதொரு தீவகும் அனுகாவனனம் எம்பெருமானுண்டைய திருவாழியாழுவான காததுக் கொண்டிருந்ததால் அவன் எம்பெருமானை தியானிததுக்கொண்டு சுகமே அருந்தன்.

ஞ. ச.

ஸ்ரீபிரகந்நாரத்யபுராணம்.

கக - வது அத்தியாயம்.

பகவா னுடைய
திரிவிக்கிரமாவதாரசரித்திரம்.

சௌனகாதிகள் பிரச்னம்.

ஓ குத்மாருளிவரே, அந்த அக்ளியியானது அதிகியமாத்திரமெரிக் காமல் அத்திலைபெயா அசுராஹயும் கணபபொழுதிலெபபடி எரிதத்தோ அதைக் கேட்க ஏவகளுக்கு மிக வியப்புண்டாகின்றது இவ்வாவு வியப்புக் குக் காரணமாகிய அதித்தியின் பெருமையை இப்போதெங்களுக்குத் தெரிய சொல்லவேண்டும் ஸாதுககளான முனிவாகள் பிறருக்கத் தெரியாதவற்றைத் தெரியவாபபதில் எப்போதும் இஷ்டமுள்ளவாகளன்று? என்றில்லைத்தாய் பிரசனம் செய்த ரிஷிகளேங்கி குத்தென்றாணிகா சொல் வலுற்றார்.

ஓமுனிவாகளே, கேள்வுகள் அந்த அதித்திமாத்திரமன்று, எம்பெருமான்விஷயத்தில் தொண்டுண்டாகளாய் அவர்காத தியானிபபதே காரியமாயிருக்கும் புண்ணியவான்களின்பெருமையே அவ்வண்ணமானது அவர்களை ஹ்ரிமிகிக் கல்லமையுள்ளவா ஒருவருமில்லை ஓ ஸாதுககளே, ஸ்ரீஹரி பகதன் வாசம்பண்ணுமித்ததில் பிரமன விஷானு சிவன் என்னும் திரிமாத்திகளும் இன்னுமூள்ளதேவர்களும், சிததாகரும் எப்போதும் வாசமபண்ணு கிருாகள் தூவிஷயத்தில் மனதைச் செலுத்தாதவாகளின் மனதிலும், "பகவந்தாயங்களை அடிப்படை உச்சரிப்பவாகளின் மனதிலும் அந்தபகவானுண ஸ்ரீஹரியானவா குடியிருக்கிறென்றால் ஒயாததின்தையாகிய தியானதைச் செய்துகொண்டிருப்பாகளுக்குச் சொல்லவேண்டியதென்ன! சிவபூஜையிலாவது ஹரிபூஜையிலாவது ஊற்றமுள்ள மனிதனங்கிருக்கிறானே அவ்விடத்தில் லோகமாதாவாகிய [ஸ்ரீமகாலக்ஷ்மியும் மற்றெல்லா தேவாகளுமிருக்கிறாகள். எவ்விடத்தில் யாரேலும் ஸ்ரீஹரிபூஜைசெய்ய மூழுமனதுடன் தொடங்கியிருக்கிறாரோ அவ்விடத்தில் அஶனாகது திருடனவற்று பிணிகளாவது இடைடூற செய்ததிலையெபது பிரசிததந்தானே. பிரேதங்கள், பிசாங்கள், கூசமாண்டவகள், சிரகங்கள், பாலகிரகங்கள், டாகிளிகள், ராக்ஷாகள் இப்படிப்பட்டவைகள் ஸ்ரீஹரிபூஜைசெய்பவரை விருத்தப்படுத்துவதில்லை. பின்னும் ஸ்ரீஹரிபூஜையில் மனம் வைத்திருப்பவாகளின்குமிடத்தில் பிறருக்குப் பீடைசெய்வதே தொழிலாகக்கொண்ட பூதம், பேதாளம் முதலிய துஷ்டஜங்குத்தக்கள் இருக்கமாட்டாமல் அழிந்தவீடுகள்றன. புலங்களைவைறவற்றும், எல்லார்க்கும் கலவறும், மெத்தெனுங்தன் மையுள்ளவறும், விஷ்ணுபூஜையில் மனவிருப்பமுள்ளவறுமான ஸாதுக்கள் வசிக்குமிடத்தில் கலதேவாகளும் தந்தம்பெண்டிர்களுடன் அவருக்கு அனு

பகவானுடைய திரிவிக்கிரமாவதாரசாரித்திரம். இக

கூராயிருக்கிறார்கள். பகவானேயே தியானிக்கும் பாகவதாகள் ஒரிமைப் பொழுதேனும் அல்லது அதில் பாதிப்பொழுதேனு மெவகிருக்கிறார்களோ அங்கு சகலபுண்ணியதோத்தங்களுமிருப்பனபோலாகும். அல்லது அவ்விடமே எல்லாபடின்னியதோத்தங்களும் எல்லாபுண்ணியகேததிரகங்களுமா யிருக்கும். பகவான் திருகாமதநைச் சொன்னமாததிரதங்கிலேயே சகலமால் இடாகனுக் திருக்கின்றன. அவனைத் துகிப்பதிலும் அவனைப் பூசிப்பதிலும் அவனைத் தியானிப்பதிலுமூன்ஸ் மகிழ்ச்சியைச் சொல்லவேண்டி யத்தனனா? ஒலாதுக்களே, ஆதலால் அப்படிப்பட்ட பாகவதத்யான் அதிக்கு அசாராகளாலாவது அக்கிளியாலாவது ஒருட்டீருக்கும் உண்டாகவில்லை

அதித்தேவிக்குப் பகவான் பிரத்தியக்ஷமாய் வரமிதல்.

இனபு அருளவிளக்குக் திருமுகமும், செந்தாமாயிதழுபோற பரந்த திருக்கண்ணிக்கும், திருவாழி திருச்சங்கு முதல்ய திவயாயுதங்களுமூன்ஸவெம் பெருமான் அதிதிகுசு சமீபத்தில் தோன்றி மநச்சநாசவிலாசத்தால் திசையெங்கும் விளங்கசெய்துகொண்டு சகல புண்ணியபலனக்ளீயமளிக்கவல்ல திருக்கையால் கசியபா மனையாளான அதிதியை தடவிக்கொடுத்துச் சொல்வாராயினா. ஒதேவமாதாவான் அதிதியே, நெடுங்காலம் வருநதிக் கடந்தகங் புரிந்தாய் உந்தவத்தால் சந்துஷ்டியடைந்து உணமேல் மிகுந்த அருள்கொண்டுவெங்கேன் இனி உணக்கு பெருந்னமை உண்டாகுமெனபதில் ஜயமில்லை நீ எதைவேண்டி யின்னவுதயம் செய்தலையோ அதைக்கேள் கொடுப்பேன் ஒசுகுண்ணுள்ள பாக்கியவதி, அஞ்சாதே உணக்கு நன்மைஉண்டாவது டாக்ரம் என்று சொல்லக்கேட்டு அதிதியம்மான சகலலோகங்களுக்கு மின்பநந்தங்கருந்து அதை வெம்பெருமானை கமஸகரிததுத் துதிப்பாளாயினான்

பகவத் வஸ்தோத்திரம்

ஸத்துவரீஜுலதம்பெலுன்னும் முக்குணங்களைக்கொண்டு உலகங்களை அளிக்கவும் அமைக்கவும் அழிக்கவும் காரணமாய், தேவாக்குக் தேவராய், தனிலை ஒப்பாரும் தண்ணில் மிககாருமில்லாதவராய், எங்குமபரந்துள்ள ஒப்பகவானே, தேவரீருக்கு நமஸ்காரம் கருமவசியமான வடிவொன்றுவின்றி உலகங்களை ரக்ஷிக்கவேண்டிய சங்கற்பத்தால் பலவுடுவாங்களைகொண்டவரும், தீயகுணங்களிலொன்றுமில்லாமல் சகலகல்யாண்துங்களும் நிறைந்திருக்கும் தன்மையுணையவருமான தேவரீருக்கு நமஸ்காரம் தமக்குக் கடட்ஜையிடுபவு நென்றுவனுமின்றித் தாமே யாவனாயுமானுபவராய் மேலான அறிவே வடிவாகவுள்ளவராய், அப்படிவெல்லாமறிந்திருக்குதும் பக்தாகளின் குற்றத்தைக் காணமரிட்டாதவரபோல அவாக்கு நலமேசெய்யுக தனமையுள்ளவராயிருக்கும் தேவரீருக்கு நமஸ்காரம். மகாமுனிவாகள் எந்த வமது அவதாரத் திறுமேனிகளைப் பூஜிக்கிறார்களோ அப்படிப்பட்ட அபிராகிருதசுவருபராய், ஆதிஶூலப்பொருளாய், எல்லாவறிக்குமிராயிருக்கும் உம்மையென்னிலூ

டபபொருள் கைகூடவேண்டித் தொழுகிறேன் ஸகாதியோகிகளுக்கும் அங்கெகருடாதி நிததியசூரிகளுக்கும் முறைமுணவரிதான் தன்மையுடைய வராய, உலகங்களுக்குக் காரணராய, மாண்யக்குத் தாம உள்ளாகாமல் மாண்ய யால் எல்லாம் நடத்துபவராயுள்ள மெபெருமானைத் தொழுகிறேன் சகல மோயபிறவிகளையும் அழிக்கவல்ல திவைதிரிசனமுள்ளவராய, உலகமென்னும் முடலுக்குமிராய், உலகங்களுக்கு விததானவராய, யாவராலும் வணங்கப் பட்டவராயுள்ள பரமபுருஷனைத் தொழுகிறேன் எவ்வுடைய திருஷ்டி தத்தாமலாததாது தங்களமுடிமேல் தாங்குவதே பெருமபேறன்று மகாதது மாக்கள் பெறுகிறாகளோ அப்படிப்பட்ட பெருமைக்கிடமான தாமலாயாளகளாத தன்மையுள்ளவைப் பணிகிறேன். வேதங்களமுள்ளபடி யறிய மாட்டாதொழியுமதன்மையான மகிழ்மையுடையராயினும் பக்கிக்கு வசப பட்டு அடியாரிடக் கேட்டுவருபவரான மெபெருமானை வகுக்கிறேன். நசவரமான பொருள்களினமேற பற்றற்று முகுணசசெய்கையொழிக்க முனிவாகன் எப்போதும் பற்றுத்தகுரிய கருணைமுதலிய நறகுணங்களுக்குக் கடல், போனாற்வராய் விருப்பு வெறுப்பற்றவராயுள்ள தேவனை வந்திக்கிறேன் யக்கியங்களைத் தடைப்படாது நடத்துப்பகும் அவைகளால் ஆராதிக்கப்படுபவரும், அவைகளைநடத்தும் யஜ்மானனமுதலியவாகட்கு ஆத்துமாவானநிறும், அவைகளுக்குப் பலன்னிப்பவரும், அவைகள் செய்யவேண்டிய விதிகளோ வேதமூலமாக வெளியிடபவருமான சுவாமியை ஸேவிக்கிறேன் அதிபாபிவதனான அஜாமினனைப்பவன்கூட்ட எந்தபகவாறுடையநாமததை அசதியில் சொன்ன மாதிரதில் பாபக்கடலைக்கடக்குத் தொழுத்தைப் பெறஞ்சே அந்த சாவலோகாக்கியை ஸேவிக்கிறேன் உலகங்களுக்கு கண்மைங்காததுவுக்கு குறுவும் நற்பயனளிக்கும் பிரபுவமானவெமெபெருமானே, ஹரியெனபதும் சிவன் தான், சிவனைப்பதும் ஹரிதானைந்து தெரிந்து உள்ளையே தொழுகிறேன் பிரமனமுதலிய சகலதேவாகளும் எவ்வாறுமானையென்னும் விலையிறகிக்கினவாகளாய் அவன்து மேலான தன்மையை அறியமாட்டாதிருக்கிறாக ளோ அப்படிப்பட்ட சாவேசவற்றைப் பணிக்கிறேன் எப்போதும் இருதயமலத்தில் சிசிப்பவனுயிருதம் ஸுடாக்களுக்கு எட்டாதவனுய், காலததாலும் இடத்தாலும் வளத்துவாலும் அளத்தலரியத்தனமையுடையவனுயீ, ஞானத்துக்கோக்கியாய் விளங்குபவளை வகுக்கிக்கிறேன் முகத்தில் பிரமனங்காயும், தேரனில் கஷத்திரியங்காயும், தொடையில் வைசியங்காயும், பாதத்தில் குத்திராகாயும், மனத்தில் சுத்திரனையும், கேத்திரத்தில் சூரியனையும், முகத்தில் தீநிதி ரளையும் அகங்கினியையும், காதில் காற்றையும் படைத்தவனும், முனிசுவேதகளும் ஆறுவேதாவகங்களும், ஏழுசரங்களும் வடிவாகக்கொண்டவருமான தேவரிருக்கு இன்னும் இன்னும் பலங்கள்காரங்கள் செய்யக்கடவேன இந்திரன் அகங்கிமுதலிய அஷடத்திக்குப்பாலகரும் சூரியசந்திராகளும் உழது அமிசத்தால் விளங்குதலப்பற்றி சிரே அவரெல்லாருமென்று சொல்லும்படி வீற்றிருக்கிறோ தேவாகளும், செடி முதலியவையும், பிராசராக்ஷஸர்களும், பலைகளும், சிதறாம், கந்தறாலும், நிலமும், கட்டும், இன்னுமூன்ளயாவும்

பகவானுடைய திரிவிக்கிரமாவதாரசர்த்திரம். சுக

உமது சர்வமேயல்லது பரமாததுமாவாகிய உமக்குப் புறம்பானதொன்று மிலலீ. ஆதலாலப்படி சாவேகவரனுப், சாவகாரணனுப், சாவாந்தாயாமியா யிருக்கும் உம்மை சாவாலதத்திலும் சாவதேசதத்திலும் தொழுப்பெறுவேணுக நாதனாற்றவாகளுக்கு நாதனைய, எல்லாமறிதவனுப், ஆதிமூலபொருளாய, வேதசவருபியாயிருக்கும் ஆண்டவனே, அசராகளால் வருத்தப்பட்ட என்மக களை தேவரீ காததருளவேண்டும்

இவ்வன்னமாக அதித்யானவன் எம்பெருமானைச்துதித்து பலமுறை ஸெவிததுக் கைகளைக்குவித்துக்கொண்ட நினைவு ஸதனங்கள் நினைதுவிடும் படி ஆணாதக்கண்ணாரெசாரிய ஒருவசனஞ் சொன்னஞ் ஒ சாவகாரணஞ்ஜன தேவதேவனே, அடியேனமேல் கிருபையண்டாயிருக்தால் எனபிளைகளான இந்திராதிதேவாகளுக்குச் சததுரபாடையில்லாத ஐசுவரியததைத் தநதருள வேண்டும். ஒ சுவாமியே, சாவலோகமும் உமதுசர்வமன்றே? சராசாங்களுக்குள் நீரிழுக்கிறீரன்றே? எல்லாமுமக்குத் தெரிந்ததன்றே? நீரெல்லாவற்றை யுஞ் சங்கறபததாலாகவுமிகூவுமிழிக்கவும் வல்லவரங்றே? ஆதலால் “உமக்குத்தெரியாதவியதயமென்ன?” அடியேனை மயங்கப்பண்ணாலுமானேன. சுவதங்கிரான் நீரா பரதங்கிரான் வெம்போலியாகளை ஆடுவிலுது உமக்கு விளையாட்டாயிருக்கிறது ஒ தேவதேவா, நீரெல்லாமறிக்கிருக்கும் அடியேன் மனதிலுள்ள இஷட்சதைக் கேட்டுக்கொள்ளும்படி நியமித்தருளியப்பட்டுக்கு வினணப்பயமெடுவேன நான் வீஜுக்குப் பிளைகளைப்பெற்றேன்னலும் படிக்கு அசராகளால் வருத்தமட்டந்தேன ஆகிலும் அந்த அசராக்களுமென பிளைகளே ஆதலால் அவாகளைக் கொல்லத்துவனிகிறேனல்லேன அவாகளைக் கொல்லாமலே எனபிளையாகிய இந்திலுக்குச் செலவததைத் தங்களிலுள்ள அந்த அதிகாரங்களைப்படியிருக்கும் அதிகியமைக்கிப்பரமாததுமாவான மூர்மகநாராயணன் பின்னும் அதிகப்பிரிதியடைத்தவராய் கல்ல சுபாவமுள்ள அந்த அதிகிக்கு அதிகாரங்களுக்குப்படி மிகுந்த அனபோடு அவனைத் தழுவிக்கொண்டு சொல்லாராயினா ஒ அதித்தேவி, சந்தோஷமாயிற்று உனக்கு மக்களினுண்டாகும். நீ சக்களத்திபிளைகளிடத்திலும் குற்றம்பாராட்டாமல் அனபுள்ளவளாயிருப்பதால் இவ்வனவு நல்லதனாமயனள் உங்களுக்கு நான் புத்திரினுக்ககடவேன இபோதெனவில்யமாக நீசெய்த இந்த ஸதோதநிரதைபபடி கிற எதமனிதருச்சும் மக்களும் பொருளும் போக மும் ஒருபோதுங குறைவறவுதில்லை தமபிளையிடத்திலும் பிராபிளையிடத்திலும் வேற்றுமையினரிசு சரியான அனபுடன் யாங்கப்பாரோ அவர்களுக்குப் பிளைகள்விஷயமான துபபமொன்று முண்டாகாதென்று இவ்வாறு எம்பெருமானருளிசெயதாா (அபபோது அதிகி) எல்லாபொருளுக்கும் விததாய், அழிவற்றவராய, எல்லாவுமிக்குமியராயுள்ள எம்பெருமானே, உமது ஒவ்வொரு ரோமததிலும் ஆயிரங்கேடி பிரமாணடயகளடங்கியிருக்கின்றன, அபபடிப்பட்டவும்மை உதரத்தில் தாங்க அடியேன் வல்லலேக் கேவதகளாலும் தேவாகளாலும் சிறிதுமுனரலாகாத தனமையுடைய சாவேகவரரே, உமமை ஆராதிப்பதேயஸ்ரீக காப்பததில் தரிப்பதற்கு

என்னுடையபடியாகும் அணுவினுமணுவான் சிறு வடிவன்னவராயிருக்தாலும் மகததிலும் மகததாய் எவ்வுமாறிருக்கும் எல்லாவுலககளையும் பஷ்டத்தல முதலியவற்றுல் விழுமித்துக்கொண்டிருக்கும் பரமபுருஷனுக்கிய உமமை அடி யேனவுவனங்க தாங்கமாட்டிவேன மகாபாபகள்செய்தவலும் உமது திருநாமததை நினைத்தமாததிரத்தாலே பரிசுத்தனுக்கோசத்தமும் பெறவான னரோ? அத்தனை பரிசுத்த சுவருபரான உமமை மிகவுமிகுவானதனமையுள்ள அடியேன பெபட்ட தாங்குவேன, என்ற அதிதியின வாததைகளைக்கேட்டு லீலாவதாரங்களசெய்தருளுமெப்பிரானுனவா அவளையஞ்சாதேயென்றுகொ வலி ஒரு விசேஷம் விளம்புறைர்று

மகாபாகசியவதியான அதிதி, நீ சொன்னதெல்லாம்மெய்தான சங்கேக மில்லை ஆகிலும் அதிகரகசியம் ஒன்று உணக்குச்சொல்லுவேன கேட்பா யாக, தமதெனபதனால் ஒன்றினமேல் விருப்பமும் பிறரதென்பதனால் வெறுப்புமில்லாதவாகளாய், பிறாகுண்ணக்களைக் குற்றமாகவாங் தமகுற்றத்தைக்குண்மாகவும் காட்டுக்கொண்டும் யில்லாதவாகளாய், என்னிடத்தில் மகததான அண்புவுவதது என்னினேயே பரமக்கியாய் நமபிரிக்கும் பாகவதாகளும், பிற கார வருத்தப்படுத்த உடனப்படாதவாகளாய், சிகிச்சையில் விருப்பமுள்ளவாகளாய், என சரித்திருக்களைக்கேட்பதில் பற்றாளவாகளாயிருப்பவாகளும், கணவனுக்கொக்கக் கடப்படதே தமக்கு விரதம் கணவனே தமக்குயிகணவனுக்கு அடிமைசெய்வதே தமக்குப் பரமலாபமன்ற உறுதியாக உடப்பவாக என்றும், பிறாசெலவழுமதலியவற்றைக் கண்டு பொருமைப்படாதவாகளுமான என்கின்றும் என்னைத்தாங்குவாகள் எவன தாயதநைத்தயாக்குப் பணிவிடை செய்வதும், குருவினமேல் மெய்யான அண்புள்ளவலும், விருந்தினாகளுக்கு நன்மைசெய்வதும், பிராமணருக்கு உபகாரி செய்யவதுமாயிருப்பானே அவற்றும், புண்ணிய கதாசிரியவனத்தில் பொழுது செலுத்துபவனும் யதிகஞ்சகுப் பணிவிடைசெய்வதும் தன்னுமிரமததுக்குள் ஆசாரததில் நிலைபெற நவனுயிருப்பவதும் என்னை யெப்போதுந் தாங்குகிறான் புண்ணியதோதத் ஸ்தாநத்திலும் ஸாதுக்களசுக்காக்கன சுகவாசத்திலும் பெபோதும் விருப்பமுள்ளவாகளாய் உடக்கத்தாலிவிஷயத்தில் கிருபைசெய்யும் தனமையுள்ளவாகளாயிருப்பவாகளும், பிறருக்குதலிசெய்வதே தொழிலாகக் கொண்டவாகளாய், பிறாபொருள் தனக்கு வேண்டுமெனகிற நேரக்கில்லாதவாகளாய், பிறமினையவாதவாகளாயிருப்பவாகளும் பெபோது மென்னைத் தரிக்கிறாகன் திருத்தழாய்க்கெட்டியை யடுத்திருப்பவாகளாய், பெபோதும் என்னுமகளையேக்கியாகக் கொண்டவர்களாய், பசுமாடுகளை ரக்கிப்பதில் பற்றாள்ளர்களாயிருப்பவாகளும் பெபோதுமென்னை வகிப்பாகள். தானமவாங்காதவாகளாய், பிறநன்மடுகிக்கத் திரியாதவாகளாய், இயன்றமட்டும் அன்னபானங்களளிப்பவாகளாயுள்ளவாகளும் என்னை வகிக்கின்றனர் ஒதுக்கி, நீஏனுவனே உயிரெணக்கருதி யிருப்பவள், எல்லாப்பிராணிகளுக்கும் கல்மசெய்யும் கல்ல என்னமுள்ளவள் ஆதலால் நான உடனடிரத்தில் ஜனிதணுபலைவராலான சங்கடத்தை அழிப்பேன என்று இவ்வண்ணமருளிசெய்து

DR. U.V. SWAMINATHA IYER LIBRARY

பகவானுடைய திரிவிக்கிப்மாவதாரசரித்திரம் கூரை

தமதி கழுத்திலணிந்திருக்க திருமாலேஸ்யத நந்தருளி, அஞ்செலெனறுசொல்லி அகதாததானமாயினா தக்ஷபுததிரியான அநத அதிதியும் அநத தாமளையாள் கேள்வனை ஸேவிதது மனக்களிப்புடன் தன்னிடஞ்சோநதனை தனது உண்ணடக்கமால் போபெற்ற உலகத்தாரால் கெண்டாடப்பட்ட அகத அதிதிதேவியானவள் காபபநதரிததுப் பிரசவகாலத்திலேயே சாவேசவரனென்ற குறிப்பிக்கும் விலக்ஷணமான காநதியால் விளங்கும் பின்னையைப் பெறறான் திருவாழி திருச்சங்குமுதலிய தில்யாயுதங்களைத் தரித்திருந்தும் சாநதமூரததியாய், சந்திரமணைடலததி னின்டையிலிருப்பதுபோல காணப்படுவராய்; அமிருதக்லசததையும் ததிஅடிசிலையும் கையில்கொண்ட வராய், வாமனனைப் பெயாழுண்டவராய், ஆயிராகுரிய ருதயமானுற பேரோல விளங்குபவராய், மலாநத செந்தாமளைபோன்ற திருக்கணக்களுள்ளவராய், சகலமான திருவாபரணங்களும் பீதாமபரமுநதரிததவராய், மகாமுனி வாகன்குழு சின்று துதிப்பதறகுரியவராய், சகலலோகங்களுக்கு மொருங்கயகராய்வினங்கும் எம்பெருமான தனக்குப் பத்திராய், அதற்குதைதெயுணாந்து கூடியபிரஜாபதியானவர் ஆனநதபாவசராசித தண்டன ஸமாபதிததுக்கை குவிததுத துதிக்காரமபிததார்

வாயன ஸ்தோத்திரம்.

சாவலோகங்களுக்கும் காத்தாவாய். ரகஷங்காய், நாயகராய், விரோதி கிளையிப்பவராயுள்ள உமக்குப் பலபலவந்தனமபுரிகிறேன்

அடியாரோத தேடி செலலுமனமுண்டயவராய், ஸதழுணங்களைக் காதது துருணங்களை அழிப்பவராயிருக்கும் சாவேசவரருக்குப் பலபல நமஸ்காரங்கள்

உலகங்களுக்குப் பரமகாரணமாய், அளவிலாசக்கியுள்ளவராய், அனைத்துக்கு முன்னும்பறமும் பரந்திருப்பவராய், சாங்கம் சக்கரம் கட்கம் கணத்தெயனாலும் தீவ்யாயுதவகைந்த தரிப்பாராயுள்ள புருதோததமளை வணங்குகிறேன்.

திருப்பாற்கடலிலும் அனபருடைய இருதயகமலததிலும் குரியமணைடலத்திலும் உசிப்பவரான புண்ணியசரிததிருக்கு தண்டம் ஸமாபதிக்கிறேன்.

குரியசங்கிராகளை நேதிரங்களாகக்கொண்டவரும், யாகங்களினபலனை அளிப்பவரும், யாகங்களினமுறைகளை முழுதம் மழுவினரி நடத்திபவரும், ஸாத்தூணங்களுக்கு அனபருமான தேவரிருக்கு நம்லகாரம்.

இரு காரணத்தைப்பற்றி வாமனவழி வகுக்கொண்டவரும், ஒவிமுதவிய குறிப்புகளாலறியவரியவரும், பேரினபமளிப்பவரும், அனபரதுமனதிற குடி கொண்டவருமான சுவாயிக்கு வந்தனமசெய்கிறேன்.

மிமியங்களைத் தோப்பவரும், மங்கஷுடி வகொண்டவரும், மந்தரமலையைத்தாங்க ஆமையுருவுங்கொண்டவரும், யக்கியவராகஶுராத்தியானவரும், இரணியளைப்பினக்க நாசிவகவழி வானவரும், வாமனருபமணைடந்தவரும், துஷ்டி

MAHAMAHOPARANYAYA'

—கூத்துக்கிரியாகளை அழித்தவரும், இராவணனைச் சங்கரித்தவரும், நந்தகோபன் மைந்தருமான உமஸம் நமல்கரிக்கிறேன்

திருமகளாராநாயகராய், சினைத்தவாக்குத் துபைங்களைப்போக்கி இனபங்களைத் தருபவராயிருக்கும் உமகு நமஸ்காரம் இன்னும் இன்னும் பலகமல்காரங்கள்

இத்தவரமன் ஏடிதாததிரத்தை எந்தமனிதன் எப்போதும் படிக்கிறுகிறேன் அவனுக்குப் பிணிகள் நீங்கிச் சரீபபலமுமிகுந்தபொருளும் நல்லமைந்தாக்கும் உபயோகம் உபயோகம் மனமகிழ்ச்சியும் உண்டாகும்

இவ்விதமாகச் கசியபாதுதிக்கு உலக்ததையெல்லாவுக்குறைநாட்சியையும் வரமன்மூத்தியான பகவான் கசியப்பள்ளோக்கி மகிழ்ச்சியுடன் சொல்ல விரும்புகிறார்.

தேவாகளாற் பூசிக்கப்பட்டவராள் தந்தையே, கான பிரீதியடைந்திருக்கிறேன், உமகு நன்மையுணர்கும் சகலமான உமது அபீஷ்டக்கதையும் கீக்கிடத்தில் நினைவேற்றுவேன் உங்கள் பூவஜனமத்திலும் இந்தஜனமத்திலும் கான உங்களுக்குப் புத்திரனுக்கப்பிறக்கேன் இன்னுமொரு ஐந்மத்திலும் புத்திரனுக்கப்பிறந்து உங்களுக்கு இம்மையினபவகளைத் தந்து அபபால மோக்கமும் நந்தருளவேன் இப்படி பகவான் இங்கு வாமனமூரத்தியாய் அவதரித்து ஊராதுகொண்டிருக்குவகாலத்தில் அங்கு அசரராஜனுக்கியபலி சகரவாததி சுக்கிராசாரியாமுதவிய பிராமணாகளைச் சுகாயமாக வைத்துக் கொண்டு தோக்கத்திரம் (நீடித்த வேளவி) எனக்கிற பெரிய யாகத்தைச்செய்யத்தொடக்கினான். அந்தயக்கியத்தில் வேதவிததுக்களான மகிளியிகள் பெரியிராட்டியாக்கோத்தியுடைய பெருமாளை எழுத்தருஞமபடி கருப்பிராத்திக்க அபபோது பக்தாகளிடத்திலன்புடையவரான ஸ்ரீ வாமனமூத்தியர்னா புனரிப்பினாலே உலகத்தாகளை மெய் மறபபிதுதுக்கொண்ட பலிசக்கர வாததிக்குக் காக்கிவிதது ஸ்ரீவிசு உண்ணுமபடி எழுந்தருளினா ஒருவன் நன்னடக்கமயுளாவனே அல்லது தீயடக்கமயுளாவனவனே மூட்டே அல்லது விததுவானே அவன் பக்கியுள்ளவனுமயாததிரமிருத்தால் அவனுக்கு எம் பெருமான் எப்போதும் கிட்டவே இருப்பன் பிரமமத்தையுனரவல்ல நூனக்கண்ணுள்ள மகாமுனிவாகள் வாமனாவரக்கண்டு ஸ்ரீமகாராயாண னெண்றிந்து எதிர்கொண்டனா அசரத்துருவகிய சுக்கிரா இதையறிந்து தனிமையில் பலிசக்கரவாததியுடன் சொல்லத்தொடங்கினா (துவதாகன தம் திறத்தையுனராமல் ஒவ்வொருதொழிலைச் செய்வாகளன்றே) 'ஓ ஓ கபடமில்லாத பலிசக்கிரவாததி, விழுண்ணுவானவா உமதுசெலவத்தைப் பறிக்கவேண்டி வாமனவழிவாய் அதிக்குப் புத்திரனுக்கப் பிறக்கிறுக்கிறா சமாததனும் தேவாகளையடக்கி ஆண்டுவருகின்ற ஓ பலி, எனவாராத்தையை உண்க்கு கல்மெற்று கேட்டுக்கொள் எனவீல் அந்தவாமனா' உன்னு மாகத்துக்கு வருகிறா அவருக்கு ஒன்றம் நீ கொடுக்கலாகாது ஒருவன் தன் புத்தியால் ஆலோசித்துசெய்தால் கணமை உண்டாகும், குருவினை புத்தியைக் கேட்டுச்செய்தால் பிற்னும் அதிக கணமையுண்டு, என்றி

பகவானுடைய திரிவிக்கிரமாவதாரசரித்திராம். சூடு

புத்தினமைக்கேட்டால் அழிவான், பெண்டாபுத்தினமைக்கேட்டால் முழுபிப் போவன்' ராஜன் பகவருக்கு கலஞ்செய்ப்பல்லை அவசியம் கொனறவிட வேண்டும். ஏனெனில் தனக்குச் சகாயமாயிருப்பாரா அவன் கெடுத்துவிட வான் அப்படிக் கெட்டபின்பு காரியமொன்றும் கைகூடாதால்ஸே. இதையறிந்து பேசவேண்டுமென்றஷ்சான்னா அதைக்கேட்டு பலிச்சகரவாததி சொல்லவியினான்

இதுகுருஶா, இப்படி தருமவழிக்கு விரோதமாய் நீர் பேசலாகது விஷ்ணுவே கோகவது நமதிடத்தில் ஏதனும் பேற்றுக்கொள்ளுகிற ரெண்டால் இதனிலும் மேல்யூனப்பயன் மக்கெளனானவேண்டுதல்லன்று, ஒன்றுமில்லை விதநுவான்களெல்லாரும் ஸ்ரீஹரி திருவுள்ளவுக்படுக்காகவன்றே பல யாகாதிகருமங்களைச் செய்துதநாரா அதைப்பகவானே கோகவது பெற்றுக் கொள்ளுவராக்கில் இதனிலும் சிராந்தகானதுண்டோ? ஒருவனிடத்திலோ என்ற பேழுவராகில் அவனிலும் சிறந்தவன் உலகத்தில் யாவன் இருக்கின்றன. தாரித்திரினுக்கிழும் விஷ்ணுபிரித்திகாக சிறிதேனும் கொடித்தால் அது தூண் உத்தமதாஸமாகும் கொடித்தவஸ்து கொருசமாயினும் அதற்கு உத்தத்தியமானவன் அனந்தஞ்சைக்யால் அதன்பலத்தும் அனந்தமாகும். ஸமரி தத்வாகஞ்சையை அாத்தினை சிவாதத்திப்பவரான பாம்புருஷனை வெனுகிலும் மெய்யான அசபுடன் ஏதேனும் ஒராறைசமாபபி, இஅசித்தானுகில் அவன் உத்தமக்கிணையப் பெறுவது தின்னாம் சுட்வேண்டாமென்று நெருப்பைத்தொட்டாலது சுடாதிருக்குமோ' அதுபோல கெடுமனத்தினனுயினும் அந்த ஸ்ரீஹரியை நினைப்பாராஞ்சில் அவாபாவங்களை அகற்றவா. எனது காவினுளியில் ஹரி யென்னலுமிருங்கெடுத்து குடியிருக்குமோ அவன் பரம பதித்ததையடைவான எவன் பிராகிருதமான பதாாத்தங்களினமேல் விருப்பு வெறுப்பறந எப்போதும் கோவிச்தாவென்று பகவத் ஸமரளையில் சிங்கத ஈயச்செலுத்துவனே அவன் சித்தியவிப்புகிணைய அடைவாண்ற புத்திமான் கள் சொல்லியிருக்கின்றாகன் ஒ அறிவிற்கிறதக்குருவே, ஒமரும் தானமும் செய்யும்பேரீது அந்த ஆக்கினியையும் பிராமணையும் ஸ்ரீஹரியென்றே கரு திச்செய்தால் பரமாத்தவான விஷ்ணு உகந்தருளுவர். கானே விஷ்ணுபிரி திக்காகவே 'மகந்தான்யாகம் செய்யாங்கிறேன் இதற்கு விஷ்ணுவானங்கர தானேவங்கால் கான் சங்கேதமில்லாமல் பயன்பெற்றேனுகிறேன் என்ற இவ்விதமாக அசராஜன சொல்லிக்கொண்டிருக்கையில் வாயனவழகம் பூண்ட பகவானுனவர் ஒமஞ்செய்த அக்கினிகளால் அழுபொருக்கிய யாச காலைக்குன் பிரவேசித்தார்.

ஆக்கு எழுந்தருளின பகவானுக்கு பலிச்சகரவர்த்தி சாஸ்திரவிதிப் படி. அர்க்கியங்கொடுத்து தேசம் புள்ளாங்கிதமாகி ஆனக்தபாஷ்பம்பெருக சொல்கினுமினான். இப்போதென்ஜன்மம் சாபலவியம்பைட்டத்து. எனது யாகமும் திப்போது பயன்பெற்றது. எனக்குத்தேவையானபொருள் எல்லாம் கான் தேழித்தொண்டேன்; சங்கேதமில்லை. என் ஆத்துமா இப்போது கைட்டதேறிவது. தைப்புமல்லாவற்றையும் மாற்றிவிப்பதாய் மிகவும் அரு

ஈமயாளாதாயுள்ள அழுதமங்கு யெனமேல் பொழிச்தாயிற்ற. பலவாற பகருவதென்ன தேவரீ எழுங்குளினமாத்திரதால் பிரயாஸசயின்றி பேரினபம் பெற்றேனுயினேன். ஒ பிரபுவே, இந்தமுனிவர்களெல்லாரும் ஜூயமின்றிப் பேறுபெற்றாகளானாகள் ஆவாகள் முன்னமே ஏன்னதுவங்கள் செய்திருந்தனரோ அவையெல்லாம்? போது விளைக்கு பயனீற்று. ‘ஜூயமின்றி நான் சிருதாததற்குமினேன்’ என்ற மூலமுதர முறுதியாகச் சொல்லுவேன ஆதால் தேவரீருக்குப் பலபலதானடம் சமாபபிக்கிறேன். எங்குமங்கிறதிருக்கும் சுவாமியே, தேவரீ நிரமித்தறுவிடுவ தேவரீவிதூய மாண அடிமைத்தொழிலேதேநும்செய்து உடல்லிக்கலாமேற்றுது என்மனம் விரும்புகிறது ஆதலாவிப்படி விருப்பததோடும் அடியேலுக்கு சிய மிததருளவேண்மே என்ற பிராததித்தான் யாகநிகித்தனு பலிசகாவர்த்தி யிவங்களுக்குச் சொல்ல ஸ்ரீவாரமாறமூத்தியானவா புனராணக்கொண்டி, நான் தவநிலையிலிருப்பதற்காக மூன்றடி அளவுள்ள மண கொடிப்பாயாக்கவேற்று கேட்டருளினா இதைக்கேட்டு பலிசக்கரவாததியானவன் என்னாசாக்கி மூழுதும் கேட்கலாகாதா? அல்லது ஒருபட்டணமாவது ஒருஷ்ராக்குது கேட்கலாகாதா? இவ்வளவு அறபமானவளதுவைக் கேட்கும்படி தேவரீ திருவுள்ள அமவைத்தென்னைங்கு விணவினான. இதைக்கேட்டு வாமனாறுத்தி யான மாதவன் அவஹுக்கு ராஜ்ஞியங் தவநிப்போகுவகாலம் செருக்கியிருப்பதால் அதுவிடையத்திலவற்றுக்கு ஜஸ்சமினமையையுண்டாக்குவாபோலுமாக்கலாயினா. ஒ அசரசக்கரவாததி அதிரகசியமொன்று சொல்லுகிறேன் கேளும். எல்லாப்பற்று மற்றவாகளுக்குப் பொருள்களாகவேண்டிய தென்ன. நான் எல்லாப்பொருள்களுக்குமூள்ளிருப்பவன், இவையெல்லா மென்றுள்ளிருக்கின்றன, இதை டீரிந்துகொள்ளும் ஆதலால் என்னிடம் புறம்பான வொருபொருளுண்டாகி அதனுலைக்காவதுமொன்றுண்டோ? உலகப்பொருள்களில் சிலவற்றினமேல் விருப்பும் சிலவற்றினமேல் வெறுப்புமற்றவர்களாய், அதனால் அலைச்சலற்றவர்களாய், துனபததுக்கேதுவான மதியங்க்கத்தைத் துறந்தவர்களாய், பெபோதும் ஆங்கமே ஹங்கமொயாயிருப்பவர்களுக்கு வெளிருபொருள்களா லாகந்பால்தென்னவுண்டு? ஒன்றுமில்லை. எல்லாப்பிராணினோயுந் தன்னைப்போற்பார்ப்பவாளாய், கொடுமையற்ற மனத்தினராயிருக்கும் ஸாதுக்களுக்கு தன்னினவேறில்லாமொயால் கொடுப்பவனென்ன? கொடுக்கப்படுவதெது? இந்தழுமி தருமராஜாக்கள் வசத்திலிருக்கதென்று சாஸ்திரவகளின் முடிவு. அபபடியிருந்தால் யாவரும் மேலான சுகம்பெறுவாகன். முனிவர்களும் ஆறிலொருச் சுர அரசுஞ்சுக் கொடுக்கவேண்டும். அரசர்கள் பிராமணர்களுக்கு பூதாணம் அவசியம் செய்யவேண்டும்.

பூதாண மகிழமை.

ஓ அசரசிரேஷ்டா, நான் சொல்லுக்கத்தேன், பூதாணத்தின் பெருமையை யில்லவென்றுகொல்ல வல்லவனுறுவதும் உலகத்திலில்லை பூதாணத்திலும் சிறந்ததானம் எக்காலத்திலும் ஒன்றுமில்லை. பூதாணம் செய்தான்

பகவானுடைய திரிவிக்கிரமாவதாரசுரித்திரம். சுள்

அருமையான முத்தியைப் பெறுவதற்குச் சுத்தேயில்லை. யாகம்செய்தல் னுன் வேதம்வல்ல பிராமணங்குச் சிறிதழுமியாகிறும் தானாகுமெய்தலன் பிரம்மலோகத்தைப் பெறுவன். பூமிதானங்குசெய்தவன் சகலதானங்களுக்கு செய்தவனாகிறான், அவன் மோக்ஷமுடையத்தக்கவன் ஆதலால் பூதான த்தினால் சகலபாபங்களுக்கு தீருமென்றநியத்தக்கது மகாபாதகமுதலிய சமஸ்தபாபங்களுடனக்கூடியவனுமிழும் பத்துமுழுமளவு பூமி தானங்குசெய்தால் அப்பாபங்களெல்லாம் நீங்கிவிடும். சுத்தாததிரததில் பூமிதானங்குசெய்தவன் சகலதானங்குசெய்த பலன்டைவான் பூதானங்குசெய்தவனுக்கு நிர்காரன வன மூலங்கிறும் தீவிரென்றாகிறதோலை. ஏழையாகிய பிராமணங்கெலன் பூமியைக் கொடுப்பானே அவனது புண்ணியத்தின்பல்லீனாக் கொல்லவேண்டும் மென்றால் பலதாற்றானாகேள்ளவில்லை என்னுமிழும் கொல்லவிழுதியாது. தேவ ஜெப்பூஷிக்க விருப்பமுள்ளவனுக்கு ஜீவனததுக்கு இல்லாதவனும் சிரமபாதி கிறதற பிராமணங்குக்குச் சிறிதாகிறும் பூமிகொடுக்கவேண்டும் அந்தபிராமணன் விவ்ஞாவே என்பதில் சுத்தேயில்லை ஜீவனததுக்குரிய தொழி ஈற்றங்கும், குடும்பியாய், வறுமைப்படுத்திற பிராமணங்குக்குச் சிறிது பூமியாகிறும்கொடுத்தவன் விஷதூரோடு சமானமானபோகமாயிருக்கும் பரம பதம் பெறுவான் எம்பெருமானுக்காப்பிதமாக ஸத்கருமங்களைச் செய்து காலங்கழிக்க விரும்புகிறபிராமணங்குக்கு குருணிகொலவினீக்கிற பூமியைக் கொடுத்தவன் கங்கைக்கரையில் மூன்றிராபபல்ல் வாசங்குசெய்துகொண்டு கங்கையில் ஸ்கானங்குசெய்தபல்லை அடைவன் தகாததானங்கள்பெறுதல் முதலியலவகளாற்பிழைக்க மனமில்லாமல் கல்லெராமுக்கமுள்ளவனுமிழுக்கும் பிராமணங்குக்கு பதசகுடெலவினீயும் பூமியைக்கொடுத்தவனுக்குன் புண்ணியபலன்களைச் சொல்கிறேன்கேள். கங்கைக்கரையிலபோய் ஒருவி ழழுயின்றி தூறுஅசுவமேதயாகம் செய்தாலெண்ணபலனே அப்படிப்பட்ட மகாபுண்ணியபுலைன் அவனடைவான். தரித்திரனுன் பிராமணங்குக்குச் சூல் கெள்வினீயும் பூமியைக்கொடுப்பவனுக்குண்டான் புண்ணியத்தை ராண் கொல்லக்கேஷ்பாயாக. கங்கைக்கரையில் ஆயிரம் அசுவமேதமூம் நூற்றாலூ பேயமும் செய்தபலன் சிசயமாயுண்டு. பூமிதானமானது சகலபாபங்களையும்போக்கும்; மோக்ஷத்தையுமளிக்கும். ஆதலால் பூமிதானமே மகாதான மென்றும் அதிதானுமென்றும் சொல்லப்படுகின்றது. ஒஅசரகுலகாயகனே, முன்னடங்க கதை ஒன்று கொல்லுகிறேன்கேள். இதை சிரத்தையோடு கேட்டால் பூமிதானங்குசெய்த புண்ணியமுண்டு.

பத்திரமதி சுரித்திரம்

தூபிலிசக்கரவர்த்தி, முற்காலத்தில் பிரமாவுக்கு இனையான வேதாத தியயனவல்லவராய், மகாஉயமருள்ளவராய், தோஷமில்லாத ஜீவனேபாய மொன்றும் புலயப்படாமையால் வறுமைப்படுத்திறவராய பக்திரமதி என்றும் பெயருள்ள ஒரு பிராமணசிரியர்டா இருந்து கொட்டுவிடப்பட்டு வருகிறது.

அங்கமாறிலும் புராணங்களிலும் தருமசாஸ்திரங்களிலும் வல்லவர். அவருகு சுருதை, சிந்து, யசோவதி, காமினி, மானினி, சோபையன்னும்பெயருடைய ஆறுபத்தினிமாருணடு ஒஅசரராஜனே, அந்தபிராமணருக்கு அந்த பத்தினிகளிடத்தில் முந்தநாற்பதுபுதிராகள் பிறந்தனா. அவர்களெல்லோரும் எப்போதும் பசித்திருப்பவாகளே, கையிலொன்றுமில்லாத பத்திரமதியென்னுமந்தபிராமணர் தாம் பசியாலவருதுவதுடன் பெறலியினனைகள் பசியாலவருக்குத்துவதைக்கணடு மனவகலங்கட்டு புலம்புவாயினா. பாக்கியமில்லாதஜனமம் பாழத்து, பொருளில்லாதபூர்வமம் பாழத்து, வீணை ஷூபுபுழைக்குலைனமம் பாழத்து, சுகமடையாதஜனமம் பாழத்து, தருமங்களைச்செய்ய வகையற்றஜனமம் பாழத்து எல்லோழுக்கங்களுக்குப் பொழுதில்லாதபிறப்பு பாழத்து, இறந்து பிழைக்கத்திரியுமபிறப்பு பாழத்து; உறவினருக்குத்தவிசெய்தவில்லாபபிறப்பு பாழத்து, நல்லபேரெடுக்காதபிறப்பு பாழத்து, பலபிளைகளுடையவனும்பு பொருளில்லாதவனும் வருதும மனிதனிப்புபுபாழத்து, அங்கோ! வறுமையென்னுவகடவிலை முழுசியிருப்பவனுக்கு ஏந்குணவுக்கும் அழுகும கலவியும் கற்குலபபிறப்பு, முண்டாயிருதும அவை சிறிதும விளக்குவதிலை. பிரிதியுள்ளபினைகள், பேரண்மார், உறவினா, சகோதரா, சீதாகள், மற்றமுள்ளயாவரும் பொருளில்லாதவனைத் துறக்கிறாகள் சண்டாள்ளுகிலும் பிராமணங்கிலும் பாக்கியவானே உலகத்தில் பூசிக்கப்படுவான். தரித்திரஞ்சியமனிதன் உலகத்தாரால் அருவருக்கப்படுதலால் பிணம்போன்றவனே ஆ ஆ செலவழுள்ளவன் கொடியவனுமிலும் கொடிமையறநாகுகவும், ஒருகுணமுமில்லாதவனுமிருந்தும் எல்லாக்குணமுமுள்ளவனுகவும், மகாபூடனுமிருதும மகாவித்துவானுகவும் பேர்பெறுகின்றன. கொடியவனும் துற்குணமுள்ளவனும் தருமமற்றவனுமிருக்கும் மனிதனுக்குச் செலவெடுமென்னும் குணமாததிரம இருந்துவிட்டால் அவனுக்கு மதிப்புண்டெனபதில் சங்கேதமிலை. ஐயோ பொருளில்லாமை தனபம், அதிலும் ஆசையென்பது பெருக்குதன்பம் விளைப்பது. ஆசைக்குட்டப்பட்டமனிதாகள் தாம் எப்போதும் ஏனைப்போடு வர். பெரியோர்களுக்கு மானமே அழிவில்லாபபொருளாமென்ற சொல் பைபடுகின்றது. ஆசைக்குக்கீழுப்பட்டவனே அப்படிப்பட்ட மாணத்தையிழந்து யாவாக்குக் கீழ்மையாவான். சகலாவிதிரங்களின் மெய்ப்பொருளுணாக்குதும வறியவன் ஒன்றமறியாதவன்போல மானத்தையிழந்து சினமுக்கப்பாக்கிறான். ஆசையால் ஆசையென்னும் சத்துருவால் மானமழியும் படிச்செய்கிற வறுமை அங்கோ! கொடியது கொடியது வறுமையென்னும் பெருமயினியாற் பீடிக்கப்படுகிறவாகளுக்கு அந்தகோப் தோப்பவனை வன். அங்கோ! வறுமை பெருக்குதன்பம் - பெருக்குதன்பம் - பெருக்குதன்பம். அதிலும் பிள்ளைகள் பெண்டிர்கள் பலராயிருப்பது அதிலும் பெருக்குதன்புமாகும், என்றிவ்வாறுபுலாபிக் கொஞ்சஞ் செல்வழுண்டாவதற்கேதுவான ஒரு தருமாராகத்தைத் தன்மனதி லப்போதெனவனினார் பூமிதான்ஜா எது பாபலன்களையெல்லாம் போகும், புண்ணியபலனையெல்லாங் தரும்.

பகவானுடைய திரிவிக்கிரமாவதாரசரித்திரம் சூக

அந்த பூதானஞ்செய்தால் ஏதேதுவேண்டுமோ அதெல்லாங்கிடைக்கும். ஆதலால் பூதானமே எல்லாத்தாங்களிலும் மேலானதென்று உறுதிசெய்து மிகுங்கு அறிவுஞ்செய்யுமுள்ள பத்திரமதியானவா பத்தினிமாருடன் சௌகாமபி யெல்லும் கொரத்தகுசுசென்றார். ஒபலிசுகரவர்த்தி, இப்படிசென்று அங்கொத்தில் சுகலதெல்லங்கறுடன்கூடின் சுகோஷன் என்னும் பிராமண சிடம்போய் ஜநதமுழப் பரப்புள்ள பூரியை கொடுமென்று யாசிததார சுகோஷனென்னும் பிராமணா தருமத்தில் விருப்பமுள்ளவராதலால் குடிம பியான அந்த பத்திரமதியெனபயலாகக்கண்டு மனமகிழுதது பூஜித்துச்சொன்னா ஒபத்திரமதி, தேவீரீ ஏழுத்தருளி அதுக்காகிச்சுபபெற்றமையால் அடியேன் கிருதார்த்தஞ்சியனேன் எண்ணுமை பல்லபெற்றது எனகுலமும் குற்றமற்றது என்று இவ்வாறுசொல்லி அந்த பத்திரமதியைப்பூஜிதத், பூரியானது விஷ்ணுவினுடையது, விஷ்ணுவினுலேயே காபாறப்பட்டிருக்கிறது, பிராமணன் விஷ்ணுரூபன், ஆகையால் இந்த பிராமணனுக்கு பூரியை நான் கொடுக்கிறவிஷ்ணுத்தில் சாவாதாரனுன் விஷ்ணுவே பிரீதியைடைய வேண்டுமென்னும் பொருளுள்ள மந்திரசூதசொல்லி அந்தப் பத்திரமதி யை பெருமாளாக வெண்ணிப் பூஜிதது பூரியைக்கொடுத்தார். மகா புதிமானங்கிய அந்த பத்திரமதியெனகிற பிராமணரும் இப்படித்தான் யாசிதது வாங்கின அந்த பூரியை விஷ்ணுபக்தராய் வேதமவல்லவராய்க் குடிமபியா விருக்கும் ஒரு பிராமணருக்கு தானஞ்செயதுவிட்டார சுகோஷனென்னும் பிராமணா பூதானஞ்செயத் புணர்ணியதால் கோடிவமிசத்தாருடன் ஒருங்கு அந்த துண்பமழுகாவிடமாகிய விஷ்ணுலோகம்சோந்தார். ஒபலிசுகரவாததி, பத்திரமதியெனப்பவா ஜஸ்வரியத்தை இச்சிததவரானபடியால் காரிய நூத்துடைத்தில் தன் குடிமபததோடு பதினுயிரமதும்வகையில் இருந்து, பின்பு பிராமலோகத்தில் பத்தலக்கும் யுகமிருந்து, இந்திரபட்டத்தில் ஜந்து கற்பகாலமிருந்து, பின்பு பூரியினமேல் பிறந்து சகலமான ஜஸ்வரியங்களுடன் கூடி தனது முறபிறபுசரித்திரம் தெரிக்கவராய மகாததுமாவாயிருந்து மேலான பூஷீஶ்தோபோகங்களை அனுபவித்தார் இப்படி சிலகால மழுபவித்து பின்பு அந்த பத்திரமதியானவா ஒன்றிலும் ஆகையில்லாதவராய் விஷ்ணுவினமேல் மூன்மைவதவராய ஜீவனத்துக்கேதுவில்லாதவாக்கான பிராமணாக்கருக்குத் தன் பூரியெல்லாங்கொடுத்தார். அந்த பத்திரமதிக்கு ஸ்ரீபகவானுவா பிரசனனராய் மேலானபோகமெல்லாம் வேண்டியவளவுக்கு மேலுங்கொடுத்து கோடிவமிசத்தாருடன் கூடி அவருக்கு மோக்ஷத்தையுக்குத்தருளினார்.

சாவாலத்திலும் சர்வதேசத்திலும் தருமமே பரமகதியென்றெண்ணிய கடத்தும் ஒ அசரமகாராஜாவே, ஆதலால் மோக்ஷத்துக்காகத் தலஞ்செய்ய வேண்டியவெனக்கு மூன்றாட்சிமண்கொடும் என்று வாமனமூர்த்திசொல்லன் கேட்டு விரோசனபுத்திரனை பலிசுகரவாத்தியானவன் அவருக்கு பூரியானஞ்செய்யும்பொருட்டு தீர்த்தம் சிறைந்திருக்கும் பாதநிரத்தையெடுத்தான். அப்போதத் பாதநிரத்திலிருந்த தீர்த்தம் விழாவண்ணம் சக்கிரா

சாரியரால் தடைசெய்யப்பட்டது. சர்வாந்தர்யாமியான ஸ்ரீவாமனமூர்த்தி யானவர் தீர்த்தபாத்திரத்தைச் சுக்கிரர் தடித்தறிந்து அந்த பாத்திரத்தின் முகத்தில் தன்றைப் பவித்திரதுனியினால் குத்தினார். அந்த தர்ப்பைதுனி யானது கோடிகுரியப்பிரகாசமாய் வீணபோகாதாய் சுக்கிரர் கண்ணேயழி க்க முயல்வதாய் பிரமாஸ்திரமாயிற்று அப்போது சுக்கிரர் ஒரு கண்ணீழிப் புணை சூராகளான அசுராகளோகை அந்தச் தர்ப்பைதுனியானது அலதிர ரூபமாய் விளக்குவதைப் பாருங்களெனது சொல்லிக் காண்பித்தார். பலிச்கரவர்த்தியானவன் என்னவந்தாலும் வரட்டுமெற்று ஸ்ரீவாமனருக்கு மூவடிமண் தானஞ்செய்துவிட்டான் அபபோது யாவும் தம சரீரமாயுள்ள அந்த பகவானுனவர் பிரமலோகமளையில் தம திருமேனியை வளர்த்தினா. மூன்னம் வாமனரெடப் பேயாபெறுமாடி. சிறவடிவகொண்டிருந்த பரமாத்துமாவானவா இரண்டடிக்குப் பூரிமுழுதுமளங்து, மற்றேராதியால் பிரமாண்டத்தினிறுதியளவாக மேல்லகமெல்லாமாகது, அளவுற்ற தேஜோஸு ததியாய் விளக்கினா. அபபோதெட்டுபெருமானது திருவடிப்பெருவிரல் கீழுளையால் பிரமாண்டம் பிளந்து அந்தவழியால் பிரமாண்டத்தின்புறத்தில் உள்ள ஜிலமாளனது உள்ளே வெள்ளமாய்வந்தது. இப்படி அந்த ஜிலமாளனது எம்பெருமான் திருவடியை விளக்கிக்கொண்டு நிரமலமாய் உலகத்துக்கெல்லாம் பரிசுத்தகரமான ஆரூபபெருகியது. புணையதோத்தங்களெல்லாவற நினைஞ்சிறந்த அந்த எம்பெருமான திருவடித்தீர்த்தமானது பிரமண முகவிய தேவாகளெப் பரிசுத்தராக்கிக்கொண்டு சபதரிசிகளால் கொண்டாடப்பட்டு மகாமேருஷலையினுச்சியில் விழுந்தது. இந்தப்பிரகாரம் திரிவிக்கிரமபகவான் ஆச்சரியகரமான ஒரு வீணையச்செய்ததுகண்டு, பிரமன்முதலான தேவா களும் ரிசிகளும் மஜுக்களும் அதிக சாதோஷமுன்னவாளாய் அவையைத் திறத்தான்.

பிரமாதிகள் பிரார்த்தனை.

சாவேசவரராய், சர்வத்துக்கும் உயிராய், பெருதுக்கும் பெரும்பெரார ளாய், விலக்கணமான வடிவங்களெல்லாய், பீங்கிருதிக்கு வசப்படா தவராய், பிரகிருதியைக்கொண்டு விளையாடுவராய், சித்தசங்கற்பராயிருக்கும் தேவரீருக்கு மன்காரம். பரமேசவரா, பரமானந்தரூபா, பரமாத்துமா, சர்வோத்தமா, ஆகிமூலமே, அபிஷ்டங்களைக்கொடுத்தருளுபவனே, அனவற்ற வனே, தேவரீருக்கு மன்காரம் எங்கு திருக்கணகளுக்கு திருக்கைகளும் திருமுடியும் திருவடிகளுமாயிருக்கு தேவரீருக்கு மன்காரம், என்று இல் வணங்க துகிக்கப்பட்ட திரிவிக்கிரமமூர்த்தியான பகவான் பிரமன்முத விய தேவர்களெல்லானாயும் அவரவரிடங்களில் யாதோரு அச்சமூழின்றி பிருக்கும்படி சியமித்தருளினார். ஸ்ரீபகவானுனவர் இவ்விதமாகப் பலிச்கரவர்த்தியையடக்கி அவனுக்கு மகாபோகங்களுடன் கூடி ன பாதல்லோகத் தை வாசல்தானமாகத் தந்தருளினா.

சௌனாகாதிரிவிகள் பிரச்னம்.

பயங்கரமான சர்பங்கள் கடமாடுவதால் நிற்கப்பொருங்தாத பாதை லோகத்தில் ஸ்ரீபகவானுனவர் பலிசக்கரவாத்திக்கு உணவுமுதலிய போகங் களை எப்படியாகச் சுங்கப்பித்தருளினார்

குத்தெபளராணிகர் வாக்கியம்.

மங்கிரம்பிசாய் அக்கினியில் ஒமஞ்செய்வதும் அபாத்திரத்தில்கொடுக்கும் தானமும் அந்த பலிமுதலிய அசராகளுக்குப் போகயோகியமாகும். பின்னும் ஸ்வானஸுதலிய நித்தியகிருத்தியங்களறவனும் ஒருவன்செய்யும் ஒமம் தானம் கிரியைமுதலியவும் அசராக்குப் போகத்தைத்தந்து செய்பவு ஜூக்கு அதோகதியைத் தருவதாகும். இப்படி பகவானுனவர் பலிசக்கர வர்த்திமுதலிய அசரர்களுக்குப் பாதல்லோகத்தையும் இந்திரனமுதலியதே வர்களுக்கு சுவாக்கலோகத்தையும் வாசமபண்ணுமிடமாகத் தந்தருளினா தேவாகள் பூதிக்கவும், ரிவிகள் துதிகவும், கந்தருளா பாடவும் எம்பெருமான் மற்படி வாமனவுடவுமாகி உலகத்தாலாமயக்கி தவததுக்காக வனமசென்றா ரா வேதப்பொருளஞ்சாந்துபேச வல்ல முனிவாகள் இத ஆச்சரியமான காரியத்தைக்கண்டு தங்களுக்குள்வியபடுற்றவாகளாய் எம்பெருமாஜீனததனட னிட்டாகள். இப்படி விஷாணுபதத்தினின்று உற்பத்தியானமையால் அந்த குபகாஙதிக்கு இப்படிப்பட்ட பெருமையுண்டாயிருக்கின்றது. அந்த கங்கா நகியைநினைத்தாலே மனிதருக்குச் சகலபாபங்களும் விலகும். கங்கைக்குப் போகச் சக்தியிலாவிட்டும் பலனுறாதவழிக்கப்படுறத்திலிருக்தாவது அன்புடன், கங்கை, கங்கையென்ற சொன்னால் அவன் சகலபாபங்களுமேற்றவும் விஷாணுலோகத்தில் கொண்டாடபபடுவான்.

இதை அத்தியாயத்தைக் கோயிலிலாவது தன்னில்லத்திலாவது நிலையான மனதுடன் எவன் வாசிப்பானாலே அல்லது கேட்பானாலே அவன் ஆயிரமசுவ மேதஞ்செப்பதலைபெறவான மனது நிலைத்து இந்த அத்தியாயத்தின் பொருளை பொருவாக்கு வெளியிடுகிறவாகளுக்குக் கங்கையும் கங்கையை மீண்ற மூலானான வெம்பெருமானும் பிரசனனாதலால் மோகஷ்த்துக்குத் தடையில்லை.

கூ - வது அத்தியாயம்.

தானப்பிரகரணம்.

“சௌனாகாதிரிவிகள் குத்தெபளராணிகளானோக்கி ஒசுவாமி, தானம் கொடுக்கத்தான் பாத்திரமெதா? தகுந்தாலம் யாது? தானம்பெறவரியலாயாசி? இலங்கியத்தையும் அடியோங்க்குத் தெளியவுணாத்தல்வேண்டும் கைப் பிரசாத்திரதாரர்கள். அப்போது பெளராணிர் உறவராயினர்.

வல்லாவருணத்தாருக்கும் பிராமணனே மேலான கரு; அவனுடே நான் கன் கொடுக்கற்பாலன, அவன் விததுவானுயின் விசேஷபலைக்கொடுக்கும். தானம் வாங்குதலைப் பிராமணனுக்குத் தோழுமென்று சொல்ளாமையால் பிராமணன் அஞ்சாமல் ஏங்கும் தானமெபற்றக்கொள்ளாகும். ஈத்திரிய வைசியாகள் ஒருகாலத்திலும் தானம்வாங்கவிரைமயுன்ஸ்வரல்லரே ந்ற சால்திரக்கன் சொல்லுகின்றன. கடும்ஸகனுக்கும், பின்னையில்லாத வனுக்கும், பெடவொழுக்கங்கள்ரூபவனுக்கும், வேததைப் பகைக்கிறவுக்கும் கொடுத்தானம் சிஷ்டபலமாகும். பிறங்கணையாளை சிசிப்பவனுக்கும், பிறங்கொருளை விரும்புவோலுக்கும், சோநிடத்தாற் பிழைப்பவனுக்கும், தெய்வம் பிராமணன் இவகளைப் பகைப்பவனுக்கும், தனக்குரிய கருமங்களைச் செய்யக்கூடியவனுயிச் செய்யாத தறப்பவனுக்கும் கொடுத்தவை வீணோகின்றன. மேலும் குணவகளைக் குற்றமாக்குதலே யினிதாக்கக்கொண்டவனுக்கும், கண்மைசெய்தவனுக்குத் தீவைசெய்யபவனுக்கும், கருமாஞ்செய்யத் தகுதியில்லாதவனுக்குக் கருமாஞ்செய்யபவனுக்கும் கொடுத்தவை அந்தனமையனவே. எப்போதுமிரககத்திரிபவனுக்கும், கொலைசெய்யபவனுக்கும், கருமதகளில் ஈக்திவஞ்சைசெய்யபவனுக்கும், பெயணாவிற்பவனுக்கும் (ஒரு பெர்க்குஞ்சாக பிறங்கெபவாத்தனபெயரெபவனுக்கும்), வேதசாஸ்திரங்களைவிற்பவனுக்கும், தருமததைவிற்பவனுக்கும், பிராகாருக்குதமபடி செய்வது தொழிலாகக்கொண்டவனுக்கும் கொடுத்தானம் பலனந்தாகின்றது. கல்லோராகளைபழிக்கும்படி யெப்போதும் பாபங்கள் செய்யததுணித்தவாகளாயிருப்பவாகளிடத்தில் தானமேற்றலும் அவாகளுக்கு தானமீதலும் நீக்கத்தக்கவைகள் நற்கருமதகள் செய்யவே மனமுள்ளவனும், வேதமோதிவை ஆயும், அக்கினிதோத்திரியாய், ஜீவனுக்காரமில்லாதவனும், வறியவனும், குழிய பயாயிருப்பவனுக்கே தானங்கொடுக்கத்தக்கது. ஒ முனிவாகளே, தேவ பூஜைசெய்தலிலும் புணணியகத்தகளால் பொழுதகழிப்பதிலும் விருப்பமுடையவனுக்கு எப்படியாவது தானங்கொடுக்கற்பாலது. அதினும் கீத்திரனு பிருப்பவனுக்குக்கொடுப்பது சிறந்தது.

கந் - ம் அத்தியாயம்.

பு ணி ணி ய ப ல ண் க ண்.

தருமராஜ பகீரதசம்வாதம்.

இ மகரிவியே, முன்னால் பெருங்கையான பகீரதர் கங்கையின்குடி கையை ஏங்காதறித்தார்? எங்காறு கங்கையை யிங்குகொண்டுப்போர்? எந்தடேட்டு பொராளிகள் முனிவர்களைகோகிக்க சொல்லறூந்தார். ஒப்பா மனாகிரேஷ்டர்களே, கங்கையின்மகிழையில் பற்றங்கள்வாக்கள் உற்றுக்கூடிய கடைகாரர்களால் நின்கள் இதைக்கேட்க்குறியன்றது மிகவும்கணம்கொடுக்கும்.

உங்கள்புதுதி மிகவும் நான்மையிற்கெல்லத்தலைப்பட்டது மகாததுமாவான நூற்றுப்பக்கான ஸநதகுமாரமுனிவர்க்குஞாதகமகாடு ணன்னியகரமான கணதயைக் கேளுங்கள். சகலபாபங்களையுமித்து விசேஷபுண்ணியந்தரத்தக்க இந்த கணதயைக் கேட்டால் பிரமாநத்தித்தோஷமுள்ளனவற்றும் பரிசுத்தனவுரொன்று ஸ்ரீகாரதபகவான சிசாலலியிருக்கிறா சகரகுலததிற்பிறக்கப்பக்ரதா யாரா வேலுப்பட்டு எப்படி கங்கையைக்கொண்டுவந்தாரொனப்பதை விஸ்தாரமாக ஏதுகட்டுச் சொல்லுகிறேன் சகலதருமங்களையுமிந்து எப்போதுமந்த தருமங்களைச் செய்வதில் விருப்பமுள்ளவராய், நல்லோகாக்குஞ்சுக்கலராய், சத்தியங்காலுதவராய், மகாபாக்கியவந்தராய், மகமியற்றபவராய், சகலகாரியங்களிலும் திறமுள்ளவராய், மனமதனுக்கொப்பான வனப்புவாயகதவராய், சந்திரனபோற கணச்சுக்குக்குளிச்சித்திருப்பவராய், இமயமலைபோல் மனத்திடமுள்ளவராய், நீதியில் தருமராஜீனப்போன நவராய், சகலமான உதசமபுருஷங்களைவுகள் நினைந்தவராய், சகலசாஸ்திரங்களிலும் மெயப்பொருளுஞ்சாநதவராய், சகலசெலவங்களுடலுமக்டினவராய், சகலஜனங்களுக்கும் ஆனந்தமராய், அதிதிகளைத் தண்ணுயிராபோல உபசரிப்பவராய், எப்போதும் மெப்பருமானாதனத்தில் கோககுளனவராய், பழகவளைவெல்லவல்லவராய், சகலபிராணிகளுக்கும் சினைத்துபோல நல்லாக்கையெட்டெதொழிலாகக்கொண்டவராய், இன்னுமுள்ள நறகுணங்களுக்கெல்லாமிருப்பிடமாய், சகரகுலத்தலைவராயுள்ள பக்ரதமகாராஜா எழுச்சடாந்திவுகளுமுள்ள இப்புலிமுழுதும் ஆகவிபுரிந்தனா அநெ பக்ரதராக காணவேண்டி அறிவிற்கிறதெதருமராஜீனா அவரிடமவர பக்ரதராணவா அவனை ஏதிர்கொண்டு தகுதமாதிரியாய் பூஜைகளசெயது பூரியிலவிமுநது தண்ணிட்டார் பின்பு அந்தருமராஜீனை உட்கிரவைத்து மிகவும்வணக்கத்துடன் வசனிப்பாராயினா ஒ சகலபிராணிகளுடையகருத்தசெய்ய முள்ளாபடி மறிகுதுவள மகாததுமாவே, தேவீர விழுப்பாருசெய்ததனுல் அடியேன் மகாபுண்ணியவானுயினேன் அடியேனே ஒருபொருளாகக்கருதியிலகு எழுந்தருப்பின தேவரிருக்குத்தக்கப்படி கைமமாறுசெய்ய வென்னுலாகுமோகனமுடிசால்ல யமதருமராஜீன் அருளொடு பரவசரிக்கி கைக்கத்துச் சொல்லவாராயினா தருமங்களையெல்லாமறிந்துகூடக்கிற அரசாக்குஞ்குள சிசேஷ்டரான ஒப்பிரதரே, மூன்றோகங்களிலும் பிரசித்தியுடைய உமமைக்காணவேண்டியே இவருகு நான்வகதேன தேவாகள் மேன்மைவாயநதகுணங்களில் விருப்பமுள்ளவராதலால் கலங்குமில் நிலைபெற்று சகலபிராணிகளுக்கும் கலங்குசெய்வதே தொழிலாகவுடைய மனுஷனைக்காண விரும்புகிறான் புகழுமசெங்கோலும் அருளமுதலியசெலவுமும் யாரிடத்தில் உண்டாயிருக்கின்றனவோ அப்படிப்பட்டவரிடத்தில் நல்லோகாஞ்சம் சகலதேவாக்கும் வந்து தங்குவாகள். ஒமகாராஜனே, உமதுடைத்தை ஆசசரியத்துக்கீட்டாரிக்கின்றது ஏனெனில் எம்மைப்போன நவாகஞ்சம் உமமைப்போல சகலபிராணிகளுக்கும் உண்மைசெய்ய விருப்பமுள்ளவாகளாயிருப்பது அருமை எண்ணுசொல்ல அறிவும் பேசுகிறமுள்ள பக்ரதராணவா தருமதேவனே மூறைப்படித்தொழுது வணக்கத்துடன் சொல்லானாலும். சகலத்தருமங்களு

மற்று யாவரிடத்தும் பக்ஷபாதமின்றி சீதைடத்துப்பவரான ஒகாலபகவானே, அடியேனகேட்குமவிஷயத்தை மேலாணகிருப்பதுடன் உள்ளத்திருளவேண இம். தருமங்கள் எப்படிப்பட்டவைகளென்று சொல்லப்பட்டிருக்கின்றன? அந்த தருமங்கள் செய்யப்வாக்கு எந்தலோயங்கள் கிடைக்கும்? நரகவாதனை எத் தனை? அந்தநரகவாதனை எப்படிப்பட்டவாக்குண்டாகுமென்று சொல்லப் பட்டிருக்கின்றது? ஒமகாததுமாவே, தேவீரால் கொண்டாடத்தக்கவர்யார்? தேவீரால் தண்டிக்கத்தக்கவாயா? இவையெல்லாவற்றையும் அடியே ஹுக்கு விவரிதத்தாரத்திருளவேணுமென்றால் ஒமகாபாக்கியவானுன் ராஜேன், நன்றங்கு உமதுபுதுதி தெளிவாய்வினங்குகின்றது தருமங்களையும் அதருமங்களையும் உண்மையாய்ச் சொல்லுகிறேன் கேளும் புண்ணியலோக போகங்களைப்பெறக் காரணமான தருமங்கள் அனேகம் சொல்லப்பட்டிருக்கின்றன. அப்படியே பாபங்களினுடே கேளிமநாக்யாத? நைகளும் கணக்கில்லோ திருக்கின்றன ஒஅரசனே, அவைகளுமிழுமையும் விவரிவாகச் சொல்லுவேண்டுமெனில் பல்தாற்றுண்டிகளானதும் சொல்விழுமிடயாது ஆதலால் தொகுத்துச் சொல்லுகிறேன் நீ மனங்கத மற்றெங்கும்செல்லவிடராமல் கேளும்

பிராமணாக்குக்கு என்றும் ஹீவனமை நடக்குமபடியான பொருளுத்திசெய்தல் மகாபுண்ணியமென்று சொல்லப்படுகின்றது அதுவும் வேதாநதாராளி களுக்குச் செய்யப்பட்டால் அதன்பலனென்றுமழுவிவதுக் குறைவதுமில்லை. சகலசாஸ்திரங்களுமற்று பத்தினிமாத்திரமுள்ள பிராமணையாகிறும், வேதமாதிரம் ஒதுக்குமேபியாதலமுதலிய பாத்திரங்களான்களுள்ள பிராமணையாகிறும் நிலையான ஹீவனத்துக்கேதுவான வரும்படிகற்பிததுச் சுகமாயிருக்கும்படி செய்கிறவதூக்காள புண்ணியபலனைக் கேளும் தாயிகவழுப்பி ஹுக்குக்கூடியதும் இரண்டுகோடி தரத்தாருடன் விவ்ஜனா*வோடொக்க வேண்டிய போகங்களெல்லாமலுவிதது அப்படியே மோக்ஷமடைகிறுன பூமியிலுள்ள மட்பொடிகளையும் ஆகாயத்திலிருந்துவரும் மழைத்துளிகளையும் இத்தனையென்று எண்ணிலூமென்னெலாமேயன்றி பிராமணைச் சுகஹீவனம் செய்யும்படி செய்வதாலாகும் புண்ணியத்தை பிராமாவினாலும் எண்ணிலூமிடயாது. பிராமணன் சகல தேவதாருப்பனென்று உள்ளக்கப்பட்டிருக்கிறால்கையால் அப்படிப்பட்ட பிராமணங்கு ஹீவனம் கொடுப்பவனது புண்ணியம் எவ்வளவு சொல்லலாகும் பிராமணருக்கு என்றும் கல்லுகிறென்று

* இத்தனையைவிடங்களில் சொல்லப்பட்ட விவ்ஜனாலோகமென்பது பிரகிருதிமண்டலத்துக்குள்ளிருக்கும் விவ்ஜனாலோகமென்று உணரப்பற்று. ஏனெனில் “யத்தநாகவிவாதத்தாக்தே” என்பது முதலிய பிராமணங்களால் பிரகிருதிக்குப் புறம்பான ஹீவனகுண்டத்துக்குச்சென்றவா திருப்புவதில்லை யென்றும் அதுவே மோக்ஷத்தாரனமென்றும் உறுதியாய்ச் சொல்லப்பட்டிருக்கிறபடியால் அந்த விவ்ஜனாலோகஞ்சென்றபிறகு நான்மாய்ச் மோக்ஷம் வருவதாக சொல்லத்தகாது ஆதலால் இந்த விவ்ஜனாலோகம் பிரகிருதிக்கு உட்பட்டதே.

கொண்டேயிருப்பவனைவனே அவன் சகலயாகக்கரும் செய்தவனுக்கும், சகல புண்ணியதோததங்களிலும் ஸங்காணம் செய்தவனுக்கும், சகலமானதவங்களும் செய்தவனுக்கும்கொள்ளப்படுவான். இன்னும் பலவாாதத்தைகள் சொல்வானேன் எவன் தான் சக்களில்லாவிட்டு இனும் சக்கியுள்ள ஒருவளி டஞ்சென்று பிராமணருக்கு ஓவனம் கொடுக்கும்படி சொல்லுகிறுனே அவனும் அந்தபலனையங்கிறுன் ஏரியைக்கட்டிக்கிறவன் அல்லது கட்டுவிக்கிறவனைவனே அவனுடைய புண்ணியசுதங்கொல்லப் பததுல்கூழ்மான்றி சளாயினு மென்னல்முடியாது ஒ அரசனே, ஏரிகட்டி னமனிதன ஜுக்து கோடி குலதாருடன ஒரு நந்பமாவாக விஷஞ்சுவோடு போகங்களனுபவிதது அபபடி யே முகதிபெறுவாக ஒ அரசனே, என்னுவதொருவன் வழி நடத்து கனைதது வருந்தும்போது அந்த ஏரியின்கோக குடிததுக் கனையாறு வான்னரே? அபபடிப்பட்ட தருமனுசெய்தவனுக்குச் சகலமான தீவினை குமை ஒழிந்துபோவதற்கு ஜயமில்லை எவன் பிறருதலிக்காக ஒருங்காலாவனு பூஷியில் ஒலங்கங்கியிருக்கும்படி. செய்வானே அவன் சகலபாபங்களினினரம் விடுபட்டுவனுக்கி சுவாகக்லோகதில் நூறுவருட்காலக் தண்ணிழடபபடி சுருசரிப்பான ஏரிகட்டுமலுக்குத் தண்ணிழியன்றவுதவிசெயபவனும் அல்லது அதற்கு உபாயங்குசொல்லபவனும் அதை ஏரிகட்டிய புண்ணியபலனை அடைவாராகள் ஏரியில் ஒரு எள்ளில் பாதியனவள்ளா மண்ணுவது எட்தது வெளியில்போடுகிறவன் கோடி பாபங்களிருந்தாலும் அவன் யெல்லாவற்றையும் மொழித்து சுவகைக்லோகதில் ஜூபதவருடம் வாசனைசெய்யப்பெறவன். சிவன்கோயிலாவது விஷஞ்சுகோயிலாவது மண்ணல் எவன்கூட இனிருனே அல்லது கட்டுவிக்கிறுனே அவனது புண்ணியபலனைக் கேட்பீராக. தாய்வழிபிலும் தகதைஶழியிலும் கூக்குமகோடி குலதாருடன்கூடி மூன்று நந்பகாலம் விஷஞ்சுகோததிலிருந்து அபபடியே மோக்கும்கூட இருந்து. அந்தகோயிலில் மரக்களால் கட்டுவித்தால் இரண்டத்தனைபலன். செங்கற்களால் கட்டுவித்தால் முமடங்கு கருங்கற்களானால் கான்மடங்காம். ஸபதிகம் முதலிய கந்களானால் மேன்மேலும் பத்துமடங்காகும், தாம்பிரத்தினால்செய்தால் நூறுமடங்கும் பொன்னினால்செய்தால் கோடி மடங்கும் பலினுணடு ஒ அரசனே, கோயில், குளம், கிராமம் இவைகளைக் குறைவற் பரிபாலனாஞ்செய்வப்பெறவரோ அலாகருக்கு அவைகளை உண்டாக்கிவர்களுக்குள்ள புண்ணியதுக்கு நூற்றெண் புண்ணியமுண்டாகும். இந்த தருமங்களில் முழுமனதுடன் உழைக்கிறவாகவென்றாரும் நிலையை எம்பெருமான திருவடிவாரததை அடைகிறாகன். இந்த தருமங்களில் தானுகவாவது தாக்கணியத்துக்காகவாவது வஞ்சளையின்றிப் பாடு படுவார்கள் நூறுகோடி மரபினரோடுகூடி விஷஞ்சுவினுடன் ஆண்டிப பார்கள். ஏரியின் பலனில்பாதி குளங்கட்டுவதிலுணடு. கிணறுகட்டினால் கால்வாசி. வாய்க்கால் வெட்டுவித்தால் அதற்கு நூற்றனை. கிராமம் உண்டாக்கி தானாஞ்செய்யத்தக்க பொருளாளி அவ்வளவு தருமனுசெய்வதும் எனியவன் வஞ்சளையின்றி ஒரு முழுமளவு பூயிதானாஞ்செயலதும் புண்

ணியபலன்விஷயத்தில் சரியானவையே பொருளாளி கற்களால் கோ
யில்கட்டுவதும் வறியவன் மனங்கூல கட்டுவதும் சரியான பலனுள்ளவை,
பொருளுள்ளவன் ஏரிகட்டுவதும் தரித்திரன கிணறுகட்டுவதும் சரிபலனு
னவை பலஜுதுக்கள் உபயோகிக்கத்தக்க தோபுண்டாக்கினவன் பிரம
லோகம்போய் அங்கிறுந்தபடி மோக்ஷத்துக்கு செல்லுகிறான். தோபு
வைக்க சக்தியிலாத வறியவனுமிருந்தும் உலகத்தாருக்குத்துவம்படி யொரு
மரமாவதுவைத்து வளாபவன் மூஸ்ரதுக்கதாருடன் பிரமலோகமடை
வான் பசுக்களாவது பிராமணராவது இன்னுமெவராவது அரைக்கணப
பொழுதாகிலும் அந்தமரத்துமிழ் நங்கபெறஞ்சூல் அதனாலிலுக்கு சுவா
க்கறுண்டி. தோபு, தோட்டங்கள், கோயில், ஏரி, குளம், அக்கிரஹாரம்
இப்படிப்பட்ட தருமங்களைச்செய்த பாக்கியவந்தாகளை ஸ்ரீமந்தாராயணன்
கொண்டாடிவா யாவருக்குமுத்துமபடிக்காவது கோயிலுக்குத்துவம்படிக்கா
வது பூந்தோட்டம் உண்டுபண்ணி ந-ததுபவாக்குஞ்சைய புண்ணியுராலினை
கேளுமரசனே! அந்தத்தோட்டத்தில் நிலைகளும் புதுபங்களுமாய் எதக்கை
இருக்கின்றனவோ அத்தனைக்குத்தமக்கூயில் நூறுகோடி குலத்துடன் சுவா
கக்கலோகத்தில் வசிப்பாகன். அந்த பூந்தோட்டத்துகு மதினௌடுப்பித்தவா
களும், மூன் வேலிகட்டுவித்தவாகளும் பிரமலோகத்தில் மூன்று சதுராயுகம்
வசிக்கின்றனரா. மேற்கொண்டு மதினை அல்லது வேலி உண்டாக்கினவாகன்
சுவாகக்கலோகத்தில் தமக்கிண்டப்படி நூற்றுக்கம் வாசமபண்ணபெறகிறா
கள் திருத்துழாய் கட்டுபெ பாலித்துவருபவாகளின் புண்ணியபலத்தைச்
சொல்லுகிறேன் கேளும் தாய்தங்கையா வழிகளில் ஏழுகோடி குலத்துடன்
நூற்றுமைபதுக்கரபாலம் ஸ்ரீமந்தாராயணனபக்கலில் வாசமபண்ணுவாகன்.
எவன் திருத்துழாய் வோமண்ணையெடுத்து நெற்றியில் ஊராததுவடினாரங்
தரிப்பானே அவனுக்கு நெற்றியில் கண்ணும் தலையில் பின்றயுமான் சிவ
ரூபம் உண்டாகும் திருத்துழாயத்தில் ஏததனை புறக்கண்டுதப்போடு
வானே அத்தனை பிரமதாத்தோகங்கள் அறநுபபோவதற்குச் சங்கே
மிலை ஒருக்கத் தனி ஈராவது திருத்துழாய்க்குப்பாய்ச்சக்கிறவன் திருப்
பாற்கடலில் திருக்கணவளரும் எம்பெருமானுடன் சங்கிர சக்தித்திரங்க
ளுள்ளவும் வாசம்பண்ணபெறகிறுன் செழிப்பான் திருத்துழாய் தனத்
நை பிராமணருக்கு கொடுப்பவன் மூஸ்ரதுக்கத்துடன் விஷஞ்சுலோக
மடைவான். திருத்துழாய்க் கொழுந்தாவது அதன் காம்பாவது காதில்
தரித்துக்கொண்டு குப்பவனுக்கு உபாதகங்கள் சித்துப்போகும். ஒராஜ
சிரேஷ்டா, திருத்துழாய் தோட்டத்துக்கு மூனவேலியாவது மதினாவது
செய்விப்பவன்பெறும் பெருமபுண்ணியபலைக் கேளும் வேலிகட்டுவித்த
வன் அத்தவேலி இருக்கிறகாலமவரையில் மூஸ்ரதுக்கத்துடன் பிரமலோகத்
திலிருப்பான மதின்கட்டுவித்தவன் மூஸ்ரதுக்கத்துடன் விஷஞ்சுவேடு சரி
யான வடிவம்கொண்டு விஷஞ்சுலோகத்தில் வாசமபண்ணுவான். செழிப்
பான திருத்துழாய்க் கொழுந்தாகளால் எம்பெருமான் திருவதிவாரத்தை ஆ
ங்கிப்பவன் பிரமலோகமசென்று அபபடியே மோட்சமடைவன் துவாதசி

யிலாவது பருவத்திலாவது ஸ்ரீஹரிக்குப பால திருமஞ்சனஞ்செய்விததவன் பதினுயிரங்குலத்துடன்கூடி விடத்து சாருபமடைவான ஒஅரசனே, துவா தசியில் எம்பெருமானுக்கு நாழிநெய திருமஞ்சனஞ்செயவிக்கிறவன் ஹோடி குலத்துடன் விடத்து சாயுச்சியமடைவான ஏகாதசியில் பஞ்சாமிருத்ததால் பரமாத்மாவுக்குத் திருமஞ்சனஞ்செய்கிறவனுமைப்படியே, ஒராஜனே, ஏகா தசியில் துவா தசியிலாவது, பருவத்திலாவது விடத்துவுக்கு இளைா திருமஞ்சனஞ்செயக்கிறவன் புண்ணியபலைனைக்கேளும் நூற்றுணமங்களிற்செய்தனள் பாபங்களெல்லாம் சீக்கி இருந்தாலுக்குத்துடன் ஸ்ரீ விடத்துவோடு ஆனநாதமனுபவிக்கிறோன். தேவதேவனுண் ஸ்ரீக்கேஷ்வனுக்குச் கருடபஞ்சார் ரூல திருநாசனஞ்செய்கிறவன் பகிளியிரங்குலத்துடன்கூடி விடத்துவோடு ஆனநாதமனுபவிக்கிறோன். புவைங்களாவது சந்தனமாவது சோதத பரிமள நீரினால் தேவபிரானுக்குத் திருமஞ்சனஞ்செய்விரபவன் ஒருநிக்கத்தளவு இங்கிராங்குவான வடிக்கட்டிய சுதாஜூலத்ததால் எம்பெருமானுக்குத் திருமஞ்சனஞ்செய்யவன் சகலபாபங்களும் விடடகல் நூற்றுணவுள்ளாயில் சுவா சுக்லோகத்தி லிங்புறவான் செளரமாக மாதப்பிறப்புதினங்களில் பெருமாஞ்சக்குப பால திருமஞ்சனஞ்செயதால் பதினுணக்குலத்தாருடன் விடத்துவ லோகத்தில் வாசமிக்கைக்கும். சககிலபஷங்காதசியிலும், அஷ்டமியிலும், பருவத்திலும், ஏகாதசியிலும், ஞாயிற்றுக்கிழமையிலும், துவாதசியிலும், பஞ்சமியிலும், சந்திராகுரியக்ரகணத்திலும், மனுவாதிகளிலும், யுகாதிகளிலும், வியதிபாதத்திலும், வைத்திருதியிலும், ஆததோதயத்திலும், பூசக்கங்கூத்துடன் ஞாயிற்றுக்கிழமையிலும், அஸ்தங்கூடின ஞாயிற்றுக்கிழமையிலும், ரோகணிக்கூடிய புதன்கிழமையிலும், சனிக்கிழமைகூடின ரௌகிணிநக்ஷத்திரத்திலும், செஷ்வாயககிழமைகூடின அசவினிச்கங்கூத்திரத்திலும், சனிக்கிழமை அசவினியிலும், புதன்கிழமை அசவினியிலும், வெள்ளிக்கிழமை வியதிபாதத்திலும், ஞாயிற்றுக்கிழமை வைத்திருதியிலும், புதன்கிழமை அத்துவத்திலும் ஞாயிற்றுக்கிழமை திருவேணத்திலும், திஙக்க்கிழமை திருவேணத்திலும், குரு - ஹஸதங்கங்கூத்திரத்திலிருக்கும்போதும், புதன்கிழமை அஷ்டமியிலும், பதன்கிழமை பூராடத்திலும், வெள்ளிக்கிழமை ரேவதியிலும், பரிசத்தனைய மொனவிரதத்துடன் விடத்துவுக்காவது சிவலூக காவது பாவினால் அல்லது கெய்மினால் அல்லது தேணினால் திருமஞ்சனஞ்செய்பவனுடைய புண்ணியபலைனைக்கேளும் இருபத்தொருவமிசத்துடன் சகலயாகங்களுஞ்செயத புண்ணியத்தைப்பெற்று சகலபாபங்களும்கீங்கி ஒரு கற்பணாலம் விடத்துவுலோகத்தில் சிப்பான் அவ்விடத்திலே ஸங்காதிமகா யோகியர்க்குங்கிடைப்ப தருமையான மெய்யறிவைப்பெற்று அபபடியே மோகங்கத்தைப்பெறுவான். சிருஉணபஷங்காதசியிலும், திஙக்க்கிழமை யிலும் சிவலூக்குப்பாலபிழேகமெய்தவன் சிவலோகத்தில் சமானபோக மடைவான். ஒஅரசனே! சிருஉணபஷங்காதசியிலும், அஷ்டமியிலும் சிவலூக்கு தெய்யால் அல்லது தேனால் அபிஷேகம்செய்தவனுமப்படியே, ஒமகொக்கியவானே, சோமவாரத்தில் சிவலூககு புஷ்பரசங்கள் பலரசு

ஏன் சம்பாதித்து அபிஷேகங்களெடுவது நூறு கற்பகாலம் சிவலோகத்தில் வரிசொன். விஷ்ணுவகு எண்ணெய்யால் அபிஷேகங்களெடுவதன் மூன்று குலத்துடன் விஷ்ணுவோடு சரிசூபமாய் விஷ்ணுலோகத்தையடைவான் சிவனுக்கு எண்ணெய அபிஷேகமெடுவதன் அபநியே சிவன்போன்ற வழிவத்தூடன் சிவலோகத்தையடைவான். சிவனுக்கு கரும்புரசதால் அபி ஷேகமெசுப்பித்தவன் ஒரு நறபமளவாக நூறுகோடிகுள்த்துடன் சிவலோகத்தில் வாசனுகெய்யபெறவான். ஒமகாததுமாவே, துவாதசியில் விவகத் துக்கு பாலாவது கெய்யாவது அபிஷேகமெசுப்பித்தவனுடைய புண்ணியத தைக்கேளும். கோடிகுலசதுடன்கூடி பதினையிரபிப்புகளிற்கெந்த பாபங்களென்னாம் சீங்கி இமைமயில் மனிதாகளில் மேலாயிருக்கு மற்றுமயில் சிவனுடைய இனபமளவான சாாததிக சுதந் உதான் துவாதசியன் ஸரக்கு ஸ்ரீஹரிக்கு பாலபிஷேகமெசுப்பித்தவனுடை அவனுடைய புண்ணியபலத்தைச் சொல்லக்கேளும் பதினையிரபிப்புகளிற்கெந்த பாபங்கள்தோகுது கோடிகுலசதுடன் பரமபத்தையடைகின்றன. இதற்குச் சாந்தேகமில்லை கிருதத்திக் பருவங்கடியாதினாத்தில் நாழி தேனுல் ஸ்ரீகோவிந் தலைக்கு அபிஷேகமெசுப்பித்தால் நூறுகோடிகுலத்துடன் விஷ்ணுவைச் சேருக்குன மனதுக்கு இனபமான புதைவகளும் சந்தனமுங்கொண்டு சிவனுக்கு பூஜைசெய்தால் சிவலோகமும் விஷ்ணுவகு பூஜைசெய்தால் விஷ்ணுலோகமும் பெறவான் விஷ்ணுவையாகிலும் சிவனையாகிலும் தாம்மாபழுவால் அாசசிக்கிறமனிதன் மூன்றுகுலத்துடன் விஷ்ணுலோகத்தையடைகிறன. இரவில் விஷ்ணுவகு தாழும்பூக்களாலும் சிவனுக்கு ஊமத்தைப்பூக்களாலும் பூஜைசெய்வன் சகலபாபங்களும் நீங்கினவனும் ஒரு யுககாலம் விஷ்ணுலோகத்தில் சிபபான் ஒமகாபாக்கியசாலி, செண்பகப்பூக்களால் விஷ்ணுபூஜைசெய்பவன் விஷ்ணுபோல உருவங்கொண்டு விஷ்ணுலோகத்தையடைவான் ஏருக்கமபூக்களால் சிமூஜைசெய்பவன் சிவன்போல உருவங்கொண்டு சிவலோகத்தையடைவான். ஜாதிப்புத்தங்களால் சிவனையும் செங்கல்லவிபுதபங்களால் விஷ்ணுவையும் பூஜைபவன் சகலபாபங்களுமொழிக்கு ஒருயுகமளவில் மகாமேருவிஸ் சிகரத்தில் வாசனுகெய்யபெறவான். விஷ்ணுவை சிறுகோவை புதைவகளாலும் சிவனைகொக்குமக்தான் புதைவகளாலும் பூஜைதால் அவ்வாவருடைய லோகத்தையடைவான். சிவனையும் விஷ்ணுவையும் அழகான கிடாளாபுதபங்களினாலும் வன்னி புதைவகளினாலும் அாச்சினைசெய்தால் விரும்பிய இன்பங்களென்னாம் பெறலாகும் காயுருவிபத்திரங்களால் சிவனைப்பூஜைபவன் சிவசாயுஷ்ஜியத்தைப் பெறவான். அந்த பூஜையும் சதுர்த்தசியன்று செய்வது விசேஷமானது. சிவனுக்காவது விஷ்ணுவக்காவது நெய்யும் சாம்பராணியும் சோத்து நூபம் சமாப்பித்தால் சகலபாபங்களும் விலகும். ஒராஜசேநா, விஷ்ணுவக்காவது சிவனுக்காவது எல்லென்னென்கேர்த்து தீபம் சமாப்பித்தால் சகல இன்பங்களையும் பெறலாகும் மேற்கொண்டிப்பம் நெய்கோத்து சமர்ப்பித்தால் சகலமானபங்களும் விடபெற்று கங்காலநானுபுண்ணிய

மும் பெறுவான். ஒராசனே எண்ணெய்யினாலாவது கெய்யினாலாவது சிவபூக்காவது விஷ்ணுவுக்காவது நிலையானதிருவிளக்குச்சமாபதித்தலால் உண்டாகும்பலனைக்கேளும் சக்ஸாபங்களினின்றும் விடபட்டவனுக்கூக்கலமான ஜூசுவரியங்களுடன்கூடி மூன்றே மூன்றுத்தாருட்டா தாள் எந்ததேவனுக்கு திருவிளக்கு சமாபதித்தானே அந்ததேவனுடைய லோகத்தைப்பெற்ற இன்னுறவான் உலகத்தில் அதிகப்போக்கியமான பாதாரதங்களைவே அவர்க்கு அந்ததேவனுக்குச் சமாபதித்தால் நாறாதுகுலத்துடன் அந்ததேவனிடம் சேருகிறோன். அப்படி போக்கியமானவைதுவை பிராமணம் ஜூசுக்குக் கொடுத்தால் பிரம்லோகத்தில் போகங்களைப்பெற்றப் பின்பு மேர்க்குமை - வான். ஒராஜனே, ஒருவன் கருவை அழித்த பாபியாயிருந்தாலும் அரசாநான்துசெய்தால் பாபமற்றவனுறவான் அன்னம் ஜூவும் இவ்வகொடுப்பதற்குச் சரியானதானம் எக்காலத்திலும் கிடையாது ஒரு மகாராஜனே, உலகத்தில் அன்னங்கொடுத்தவன் உயிரைக்கொடுத்தவனென்று சொல்லப்படுவான், உயிரைக்கொடுத்தவன் எல்லாம் கொடுத்தவனுக்கிறோன் ஆதலால் அன்னதானான்துசெய்தவனுக்குச் சக்லதானபலாக்குமுண்டாம் அன்னதானான்துசெய்பவன் பதினுயிரவமிசத்துடன் பிரம்லோகத்தையடைவான் மேஹுமலன் அவுகிருந்தபடி. மோக்ஷமாடுவதேயனரி அவனுக்கு மறுபிறவிக்கிடையாது, இவ்விதமாக சாலாக்ரங்களறத்திட்டமிருக்கின்றன அன்றங்கொடுத்தால் பெற்றுக்கொள்பவன் உட்டேச சக்டோயிப்பதுண்டாகையால் அன்னதானாமே எக்காலத்திலும் சிநந்தானமாம் அசற்கும் மேஸானது தாசத்திக்கு சீர்கொடுப்பதற்கும் ஒரு ஜூசுசரியங்கேளும் பிரம்ஹகதிமுதவிய சகலபாபங்களும் செய்தவராக்கிறும் பசித்தவாக்கு அன்னமும் தாக்குகீண்டவாக்கு நீரும் கொடுத்துவருவாராகில் வேறெறு பிராயசசித்தங்களின்றியே சுதநாக்குவாகள். ஒராஜனே, மனிதாகளின் உடமடு அன்னதால் உண்டாகி நிலத்திருக்கின்றதென்பாகள் அனநாநதான் உயிரானாபாகள் ஆகையினால் அன்னங்கொடுப்பவன் உயிர்கொடுப்பவனுக்கு உண்டாம் உட்டேச திருப்திசெய்விப்பதாய் சகல இனபங்களும் தருவதாயிருக்கும் அன்னத்துக்குச்சரியான தானம் எக்காலத்துங்கிடையாது அன்னதானான்துசெயத்தில் ஆயிரநந்தரமளவாகப் பிறநந்துக்கொடுப்பவன் நாசத்தைப்பாபபதுமில்லை. ஆதலால் அன்னங்கொடுப்பவனே சிநந்தவன் ஒராஜனே, எவன் அதிதியாகவாந்தவனை அன்போடு உபசரித்து அன்னங்கொடுப்பானே அவன் மேர்க்குமடைவான் ஆதலால் அதிதிகளுக்கு அன்னங்கொடுத்துக்கொண்டிரும். அதிதிக்கு அன்போடு பாதங்குளிருப்பதியாவது எண்ணெய் இடிபவன் கங்கையுதலிய சகல புண்ணியதோதங்களிலும் ஸநானான்துசெய்த பலன் பெறுவான். ஒரு மகாராஜனே, எவன் அப்பாய் பிராமணாக்குஞ்கு எண்ணெயிட்டு ஸநானான்துசெய்விக்கிறுனே அவன் நாறபுபத்துவருஷம் கங்கையில் ஸநானமசெய்தவனுக்கிறோன். இதில் ஜூப்படவேண்டாம். ஒரு மண்டலாதிபதியே, நோயாளிகளான பிராமணாகளைக் காப்பாற்றுகிறவன் கோடிகுலத்துடன் ஒரு சதாயுகம் பிரம்லோகத்தில் வசிக்கப்

பெறுவான். ஒ அரசனே கோயாளியான ஒருமனிதனையாவது தன்னியல் புகு ஏற்றபடி வஞ்சகமிழறிக் காபபாற்றுகிறவனுக்கு ஸ்ரீமகாவிஷ்ணுவான் வா கிருபைக்காங்கு சகலமான இனபுகங்கீயும் தந்தருள்கிறுர். பின்னியாளி யான மனிதனைக் காபபாற்றுகிறதற்குத் தனுறைக்கூடியவளை செய்கையினாலாது வாயினுலாவது மனதினாலாவது முயலுகிறவன் சகலபாபங்களு மொழிந்து சகலவினபுகங்களுமடைகிறுன் ஒ அரசனே, பிராமணனுக்கு இடம்கொடுப்பவனவிலூயத்தில் மெபெருமான கிருபைசெய்வாரா, ஆகவே சகலதேவதைகளும் அங்கு அனுகூலாவாகள் வேதங்கற்ற பிராமண ஜூக்குக் கறவைப்பசதானஞ்செய்தவன் மறுபிறப்பில்லாதவனுக் கிடைவு லோகததையடைகிறுன் மற்றுருவிடத்தில் தானமவாங்கியாவது பக்கைத் தானமசெய்ப்பவேண்டுமெனகிற சிரதஸ்தயுடன் தானஞ்செய்ப்பவனுக்குள்ள புனரணியமிவளவென்றுகொல்ல எனக்குச் சக்கியும் அநிவும் போதாது வேதமவல்ல பிராமணனுக்குக் கறவையுள்ள காராணபசு, கானஞ்செய்ப்பவன் சகலபாபங்களுமாக்கி ருத்திரனுமாவான வேதாகதமவல்ல பிராமணனுக்கு கனமை மீஸ்ருகொண்டிருக்கும் பசங்கு தானஞ்செய்ப்பவனுக்குள்ள புனரணியத்தை யளவிட பலதுரூண்டுகளிலு மென்னாலாகாது. ஏதாவது பயங்கோதுவிலை மனங்கலங்கியிருப்பவாகளஞ்கு தனஞ்சூடைய வல்லமைக்கேற்றபடி அஞ்சேலன்று வாகு கொடுப்பவனுடைய புனரணியபலனை யறிந்துகொல்லத் திறமுள்ளவனென்ன? ஒருவனுமில்லை. சம்பூர்ணமான தகவிலைகொடுத்துச் சகல யாகங்களுஞ்செய்கது ஒரு தட்டி மூலம் பயந்தபிராணியின பிராணினக்காபபது ஒரு தடமலுமாகவுத்துச் சரியாகநிறுக்கலாம் ஒ அரசனே, பயப்பட்டிருக்கிற பிராமணனை அநத்பயத்தைத் தீர்த்து ரக்ஷிக்கிறவன் நூற்றுப்பத்துவருடம் கங்கையில் ஸ்கானஞ்செய்தவனுக்கிறுனெனபதற்குச் சக்கேகமில்லை சகல தருமங்களுக்குள்ளும் அபயக்கொடுப்பதே மேலானதென்று சான்றேருங்கைக்கிறாகள் ஆதலால் அபயங்கொடுத்துக் காபபவனநேரிட விஷஞ்சுப்பனென்னத் தடையில்லை வஸ்திரங்கொடுத்தவன் ருத்திரலோகத்தையும், கூனினைக்கையைக்கொடுத்தவன் பிரமலோகததையும், பொனகொடுத்தவன் விஷஞ்சுலோகததையும் தனக்குத்தாருடன் அடைவா வேதாநதம் வல்லவனுக்கு அலங்கார கனனிகாதானஞ்செய்தவன் நூற்றுமிசத்தாருடன் பிரமலோகததையடைவான். அன்போடு தாம்பூலதானஞ்செய்ப்பவனுக்கு விஷஞ்சுவானவாகிருபைக்காங்கு செலவங்களுடன் ஸ்தானதைத் தருகிறா. பாஸ், கெய், தேன், தயா இவைகளில் ஏதெனும் தானமசெய்பவன் தேவங்கு மளவாக சுவாககலோகத்தில் சகமனுபவிததுக்கொண்டிருப்பான கரும்புகொடுப்பவன் சந்திரலோகத்தையும், சந்தனபுஷ்பங்களில் லேதேனும் கொடுக்கிறவன் பிரமலோகததையும் மடைவான வெல்லமுதலிய கரும்புக்கங்கொடுக்கிறவன் திருப்பாற்கடலை யடைகிறுன். காபபாடும் தண்ணீரும் கொடுப்பவன் சூரியலோகததையடைகிறுன். வித்தியாதானம் எல்லாற்றினும் சிறந்ததாலால் வித்தியாதானஞ்செய்ப்பவன் பரமபதமடைவான்.

கோதானம் பூதானம் வித்தியாதானம் இமலூன்றும் கரகத்திலிருந்து நீக் கத்தக்க மகாதானங்கள் என்னபபடிம். அவற்றானும் வித்தியாதானம் மேலானது. ஞானத்தையளிப்பதினாலும், சுதநியந்தவருமையினாலும், கோபமில்லாமையினாலும் உள்ளும் புறமும் ஒத்திருப்பதனாலும் மோக்ஷமுண்டாமென்பார்கள் பக்கவரைவெல்லாம் ஒ அரசனே, தானியங்கொடுத்தல்ல ஜானகள் உபபாதகங்களினின்று விடுபட்டுச் சுதநாகிகளுக்கள் ஒரு சிவலிங்கதானமசெய்தால் கோடி பிரமாணாடங்களைத் தானாகுசெய்தனவு பலனுணர்விவகூருவானவா சூரியராமவடிவாயிருக்கிழுரெனபதில் சுதேகமில்லைசாளகிராமதானமசெய்தால் சிவலிங்கதானபலனுக்கு இரட்டத்தனை பலனுள்ளது. தேவனுக்கு கெய்வினக்கு சமாபபிபவனுக்குக் குறைவினறியே கங்கால்நானமசெய்தபல முழுதுமுண்டாம ரததினமிழுதததவகமதானமசெய்தாலும் அருமையானமோக்ஷம் பெறலாகும் ஆகலால அது மகாதானமென்னபடும். மாணிக்கதானதாலும் மோக்ஷமடையலாம். வயிரதானத்தீல துருவலோகமடையக்கூடும் பவளங்கொடுத்தால் சுவாககலோகத்தையும், முததுக்கள்கொடுத்தால் சுதிரலோகத்தையும், பதமராகமும் வைகுரியமும் கொடுத்தால் ருத்திரலோகத்தையும், மாணிச்கம் கொடுத்தலால் பிரமலோகத்தையும், ஆபரணங்கொடுத்தலால் சகலலோகங்களையும் சுகமாகப் பெறலாகும் வாகனதானத்தினால் விமானமேற்று புண்ணியமுண்டாகும். பசுமாடுகளுக்கு புலமுகலியவை கொடுத்தலால் உத்தமமான ருத்திரலோகத்தையலட்டயலாம் வலுன் தானத்தினால் வருணலோகத்தை அடையப்பெறவான தமவருணத்துக்கும் ஆசிரமததுக்குமுரிய ஒழுக்கங்களில் பெபோதும் நிலைபெற்றவாகளாய், பிறர் தமமைப்புக்கு விரும்பாதவாகளாய், பிறர்குணங்களினமேல் பொருமைகொண்டு குற்றமேற்றாதவாகளாய் இருக்கும்வாகன் பிரமலோகத்தையலட்டகிருாகன். சிலாமேல் விருப்பும் சிலாமேல் வெறுப்புமின்ற தமக்குத்தெரிக்குதனான மெய்ப்பொருளைக் கேட்பவர்களுக்குள்ளபடி தெரிவிக்க விரும்புபவாகளாய் பெபோதும் எம்பெருமானதிருவடிகளை ஆராதிப்பவாகளாயிருப்பவாகன் பிரமலோகத்தையலடவர்கள் கலலோககுட்டிறீவினால் சுந்தோஷிததுக்கொண்டிருப்பவாகளாய், ஏல்லாப்பிராணிகளுக்கும் கலஞ்செய்வதில் இச்சையுள்ளவாகளாய், பிறர்குற்றந்துந்தறடனபடாதவர்களாயிருப்பவாகனும், பிராமணாகளுக்கும் பசுக்களுக்கும் என்றும் கன்றுசெய்வதே தொழிலாககொண்டவாகளும், பிறர்பெண்டிர்புணர்க்கிக்கு சம்மதியாதவர்களாயிருப்பவாகனும் யமலோகஞ்சேர்வதிலை. தகாதபலன்களிற் பொறிகள் செல்லவிடாமல், தகாத உணவுகளை உட்கொள்ளாமல், கோபத்துக்குள்ளாகாமல் நற்செய்கையுள்ளவர்களாய், பிராமணர்க்கு ஒலஞ்செய்ப்பவாகளாயிருப்பவர்கள் பரமபத்தையலடகிருாகன் அக்கினிகாரியங்களிலும், குருவுக்கும் யிக்கும் பணிவிடைசெய்வதிலும் தவறுதவாகன் யமனுஸ்வாதிகப்படமாட்டார்கள். தேவன்பூஸஜகளிலும். அவன் திருங்கங்களைச் சொல்லுதலிலும் பெபோதும் பற்றுள்ளவர்களாய் தானம்

அ. அ.

ஸ்ரீபிருகந்நாத்யபுராணம்.

வாங்கி பொருள்சேர்க்க மனமில்லாதவாகளாயிருக்கும்வாகள் பரமபதத்தை மட்டத்திருகள் நாதன்ற பிராமணபடினைத்தைச் சமஸ்காரம்செய்ய முதக் முருஷாகள் சாஸ்திரவிதிப்படி ஆயிரமக்குமேத்யாகஞ்செய்த பலனையெட்டுகிறார்கள் ஒராசசிகாமணி, பூஜையில்லாமலிருக்கும் வீங்கச்சதுக்கு பத்திரங்கள், புதைங்கள், களிகள், நோத்தம், இவைகளிற் கிடைத்ததுகொண்டு ஆசசிப்பவாகளின் புண்ணியபலனைக்கேளும் பூஜையில்லைப் பாழப்படிக்கு கும் வீங்கத்துக்குத் தனசக்திவிளஞ்சியினரி ஒருக்கை நீராகிலும் எடுத்து அபிவேகங்கிட்ச்யால் லக்ஷ்மி அசுவமேதஞ்செய்த புண்ணியபலன் தீதமாய உண்டாகும் பாழாயிருக்க வீங்கத்துக்குப் பத்திரிபுத்தபங்களினாலாவது பூஜைக்கடங்குவரும்படி செய்தவன் கேட்டு அசுவமேதங்களில் புண்ணியமடைக்கிறான். பாழாயிருக்க வீங்கத்துக்கு பக்ஷணம் அன்னம் களிகள் முதலியவற ரேடு பூஜைக்டப்பிப்பவன் சிச்சாயுஜூயமடைவாள பூஜையில்லாமலிருக்க வீங்கனுவகுபு பூஜை யெவனசெய்வானே அவனது புண்ணியபலனைச் சொல்லகிறேன கேளும். பூஜையில்லாதிருக்க பெருமாளுக்கு சுதாஜலத்தால் திருமகுசனங்குசெய்விக்கிறவன் எழுபது மரபினருடன் வீங்கனுலோகமடைக்கிறான் பக்ஷணம் அன்னம் முதலியவற்றுடன் பூஜைசெய்கிறவன் பதினுயிரங்குலத்துடன் பரமப்ரமடைக்கிறான் விவனகோயிலாவது வீங்கனுகோயிலாவது பழுதுபோனதைச் செமமடைத்துபவனுண்டைய பலனைக்கேளும் நூற்றுண்மங்களிற்கேற்றிய பாபங்களினின்ற விடிப்படி மூன்றாகுலத்துடன் ஒரு கந்பகாலம் காரியவைகுண்டத்தில் இருந்து அவகிருந்தபடி மோக்ஷம் பெறுகிறான நாஜனே, கோயிலில் மெழுகி விளக்கும் ஏது செய்கிறவனுடைய பலனைச் சொல்லுகிறேன கேளும், அவனுல் எத்தனை மட்பொடிகள் போக்குவிக்கெப்பட்டனவோ அததனை ஆயிரக்கற்பம் வீங்கனுலோகத்தில் கொண்டாடப்படுகிறான் அவன் மெழுகுவித்தவில் எத்தனை மட்பொடி களை ந்தனவோ அததனை மூற்பிறப்புக்களில் செய்துள்ள பாபங்களெல்லாம் உடனே விலகிப்போகினாறன கோவில்களில் அனபோடு சுதனமுதலிய வாசனைகோந்த நீாத தெளிப்பிக்கிறவன் அடையத்தந்த புண்ணியபலனைக் கேளும் எத்தனை மட்பொடி அந்தஜலத்தால் கணாயுமோ அத்தனை ஆயிரக்கற்பகாலத்துக்கு வீங்கனுசாருப்பியம் கிடைக்கும் கோவிலுக்கு மண்ணாலாவது காவிக்கல குழமயினுலாவது பூசகசெய்விப்பவன் இரண்டுகுலத்துடன் வீங்கனுலோகத்தில் கொண்டாடப்படுவான கோயிலிற் கற்சனங்குமயினுல்கட்டடங்கள்கட்டுகிறவன் எவ்வளவு கண்ணுமெடுப்பொடி பூயியில் போட்டி ரூபானே அததனை ஆயிரமயுதத்துக்கு வீங்கனுசாருப்பியமடைக்கிறான் கெள, மாமுதலியவற்றால் தீபஞ்செய்து சமாபபிப்பவன் புண்ணியதைப் பலதூற்றுவருஷ்ததிலாவது நான் சொல்லவல்லேனல்லேன வீங்கனுவக்குவது சிவனுக்காவது அகண்டவிளக்கு செய்விக்கிறவன் நாள்தோறும் அசுவமீத யாக்பெலன் அடைகிறான் ஒராசனே, பூசிக்கப்பட்டிருக்கிற சிவனையாவது வீங்கனுவையாவது தரிசித்துத் தண்ணிடுகிறவன் வீங்கனுலோகங்கீசேர்ந்து நூற்றுவருஷம் வாசமப்பண்ணுவான வீங்கனுவக்கு மூன்றுபிரதங்கு

எனதுசெய்திரவன சகலபாபகஞ்ச தொலைந்து தேவேந்திரபட்டம்பெறுவான். பரமாததுமாவான ஸ்ரீ ஹரிசுகெதிரில் ஒரு பிரதக்ஷனஞ்செய்து கொண்டால் பூண்மான அசுவமேதபபலஸைப பேறலாகும் சிவனுக்கு முறைபடி ஒரு பிரதக்ஷனஞ்செய்தால் பிரமத்திமுதலான பாபங்கள் நீங்கும் இரண்டு பிரதக்ஷனஞ்செய்தால் சக்ராதத்தியாகலாம் மூன்று பிரதக்ஷனங்கெடுயதால் இந்திரனசெலவுமடையலாம் சிவஸைப பிரதக்ஷனஞ்சு செய்யுமிடத்து சோமஞ்சிதத்தைக் கடக்கலாகரது கடப்பானால் ஒவ்வொருத்தடைவிழியும் கடக்கவொண்ணுத்தை கடந்தோவம் முபத்தினுயிரமளவாக என்றும் சாவல்லோகநாயகனும், சாவாதாரனும், குறைவற்றவனுயிருக்கும் எம்பெருமானை மனபழுவுமாக வாயினால் வாழுத்தினால் அப்படங்களெல்லாம் கைகூடிம் கோயிலில் எவ்வன்றுவன் பகதியோடு கூதாகிக்கிருக்கு அல்லது பாட்டிகளபாடுகிறுக்கே அவனுடைய பலஸைக்கேனும். பாட்டிபாடுகிறவன் கந்தருவாகஞ்சுகு ராஜஞ்சுகவும், கூத்தாரிசிறவன் இந்திரனசேஸைக்குது தலைவனுகவும் ஆகி எட்டுக்குலத்திடன ஏற்பகாலமளவு போகங்களனுபவிததுப பின்பு மோக்ஷத்தையடைவார். குழலமுதலியவாததியங்களைக் கோயிலில் பகதியோடிவாசிபபவன் ராறு விமானங்களுடன் கறபகாலமவனாயில் சுவாசதைதில் வாசமசெய்வான கோயிலகளில் உக்கதாளமபோடுகிறவாகள் சகலபாபகஞ்சு நீங்கி இரண்டியுகம் விமானம் ஏற்பபெறுவாகள் கோயிலில் திருமணவாசிபபவாகளின் புண்ணியத்தைத்தெரிக்கு சொல்லவீல்லவா ஒருவருமில்லை மணஞ்சாவது, காலிகளாலாவது, கோயத்தினாலாவது கோயில் மெழுகுபவாகள் விமானத்துக்குரியவராவாகள் பகவாஜுக்காப்பிதமாக பேரி, மததனம், தபபட்டை, கெரிமபு, தவல் இப்படிப்பட்ட வாததியங்கள் வாசிபபவாகள், பலதேவமாது கஞ்சங்கூடினாவாகளாய், சகல புண்ணியக்குருங்களாலும் கிடைக்கத்தக்க சகலஸேரகங்களிலும் தமிழ்நடைபடபடி வங்கேவேண்டினாலும் அனுசதறபகாலமவனாயில் சங்கோஷமாய்ச் சஞ்சரிகக் குரியவாவாகள் ஒ டரசனே, கோயிலில் சங்குவாசிபபவன் சகலபாடங்களும்கூகி பிரமனேஞ்சுக்கூடு இனபமடைவான். கோயிலில் திருச்சினாம் முதலியலை வாசிபபவன் சகலபாபகங்கும் விளகி தேவேந்திரபட்டமடைவான எம்பருமானசனனிதியில் வேண்கலதானம் முதலியவற்றின் ஓலிகெய்யபவன் சகலபாபகங்களில் பலவிமானங்களேற்றத்துக்குியவனுய கந்தருவா தலைவனதிரில் பாடப்பெறு வில்லூவோடு சங்கோஷமடைகிறன ஒ ராஜேந்திரனே, இதிமுதலியதருமங்கள் நூறு ஆயிரம் கணக்காயிருக்கின்றன சிலவற்றைச் சொன்னே, அவையெல்லாவற்றையுக்கொல்ல என்னுலாகும், ஒருவனுலுமாகாது எல்லாவற்றையுக் தன்னிலடக்குபவராய், எங்கும் விரைந்தவராய், இச்சிதத் தருவங் தரிபவரைய், ஒரு குற்றமுமில்லாதவராயிருக்குங் தேவனுன் ஸ்ரீமங்காராயனே சகலகருமங்களுக்கும் பூண்மான பலஸைத்தந்தருஞ்சிக்கா. சகலதோகளாலும் தெற்றிப்படிப்பவராய், எல்லாருக்கும் இடாகணீக்கும்படி ஸ்ரீகங்கராயுதந்தரிதவரான எம்பெருமானை நினைத்தாலே சகலமானகருமங்களும்

பலஹுள்ளனவாகும் பரமாத்தமாவாய், குறைவற்றவராய், முடிவில்லாத வராய், புண்ணியகருமங்களுக்குப் பலன்கொடுப்பவராய், சகலதுன்பங்களையும் போக்குப்பவராயிருக்கும் எம்பெருமானினினததே ஸத்கருமங்களைப் பொரி யோர் செய்துகொண்டிருக்கிறான் தருமங்களெல்லாம் விஷட்டான். கருமங்களும் அவற்றின் உத்தேச தேவதையும் விஷதூதிவை. சகல செய்கைகளும் அவற்றினகருவிகளும் விஷதூதே அவரினும் புறம்பான பொருளான்றுமில்லை

கச - வரு அத்தியாயம்.

பாபபலன்தளி.

தருமராஜ பக்ரதசம்வாதம் (தோடாசசி).

பாபங்களின பிரிவுகளையும், மொத்தமான நரகவேதனைகளையும் சொல்லுவேன் அந்த ரகங்களைக்கேட்கும்போதே பஸ்ருண்டாமாதலால் அந்தசாமல் தைரியத்துடன் இருக்கவேண்டும் பாபஞ்செயதவாகள் வேகுமபடியாய் கடுக்குமபடியான பயணிப்பணவாயுள்ள அந்த ரகங்களைக்கேட்டு வெய்திலிருப்பததல, பாளையிற்கிடத்தகி அப்பாணிசிரமப் மனவெசாரிதல், பெருமிருகங்களாலிடிக்கப்படுதல், சிறுமிருகங்களாலிடிப்புண்டல், பாளையிறபோட்டு வேகுவிக்கப்படுதல், மூச்செறித்தந்திடமில்லாமற் செய்யப்படுதல், கயிற்றிறபினைத்து அலைபடணனப்படுதல், கசக்கப்படுதல், வாட்காடு, எச்சிலுண்ணல், பளியிறப்படுதல், எவுழுமியும் போகக்கூடானமை, சுவாக்கிணறு, வைத்தரணியெண்ணும் ரதத் தீறு, காய்களாற்கெளவுப்படுதல், மூதகிரங்குடிதலை, மலபான்மை, காய்ச்சியக்குலத்தால் குதுதல், காய்ச்சியகிலையினமேல் தன்றுதல், முள்மரத்திலேற்றுதல், இடக்கதகிண்று, உதிருண்ணல், தன்மாயிசத்தையேயுண்ணல், தீபகுதல், கலமழு, ஆயுதமழு, செருபுமழு, பாலைக்காட்டி நீரைக்குடிப்பிக்கப்படுதல், சுந்தர், மழுவண்ணல், தலைகீழாக்குதல், உற்றலாக்கப்படுதல், பெருங்காற்றில் தன்னுண்டல், சுற்றாணம், புழுவண்ணல், கார்சீகுடிக்கததிரிதல், கைவாளாலறப்புண்டல், மலத்தைப்பூசல், மலமுண்ணல், இரேதல்ஸ்ஸைக்குடிதல், உடல்சங்கிப்பெலைக் கீபபடுதல், தழுறபடுக்கை, உலககையிடியுண்டல், ஒசக்கிலாங்கப்படுதல், கலப்பையால் கீறப்படுதல், அழகப்படுதல், கீழுமேலுமெறி யப்படுதல், தடிகளாலதியுண்டல், யாளைததந்தங்களாலிடியுண்டல், பாம்புகளால கடியுண்டல், புகைகுடிதல், கயிற்றினுவிறுக்கப்படுதல், கழுஞேற்றல், செலி வாய் மூக்குகளில் காராந்திர சொரியப்படுதல், காராந்துகுடித்தல், உபலையுண்ணல், சரம்பறுப்புண்டல், சரம்புளௌல் கட்டுண்டல், ஏஞ்சும்பறுப்புண்டல், இறைச்சியுண்ணல், பிதமுண்ணல், கோழுழின்னல்,

மரநனியிலிருந்து தள்ளப்படுதல், சீசகுள் அமிழதபபடிதல், கலசமத்தல், முளமேலபடுகை, ஏழபுசடியுண்டல், தேளெறியுண்டல், புலியாலவருக்தல், நரியால்வருக்தல், ஏருமைக்கடாவினால் வருக்தல், கெடுகாற்றம்கிணறகத உள்ளியிலபடுகை, கத்திகளினமேல் படிகை, அதிக வெப்பமுண்ணல், அதிக வெப்பமான எண்ணையக் குடித்தல், அதிககாரமபுசித்தல், துவாகா குடித்தல், வெப்பமான கநகளையுண்ணல், கொதிமணவில் முழுகுதல், பல ஒடைக்கப்படுதல், மழுவிற்படுகை, உடலமேல் கொதிசீ தெறிக்கப்படுதல், உடலமேல் குளிர்நீர் தெறிக்கப்படுதல், கணவரம்முதல்ய இடங்களில் உள்ளிகளால் குத்துண்டல், குறியிலும் அண்டழதிலும் பளுவான இருமடுகட்டப்படுதல்

ஓப்பிரதரே, இவைமுதலியநகசததுள்பாக்கள் கோடி கோடி கணக்கில் குக்கிணறன அவற்றைச் சொல்லவேண்டுமென்றால் ஆயிரமவருடமாயிலும் என்னில்லூடியாத ஓமன்னவனே, எந்தபாயியின் எந்தபாப மெததனமையானதோ அதையெல்லாம் சொல்லுகிறேன கேரும் பிரமஹதாதி, கட்குடி, பொன்னிருட்டு, குருமனையேகல், இங்காளகும் மேற்கண்ட நால்வகைப்பாப முள்ளவாகளின் கூட்டுறவும் ஆக ஐந்துபாபமுள்ளவாகள் மகாபாதகராவான். போஜனபாதியில் வேறுபாடுசெய்கிறவன், அதிக குபயோகிக்காத விதமாய்ச் சமையல்செய்விப்பவன், பிராமண்றாப் புரிப்பவன், பெரியோரா சாரததை மாற்றுபவன், வேதத்தைவிற்பவன், இநத ஜூவரும் பிரமஹத்திபாவ முள்ளவாகள் தானங்கொடுப்பேனென்ற பிராமண்றா வரசசொல்லி, பின்பு அவாகளுக்கு இல்லையென்றுகொன்றனவன்வல்லும் பிரமஹத்தியுள்ளவென்கிறான் கள் தணக்குத் தருமத்தை உண்டாத்தின்குருவைப் படைக்கிறவனும் அல்லது ஆலக்கியஞ்சுசெய்கிறவனும் பிரமஹத்தியுள்ளவென்று சொல்லப்படுவான். தாங்கொண்டு தண்ணீர்குத்தகப்போகிற பசுக்கஞ்சுத் தண்டசெய்ப்பல னும், ஸானஞ்சுசெய்யவாவது போஜனஞ்சுசெய்யவாவது போகின்றபிராமண ருக்குத் தண்டசெய்ப்பவனும், சாஸ்திரங்கறகாமல் சாஸ்திரபொருளினன தென்று சொல்லுபலுமும், தெரிந்தவாகோலவகைக்கோமல் அகங்கரிப பவனும், பிராயச்சித்தமாகிலும் மருந்தாகிலும் சோதிமாகிலும் தருமத்தோப்பாகிலும் ஶீஸ்திரமறியாமல் சொல்லுகிறவனும், அதிகாரத்தினாலாவது கல் வியினாவது பொருளினாலாவது பிராமண்றாயிக்கப்பனும், பிற்ணாயிக் கல்லிலும் தண்ணெப்புக்குறிவதிலும் பொய்ச்சொல்லுவதிலும் விருப்பமுள்ளவனும், பிறாநகின்கும்படியான காரியஞ்சுசெய்ப்பவனும், கோட்சொலபவனும், பிறா தண்ணே மெச்சவதற்காகக் கபடவொழுகததிற் பற்றந்தனவனும், என்றும் தானங்கிடக்குமாவென்ற தீரிகிணறவனும், உயர்க்கொலை செய்யத்துணிகிறவனும், தருமலிரோதமரன காரியததுக்கு உடனதையானவனும், இத்தன்னையும் பலவிதமான பாபங்கள் செய்கிறவாகளும் பிரமஹத்திக்குச் சரியான பாபமுள்ளவர்கள் அபபால, கட்குடிக்குச்சரியாயுள்ள பாபங்களைச் சுருக்க மாய்ச்சொல்லுவேன, கூட்டத்துச் சோறுண்ணலும், விலைமாதர்சோறுண்ணலும், பதிதனுடைய அனந்தத்தியுண்ணலும் கட்குடிக்குச்சரியாகும். டன

அசு

ஸ்ரீபிரகந்தாரதியபுராணம்.

பாசனத்தை விட்டுவிடுதலும், கோவில் சம்பளக்காரண்சேஷன்னைதும், கட்டுக்குடிபவளைப் புணாதலும், கட்டுக்குடிக்குச்சரி. குத்திரனுல்லழக்கப்பட்டுப் போஜனஞ்செய்யும் பிராமணன் சகலகருமங்களுக்கும் புறம்பாளிய கட்டுக்குடியனைற்றியத்தக்கவன் குத்திரனிடத்தில் அனுமதிபெற்றுக்கொண்டு போஜனஞ்செய்யும் மேற்கொண்டுபடியே இப்படியாக கட்டுக்குடிக்குச்சரி யான பாபங்கள் பலவனாடு இனி பொன்திருட்டுக்குடிக்குச்சரியான பாபத்தைச் சுருக்கமாகச் சொல்லுவேன சிழங்குவகைகள், வோவைகள், பழவகைகள், கஸ்தூரி, பட்டிலவளத்திரங்கள், இரத்தினங்கள் இவைகளைத்திருட்டுதல் பொன்திருட்டுக்குச்சரியானது பாக்கு, பால், சந்தனம், காப்பூரம், இவைகளைத் திருடுதலும்படியே செமடு, இருமடு, தாமிரம், வெண்கலம், நெய், தேன், வாசனைப்பண்டவகள், இவைகளைத்திருட்டலும்படியே. வெல்லம், எண்ணென்றுமதவியனவும், தானியங்களும் ருத்திராக்ஷமும் திருடுதலுமததள்ளமையதே. இனி குருபக்தினி சமூகமத்துக்குச்சரியான பாவங்களைச் சுருக்கமாகச் சொல்லுவேன, உடனமிறந்தவள், மருமகள், புஷபங்கி, இப்படிப்பட்டவளத்திரைகளைப்புணாநதால் குருபத்தினிச்சுகமததோஷமுண்டு சகோதரமைனவி, கிடைக்கத்தமைனவி, விதவை இவாகளைப்புணாதலும்படியே தகாதாலத்திற் புணாச்சிசெய்வதும், மகளைக் காழுததலும், ஜாதிகெட்டங்களீர்மைன்யான் இவாகளைப்புணாதலும், வேதத்தில் விச்வாசவில்லாமையுமப்படியே. சிராாதத்தைவிட்டவனும், தருமகாரியத்தைக்கெபேபலனும், யதியைப்பழிக்கத்தனிப்பவனும், குருபத்தினியைப் புணாக்த பாவமுள்ளவருவான். ஒ அரசனே, இவ்வாரூப தீவினைகள் மகாபாதகங்களெனப்படும். இப்படிப்பட்டபாபிகளுக்குள் எவ்வேந்தாகிலும் சோக்கையுள்ளாலும் மகாபாதகமுள்ளவனென்றே எண்ணப்பவான் மகாஞ்சளான ரிஷிகள் சாஸ்திரங்களில் பிராயசசித்தமுதவியன விதித்திருப்பதால் பாபங்களுக்கெல்லாமொருவாறு பரிகாரம் காணப்பட்டிருக்கிறது அவவாறு பிராயசசித்தம் விதிக்கப்பெறுத் பாபங்களைக்கேளும் அரசனே அவையெல்லாபாபங்களுக்கிரண்டு அன்றையிருப்பனபோன்றவைகளைய மிதுநந்தரகம விலை விக்கத்தக்கவைகளாயிருக்கின்றன. குத்திரன்பூர்த்த விதக்கத்தையாகிலும் விதஞ்சுவையாகிலும் தொழுபவனுகு பதினுயிரம் பிராயசசித்தங்கள் செய்தும் அப்பாபங்களைக்கொல்கினிலை குத்திரனுற பரிசுக்கப்பட்ட சிவலிக்கத்தையாகிலும், விதஞ்சுவையாகிலும் தொழுகிறவன் சந்திரக்ஷத்திரகங்கள் உள்ளனவும் சகலவிதநரகங்களையும் மலூபவீததற்குரியவன் ஒராஜனே, ஒருவன் வேதமும் சகலசாஸ்திரங்களின மெய்ப்பொருளும் நூரூயறிக்கத்தனாகிலும் வேதவிரோதி பூஜித்த சிவலிங்கத்தைத் தொழுதால் தானும் வேதவிரோதியோவன். இடையைப்பூஜித்த விவகத்தைத்தொழுதால் நரகமடைகிறேன். ஸதிரிகள் பூஜித்தவரும் சிவலிங்கத்தையாகிலும் விதஞ்சுவையாகிலும் தொழுதவன் கோடிகுலத்துடன் ஒரு கற்பகாலமனவாக ரெளங்கரகத்திலிருப்பான மக்கிரம்வல்லபிராமணர்களால் விதிப்படி பிராவிதங்கட்செய்யப்பெற்ற விவ்கத்தை அதன்பிறகு ஸதிரியும் குத்திரனும் தீண்டத்தாது ஸதிரிகள், உபா

யனமாகாதவாகள், சூத்திராகள் ஆகிய இவாகள் விடுதலைப் பத்தையாகிலும் சிவப்பிமபத்தையாகிலும் கீண்டற்குரியவாகள்ளா, ஒராஜுசிரேஷ்டா, தமமா சிரமத்தக்குரிய வொழுகமெற்றவாகள் பூதிதாத விடுதலைவயாகிலும் சிவனையாகிலும் கனவிழும் பணியவொன்னது. சூத்திரா பிரதிஷ்டைசெய்த மேற்சொல்லியஸீதகினைத் தொழுகிறவன் இம்மையிலேயே பெருந்தன பங்களடையக்காணலாம் மறுமையில் கேட்பானேன் இடையன்பூத்த மூர்த்திகளைத் தொழுகால் அவன் ஒருங்களும் உருப்படான் இன்னும் பல பேசுவதாலாய்யன் யாது' சூத்திராம், உபநயனமில்லாதவனும், ஸ்த்ரி யும், பதிதனும் தீவிடுதலையாகிலும் சிவனையாகிலும் தொடுவாகளாகில் நரகத்தையடைவாகள் பிரமாநத்திலுதலீய பாபங்கள் ஒருகாலம் நிரினுங்கிரும் பிராமணைனைப் பலகூத்துவுக்கு ஒருங்களும் அந்தபாபங் தீவுதிலை நம்பினாலைனாக கெதித்தவாக்களும், கற்றிகொள்ளவாக்களும், சூத்திரஸ்திரியைப் புணாநாவாக்களும் எவ்விதத்திலும் அந்தபாபாபங்களைத் தீநதுக்கொள்ளமாட்டார்கள் சூத்திரன்சோநரூலை உடல்வளர்த்தவாக்களுக்கும், வேதத்தைப் பழிப் பவாக்களுக்கும், குருவைப் பழிப்பவாக்களுக்கும் தமதுபாரங் தீக்குமுவகை யொன்றுமில்லை சிவனையாவது விடுதலைவயாவது, புண்ணியக்கதைகளையாவது பழிப்பவாக்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் பாபச்சிருவகையிலை மேற்சொல்லப்பட்டாக்களுக்கு பாபம் அந்தமாய் இருக்கின்றனம் யால் இவாகள் பாதங்கூடிகள் இவாக்களுக்குப் பாபமெருமில்லை இவாகள் பலகோடி கறபங்களிலும் சரகவேதனையே பெறவாகள் பிராயசகிதத்தால் தீரமாட்டாத இந்தபாபங்களை யுமக்குச்சொன்னேன் இனி அவற்றால் வரும் நரகங்களைச் சொல்லக்கேளும் அரசனே, இப்படிப்பட்ட பாபிகள் பதினாறிக்குலத்துடன்கூடி நூயிரமகோடி கறபகாலங்களில் முன்னால் சொன்னநரகங்களில் அவிக்ராகள் இப்படிப்பட்ட நரகவேதனைப்பட்ட பிறகு மூறநூற்பமவகாயில் செடிகளாகப்பிறநது, பிறகு புழுகளாகவாக கள் அந்தபுழுகளுமெவ்வகைத்தான்னாலெயென்றால் மலத்திறபிறநதவை, மலத்தைப்பீட்டுக்காரமாகக்கொண்டவை பிரபாருந்தபம் பாமபாயிருந்து மறுபடியும் ஆயிரமயுகம் புழுகளாயிருந்து அதன்மேல் மிலேச்சாதியிற் பிறப்பார்கள். பின்பு அந்தபாபாபத்தொடாகசியில் கோள்காகள்* ஆவாகள். அந்தநமததுக்குப்பின் குண்டாகள்† ஆகபவிறநது அதன்பின்பு அதிகவறியவரான பிராமணராயப் பிறப்பாகள், அப்படிப்பிறநத ஒவ்வொருவனும் பெப்போதும் வறங்கமயில்லவருநதி தானமவாக்குதலே கதியாகக் கொண்டிருந்து அந்தநானங்களை வாங்கினமையால் திரளான பாபங்களைத் தேடி அந்தபாபத்தால் நரகமடைவான். ஒமாத்துமாலே, உமகுச்சொல்லியிருக்கும் நரகவேதனைகளைத்திலும் மேற்சொல்லிய மகாபாபிகள் ஒவ்வொருக்கற்பகாலம் வாசம்செய்தறக்குரியவாகள் அப்படிப்பட்ட நரகங்களி

* கணவனிறத்தின் விபசாரத்தாற் பிறப்பவாகள்.

† கணவனிருக்கும்போது விபசாரத்தால் பிறப்பவாகள்.

அது

ஸ்ரீபிரகந்தாரதீயபுராணம்.

விருதபிறகு பூமியின்மேல் ஏழுதரம் கழுதைப்பிறப்பெடுத்து, பிறகு காயும் மலபபண்ணியுமாக பத்துஷ்வனமெடுத்து, பின்பு நூற்றுவருஷம் மலபடிழுக்களாய், பின்பு வலிகளாய் நூற்றுஷ்வருஷது, பன்னிரண்டு பாம்புபிறப்பெடுத்து பின்பு மாண்முதலிய விலங்குசளாய பதினாறு பிறப்பெடுத்து, நூற்றுவருஷம் மரங்களாகி, அதன்மேல் மாடாகி, பின்பு ஏழுதரம் சண்டாளாகளாகப்பிறக்கது, பின்பு பதினாறுபிறப்புக்களில் மூற்றையே தாழுதலூதிகளிற் சிறிதுசிறிதாக உயாநது மூடிவிற்குத்திரைஜாதியாகி, பின்பு வைசியனும் கஷ்ததிரியனுமாய இரண்டுபிறப்பெடுத்து, அந்த கஷ்ததிரியப்பிறப்பிலும் வலியபகை வாகளால் பெபோதும் பாதிக்கப்பட்டவனுகி, மிகுந்த பிரபாசத்தால் பிழைத்துக்கொண்டிருக்குத், அந்தப்பிறப்புக்குப்பிறகு உறியபிராமணனுப்பிறந்து, பலபின்களால் வருதபபட்டி, வயிறுவளாகக் கழியறந்து, பலவிதமான கொடியதானங்களை வாங்கி அந்தப்பாபததால் கரகம்போய்ச்சேருவான். பிறாருணங்களைக்கண்டு பொருளமைப்பட்டிகீழ் குற்றமேற்றும் பாபிகள் மூற்றுக்கந்தப்காலம் ரெளாவநாரதத்திலிருக்குத் 'பின்பு கோடிஜன்மம் சண்டாளாளாவாகள் தேவாலயத்துக்காகிலும் யாகததுக்காகிலும் பிராமணனுக்காகிலும் ஒருவன் பொருளுக்கொடுக்கப்பார்க்குன்சமயத்தில் அவனைக்கொடுக்கவிடாமல் தடைசொல்லபவன் நூற்றிப்பு நாயாகப்பிறந்து, பின்பு பலமுறையும் சண்டாளப்பிறவியாகுவான் அதன்பின்பு ஒருக்கந்தப்ம் மலபடிழுவாகி, அதன்மேல் மூன்றுபிறப்புப் புலியாகி, அதன்மேல் இருபத்தொருயுகம் நரகவாசம் செய்வான். பிறஞாபயறிப்பவரும், திட்டபவரும், தான்த்துக்குத்தடைசெய்பவலும் அடையுக்கிணையக்கேளும் அவாகளை யமதுதாகள்பிடித்தது மருவுண்ணடக்கீன அவாவாயில்லடத்து, சண்ணிலைய ஊசிகளைக்குத்தி, தலைகீழுங்கால மேலுமாகநிறுத்தி அடிப்பாகள் இப்படி நூற்றுவெணையில் அவாகள் அடிப்பட்டுப் பின்பு கழுத்தில் கல கட்டப்பட்டு, உதிரமடுவில் நூற்றுஷ்வருக்குமபடி தளளப்பாருவாகள் பின்பு நூற்றுவருஷம்வளையில் சகல நரகங்களிலும் துண்பப்பட்டு, அதன்பிறகு அந்த பாபக்குறைவில்லை இறைச்சியுண்ணும் பிறப்பெடுப்பாகள். பிறாபோருளைத் திருப்பெள்ளிகள் உரவிறபோடப்பட்டு, உலக்கைகளாலே குத்தபபட்டு, பிறகு மூன்றுவருஷம் வெப்பமானபாறைகளைச் சுமந்துகொண்டிருந்து பின்பு ஏழுவருஷம் கால்குத்திரமூதவியலைகளால் பிழிக்கப்பட்டு தமது கருமங்களைப்பற்றித் துயரபபட்டுக்கொண்டு, நரகத்தீக்களில் ஒவ்வொன்றிலும் வரிசையாக வேகுவாகள் பிறர்பொருளைத்திருப்பதற்கு வழிகாட்டியவாகள் ஆயிரம் யுகமவளையில் பழுக்கக்காய்ச்சிய இருமபுரண்ணடக்கீனத் தினபவர்களாகி, காமமயான குறிக்களால் பறகள் பிடிக்கப்பெறுவாராகள் பின்னும் ஒருக்கந்பழுதியுமளவும் மூச்சவிடவுங்கடாத கெருக்கமான இடத்தில் அடைக்கப்பட்டு கிளேசபபட்டுக்கொண்டிருப்பார்கள். ஒராசனே, பிறர் பெண்டினாக்கருதி புணரும்பரீபி களை கரகலோகத்தில் படுத்தும்பாடுகளைச் சொல்லுகிறேன்கேளும். செம்பினுற் பெண்வழிவமாகசெய்த பதுமைகளை நன்றாக கெருப்பிற்காய்ச்சி, அணுகளைத்தசூலி பண்ணம்படி அந்தபாபிகளைக் கட்டாயப்படுத்தவார்கள்

* வேண்டாமென்றேநிலைம் விடமாட்டாகள் இப்படிப் பலகாலம் வருத் தப்படுத்தியபின் ஒவ்வொன்றுக் எல்லாகரகங்களிலும் தன்னுவாகள். ஒ அரசனே, கணவனையிட்டு மற்றிருந்தினபடினரும் ஸதிர்களபடும் சரகவேதனை கணிச சொல்லுகிட்டிரைக்கேனும். மிகக் குடான் மழுவினாகிய புருஷப்பிமபங்களின்மேல் அதை ஸதிர்களை வலியக்கிடத்தி, இறுப்பிடித்தது, மிகுந்த விழு அடன் ஒரு கறப்பமல்லாயில் புனர்ச்செய்வாகள். பின்பு அவாகளால்விடப் பட்டு மிகுந்தியான நெருப்பிடடுக்காயசூப்பட்ட எஃகுக்கமபத்தைத் தழுவிக் கொண்டு ஆயிரவருஷ்கால மிருபபாகள் பின்பு காராரிலமுழுகி அதை யே குடித்துக்கொண்டு பலகாலங்கழித்துப் பின்னா மற்றும் ஸரகங்களெல்லாவற்றிலும் ஒவ்வொன்றுக்கப் புகுது வருந்துவாகள் பிராமண ஸ்திரியையும் கூத்துக்கிரிய ஸ்திரியையும் பச்சவுயுக்கொல்லுபவன் மேற்சொன்ன நரகங்களில் ஜாதுகறப்பமல்லாயில் சகலமான துண்பவகளையும் நாகாவான. பெரியோகளை ஒருவனப்பழித்தால் அதைக் தன மனமிழுந்துகேட்டுக்கொண்டிருப்பவன் காதுகளில் நன்றாய்க்காச்சிய பல எஃகாணிகளைச் சொருகுவாகள் பின்பகு ஆணிகளாறுத்திய சாதுகளில் நெருப்புபோற காய்ச்சிய எண்ணெய்யை மிகுந்தியாகப்பெய்து, பின்பு குமபீபாகமென்னும் நரகத்துக்குப் போகவிடுவாகள். தெயவமில்லையென்றும் வேதசாஸ்திரங்கள் பொய்யென்றும் சொல்லுபவாகள் ஆயிரக்கோடிஷ்வநும் நரகத்தையனுபவித்து பின்பொரு கற்பமளவாக மலத்தைத்தின்றுகொண்டிருக்குத் தின் பொருயுகம் ரெளாவத்திலிருந்து பின்பு வெப்பமான மண்ணை யுண்ணப்பெறுவாகள். பிராமணாகளைச் சினநுபாகக்கும் சீழானவா கணக்களின்றய காய்ச்சிய ஆயிரமுகிகள் பொதப்படும். பின்பநத்தனகளில் கார்சீ மிகுந்தியாகப்பெய்யப்படும். பின்னுமநெப்பாகிகள் கூரியவாட்களாலும் அறபுண்ணப்படுவாகள் நம்பிக்கைக்குக் கேட்டுக்கொத்தவாகனும், வரமபழித்தவாகனும், தனக்கணனமிருக்கவும் பிறாசோற்றுக்கு விருமபித்திரிக்கிறவாகனும், நாடோறும் நாய்மாயிசமதினைபவாகளாய், நாய்களாலுண்ணப்படுகின்றவாகளாய், சகலநரகங்களிலும் தனித்தனி ஒவ்வொருயுக்கிருக்குத் வருந்துவாகள் தானம் வாங்குவதே தொழிலாகக்கொண்டவாகனும், ஜோதிடத்தால் பிழைப்பவாகனும், சம்பாதத்துக்குக் கோயில் பூஜைசெய்யவாசோற்றுத்தின்பவர்களும் ஒரு கறப்பமளவும் சகலநரகங்களிலும் துளபப்படுக்கொண்டு, பின்பு பூயியில் வந்து சண்டாளாகளாய் நூற்பிறப்பெடுத்து வறியவாகனும் பின்னியாளிகளும் மாய் பலவாறு துண்பப்படுவாகள் பெபோதும் பொய்சொல்லுபவாகனும்,

* இதன்கருத்துயே

“வம்புலாங் கூஞ்சல் மீணவியைத் துறந்து பிறாபொருள் தாரமென நிவற்றை கம்பினு சிறஞ்சால் நமன்றமா பற்றி யேற்றி வைத் தெரியேயுகின்ற செம்பினு வியனறபானவையைப் பாலீ தழுவென மொழிவதற கஞ்சி நமபனே வங்குன் நிறுவுடி யடைக்கேதே கையிசா ரண்ணியதது ளெந்தாய்” என்கிற பாசுரத்தால் விளக்கியருளினா திரும்ப்புக்கையாழுவாரும்.

கொடுக்கொல்லுணாபவாகனும், கோடி யகுறகொல் பற்கங் பிடிக்குக் காலகுத்திரத்தினால் பிணிபுண்டி, பின்பு சூடான என்னெயால் கணேசபட்டு, பின்பு கார்சீல குளித்து, மலந்தினறு, மூத்திரகுழுத்து, பலகாலப் வாறிருஞ்து பின்பு பூமியில் மிலேசாகளாகப்பிறப்பாகன் பிறா நடுக்குமடயான காரியகுசெய்பவாகன் கைத்தரணியாற்றை யடைவாகள் பஞ்சயகையங்களைவிட்டவாகள் பலவிதமான இனபமறை உணவுகொள்ளுவார்கள். ஒபாசனாகுசெய்யாவிட்டவாகள் ரெளாவநரகத்தை யடைவாகள். சந்தியாதனமுதல்வியவற்றை விட்டவாகள் புழுவன்றூவராகள் ஒ அரசனே, C. சொல்லிய நாலவகைப்பாபிகளும் மேற்கொல்லிப்படி ஜெதுயுகமவாயுதனபபபவாகள் பின்பு பூமியிலபிறந்து பிறரிடத்தில் தாழ்மையான ச, யஞ்செய்து காலங்கழிப்பாகள் ஒ பூதியே, பிராமணாகளின் கிராமத்தாங்களிலிருந்து மிகுந்தியாக வாங்குபவன் சகலரைக்கங்களிலும் சந்திரக்காதிரங்களுள்ளாவும் வேககாடு அடைவான பிராமணாகிராமத்துக்கு மிருயாக வரிவிகிப்பவன் ஆயிரங்குலத்துடன் கோடிக்கறபங்களாகச் சகலான் நக்கொண்டுபலிப்பான். பிராமணாகிராமத்தில் அதிகவரிவிதிக்குமபடி அதுதிசெய்பவன் பத்துகோடி பிரமஹசதிசெய்தவனுவான அதிக்கணையுபடியாமல் உணகின்றமனிதாகள் கொடுக்கையான காலகுத்திரகத்தில் காயிமலத்தைத்தினறுகொண்டு நாலுயுகமளவும் வரசமசெய்வாகள், யோசயல்லாதவிடத்திலும், தான் புணரததகாத ஸதிரியோனியிலும், பசுககளி, யோனியிலும், ரேதல்லைவிட்ட கொடி.யபாபியானவன் நரகலோகத்தி, சென்று ரேதல்லையே உண்ணப்பெறுவான். பின்னும் ஏறுபது தேவை, ஷங்களாவு சவாாக்கிணைற்றிவிருந்து தனபபபட்டு, அதன்மேல் பூலோக, தில யாவராலும் பழிக்கபபட்டவனுய, ரேதல்லைக்குடிக்கும் மனிதனுக்கிப்பிறபான். உபவாசமிருக்கவேண்டியங்களில் பலதுக்குமவன் நாலுயுமனவும் புலிகளாலுண்ணப்படுமீட்டாகிய கொடுகரகத்தையடைந்திருப்பான், ஒருவனுக்குத்தாகுமபடியாகத் தனால்லாவது மற்றொருவனுலாவது கொ, க்கப்பட்ட நிலத்தை வலியக் கைபெற்றிக்கொள்ளும்வான் கோடிகுலத்துடன் அழுகலமண்ணேன் ததினறுகொண்டு இந்த நரகவகளிலேல்லாம தனித்தனி கோடி.கந்பகாலமிருஞ்து பின்பு அறுபதினாயிரமவருஷமங்களை மலங்கின்னும் ஓடுதுக்களின ஜமமெடுப்பான். தன நிலம் அதிக அளவுங்காப பொய் சொல்லி பிறநாலிலத்தைக் கவருபவன் கோடிகுலத்துடன் வெப்பமானசேற்றில் முழுக்கிடங்கு அங்கிருந்து மலமடிவில்முழுகி ஆயிரயுகங்கிடப்பான் பிறகு மற்றழுங்கள் நரகங்களிலெல்லாவற்றிலும் பதினாலு இந்திரபட்டுமசெல்லுமளவும் துணபப்பட்டுக்கொண்டிருஞ்து பின்பு பூலோகத்தில் நாறுபிறப்பளவாகக் குஷட்கோயும் புணக்குளுண்டாகி வருத்தபபவோன். தன குலமுதலியவற்றுக்குரிய கற்கருமங்களைத் துறநதவன் பாஷண்டியென்றாப்படுவான். அவன் கூட்டுறவுசெய்பவறே மல்வாரே அவ்விரண்டு மகாபாபி களும் ஆயிரத்து நூறுகோடிகற்பமளவாக ஆயிரவமிசத்துடன் ரகத்தில் வாசம்பண்ணுவார்கள். சமபளத்துக்காக வேதநகற்பிப்பவரும், சம்பளத்துக்

* காக வேதங்கந்தபவரும், ஒரு கற்பமவரையில் நரகத்தில் துண்பமனுபவித்து
து அபபால் மிலேசெழுனமெடுப்பாகன் ஸதிர்களின் பக்கத்திலும் சூததிரா
* பகதத்திலும் வேதமோதுகின்றவன் ஆயிரக்கோடி கறபமளவும் வரிசையாய்
* எல்லாநரகங்களையுமடைவான கோவிறபோருள்ளூசிலும் குருவினபொரு
ளூசிலும் அபக்கிப்பார பதிஞாயிரம் பிரமஹதிபாபமடைவார். காத
* எந்ற ஏழையின பொருளைப்பறிப்பவரும், அபாடி பபட்ட ஏழையை பகை
* கிணறவரும், தலைக்கிழு காலமேஹமாக இரண்டுகமபங்களில் ஆணிகளால்
* எதக்கபபட்டு, பிரமாவின பகலளவாகப் புகையையே குடிததுக்கொண்டிரு
பேப்பாகன தேவபுனிஜக்குதவமபடி வைக்கபபட்டிருக்கும் தோட்டத்திலு
கொள புதுபகனைக்கொண்டு போகுமவாகன நரகத்திற்கென்று கொடியதியில்
ஸ்புபபெறுவா தண்ணீரிலாவது கோயிலிலாவது தண்ணுடலின மலததை
* விடிபவன கருவழிதவளவு கொடும்பாவத்தையடைவான பல, எழுமடி,
யமயிர, உக்கி, எச்சில, இலைகளைக் கோயில்குளங்களில் போடுபவன ஈட்டி
டுக்கில குத்தண்டு கூக்குரலிட்டுக்கொண்டு அதிகவெப்பமான எண்ணெய்
கையக்குடிக்கப்பெற்ற பின்பு உலையிலும் சமைக்கப்படுவான உமியாகிலும்,
க்களனியாகிலும் பிராமணனுடைமையை அபக்கிப்பவன சந்திரங்கஷத்திரங்க
* ஞங்ளளவும் கொடு நரகவேதனைகளைப்படுவான பிராமணனபொருளைக் கவ
* ரூபஞூகு இமையை செலவழியும் மறையை செலவழைக்கும்
பதுதலால் அரசனே, பிராமணன பொருளைக்கவாதல் இருமையிலுங்கொடிய
தோகும் பேர்ய்க்கூறியமசொல்பவன பதினாண்கு இந்திரகாலமளவாக சகல
நரகவேதனைகளையுமடைவான பின்னுமப்படிப்பபட்ட பாபியிலகிருக்கையில்
இலும் பின்னை பேரன்முதவிய சந்திக்களைலாமழிந்து அதனால் துபைப்படு
வாண் இறந்தபின்போ நரகமடைதல சிதநாதன அதிகாமமுள்ளவா
‘கன்வாயிலும், பொய்யாக வந்தனெல்லபங்காவயிலும், பாமபததனை பெரிய
அட்சைகள் நிரப்பப்படும் அவாகளிப்படி அறபதுவருஷமிருந்து பின்பு
காரநிலீகுளித்து பின்பு காயிறைச்சியைத்திற்கொண்டு காரசேற்றில்பு
குவாகன. அந்துபபரிமுக நீரிலாக்காட்டிலவியும்படி யானைகளாலுள்ளக்கு
யெறியப்படுவாகன பின்னா பூலோகத்தில் முடவாகளாய்ப்பிறப்பார்கள். ஒ
நிருபனே, தீணமீளாயாளை ருதுகாலத*தில் புணரக்குமூரியிருந்தும் புணரா
மலவிட்டவன் ரெளரங்காத்தையும் பிரமஹதிபாபத்தையும் அடைவான்.
ஒருவன் கெட்டங்கைடக்கும்போது அதைத் தடிக்கவல்லவனுயிருந்தம்,
அதில் மனங்குசெலுத்தாதவனுமிருந்துவிட்டவன் அந்த கெட்டங்கைடக்காதவ

* “ஸ்திரீகளுக்கு ரஜஸ்சு உண்டான நாள்தொடங்கிப் பதினாறுதினாக
கள் ருதுகாலமாய்” என்ற மாதவீசக்கிதமான பராசரமலிருக்கியும் “மாதவி
டையங்கிதமுதல காலங்கள் பெரியோரகளே நிக்கிக்கபபட்டிருக்கின்றது
மேற்கொண்ட நாலுகாஞ்சன் எகாதி திரயோதி இவ்விரண்டையும் நீங்கி
மற்றப் பத்துதின்தில் கேர்வதே உயாந்தாகச் சொல்லுகிறார்கள்” என்ற
மனுஸ்மிருகியும் கூறுகின்றன.

அங்குள்ள பாபத்தில் பாதிபெறவான். அவன்க்த பாபஞ்செய்தானிவனிடத் த பாபஞ்செயதானெனபதாக வீணைபு மறங்கநிப்பேசுபவன் தான் பேசிய படிக்கு ஒருவன் பாபஞ்செய்திருந்தால் அவனே சிரியாகப பாபியாவான். தான் பேசியது பொய்யாகில் அந்தபாபத்துக் கிரண்டத்தைபாபஞ்செய்தவ ஞான பாபமில்லாதவனமேல் பொய்ப்பாபங்களையேற்றித் தூறுபவன் சுதநிரங்கஷத்திரயக்ஞாளாவாம சகல சர்வக்களிலும் தூறுபுறவான பாபஞ்செய்தவாகளின்பாபத்தை செளிப்படையாகபபேசித் தூறுபவன் அபபா பிக்ளோடொப்பாவான ஆறுஏங்கப பாபிக்ளநுக்குமாத்திரம் அவன் பேசியதி ஞால் பாதிப்பாய்ம தொலைநூலில் கனவிலிக்கையை (ருதுவாகாதபெண்ணை) புனரூபவன் காய்களிலை எப்போதும் எடுத்துணர்வப்பட்டு புகைகுடித்துக் கொண்டிருக்குத் தின்பு உர்ஸசாய எல்லாநரகங்களிலும் சிப்பான ஒருவர் தத்தொடக்கி அதைமுழக்காமல் விட்டிவிட்டவன் உட்காட்டில் புரட்டப்பட்டு பின்பு பூலோகத்தில் அங்கப்படித்துள்ளவனுக்கிப் பிறப்பான் பிறா தொடக்கிய விரதங்களைமுடியாவனைஞ் கநிததவன் இருபத்தொருக்குத்தூண் தூண் கோணமூடியத்தினைப்பெறவான நீதியிலும் தண்டனையிலும் ஒரளுக்குப் பலநாறு பிராயசசித்தஞ்செய்யிலும் பாபந் தோல்திலை. உணன்லாகாதபண்டங்களையுண்டவன் பதினையிரமவருடம் பிதநங்குடித்துக் கொண்டிருக்கும்படி தண்டனையடைந்து, பின்பு சண்டாளனுக்கப்பிற்குத், எப்போதும் மாட்டிறைச்சியைத்தின்று பிழைத்திருப்பான பிராமணை வாயினால் அவமதிபடுச்சொல்லியவன் பிரமஹதிபாபமடைவான, எல்லாகரகங்களையுமலுபவிதது பத்து சண்டாளபிறப்பெடுபான் பிராமணருக்கு தான் கந்தொடுக்குஞ்சமயத்தில் தடைசெயபவன் அறுகோடி பிரமஹத்திபாபமுன் அவனுவான ஒருவன் மற்றெல்லாவொருளை அபகிரத்துக் கொண்டு தரும்கூடுதலால் அந்தபுணர்வியம் அந்தப்பொருளுடையவனுக்குச்சேரும். அந்த தானாஞ்செய்தவனே சரகததகுரியவனுவான ஒருவனுடையையமற்றிருக்கும் வன் தூவழக்கிலவென்று அதைத் தருமவியைத்தில் விதியோகிக்கின்றும் முன் போலவே பொருளுடையவனுக்குப்புணர்வியம் தருமஞ்செய்தவனுக்கு ராகமூரண்டாகும். ஒ அரசனே, ஒருவனுக்கொண்டுகொடுக்கிறதாக உறுதி சொல்லி அப்படி கொடுக்காமல் தபபிப்போனவைனே எச்சிலைத்தின்னுயபடியாகின்கரர் தண்டிப்பாகன். யதிதியைப்படிக்குஞ்சனமையுள்ளவைனை கறகாணத்திலாவிவார்கள். தோபபறிப்பவாகன் இருபத்தொருயுகம் காழுங்கினநாறகொண்டிருக்குத், பின்பு மற்றெல்லாகரகங்களையு முறையே அனுபவிப்பார்கள். கோயிலையிடிப்பவாகளும், குளத்தைத்ததுாபபவர்களும், சுந்தவனாத்தையழிப்பவாகளும், கோடி கோடிகுலங்களுடன் சுல்லமானநரகங்களிலும் தணித்தனி அறுபதினாயிரங்கோடி கற்பகாலமளவாக வேதனைப்படுவார்கள். பின்பு கேந்தகற்பகாலம் மலததிலபுழுக்கும் புழுக்களாகப்பிற்குத்; -பின்பு இருபத்தொருக்கற்பம் மலமுண்ணும் ஜந்துக்களாகப்பிற்குத், அப்பால் இருபத்தொருயுகம் புழு உண்ணுஞ் ஜந்துக்களாகவிருக்குத், அதன்மேல் கேழி ஜங்மம் சண்டாளராகவும் பிறப்பாகன். ஆணப்பாழாக்கும் கொடியவ

அனடைய பாபத்தை இவ்வளவுவைக்கொல்ல பசுநாற் கோடி ஐனமங்களை தேதாலும் போதாது. கோயிலைச் சொன்னதுகிறவரும், யூரைக்கொள்ளது கிறவரும், பிரமகறபமளவாக நரகத்தையடைத்திருப்பாகள் எந்தபாபமா கிறும் ஒருவனைசெய்யும்படி அனுமதிகொடுபவன் அந்தபாபத்தில் பாதியும் அதற்கேற்ற நரகத்தையும்டைவாள குண்டன்கைச்சோறுண்டல்லும், கோள்களைக்கைச்சோறுண்டல்லும், ஸாக்கு வேளவிசெய்க்கில்பபவனும், தகாதலை கரு வேளவிசெய்யிப்பவல்லும், மகாபாபிக்கொண்னபபவிவாகள் ஊரமூபபவன், கோயில்தொழிலாள், வாய்ச்சோந்தன, உயரபட்டுரோகிதன மகாபாபத்தமெச்சிறவன் உகிய ஐவரும் பிராமணசள்ளாளர்வளனபபவிவாகள் இவாகளுக்கு இருபத்தொருயீடும்வள்ளாயி. எல்லாநரகவே தனிக்கும்படி ஏனைக்கும் வேதனைக்கு இருபத்தொருமுதலில்லை. எச்சில்லை பவாகளும், சினேகிதனுக்கு துரோகமெசெய்பவாகளும், சந்திரங்கூத்துறைகளுள்ளும் எல்லாநரகவகளிலும் தன்புறத்தக்காகள் பனுசமக்கியம் செய்யாதவாகள் பாதிண்டாகள் என்னபபவிவாகள் அவாகளுக்குப் பல நாகவேதனைக்கு இவ்வாரூபப் பல மகாபாத்தகவகளும், உபபாத்தகவகளும், அவற்றாலும் நரகவேதனைமுதலியனவும் சொல்லப்பட்டன. அவைவற்றினகணக்கில்லைவென்று முடிவாகசொல்வதறிதாகும். பாபங்களையும் அவற்றுவரும் நரகமுதலியதாகக்கிணையும், புண்ணியக்களையும், அவற்றாலாகும் நரகத்திகளையும், உள்ளபடி கணக்கிட்டுச்சொல்ல எம்பெருமானஞ்சூல்லேயன்றி மற்றொருவன் வல்லவனாறு இந்தபாபங்களுக்கெல்லாங் தருமாசாஸ்திரத்திற்கொல்லிய முறைப்படிக்குப் பிராயசசித்தக்களைசெய்தால் நிரணப்பாபங்களுமிழியும். அபபடி பிராயசசித்தக்களைசெய்தும் ஆரீயீபதில்கூட்டுத்தானத்திலே முககியமானது அவ்விடத்தில்செய்தால் ஏறக்குறைய இருந்தாலும் தோழுமவராமல் பலனும் குறைவினரிக்கிடைக்கும் கங்கையும், திருத்தழூயும், ஸாதுகவர்சமும், ஹரிநாமகீதனரூபம், தூஷிக்காஸமயும், கெள்ளாமையும், எல்லாபாபங்களையும் போக்குவன. ஸ்ரீஹரிக்கு அப்படிமாக நந்தகுருநகளைசெய்தால் பலனுண்டு. அவருக்காப்பித்தானுக்கெயாவிட்டால் செய்தகருங்களெல்லாம் சாமபலீல ஓமஞ்செய்ததுபோல பயன்ந்தைவாகும். நிதியனுசெய்வனவும், ஒவ்வொரு காலதேசங்களிற்கெய்வனவும், இம்மைற்றமையினபக்களை விரும்பிச்செய்வனவும், மேஷக்கோபாயமாய் இருப்பனவுமாகிய சகல கருங்களும், எம்பெருமானுக காப்பித்தாகசெய்தால்தான் நல்லபலனைத்தரும் ஒ மகீபாலனே, மனிதாகளுக்கு விஷஞ்சுபக்கியிருந்தால் அது சகலபாபங்களையுமழிக்கும். அந்த பக்கியடையவாகளைசெய்த நிரியகள்யாவும் அந்தமான பலனுள்ளனவாகும். பாபகாட்டுக்குத் திபோன்ற அந்தபக்கி தாமதம் ராஜஸம் ஸாததுவீகம் ஏன் மூலகையாய் உட்பிரிவுகளால் பதுவனைக்கயாயிருக்கும், அவற்றைச்சொல்லுகிறேன்கேளும் அரசனே. வெனுகிலுமொருவன் கேட்ரேவேண்டுமென்றாக்குத் தேவேரென்று வன் பகவாஜீஸப்பூஷித்தால் அவன் கவாயிவிஷயத்தில் செய்யும் பக்கியானது தாமதத்தில் அதமமானது. விபசாரியானவன் கொண்டவலை உபசரிப்பதுபோ

ல ஒருவன் கபடமான வெண்ணத்துடன் சாவேசவரனுன நாராயணனைப்படியிருந்தால் அந்த பக்தியானது தாமதத்தில் மத்திமம் மற்றொருவா பகவானுக்கு பூஜைசெய்வதுகளை, பொருமைகொண்டு, ஒருவன் ஹரிபூஷைசெய்தால் அதை பக்தியானது தாமதத்தில் உதமமாம். தனம் தான்னியம் முதலியவற ஈறவிருமயி மிகுந்த அன்போடு ஸ்ரீஹரிகூப பூஜைசெய்தால், அந்தபக்தி ராஜஸ்ததில் அதமமானது சகல லோகங்களிலும் தன புகழவிளைங்கவேண்டும் மென்று எண்ணி பூரியப்பக்கியைப் பூஜீதால் அந்தபக்தி ராஜஸ்ததில் மத்திமானது சாலோகக்ஷியமுதலிய போகங்களைக்கருதிப் பூஜீதால் அது ராஜஸ்ததில் உதமமானது தான் செய்தபாபங்கள் தீரவேண்டுமென்று பூஜீதால் அது ஸாததுவீகத்தில் அதமம் பெரியோகளுமதலியவறை உபசரிததால் எய்பெருமான சிருவள்ளும் உக்குமென்று எண்ணிசெய்தால் அது ஸாததுவீகத்தில் மத்திமானது மெபெருமான கட்டினைப்படித்தடப்படே கட்டுமையென்று அடிமைத்தொழிலாக அனுஞ்சுகூப பூஜைசெய்வது சிறந்ததானைக் கால ஸாததுவீகத்தில் உதமமாம் மெபெருமானது பெரும்மையக்கேட்டு தான் அவன் வழிவுமென்று உறுதியுடனகளித்திருப்பது அதிலஞ்சிறந்தது நானே பரமாதமுமாவான விவித்தூவின சீரமாயிருப்பதால் இவ்வுலகமெல்லாம் என்னிலும் வேற்றமையுள்ளதன்று என்று எப்போதும் காட்சிகொள்ளுபவலை யாவரிலும் மிகச் சிறந்தவனெனபாகன் இப்படிப் பத்து விதமான பக்தியானது பிறவிததுபைத்தை அறக்கவல்லது ஆகிலும் அவற்றில் ஸாததுவீகமானபக்தியானது சகலமான விருமபியபலனகளையும் மனிக்குவல்லது ஆதலால் கேளுமரசனே, பிறவிததுபை தீரவேண்டுமென்று விருப்பமுள்ளவன் தனது வருஞ்சிரமங்களுக்கு விரோதமன்றியே சாவேசவரனுன நாராயணனிடத்தில் பகதிசெய்யவேண்டும் அவனவற்றுக்குரிய வொழுகங்களைச் செய்வதெல்லாம் மெபெருமானுக்கே பூஜைசெய்வதாகும் ஆதலால் அப்படிப்பட்ட ஒழுகங்களைவிட்டு பகதிசெய்பவன் பகலில் பரமாதமாங்கேஷவிப்பதிலை சகலவேதங்களிலும் ஒழுக்கமே தலைமையாக விதிகப்படுகின்றது, ஒழுக்கதால் தருமருண்டாகும் தருமத்தக்கு உத்தேசியமும் பலன்னிப்பவற்றும், என்றநாழுசியின்றி விளங்குபவற்றும் எம்பெருமான தான். ஆதலால் அவரவருக்குரிய நல்லொழுகதநுக் கணுக்கமாக ஸ்ரீபகவானிடத்தில் பகதிசெய்யவேண்டும். நல்லொழுகமற்றவாகன் செய்ததருமும் தேடியபொருளும் இம்மை மறுமை யினபத்துக்கேதுவாகமாட்டா. ஒமணவறுதிமாருதிருக்குமரசனே, ஸ்ரீகேட்ட விவூதங்களெல்லாமுனைத்தேன் ஆதலால் எப்போதும் தருமத்தில் நாட்டங்கொண்டு, இம்மை மறுமைகளிலினபமபெறுவீராக. சகலவிடாகளையுந் தோக்கவல்ல ஸ்ரீமத்தாராயணனை முயற்சியுடன் பூஜீபீராக அந்தபகவானை பூஜீத்துவருவீராகில் சகலவினபங்களையும் பெறுவீர ஒ அரசனே, சிவலையும் விஷதூவுடும் ஒருவைதுவைறே உற்செய்த பூஜீபீராக. வேற்றமையாக எண்ணுதல் பத்துக்கேட்டிரமங்கிப்பாவததுக்கு நிகராகும் சிவனேவிஷதூ விஷதூ வே சிவன் அவாகனுக்கு வேற்றமை செய்பவன் கோடி கோடி காங்களை

யடைவான். ஒ அரசனே, உமது பாட்டனமார் கபிலாகோபத்தால் தற் கொலைப்பாவுமடைது கோரமான நரகத்திலவாசனுசெய்சினநனா அவர்களையெல்லாம் கங்கைதோதததால் முகத்திக்கறையேற்றவீராக கங்கையானது சுகலபாபங்களையுடன் தோக்கவல்லது மயிர், எலும்பு, உகிளி, பல, நீர் இவற்றிலெல்லதேவேறும் கங்கையிற் சேருமானால் அவையாருடையனவோ அவாகனுக்குப் பரமபதமுண்டாகும் ஒருவன் மகாபாபங்களைச் செய்திருந்தாலும் அவனது எலும்பையாகிறும் சாமபலையாகிறும் மனிதரெடுத்துக் கங்கையில் போடபெற்றால் அவலிறந்துவன் பரமபதமேயெடைவான் உண்ணயொரக்கியம் தொல்லுக்கிறேன்கேளும், கங்கையானது பாபங்களையழிப்பது, அதன் நீத்துளிகளப்பட்டாலும் பரமபதங்கிடைக்கும் உமககுசசொல்லிய பாபங்களெல்லாம் கங்கைததுளிகளால் நனையப்பெற்றவளவிலே தோதுபோகும்

நாரதர் வாக்கியம்.

ஓமுனீஸ்வரராகனே,இந்தவிதமாகத் தருமராஜனுனவா பகீரதராஜனுக்குச் சொல்லிவிட்டு மறைந்துபோனா ராஜனும் உடனே தவம்புரியவேண்டுமென்ற மனத்திறுத்துக்கொண்டு தன்னிராசசியமுழுதும் மக்கிரிகள் வசத்தில் தபடுவித்துவிட்டு தங்குசெய்வதற்காக இமயமலைக்குச் சென்றுன

குடி - வது அத்தியாயம்.

பகீரதர் கங்கையைக்கொண்டுவருதல்.

பகீரதா ஒழிமகிரியையடைந்து எனனசெய்தார் எப்படி கங்கையைக்கொண்டுவந்தார்? இவைகளையடியேங்கடக்கு உறரக்கவேண்டுமென்று பிராதத்தித்தசனான்காகிகளை நோக்கி சூதபெளராணிகா விளம்பலாயினார்.

பிருகுமகாரிஷி ஆசிரமவர்ணை.

கேளுங்கள் செனனகாதிகளே, பகீரதா ஜடை மரவரிமுதலியவைகளைத் தரித்துக்கொண்டு ஒழிமகிரியையோக்கி கோதாவரி திரததையடைந்தார். மகாரணனியமான அந்தபீரதத்தில் கிருஷ்ணசாராமென்னும் மாணக்கட்டங்களாலும், யானைத்திரள்களாலும், உழுஞ்செலாண்டிருக்கும் வணடுக்கட்டங்களாலும், செலிக்கினபழுடும் பக்கிக்கட்டங்களாலும், அங்குமிவகும் ஒழிக்கொண்டிருக்கும் பன்றிக்கட்டங்களாலும் சிரமப்பட்டும், செளரி மிருகங்களிலையாலினால் வீசப்பட்டும், தோகைகளைவிரித்து நாததனம் செய்யும் மயிலகளோடு கூடியும், முனிபுத்திரிகளால் அஸ்புடன் ஆதரிக்கப்பட்ட செழி கொடிகளையடையதும், ஆசா, பனை, பச்சிலை, ஸ்ரீதாளம், இசில், அத்தி, மலையக்குதி, வன்னிமுதலிய மரங்களால் விளங்கியும், விசித்த

ஈஜி, பூதீக, குருக்கத்தி, சணபகம்முதலிய புதைபங்களால் நிறைந்தகொடி களால் அலங்கரிக்கப்பட்டும், ரிஷிசமுகங்களால் வாசஞ்செய்யப்பட்டும், வேதசாஸ்திர கோஷங்களோடு கூடியும் இருக்கிற பிருதுமகரிஷியின ஆசிரமத்தை வடைந்து, சிலாக்கியமான வேதபாராயணம் செய்துகொண்டும், சிந்யவாகங்களால் குழப்பட்டும், குரியனுக்கெப்பான தேஜஸ்ராணும் விளங்குதும் பிருதுமுனிவரை தரிசித்து முறைப்படி நயல்களித்தாரா அதிதியாய்வந்த ராஜாவை அனுபுடன் ஆதரித்து கேழமம் விணவத்தும் அவர் மிகுந்த விஷயத்துடன் சொல்லத் தருா சகலத்துமாகக் கொடுக்கின்ற மெபப்பொருளுமூணாந்த ஒ மகரிஷியே சமூ சாரசாகாரத்தினின்று சேதனாகளைக்கலரயேற்றும் பகவான் எதனால் சாதாரணமாக சோதிக்கிறா? இவைகளை அடியேலுக்கு ஆதரவுடன் நல்கவேண்டுமென்ற பிராததித்தாரா அபபோது ஒ அரசனே, நீருண்ணியவாணகளுக்குள் சிறந்தவரங்களே? இல்லாவிட்டு வைவாறு குலமுழுமையும் பாபத்தில் நின்ற கரைபோற்றத் தகுந்தவராவீ' எவன்கு இம் தனபிதூக்களை கங்கையின் தீசத்ததால் நீண்தத்தமிழுதலிரவற்றால் நற்கதி அடைவிசக விரும்புகின்றாலே அவனைமாணிடநூம் தரித்திருக்கும் விஷத்துவாகவே அறியவேண்டும் தேவ தேவனுன் பகவான் எந்தக்ருமத்தால் மனிதாகளுக்குக் காமியபலனனிப்பபரோ அநைச்சொல்லுகிறேன் கேளும் ஒராஜேந்திரா, சத்தியத்திலும் அறிமிசையிலும் விருப்பமுடையவராய் எல்லாப்பிராணிகளுக்கும் விதராய, பொய்யன்யயும் துஷ்டாகளினாட்டுறவைத்துறந்தவராயிருந்து ஸாதுகங்காசத்தைச் செய்து இராப்பகவிலும் புண்ணியங்களையேசெய்து பொழுதுபோக்கி அனுதியான விஷத்துவை அஷ்டாக்ஷரததால் ஜபம் செய்யக்கடவீ' அவவாறுசெய்தால் பெருமையையும் கேழ்த்தையையும் அடைவீ' என்ற சொனன் பிருதுமுனிவரைநோக்கி பகீரதா பிரசனம்பண்ணத்திருா சத்தியம் எதன்மைது? அறிமிசையாவதெனன? சாவபிராணிகளிடத்தும் பைபடி உறிதமாயிருக்கிறது? பொய் எவ்வகைதா? துஷ்டாகளின் சுபாவமென்னதீ ஸாதுக்களுடைய கூத்துணமென்ன? புண்ணியாவதெனன? ஸ்ரீவிஷத்துப்பகவான் எவ்வாறுதியானிக்கத்தகவா? அவருகு பூஜைபுரிவது எங்களும் சாங்கியாவதெனன? அஷ்டாக்ஷரமாவதெனன? இவைகளை அழியேனுக்கு புத்திரவீவாசத்துடன் விளங்க உரைக்கவேண்டுமென்ற பிராததித்தத பகீரதமகாராஜனினாக்கி, பிருதுமுனிவாசோலல்லதற்குரா ஒ பேரற்வாளரான வேங்கே, உமருடையதுதியிலும் சிலாக்கியமுடைத்து, நீர்க்கேட்டவிஷ்டமங்கள் முழுமையும் நன்றாய்க்கசொல்லுகிறேன். உண்மைபுகலவதீ சத்தியமெனப்படும், அந்தசத்தியமும் தாமித்தாகளால் தருமலிரோதமன்றி சொல்லப்படவேண்டும் மேலும் இடம் காலமமுதலிய இவைகளையறிதது' என்று தருமததஞ்கு விரோதமின்றி சொல்லப்படுகிறேதை சத்தியமென்றே ஸாதுக்களுரைக்கிறார்கள் சர்வஜித்தக்களுக்கும் உபததிரவம் உண்டாக்காமலிருக்கும் செய்கையே அறிமிசையெனப்படும். அதுவே இதூராகத்தை கொடு

பந்தர் கங்கையக்காண்டுவருதல் கூள

ததற்பாலது தருமகாரியங்களுக்குச் சாயமாயிருதலும், அதருமகாரியங்களுகு விரோதமாயிருதலும் லோகங்கிருதல் மென்று தாமசாஸதிரவல் லோக கூறுகின்றனர் தருமாதருமங்களின சுருபமறியாது தன்னிடைப்படி சொல்லுதல் அனேகனமைக்குவிரோதமான பொய்யாகும். லோக விரோதிகளும், மூட்டாக்கும் கெவேழிசெலுத்தும் மதியடையோரும், தாஜ் ஆனரென்ற கூறப்படுகின்றனர் இவர் சாவகருமங்களுக்கும் நீக்கப்படுவாரா மா தருமாதருமங்களின சுருபமறிது வேதவிதிபிச்காது சாவலோக ஹித், தில் மனமுடையவா ஸாதுகக்களெனச் சான்றோ சாறுகின்றனா. எது விஷஞ்ஜுவக்குப் பிரிதியைச் செய்கிறதோ ஸாதுககளாலே சங்தோ விக்கப்படுகிறதோ தனக்கும் ஆனத்தம் விளைவிகிறதோ அதவேபுண்ணிய மெனபபடும். இவ்வுக்கமெல்லாம் விஷஞ்ஜுமயம், விஷஞ்ஜுவே எல்லாவுலகச் செஞ்குகாரணம், ராண் விஷஞ்ஜுவே, எனகிற எண்ணமானது விஷஞ்ஜுஸம் ராணமெஞ்பபடும் விஷஞ்ஜுசாவதேவைவருபமானவா, முறைப்படி அவரைப் பூசிப்பது அவசியமெசெய்யவேண்டியது என்று மனதக்குண்டாகிற பிரிதியானது பக்கியென்று சொல்லப்படுகிறதற்கு பரம்புருஷனான ஸ்ரீஹரி எல்லாப்பிராணிகளுக்கும் அந்தமாதமாவாய ஏன்கும் நினைக்கிறுக்கிறுரென்று உண்ணாது வேற்றமையில்லை எல்லாப்பிராணிகளிடத்தும் சேசுமுறிருப்பது ஹரிபூஜை யெனபபடும் சததுர மிதத்ராகளிடத்தில் சம்புததியடையமயமு, இதிரியக்களைஜயிததலும், கிடைத்தவறையில் சந்தோஷிப்பதும் சாங்கியாகும் ஒ அரசனே, க்ஷுசசொல்லியயாவும் தவபபயன்னிக்கல்லல் வை சாவபாபங்களையும் சீக்கிரத்தில் காசமசெய்யும் திறமையடையது மகிழ்ச்செபாருக்கிய அடிடாக்குறமங்கிரமானது, எல்லாபாபங்களையும் ஹரிகிகத் தக்கது, சதுாவிதப்புருஷாததசாதனமானது. அததையமகிழ்மவாய்ந்த மாதிரதை உமக்கு உபதேசிக்கிறேன். விஷஞ்ஜுவினபிரிதியானதும் எல்லோருக்கும் இஷ்டபலன்களைக்காடுப்பதுமான நமேராநாயகனுயங்கம் என்னும் மந்திரதலத் பிரண்வழாவமாக உசரித்து ஜபமசெய்யவேண்டும் சங்க சக்ரங்களை திருக்கூக்களில் தரிபவரும், சாந்தகுண்முடையவரும், ஐல்சயனரும் சமுசாரரேஷத்தைத் தீபபவரும், தமது இடதுமடியில் ஸ்ரீமகாலக்ஷ்மி ரீருக்கப்பெற்றவரும், எல்லோருக்கும் அபயமளிப்பவரும். பிரபுவும், கிரித்குண்டலாதி திவ்யாபரணங்களைத் தரிப்பவரும், கொள்ளுத்துபரதனம் விளக்கும் திவ்யமாஸையடையவரும், ஸ்ரீவந்தமென்னும் திருமறைப்பொருந்திய திருமாபையடையவரும், பீதாமபரமென்னும் திவ்யவல்லதிரதாரியும், ஆகியந்தமில்லாதவரும், சாவாபீஷ்டங்களையம் கொடுக்கிறவருமாகிய எவாமியை தியானிக்கவேண்டும் இவ்வைபவாதிசயங்களையடைய மகாவிஷஞ்ஜுவாகிய பரமாதம்பினே தன்னிடத்திலிருக்கிறவராக எவன்காணகிருக்கு அவனே எல்லாகேஷ்மங்களையுமடைவன ஆகையால் ஒ அரசனே, விசுக்கியும் அந்தநாராயணே அந்தமக்கிரத்துக்கு வாசகியன, அந்தமக்கிரமே அந்தபகவாலுக்கு வாசகம். மிகுந்தமகிழ்மதங்கிய அந்தமந்திரத்துக்கும் பகவாலுக்கும் வாசகவாக்கிய சம்மந்தமானது என்றுமள்ளது பயங்கரமான இந்தசமுசாரசாகா

கூடு

ஸ்ரீபிரகந்நாரதீயபுராணம்.

மானது அநாதியாக வளர்த்தவருகிறதைப்போல ஸ்ரீவிஷ்ணுவும் அநாதியாக ஜனவகனை அசாகரததினின்றும் கணமேற்றுகிறா அதலிலுமே லோக நகளை விருத்திசெய்கிறவா , எல்லோக்கும் அபீதிடபவளை யளிப்பவா , எல்லாரிடத்திலும் அநாதாயாமியாமிருப்பவா , ஞானஸ்வருபா , புராணபுருஷா , நீகேட்டயாவற்றையும் சொல்லிவிட்டேன உமக்கு கேஷமழுண்டாகும் , தவப்பேறு பெறவீர , சுரமாபப போகாவி ஏது பிருக்குமளிவா அனுகநிர ஹிதார இவ்வாறு அனுகநிரவைபெற்ற பூபகி மாதசி சுதாவதது டன தபம் புரிவதற்காக வளமர்சென்று கூட சக்ரி வையளை ஏது மாதே வரமியமான கங்கைக்கணையில் காட்சுக்கவடை என்றும் மாத மூடுக்கிழமூல ஒருவ ராதை செய்தறகரிய தபமபுரிந்தார

பக்ரத நவச்சிறபா

வவாறெனில் மூன்றாம் மும் பாந்தம் பாந்த சாயத்தினாகுமுதவிய வைகளையே ஆகாரமாகக்கொண்டி , அதிடீக்கீர அப்பாதி ந்தக்கியதேநாமை செய்துகொண்டி , எல்லாப்பிராணிகளுக்கும் காட்சு எடுத்து , ஸ்ரீமாந்தாராயன் ஜெயே கருத்துட்கொண்டி , பக்கிரம புவப்ரபாபும் பாந்தம் முசலிய வற்றால் அநச பிரமமக்கதையே சூதித்து பிகா ஈடு முதலாகா இருப்பது வெளுக்கால கழித்தும் சலியாதத்திரியாததுடன் அந்தபக்காளையே விட சமாமுடையே பாய்மரத்திலிருந்து உட்சிரும் சங்குகளை துசநாமாப்போனாம் ருந்தார இ? விதம் சின்னை செறாபிளை பிரான்தூபாபா செய்தாக்காணி அறபதி சிரமவருக்கம் தவமபுரிந்தார நீட்சித்தம் காப்படு ஈடுநகந் அந்தாஜாவிலூடைய காசிகைவழியாய பயங்கரமான புகையூட்டாய , ந அந்தப்புடைக்கையைப்பாரதது தேவாகள் பீதியடைத்து , அதிகாரங்களைப் பேரிடமேலே எற சக்ஞக்கிணுல் காசுக்கமுற்ற , கட்டோ திருப்பாந்தை விட உத்தாத்திரத்தை மண்டத்து , தேவதேவனும் காசுமற்றும் சமுசாந்திப்பாரன . அநான ஸ்ரீமாக விஷ்ணுவை துந்கலாயினார .

பகவத் ரோந்திரம்.

ஒலகங்களுக்கு ஒப்பற மக்களும் , தலைனை மூமரி+திறவர்களுது உபத்திரவுத்தைப் போக்குந்திறை , பாமேசுவரனும் , லாபாவத்திலேயே சுதந்துமும் , பரிபூராமான பிராட்டுவாய்னெட்டயல்துமான பகவானை நாங்கள் நமஸ்கரிச்சில்லை அவாது சுவருபத்துதயறிந்த பெரியோகள் அந்தபக்காளை அறிவில் ஸ்ரீபவராமாக கூறுவாரன க்ரே ? தாாமிகஜனங்களால் ஏப் போதுந தியானிகப்பப்பிபவனு , பாமாதமனும் , தன்னிச்சைக்கிளசந்த சரி ரக்களையடைந்து தேவகாரியங்களைச் செய்வனும் , ஜகன்மூததியும் , ஜகரக்கைச்சலும் , பருதோததமனுமாய வினக்காந்நை தேவர்க்கா பிரானுமம் செய்கின்றோம் முருசெனனுமக்கரனுக்குச் சத்துருவாகிய எந்தபக்கானுடைய திருநாமங்களை ஸ்மரித்தால் எல்லாப்பாபங்களும் நாசமடைகின்றனவோ அநத்புராணபுருஷங்கள் பகவானை அறமபொருளினபமவீடென்னும் நான்கு புரு

பக்ரதர் கங்கையைக்கொண்டுவருதல். சுகூ

ஷூராதநகரும் சித்திக்கவேண்டி பிராததிக்கின்றோம் குரியன் முதலீய ஶாகன் எந்தபகலானுடைய தேஜவளினால் விளக்குகிறாகனோ சமுக்கிரம நதிநதங்கள் எந்தபகலானுடைய அனுஸ்ருதையைக் கடப்பதில்லையோ அநக தாலருபியும் தேவதேவதூம் சருமம் முதலீய புருஷராதநகருபியுமான் பகவானை தீயானிக்கிறோம் 'ஏந்தவில்லூவிலூமெட்டய உள்ளது குயால் பதமசமபவற்றா பிரமன் உலகசிருஷ்டி செய்கின்றன, எவ்வளவு வேதங்களும் பிராமணங்கள் ரூம் உலகத்தைப் பரிசுத்தமாக்குகிறாராகனோ, தேவாகஞ்சகைலமை முதலவுனும் நாக்ஞங்களுக்கோரில்லமாயிருக்கின்ற அந்தவிலூவற்றுவை பிரமை மதசெய்கின்றோம் எல்லோருக்குதும் சிரேட்டலூம், எல்லாராயும் ஆகிய யிக்கத்தகவற்றும், மதுகை ப்ரகணை சமவரித்ததற்குட, கேவாகாராகார லார சிக்கப்பட்ட பாதபக்கநாதத்துயின்டயவற்றும், ஸாதுக்களான பக்ராகளின் இஷட்சித்திக்குட காரணப்பட்டும், ஏரானம் ஓன்றாலேயே அறியக்கூடியவற்று நீண மூலீத்ததற்றுவை கடிசுகரிக்கிறோம் அந்தநலூம், ரசுவராயும், சீசாம பரதாரியும், பிரமைமுதலாராதேவாகளால் கேட்டிக்கூப்பாகனுட, யாகங்களை பிரியமுள்ளவற்றும், யார் அறாய்டாகும் நாவலிசுக்களை புடிப்பாக்குவே, சீதீ ஜவபாவுமெட்டயவற்றும், சாலேஷத்தாயும், சாங்பபிரியம்ரூபான ராஷாபான உட் பஷ்டக்கிறோம் சத்துகித்ததுநாந்தமான சுருபத்தை யுடையவற்றும், பட்டஞ்சாரிகளாலியப்படாதவற்றும், ஒக்மத்தியாந்தநக்கித்தறும், கருமசமபந ணதால் ஜனமயி.ஸ்வத்தற்றும், தேவலிருவற்றும், பிராக்கிருதருபரிவர் எதவற்று தோன எவ்வாயிலை நமஸ்காரம் செய்கின்றோயானது இவ்வாறு கூடோததிரம சம்யும் இக்கிரனமுக்கான தேவாகணை கடாகவித்து ராஜரிஷ்யான பக்ரெத நந்தயசரிதநிரததை அறிவித்து, தேவாகஞ்சகுசு சமாதானம்சொல்லி அப யபபிரதாஸ் மீது, பக்ரெதமகராஜா தபயடுகின்கொண்டிருந்த எத்தானத நதயடைந்த அல்லுக்குப் பிராததிவகும்மாய்ந்தா சங்கசங்கராயகளை திருக் கைகளில் தரிப்பாவறும் சத்துகித்தல் அந்தநமயமான வழிவள்ளவரும், ஐக்கது ருப்பும், சிக்கப்பட்டும் ஒன்றிக்கூறும் திரைமேனியின்டயவற்றும், காசாமபூபோ எற தேக்காராய்வட்டுவரும், அபபோகலாநக தாமராட்பு பவகளபோற பிருங்கண்ண்புட்டவற்றும், ஒன்றிவீசும் சிரீட்டத் தட்டலாதி தலையாபரணங்களால் அலைக்கிறும், ஐநீஷாகனாந்துப் பீதாமபரக ரியுர், பிரமுவும், நின்ட திருக்கங்கள், உடையக்கால, வண்ணமயாந்த உருவின்றும், தேவாங ளாலாஸ்திக்காலா, பாபாசாலாவுள்ளையடையல்லுமா எபகவானீர தரிகித்தவி டனே தண்டம்பேசுப்புயிமியிழுமுக்கு, சாங்காநாகது, மயாக்கிவிதாது, குரலை மழுக்கது, திருமபக்கிறமுபக்கு, கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ணரெவென்று சொன்னா அபபோது தயாஞ்சுவாய், சாவபிராணிவாக்கங்களிலும் உளவுசிப்பவராய், ஐக்கதங்கூ ராய், சாவநாதங்களிலும் கிருஷ்ணத்பவராய் விளக்கும் பகவான ராஜாவை விளித்து திருவாய்மலந்தருள்ளினா. ஒ மகாபக்கியசாலியான பக்ரெதமகர ராஜாவே, உமமுண்டையஅபீட்டம் கிறநலேஹும் உமமுண்டை பூாவுபிதாமகா களாகிய சாக்ராகள் எனது லோகத்தை யுடைவாகள் எனது சீர்பேதமான

சிவபெருமானை உமதுசக்திக்குத்தகுநத ஸ்தோத்திரங்களால் பூஜைசெய்யும், உமக்கு எல்லாகேஷமங்களையும் கொடுப்பாரா , சந்தேகமில்லை. ஆகையால் ஸ்தோத்திரமோக்கியரும் சுகமளிப்பவருமான அந்த சிவபெருமானை ஸ்தோத்திரமசெய்யும் ஆகிடந்தமில்லாதவராய எல்லாதிருத்தத்தையுங் கொடிப்ப வராயிருக்கும் அந்ததேவா உமக்கு கேஷமததைக்கொடுப்பாரா இவ்வாறு திருவாய்மலங்கருளின் ஆசரிதபாலனைப்பகவான அந்தாததானமாயினா உடனே பக்ரதா எழுத்து இது சுவடபணமோ? இல்லாவிட்டு உண்மைதானே? யாதுபுரிவேணன்று திசைத்து வியாகுலததுடனிருக்தாரா அப்போது ஆகாயத்தில் உயாநத சுரததுடன்கூடிய நூவாககானது இதை உண்மையென்று யறி, யோசிக்கவேண்டாமன்ற கலங்கினமனமுடைய அந்தராஜாவினுடைய செவியில் பட்டது அப்போது ராஜாவும் மகத்தான் குதூகலததையடைந்து சுவரப்பகவானை விதிசெய்வாராயினா.

சிவஸ்தோத்திரம்.

ஐகங்காதரும், பகதருடையபீடையை நிவாததிப்பகவரும், பிரததியச்சூல விய பிரமாணங்களுக்கு டெடாதவரும், பிரணவஸ்வரூபரும் சராசர வை மத ஜூம், அப்யாங்ஜிரும், சிருஷ்டமாதிக்கருக்குக் காரணரும், ஜிதேந்திரிய. கே விரிப்புக்கரும், அக்னிஜீவிக்கிழற நேததிரததையுடையவரும், அஞ்சவுருபத்தூத யுடையல்வருமான சிவபெருமானை நமஸ்காரமசெய்கின்றேன் ஆன் மத்தியாந்தரங்கிதராபவும், வேறுபாடில்லாதவராகவும், உற்பத்திக்கூடியமில்லை விவராகவும் எந்தபெருமானை யோசிகள் கூறுகிறாகனோ அந்தசங்கரனை பற்றி கிடேறன். உலகங்களுக்கு ரக்ஷகரும், ஆசையையும் திருபதியையும் உண்டு பாத்திரங்களுக்கு மக்களும், சுற்றுப்புகளும், சுற்றுப்புகளும், அல்லது பிராணிகளுக்கு பதியுமான சுவாமிக்கு வந்தனமபுரிகின்றேன் கு? னால்வருபியும், லோகசாக்ஷியும், பாபஹரும், கலைமன்றதயுடையவரும்,, ஜடாபூஷ்டிதருமாய் வினங்கும் ருத்திரதேவனுக்கு நமஸ்காரமசெய்கின்றேன் ; பினுக்பாணியும், சூலாயத்தாரியும், சாவாதாராயியும், மணிலினங்கும் அஸத முடையவரும், ஜததமுகததையும் பதது திருக்கைகளை யுடையவருமான, உமக்கு நமஸ்காரம் கபாலம் பாசம் இருப்புலக்கை இவைகளை திருக்கையில் துண்டையவரும் சாவபாபங்களைப் போக்குகிறவரில் அதிபருமான சுவாமிக்கு வந்தனம். பிரமதகணங்களுக்கு அதிதேவரும், ஜ்வாததுமாக்களுக்கு சுசுவர ஜூம், ஹிரண்யததைக் காப்பதிலுடையவரும், பிரமாணடங்களுக்கு அதி பதியாயுமிருக்கிற சுவாமிக்கு நமஸ்காரமசெய்கின்றேன் தங்கமயமான வீர யதையுடையவரும், அனேகனுபம தரிப்பவரும், தியானததினால் பிரதகிய கூஷமாகும் ரூபதைதயுடையவரும், தியானததுக்கு சாக்ஷியும், தியானதிலையி லேயே இருக்கிறவருமான அம்பிரதக்கண்ணா சொல்லப்படாங்கிற சுவாமிக்கு நமஸ்காரம்புரிகின்றேன் ஜுவகமம் ஸதாவரம் இவைகளால் விளக்கொண்டிருக்கும் இந்த ஜததெல்லாம் மூலபிரகுநிபுருஷன் இவாக ஞடன் மேததிலிருக்கும் மழைபோல் ஏந்தசுவாமியால் உண்டுபண்ணப

பக்ரதர் கங்கையைக்கொண்டுவருதல். க0க

பட்டதோ அந்தசுவாமிக்கு பிரணும செய்கின்றேன். சுவயம்பிரகாசரும், சிலாகும்யஸ்வருபியும், சிரேஷ்டமான தேஜோருபியும், புராணபுருஷரும், ஐக்தைத் யன்பெண்ணுகிறவரும், மனிதாகளுக்குக் கண்ணிப்பவருமான அந்தசுவாமிக்கு வந்தனமடுபிக்கின்றேன் பாராவதிமீதுகரணும், விருபாஷ்டு ஒழும், நீலகண்டனுமி, எப்போதும மங்களசதைக்காந்பவனும், காலகால ஒழும், சிரமபின பாக்கியசாலியுமான சுவாமியே எனக்கு என்ன கேட்கமுனை டோ அதைக்கொடுக்கவேண்டும். கவாசதமென்னும் ஒடையைத்தரித்தவரும், கறுதத் சமுத்தையுடையவரும், அக்சினிமாரான வீராந்தமையுடையவருமான சிவன் எனக்கு கிருபைபுரிவாராக எந்தசுவாமியினிடத்திலிருந்து சமுத்திரங்களும் பாவதயக்குரும், கந்தாவர் யக்ஞர் தேவாநாள் சித்தாகள் இவரானது கட்டாங்களும் ஒண்டாயினவோ, எவ்வள்ளிருந்து பிராணிகள் தத்தையியாபாரததைச் செய்கின்றனவோ அந்ததேவன் நமக்கு கேட்கமத்தைக் கொடுக்கவேண்டும் சுதந் சுபாவமுடையவராகவும் காவாநசராதமாவாகவும் பீராலைப்படிக்கிற எந்தசுவாமியை யோகிகள் திருஏழமசெய்கின்றாகனோ அந்தசுதந்திரனும் சிரேஷ்டங்கும் நற்குணநிதியுமான சுவாமியை அடிக்கடி மூலாகரிக்கிறேன்னாற் ஸதுக்கெயதா

இத்தனமையாய பக்ரதமகாராஜாவால் செய்யப்பட்ட சிவனதோத்து தைத் மூன்றாங்கியிலும் படனமசெய்கிறவன் சால ரீஷ்டங்களையும் பெஉகிறுன்

தபசித்தி.

இந்தப்பிரகாரம் ஸதோத்திரமசெய்யப்பட்ட தேவசிரேஷ்டனை சங்க ரப்புவான ராஜா தகுமபுரிந்துகொண்டிருந்த ஸதானத்தையடைந்து அவருக்குப் பிரதிகியக்கூமாயினா பஞ்சமுகமும், தசமஹஸதங்களும், ஆததசநந்திர சிரோபூஷணமும், திரிதேத்திரமும், பருததசரீரீ, ஸாபபாபரணமும், விசாலமாணமாபும், ஒவ்வொகாலத்தில அங்கத்திரீஜங்களும், மகாதேஜ சும உடையவரும், யாலீசுயருக்குமூன்று அசுமின வதமடிசபது அதினதோலை வல்திரமாகத்துரித்தவரும் தேவாகளால பூஜீக்கப்பட்ட அரவிந்தமலாபோன்ற பதஙகளையடையவருமான தேவனைப்பாராதது வாய தழுதழுது தண்டாகாரமாய மன்மிலைச்சல்லிமுது மகாதேவ மகாதேவனையும் நம ராகரித்தா அப்போது சக்திரேகரபப்பரும் ஸ ராஜாவிலுடைய பக்கியின்றித்தைத் யறிந்து, அவ்வாலினித்து, உமதுதபஸால் நான் அதிக ஸதோஷமண்டகதேன். உமக்கு வேண்டியவரங்களைக்கேளும் தருவேண நீர் ஒப்பறநச்சகைகளை அனுபவித்து முடிவில் பரமபதமடைவீர், என்ற திருவாயமல்லாத்தருளினா அப்போது ராஜா ஓமகேசனே எனபால்ருளுள்தானில கங்கையைத்தந்தருளி என்முதாகத்தெருக்கு நங்கு யளிக்கவேண்டும் என்ற பிராதத்தா அப்போது சங்கரபவான தயாரசம்பெருகி ஒ வேந்தே, உமக்குக் கங்கையைக்கொடுத்தேன் உமதமுன்டோகளுக்கும் நங்கதித்தேன் உமக்கு மேரக்கந்துகொடுப்பேன் என்றுகொலவி அந்தாததானமாயில்" அசுவெப்பருமானுடைய கிரீட

தநிலூரந்து ஜகத்தை பரிசுத்தமசெய்யும் கங்காதேவியானவள் உடனே ஜகங்களை பரிசுத்தமசெய்துகொண்டு பக்ரீதாப பின்றெட்டாந்தாள் அங்கள் முதல அந்த கங்காதேவிக்கு பாக்ரீதியென்று பிரசித்தமாக ஒருபெயர் வழங்குகிறது பக்ரீதமாகாராஜாவை பின்றெட்டாந்த கங்கையானவள் சாகரா அறப தினுயிரவரும் தகிகப்பெட்டது நூத்த ஸ்தானத்திலே பிரவகிததான். உடனே கரக வாசம் செய்துகொண்டிருந்த சக்ரபுததிரரைவரும் பாபததினின்று விடபெட்டவாகளாய்விட்டார்கள். முன்னம் சிவகராக்ஞைக்கொண்டு தண்டித்த யமதரு மராஜூன் பாபவிழுக்தாகளான அசாகரணாப்பாதது மீகுந்த வணக்கத்துடன் நமஸ்கரித்து, விதிப்படிபூரித்து, சொல்வானுயினுன் ஒராஜூபுத்திரகளே, நீங்கள் இதுகாலபரியந்தம் உங்களுடையதீவிளையால் மகாபயங்கர மான நாகபோகங்களை அனுபவித்தோகள் உங்களுடையவமிசத்திலே மகாதணியனுன் பக்ரீதனைனுமேராசன உண்டானுன் அவனுல் நீங்கள் சொகததினின்று கண்ணேற்றப்பட்டார்கள் இப்போது சாவாபீஸ் டங்கி யும் ஸாதிச்சும் விமானங்களிலேறி சாவோத்திருஷ்டமான ஸ்ரீவிஷ்ணுவே தெதை யடையுங்கள் என்றுசொல்ல அந்த சக்ரபுததிரா நூற்கோடிவமிசத் தோடுகூடினவராய் ஸ்ரீவிஷ்ணுவோகத்தை யடைந்தாகள் ஸ்ரீவிஷ்ணுடைக்காலுடைய பாதத்திலிருந்து உண்டான கங்கையானவள் இப்படிப்பட்ட பிரபாவழுமுடையவள் எல்லாவுலகங்களிலும் மகாபாதகங்களையும் விலக்கு நவெளன்று பிரசித்தையானவள் மகாபுண்ணியதைக் கொடுப்பதும், ஏதுளை விருத்திபண்ணுவதும், பகுசமகாபாதகங்களையும் நாசமசெய்ய வல்லத்து மான இக்கலத்தையைப் படிப்பவனும் கேட்பவனும் கங்காஸுநானபலத்தை உடைவான். இந்த பரிசுத்தமானசுரித்திரத்தை பகவதசனனிதியில் படிப்பவுடன் பதினூனுகு இந்திரபட்டபரியந்தம் விஷாலூசாலோகங்கியதை யடைவான்.

இவ்விதமாக பூரவாகத்தை நாரதபகவான ஸநத்துமாரமோகிக்கு திருவாய்மலாநத்துவியக்ஞணம் ஸமிசாரணணியவாலிகளுக்கு சூதமுரீஞ்திர, உரைத்தருளினா.

முறறிற்று.

பி தீ மு திருத்தம்.

பக்கம்	வரி.	பிளம்.	கிறுத்தம்
க	கடி	லறிய	லரிய
அ	கூ	லோம	ரோம
"	"	புத்திரானா	புத்திரான
எ	கக	தன்தி	தமதி
	கா	மடே	மனச
க	கக	பரானி	பராரா
ச	ஈ	மென்கிற	மென்ற
ஏ	உஈ	கொண்டவனுயும்	கொண்டவனுயிருப்பக்ஞும்
கு	உ	மகா	மகோ
குடு	கூ	படானினாற்	படானினாற்
"	கக	பரங்கையம்	பரங்கையிருப்பக்ஞும்
"	"	தன்னுடைய	தமமுடைய
கி	கஷ	ஸிவியே	ஸிவியே
உக	ந உ கா	செளன்காதி	சோககி (செளன்காதி சோககி)
ஒ	நா	அக்கிரவி	அகா வி
	ந அ	காபபதி	காபபாதி
க	கா	காமபிஸ்ய	காமபிஸ்ய
ஏ	அ	ருபியாயாகி	ருபியாகி
உக	உ அ	கிவிலை	கிவிலை
(மற்றவிடத்து மிலவாரே)			
ஒ	ந	சகா	சகர
	உ	துவி	துவீ
	உ ச	யும	யும
நா	உ உ	உண்டாயிரது	உண்டாயிர
குடு	உ	பலிஷ்டத	பலிஷ்டத
நி	ந அ	றிவவாறுறு	றிவவாறு
நுடு	உ ம	அயன	அவன
கி	நி	ணூ	ணூ
"	க	ஓராக்ஷி	ஓரிராக்ஷி
நித	உங	எனினபம்	எரினபம்
நிக	உ	மெயவது	மெயதுவது
ஏ	நங	வனும	வரும
உக	நக	உமது	உனது
குடு	நா	மாற்றி	மாற்று
குக	நி	என்றைது	என்றன
குஅ	உந	துறகுன	தூக்குன
குக	நங	தின	திக

3422

